

580

68

2

THE PUBLIC LIBRARY

MAR 1958

AS

1958

சமணமும் தமிழும்

கழக விவளியு

சமணமும் தமிழும்

[முதற்பகுதி]



ஆசிரியர்:

திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்



திருநெல்வேலித் தேன்னிந்திய
சைவசித்தாந்த ஊற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி. :: சென்னை-1.

First Edition: Nov., 1954.

[Rights Reserved]

Published by

THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,
1/140, BROADWAY, MADRAS - 1.

Head Office :

24, EAST CAR STREET, THIRUNELVELLI.

பதிப்புரை

நம் தமிழகத்தில் பண்டைக்காலமுதல் இக்காலம்வரை பல்வகைச் சமயங்கள் பல்கி வளர்ந்துள்ளன. அப்பழங்காலச் சமயங்களுள், சமணமும் ஒன்றாகும்.

சமயக் கணக்கர்கள், தத்தங் கொள்கைகளாகிய சமயத்தைப் பரப்புதற்கு மொழியைக் கருவியாகக் கொண்டு, மொழிக் கண் சமய நுணுக்கங்களைக் காதைகள் வாயிலாகவும், எடுத்துக் காட்டு, அளவைகள் முதலிய வாயில்களாகவும் எழுதி நிலைபெறச் செய்யலாயினர். அதுகாரணமாகக் காலத்துக் கேற்றவாறு மொழியை வளர்த்து வளம்படுத்துவாருமாயினர். அந்நிலையில் நந்தமிழ் மொழிக்குச் சமண சமயத்தார் செய்த தொண்டிகள், அளப்பற்றனவாகும்.

இச் சமணரால் ஒருகாலத்து நம் தமிழ்மொழி வளம்பெற லாயிற்றெனின், அது மிகையாகாது. அச்சமண சமயத்தை வளர்க்க நம் தமிழ்மொழியில் பேரிலக்கியங்களாகவும், தமிழர் நாகரிகப் பண்பை விளக்கும் வரலாற்று நூல்களாகவும் திகழும் சீவநசீந்தாமணி, சீலப்பதிகாரம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், நம்பியநம்போருள் போன்ற இலக்கணங்களும் பிறவுமாகும்.

இத்தகைய சமணர் தம் கொள்கையையும் வரலாற்றுண்மை களையும் நம் தமிழக மக்கள் நன்குணர்ந்து கோடற்கு வாய்ப்பாகப் பழங்கால இலக்கியச் சான்று, கல்வெட்டு, ஆராய்ச்சிக் குறிப்புக்களின் துணைகொண்டு தம் அஃகி அகன்று பரந்த அறிவால் தீரு மயிலை. சீனி. வேங்கடசாயி யவர்கள் எழுதி உதவியுள்ளார்கள்.

சிறந்த வரலாற்று நூலாகிய இதனை நல்முறையில் பதித்து வெளியிட்டுள்ளோம். தமிழகம் இந்நூலை ஏற்றுப் போற்றி எம்மை ஊக்குவிக்குமென நம்புகிறோம்.

முன்னுரை

சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடங்கிப் பதினான்கு ஆண்டுகள் ஆயின. இதனை எழுத இத்தனை ஆண்டு பிடித்ததா என்று கருதாதீர்கள். எழுதுவதற்கு மூன்று நான்கு ஆண்டுகள்தான் கொண்டன. ஆனால், 'ஊழ்' இதனை இது காரும் வெளிவராமல் செய்துவிட்டது!

பௌத்தமும் தமிழும் என்னும் நூலை எழுதி வெளியிட்ட 1940-ஆம் ஆண்டிலேயே சமணமும் தமிழும் என்னும் இந்நூலை எழுதத் தொடக்கினேன். அப்போது சில நண்பர்கள் “பௌத்தமும் தமிழும் எழுதினீர்களே; இஃதென்ன, சமணமும் தமிழும்?” என்று கேட்டார்கள். படித்தவர்களுக்கே பௌத்த சமயத்துக்கும் சமண சமயத்துக்கும் வேற்றுமை தெரியாதிருப்பதைக் கண்டு வியப்படைந்தேன். இன்னும் சில நண்பர்கள், “காஞ்சிபுரத்தில் திருப்பருத்திக் குன்றத்தில் புத்தர் கோயில் இருக்கிறதே, நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். இப்படிக்கேட்டவர்களும் படித்துப் பட்டம் பெற்றவர்கள்தான். திருப்பருத்திக் குன்றத்தில் இருப்பது புத்தர் கோயில் அன்று; ஜைனக்கோயில் என்று விளக்கியபோதுதான் அவர்களுக்குச் சமண சமயத்துக்கும் பௌத்த சமயத்துக்கும் உள்ள வேறுபாடு தெரிந்தது. படித்தவர்களுக்கே இந்த வேறுபாடு தெரியவில்லை யென்றால், பாமர மக்களைப்பற்றிக் கூறவேண்டியதில்லையே.

முற்காலத்திலே, ஏறக்குறைய ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே, தமிழ்நாட்டிலே தலைசிறந்திருந்த சமண சமயம் இப்போது மறக்கப்பட்டுவிட்டது. சமணசமய வரலாறும், சரித்திரமும் மறக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் போயின. அது மட்டுமன்று, சமணசமயத்தின்மேல் வெறுப்பு உணர்ச்சியும் உண்டாக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கண்டபோது, தமிழ்

நாட்டின் வரலாற்றுப் பகுதியாகிய இதனை எழுதிமுடிக்க வேண்டும் என்னும் ஊக்கம் உண்டாயிற்று. இன்னொரு காரணமும் உண்டு. என்னவென்றால், தமிழ்நூல்களைப் படிக்கும்போதும் தமிழ் இலக்கிய வரலாற்றை ஆராயும்போதும் சமணசமயத்தவர், தமிழ்மொழிக்குச் செய்திருக்கும் சிறந்த தொண்டுகளைக் கண்டேன். சமணசமயத்தவர் செய்துள்ள தொண்டுபோல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ்மொழிக்குச் செய்யவில்லை என்பதையும் அறிந்தேன். ஆகவே, பண்டைத் தமிழரின் சமயவாழ்க்கையில் பெரும் பங்குகொண்டிருந்து, தமிழ் மொழியை வளப்படுத்திய சமணசமய வரலாற்றை எழுதவேண்டுமென்னும் அவாவினால் உந்தப்பட்டு இந்த நூலை எழுதினேன். இதனை எழுதும்போது அவ்வப்போது என்னை ஊக்கப்படுத்தித் தூண்டியவர் அண்மையில் காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் திரு. ச. த. சற்குணர், B. A., அவர்கள் ஆவர். அப் பெரியாரின் ஆன்மா சாந்தியுறுவதாக.

வரலாறுகளை ஆராய்ந்து எழுதுவது, கதைகளை எழுதுவது போல, எளிதான காரியமன்று. ஒவ்வொன்றையும் துருவித் துருவிப் பார்த்துச் சான்று காட்டி ஆதாரத்தோடு எழுதவேண்டும். அன்றியும், எனது மதம் பிறர் மதம் என்று கொள்ளாமல், காய்தல் உவத்தல் இல்லாமல், நடுநின்று செம்பொருள் காணவேண்டும். சாசனங்களையும், பல நூல்களையும், ஏனைய சான்றுகளையும் ஆராய்ந்து ஒத்திட்டிப்பார்த்து முடிவு காணவேண்டும். (இந்த மனப்பான்மை நூலை வாசிப்பவர்களுக்கும் இருக்கவேண்டும்.) வாழ்க்கைப் போராட்டத்தின் இடையே கிடைத்த சிறு சிறு நேரங்களைப் பயன்படுத்திக்கொண்டு, என்னால் இயன்ற வரையில் எனது சிற்றறிவுக்கெட்டியவரையில் ஏறக்குறைய நான்கு ஆண்டுக்குள் இதனை எழுதி முடித்தேன். ஆயினும், முதலில் சொல்லியபடி, 'ஊழ்' இதனைப் பத்து ஆண்டுகளாக வெளிவராமல் செய்துவிட்டது. நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டு இந்த நூலை எழுதி என் என் ஆயுளை வீணாக்கினேன் என்று கருதி இதை வெளியிடாமலே இருந்துவிட்டேன். அதற்குச் சில காரணங்கள் உண்டு. அவற்றை இங்குக் கூற விரும்பவில்லை. ஒன்றைமட்டும் கூற விரும்புகிறேன்; உண்மையாக உழைத்து ஆராய்ச்சி நூல் எழுதும் உழைப்பாளிகளுக்குத்

தமிழ் நாட்டிலே இடமில்லை என்பதே அது. பாமரர்களைப்பற்றியும் படியாத பணக்காரர்களைப்பற்றியும் கூறவில்லை நான். “கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள்.” கல்வித் துறையிலே மிகவுயர்ந்ததிலே பெற்று ஆராய்ச்சியின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள்கூட, ஆராய்ச்சியாளரைப் போற்றுவதில்லையென்றால், இந் நூல்களை ஏன் எழுதவேண்டும், ஏன் வெளிப்படுத்தவேண்டும்?

பத்து ஆண்டுகள் கடந்தன. இந் நூல் எழுதுவதுபற்றிப் பலரும் முன்னமே அறிந்திருந்தபடியினால், பல நண்பர்கள் நேரிலும் கடிதம் எழுதியும் இதைப்பற்றிக் கேட்டார்கள். இலங்கையிலிருக்கும் நண்பர்கள் சிலரும் கடிதம் எழுதிக் கேட்டார்கள். அவர்களுக்கெல்லாம், ‘வெளி வரும், வெளி வரும்,’ என்று கூறினேனே யல்லாமல் என் மனவேதனையைக் கூறவில்லை.

உண்மை அறிந்த நெருங்கிய நண்பர்கள் சிலர் இதனை வெளியிடமாறு வற்புறுத்தினார்கள். ‘கிருஸ்துவமும் தமிழும்,’ ‘பௌத்தமும் தமிழும்,’ எழுதியது தமிழ்நாட்டின் சமயவரலாறு இலக்கிய வரலாறுகளை அறிதற்கு ஏற்றதாயிற்று. அதுபோலவே ‘சமணமும் தமிழும்’ வெளிவரவேண்டும். அதுமட்டுமல்ல ‘இஸ்லாமும் தமிழும்,’ ‘இந்துமதமும் தமிழும்’ என்னும் நூல்களையும் எழுதவேண்டும் என்று அடிக்கடி வற்புறுத்தத் தொடங்கினார்கள். கடைசியாக, சைவசித்தாந்த நூற்புதிப்புக் கழகத்தின் ஆட்சிப்பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கள் இந் நூலை அச்சிடுவதாகக் கூறிக் கையெழுத்துப் பிரதியைக் கேட்டார்கள். அதற்கு இணங்கிக் கையெழுத்துப் பிரதியைத் தேடினேன். அந்தோ! நான் கண்டதென்ன! பெட்டியினுள் சிதல் அரித்த ஏடுகள்! தாள்கள் பெரும்பாலும் மறைந்துவிட்டன. சில தாள்களே அரைகுறையாகச் செல்லரிக்கப்பட்டுக் கிடந்தன. எனது சில ஆண்டு உழைப்பு வீணாய்ப்போயிற்று. மீண்டும் எழுதவேண்டிய தாயிற்று. இயன்றவரையில் சான்றுகளையும் ஆதாரங்களையும் தேடி மறுபடியும் எழுதினேன். ஆனால், இது முற்பகுதியே. இப்பகுதியில் சமய வரலாறுமட்டும் பேசப்படுகிறது. பிற்பகுதி எழுதப்படுகிறது. அப்பகுதியில்தான் சமண சமயத்தினர் தமிழ்

மொழிக்குச் செய்த தொண்டுகள் கூறப்படுகின்றன. அப் பகுதியும் விரைவில் வெளிவரக்கூடும்.

வாழ்க்கைப் போருக்கிடையே, பல இன்னல்களுக்கிடையே கிடைத்த சிறுசிறு ஓய்வுகாலத்தைப் பயன்படுத்தி இந் நூல் எழுதி முடிக்கப்பட்டது. இதில் மறைந்துபோன வரலாறுகளும் செய்திகளும் கூறப்படுகின்றன. உண்மைகாண விரும்புவோர் காய்தல் உவத்தல் இல்லாமல் இவற்றை ஆராய்ந்து பார்த்துக் குற்றங் களைந்து குணங்கொள்வாராக.

இந் நூலில் ஜைனர் என்னும் சொல்லுக்குப் பதிலாகச் சமணர் என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணம் இவ் வச்சகத்தில் வடமொழி அச்செழுத்துக்கள் அதிகம் இல்லாமையேயாம். ஜைன நண்பர்கள் இதனைப் பொருட்படுத்த மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

இந் நூலின் பின்னிணைப்பில் சேர்த்துள்ள “சமணசமயப் புகழ்ப்பாக்கள்” பெரும்பாலும் யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை உரைகளில் மேற்கோள் காட்டப்பட்டவை.

பத்து ஆண்டு அஞ்ஞாதவாசத்தின் பிறகு இந் நூல் இப்போது முதன் முதலாக வெளிப்படுகிறது. இந் நூல் வெளி வருவதற்குக் காரணராயிருந்து இதனை நன்கு அச்சிட்டு வெளிப்படுத்திய நண்பர், சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக ஆட்சிப் பொறுப்பாளர் திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்களுக்கு எனது நன்றியும் தமிழகத்தின் நன்றியும் உரியதாகும்.

மலரகம், மயிலாப்பூர் }
சென்னை, 1—11—54. }

மயிலை. சீனி. வேங்கடசாமி.

உள்ளறை

	பக்கம்
க. சமணசமயம் தோன்றிய வரலாறு	1
உ. சமணசமய தத்துவம்	9
ங. சமணமுனிவர் ஒழுக்கம்	17
ச. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்	28
ரு. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு	34
சு. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு	41
எ. சமயப்போர்	53
அ. சமணசமயம் குன்றிய வரலாறு	62
கூ. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்	77
கௌ. சமணத் திருப்பதிகள்	98
கக. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்	170
பின்னிணைப்பு	
க. ஆறுவகையான உயிர்கள்	177
உ. வடக்கிருத்தல்	180
ங. சமணசமயத்தில் மகளிர்நிலை	185
ச. சில புராணக்கதைகள்	188
ரு. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்	193
சு. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தில் சேர்க்க முயன்றது	196
எ. சமணசமயப் புகழ்ப்பாக்கள்	206
அ. சிறப்புப் பெயரகராதி	225

சமணமும் தமிழும்



க. சமணசமயம் தோன்றிய வரலாறு

சமணசமயத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநேகாந்தவாத மதம், வியாத்வாத மதம் என்னும் பெயர்களும் உள்ளன.

சமணர் (ஸ்ரமணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடுபெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்கரருக்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப் பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு. ஆகவே, அருகனை வணங்குவோர் ஆருகதர்¹ என்றும் இந்த மதத்திற்கு ஆருகதமதம் என்றும் பெயர் கூறப்படுகிறது.

சமணக் கடவுள் பற்றற்றவர் ஆதலின் நிர்க்கந்தர் அல்லது நிகண்டர் எனப்பட்டார். அதுபற்றிச் சமண சமயம் நிகண்டமதம் எனப் பெயர்பெற்றது. மதங்கள் ஏகாந்தவாதம், அநேகாந்தவாதம் என இருவகை. சமணம்

1. “அருகனென நிறுத்தி இவனைத் தெய்வமாகவுடையான் யாவனெனக் கருதியவிடத்து அகரத்தை ஆகாரமாக்கி, ‘ஒற்றுமிகும்’ என்பதனால் ககர வொற்றின் பின்னே தகரவொற்றை மிகுத்து, ‘சுட்டுமிகும்’ என்பதனால் அகரச் சுட்டை மிகுத்து, ‘முன்னொற்றுண்டேற் செம்மை யுயிரேறுஞ் சிறந்து’ என்பதனால் ஒற்றிலே உயிரை ஏற்றி ஆருகதன் என முடிக்க” என்பது நேயிநாதம்: எழுத்ததிகாரம்: 10-ஆம் செய்யுளுரை.)

ஒழிந்த ஏனைய மதங்கள் எல்லாம் ஏகாந்தவாத மதங்கள். சமணம் ஒன்றே அநேகாந்தவாதத்தைக் கூறுவது. ஆகவே, இந்த மதத்திற்கு அநேகாந்தவாத மதம் என்று பெயர் உண்டாயிற்று வியாத்வாதம் என்றாலும் அநேகாந்தவாதம் என்றாலும் ஒன்றே. அசோக (பிண்டி) மரத்தைப் போற்றுவது சமணர் வழக்கமாதலின் சமணருக்குப் பிண்டியர் என்னும் பெயர் கூறப்படுகிறது.

சமண சமயக் கொள்கைகளை அவ்வப்போது உலகத்திலே பரவச் செய்வதன்பொருட்டுத் தீர்த்தங்கரர்கள் என்னும் பெரியார்கள் அவ்வப்போது தோன்றுகிறார்கள் என்பது சமண சமயக் கொள்கை. இதுவரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றியுள்ளார்கள் என்பதும், இனியும் இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள் தோன்றப் போகிறார்கள் என்பதும் இந்த மதக்கொள்கையாகும்.

இதுவரை தோன்றியுள்ள இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களின் பெயர் வருமாறு :

1. விருஷப தேவர் (ஆதி பகவன்).
2. அஜிதநாதர்.
3. சம்பவ நாதர்.
4. அபி நந்தனர்.
5. சுமதி நாதர்.
6. பதும நாயர்.
7. சுபார்சவ நாதர்.
8. சந்திரப் பிரபர்.
9. புஷ்ப தந்தர் (சுனிதி நாதர்).
10. சீதள நாதர் (சித்தி பட்டாரகர்).
11. சீறியாம்ச நாதர்.
12. வாச பூஜ்யர்.
13. விமல நாதர்.
14. அநந்த நாதர் (அநந்த ஜித் பட்டாரகர்).
15. தருமநாதர்.
16. சாந்தி நாதர்.
17. குந்துநாதர் (குந்து பட்டாரகர்).
18. அரநாதர்.
19. மல்லிநாதர்.
20. முனிசுவர்த்தர்.
21. நமிநாதர் (நமிபட்டாரகர்).
22. நேமி நாதர் (அரிஷ்ட நேமி).
23. பார்சவநாதர்.
24. வர்த்தமான மகாவீரர்.

தீர்த்தங்கரர்கள் அருகக் கடவுளைப் போன்றே தெய்வமாகத் தொழப்படுகின்றனர்.

சமண சமயக் கொள்கைகளை, விருஷப தேவர் (ஆதிபகவன்) முதல் முதல் உலகத்திலே பரப்பினார் என்றும், அவருக்குப் பின்னர் வந்த தீர்த்தங்கரர்களும் இந்த மதத்தைப் போதித்தார்கள் என்றும் சமணர் கூறுவர். ஆனால், வரலாற்றுசிரியர்கள் இதனை ஒப்புக்கொள்வதில்லை. இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் சமண மதத்தை உண்டாக்கினார் என்றும் அவருக்குப் பின்வந்த வர்த்தமான மகாவீரர் இந்த மதத்தைச் சீர்திருத்தியமைத்தார் என்றும் வரலாற்றுசிரியர்கள் கருதுகிறார்கள். இவ்விரு தீர்த்தங்கரருக்கு முன்பிருந்த ஏனைய இருபத்திரண்டு தீர்த்தங்கரரும் கற்பனைப் பெரியார் என்று இவர்கள் கூறுகின்றனர். இவர்கள் இவ்வாறு கூறுவதற்கு இரண்டு காரணங்களைக் காட்டுகின்றனர். அக்காரணங்களாவன :

முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்கள் இயற்கைக்கு மாறுபட்டு, அதிக உயரமும் அதற்கேற்ற பருமனும் வாய்ந்திருந்தனர் என்று கூறப்படுவது ஒன்று.

இவர்கள் இயற்கைக்கு மாறுபட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தனர் எனக் கூறப்படுவது மற்றொன்று.

தீர்த்தங்கரர்களின் உயரமும் ஆயுளும் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளன.

பெயர்	உயரம்	ஆயுள்
1. விருஷபர்	500-வில்	84 லக்ஷ பூர்வ ஆண்டு
2. அஜிதநாதர்	450-வில்	72 லக்ஷ ,, ,,
3. சம்பவநாதர்	400-வில்	60 லக்ஷ ,, ,,
4. அபிநந்தனர்	350-வில்	50 லக்ஷ ,, ,,
5. சுமதிநாதர்	300-வில்	40 லக்ஷ ,, ,,
6. பதுமநாபர்	250-வில்	30 லக்ஷ ,, ,,
7. சுபார்சவநாதர்	200-வில்	20 லக்ஷ ,, ,,

பெயர்	உயரம்	ஆயுள்
8. சந்திரப்பிரபர்	150-வில்	10 லக்ஷை பூர்வ ஆண்டு
9. புஷ்பதந்தர்	100-வில்	2 லக்ஷை ,, ,,
10. சீதளநாதர்	90-வில்	1 லக்ஷை ,, ,,
11. சிநீயாம்சநாதர்	80-வில்	80 லக்ஷை ஆண்டு
12. வாசு பூஜ்யர்	70-வில்	72 லக்ஷை ,,
13. விமலநாதர்	60-வில்	60 லக்ஷை ,,
14. அநந்தநாதர்	50-வில்	30 லக்ஷை ,,
15. தருமநாதர்	45-வில்	10 லக்ஷை ,,
16. சாந்திநாதர்	40-வில்	1 லக்ஷை ,,
17. குந்துநாதர்	35-வில்	95 ஆயிரம் ,,
18. அரநாதர்	30-வில்	84 ஆயிரம் ,,
19. மல்லிநாதர்	25-வில்	55 ஆயிரம் ,,
20. முனிசுவர்த்தர்	20-வில்	30 ஆயிரம் ,,
21. நமிநாதர்	15-வில்	10 ஆயிரம் ,,
22. நேமிநாதர்	10-வில்	1 ஆயிரம் ,,
23. பார்சுவநாதர்	9-முழம்	100 ஆண்டு
24. மகாவீரர்	7-முழம்	72 ஆண்டு

இவ்வாறு ஆயிரக் கணக்கான ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தவராகக் கூறப்படுகிற முதல் இருபத்திரண்டு தீர்த்தங்கரர்களைக் கற்பனைப் பெரியார் என்று ஒதுக்கிவிட்டு முறையே 100 ஆண்டும் 72 ஆண்டும் உயிர் வாழ்ந்தவராகக் கூறப்படுகிற கடைசி இரண்டு தீர்த்தங்கரராகிய பார்சுவநாதரையும் மகாவீரரையும் உலகத்தில் உயிர்வாழ்ந்திருந்த உண்மைப் பெரியார் என்றும் கொண்டு, இவர்கள் சாலத்தில்தான் சமணமதம் தோன்றியிருக்கவேண்டும் என்று வரலாற்றாசிரியர் கருதுகிறார்கள்.

ஆராய்ந்து பார்த்தால் தீர்த்தங்கரர் அனைவரும் உண்மையில் உயிர்வாழ்ந்திருந்த பெரியார் என்பதும் கற்பனைப் பெரியார் அல்ல என்பதும் புலப்படும். பண்டைக் காலத்திலிருந்த சமயப் பெரியார்களைப் பற்றிப் பிற்காலத்தவர், மக்கள் இயற்கைக்கு மேற்பட்ட இயல்புகளைக் கற்பித்துக்கதை எழுதுவது வழக்கம். இது எல்லா மதங்களுக்கும்

இயல்பு. தம்முடைய மதப் பெரியார்களின் பெருமை, ஆற்றல், சிறப்பு, தெய்விகத் தன்மை முதலியவற்றை அதிகப்படுத்தவேண்டும் என்னும் சமய ஆர்வத்தினால் ஒவ்வொரு சமயத்தாரும் தத்தம் சமயப் பெரியாரைப் பற்றிப்பலவித செய்திகளைக் கற்பித்து விடுகிறார்கள். இயற்கைக்கு மாறு பட்ட இக்கற்பனைகளைச் 'சமயப்பற்று' என ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவர்கள் உண்மையில் உலகத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது புலனாகும். அது போன்று தீர்த்தங்கரரின் மிகப் பெரிய உருவத்தையும் நீண்ட வாழ்க்கையையும் சமணரின் 'சமயக் கொள்கை' என்று ஒதுக்கிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப் பெரியார் என்பது புலப்படும்.

சமணர்கள் தமது தீர்த்தங்கரருக்கு ஏன் பருத்த உயர்ந்த உடலையும் நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள்?

உயிர் உடம்பு முழுவதும் பரவி நிற்கிறது என்பதும், உடம்பின் உருவத்திற்கு ஏற்றபடி உயிரானது சிறிதும் பெரிதுமாக அமையும் என்பதும் சமண சமயக்கொள்கை. ஏறும்பின் மிகச்சிறிய உடலில் பரந்து நிற்கும் உயிர் அதன் உடலுக்குத் தக்கபடி சிறியதாகவும், மிகப் பெரிய யானையின் உடம்பில் பரந்து நிற்கும் உயிர் அதன் பெரிய உடம்புக்குத் தக்கபடி மிகப் பெரியதாகவும் அமைந்து நிற்கும் என்பது ஆருகதமதக் கொள்கை. இக்கருத்துப் பற்றியே "பெரியதன் ஆவிபெரிது" என்னும் பழமொழியும் சமணரால் வழங்கப்படுவதாயிற்று. என்னை?

அரிதவித் தாசின் றுணர்ந்தவன் பாதம்
விரிகடல் சூழ்ந்த வியன்கண்மா ஞாலத்
துரியதனிற் கண்டுணர்ந்தார் ஒக்கமே போலப்
பெரியதன் ஆவி பெரிது

என்பது பழமொழி நானூறு.

இச்சமயக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு ஆருகதர் தமது தீர்த்தங்கரருக்கு மிகப்பெரிய உருவத்

தைத் கற்பித்தார்கள் போலும். மிகப்பெரிய உருவத்தைக் கற்பித்ததற் கேற்ப மிக நீண்ட ஆயுளையும் கற்பித்தார்கள் போலும். இவ்விரண்டு கற்பனைகளையும் தள்ளிவிடுவோமாயின், தீர்த்தங்கரர் உண்மையில் இருந்த பெரியார் என்பது விளங்கும்.

தீர்த்தங்கரர் அனைவரும் உண்மைப்பெரியார் என்றே கொள்வோம். ஆனால், இவர்கள் அனைவரும் சரித்திர காலத்துக்கு உட்பட்டவர் அல்லர். முதல் பத்தொன்பது தீர்த்தங்கரர்கள் சரித்திர காலத்துக்கு முற்பட்டவராகக் காணப்படுகின்றனர். கடைசி ஐந்து தீர்த்தங்கரர்களாகிய முனிசுவர்த்தர், நமிநாதர், நேமிநாதர், பார்க்வநாதர், மகாவீரர் என்பவர்கள் சரித்திர காலத்துக்குட்பட்டவராவர். எப்படி என்றால், கூறுதும்.

இராமாயணக் கதையையும் பாரதக் கதையையும் சரித்திரக் கதைகளாக ஒப்புக்கொண்டு வரலாற்றுசிரியர் இந்திய சரித்திரத்தை எழுதி வருகிறார்கள். இந்திய சரித்திரத்தின் தொடக்கத்தில் இராமாயண, பாரதக் கதைகள் கூறப்படுகின்றன. இக்கதைகள் இந்துக்களுக்கு (சைவ வைணவர்) உள்ளதுபோலவே சமணர்களுக்கும் உள்ளன. இந்து, சமண இராமாயண பாரதக் கதைகளில் சில சிறு மாறுதல்கள் காணப்படுகிறபோதிலும் இரண்டும் ஒரே கதைகளாகும். இராமாயணமும் பாரதமும் இந்திய சரித்திரத்தில் இடம்பெற்று இருக்கிறபடியால், இராமாயண காலத்தில் இருந்த 20-ஆவது தீர்த்தங்கரராகிய முனிசுவர்த்தரும், அவருக்குப் பின் இருந்த நமிநாதர் என்னும் 21-ஆவது தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு பாண்டவர் கண்ணபிரான் காலத்தில் இருந்தவராகிய 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமிநாதரும், அவருக்குப் பிறகு இருந்த பார்க்வநாத தீர்த்தங்கரரும், அவருக்குப் பிறகு புத்த பகவான்

1. நேமிநாத தீர்த்தங்கரரின் உறவினரான கண்ணபிரான், இனி உலகத்திலே தோன்றப்போகிற சமணதீர்த்தங்கரர்களில் முதல் தீர்த்தங்கரராகத் தோன்றி சமண சமயத்தைப் பரவச் செய்யப்போகிறார் என்பது சமணரின் நம்பிக்கை.

காலத்தில் இருந்த 24-ஆவது தீர்த்தங்கரராகிய மகாவீரரும் சரித்திர காலத்தில் இருந்தவர் ஆவர்.

இருபத்து மூன்றாவது தீர்த்தங்கரராகிய பார்சவநாதர் கி. மு. எட்டாம் நூற்றாண்டில் இருந்தவர். அதாவது கி. மு. 817 முதல் கி. மு. 717 வரையில் இருந்தவர். இவருக்குப் பின்னர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு வர்த்தமான மகாவீரர் தோன்றி 72 ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தார். இவர் கி. மு. 599 முதல் கி. மு. 527 வரையில் இருந்தவர். வர்த்தமான மகாவீரர் காலத்திலே, பௌத்தமதத்தை உண்டாக்கிய கௌதமபுத்தரும், ஆசீவகமதத்தை உண்டாக்கிய மற்கலியும் இருந்தார்கள். இவர்களில் மகாவீரர் வயதில் மூத்தவர். மற்கலி, மகாவீரருடன் ஆறு ஆண்டு ஒருங்கிருந்தார். பிறகு, மகாவீரருக்கு மாறுபட்டு ஆசீவகமதம் என்னும் புதிய மதத்தையுண்டாக்கினார். இதனால், பௌத்த மதமும் ஆசீவக மதமும் மகாவீரர் காலத்தில் தோன்றிய மதங்கள் என்பதும் இவ்விருமதங்களுக்கு முற்பட்டது சமணமதம் என்பதும் விளங்குகிறது.

சமண சமயம் பிற்காலத்தில் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிவுண்டது. அவை சுவேதாம்பர சமணம், திகம்பர சமணம், ஸ்தானகவாசி சமணம் என்பன. சுவேதாம்பர சமணத் துறவிகள் வெண்ணிற ஆடை அணிவர். இவரது ஆலயங்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களுக்கும் வெண்ணிற ஆடை உடுத்தினர். சுவேதாம்பரம் என்பதற்கு வெண்ணிற ஆடை என்பது பொருள். திகம்பர சமணத் துறவிகள் ஆடை அணியமாட்டார்கள், கௌபீனமும் உடுத்தமாட்டார்கள். திகம்பரர் என்றால் திசைகளை ஆடையாக உடுத்தினர் என்பது பொருள். (திக் + அம்பரம் = திகம்பரம்) அதாவது உடையின்றி இருப்பவர். இவரது கோயில்களில் உள்ள தீர்த்தங்கரர் திருவுருவங்களும் ஆடையுடுத்தப்பெறாமல் திகம்பரமாகவே (அம்மணமாகவே) இருக்கும். சுவேதாம்பர சமணரும் திகம்பர சமணரும் உருவவழிபாட்டினர். ஸ்தானகவாசி சமணருக்கு உருவவழிபாடு உடன்பாடு அன்று; அவர்கள் தமது கோயில்

களில் சமண ஆகம நூல்களை வைத்து அவற்றையே தீர்த்தங்கரராகவும், அருகக்கடவுளாகவும் பாவித்து வணங்குவார்கள்.

சுவேதாம்பர, ஸ்தானகவாசி சமணர்கள் வட இந்தியாவில் காணப்படுகின்றனர். திகம்பர சமணர் பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டிலே பெருந்தொகையினராக இருந்தனர். இப்போதும் தமிழ் நாட்டில் உள்ள சமணர் திகம்பர சமணரே. தமிழ் நூல்களிலே ஜைனர் என்றும், சமணர் என்றும், அமணர் என்றும், ஆருகதர் என்றும் கூறப்படுகிறவர் திகம்பர சமணரேயாவர்.

உ. சமணசமய தத்துவம்

இனி, சமண சமய தத்துவத்தைப் பற்றிச் சுருக்கமாகக் கூறுவோம்:

‘உயிரும் உயிரல்லதும், புண்ணியம், பாவம், ஊற்றும்
செயிர்தீர் செறிப்பும், உதிர்ப்பும், கட்டும், வீடும், உற்ற
தயர்தீர்க்கும் துயநெறியும் சுருக்காய் யுரைப்பன் ;
மயல்தீர்ந்த காட்சியுடையோய்! இது கேண்மதித்தே’

என்பது மேருமந்தரபுராணம்.

சமணசமய தத்துவத்தில் ஒன்பது பொருள்கள் கூறப்படுகின்றன. இவைற்றை நவபதார்த்தம் என்பர். இவை: உயிர், உயிரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம் ஸம்வரை, நிர்ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர். இவ்வொன்பது பொருள்களை விளக்குவோம்.

1. உயிர் (ஜீவன்): உயிர்கள் எண்ணிறந்தன; அழிவில்லாதன; அநாதியாக உள்ளன. அதாவது, உயிர்களைக் கடவுள் படைக்கவில்லை. நல்வினை தீவினை என்னும் இருவினைகளை (புண்ணிய பாவங்களைச்) செய்து, அவற்றின் பயனாகிய இன்ப துன்பங்களைத் துய்ப்பதற்கு நரக கதி, விலங்கு கதி, மக்கள் கதி, தேவ கதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து இறந்து உழன்று திரிவதும் இருவினைகளை அறுத்துப் பிறவா நிலையாகிய பேரின்ப வீட்டினை அடைவதும் உயிர்களின் இயல்பாகும். உயிர்கள் ஓரறிவுயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் என ஐந்து வகைப்படும். ஐயறிவுயிர்கள் பகுத்தறிவு (மனம்) இல்லாதவை, பகுத்தறிவு உடையவை என இருவகைப்படும்¹.

உடம்பின் பருமை சிறுமைக்கு ஏற்ப உயிரானது பெரியதாகவும் சிறியதாகவும் உடல் முழுவதும் பரந்து

1. தொடர்புரை I காண்க.

நிற்கும். குடத்திற்குள் வைத்த விளக்கு குடத்திற்குள் மட்டும் ஒளிகாட்டும்; பெரிய அறையில் வைத்த விளக்கு அறை முழுவதும் ஒளிகாட்டும்; அதுபோல, உடம்புகளின் அளவுக்குத் தக்கபடி உயிரானது பெரியதாகப் பரவியும் சிறியதாகச் சுருங்கியும் இருக்கும். “பெரியதன் ஆவி பெரிது” என்பது ஆருகதர் வழங்கும் பழமொழி.

மேலும், உயிர்கள் வீட்டது, மாற்றது என இரு வகைப்படும். வீட்டது எனப்படும் ‘மோக்ஷ ஜீவன்’ அறிவு விளங்கப்பெற்று இருவினைகளையும் நீக்கி வீடுபேறடையும் தன்மையுள்ளது. மாற்றது எனப்படும் ‘சம்சார ஜீவன்’ நல்வினை தீவினைகளிற் கட்டுண்டு அவ்வினைப் பயன்களைத் துய்ப்பதற்காக நாகத்திலும் சுவர்க்கத்திலும் பிறப்பதும் இறப்பதுமாக உழன்று திரியும் தன்மையுள்ளது. விலங்கு, நாகர், தேவர் என்னும் பிறப்புக்களில் பிறந்த உயிர்கள் அப்பிறவிகளிலே வீடுபேறடையா. மக்களாகப் பிறந்த உயிர்கள் மட்டும் வீடுபேறும் வாய்ப்பு உடையன. அதுவும் துறவு பூண்டவர்களுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தார்க்கு வீடுபேறு கிடையாது.

2. உயிரல்லது (அஜீவன்): புத்தகலம், தர்மம், அதர்மம், காலம், ஆகாயம் என்னும் இவை ஐந்தும் உயிரல்லன வாகிய அஜீவப் பொருள்களாம். இவைகளும் உயிரைப் போன்றே அனாதியாக உள்ளன. அதாவது, இவற்றைக் கடவுள் படைக்கவில்லை. உயிர்களின் இயல்பாகிய நல்வினை தீவினை என்னும் இருவினைகளைச் செய்து அவ்வினைகளுக்கேற்ப இன்ப துன்பங்களைத் துய்த்துப் பல பிறவிகளிலும் பிறந்து இறந்து உழல்வதும் பின்னர், நல்லறிவும் நன்ஞானமும் பெற்று இருவினைக் கட்டறத்து வீடுபேறடைவதும் ஆகிய இத்தன்மைகள் உயிரல்லனவாகிய இந்த அஜீவப் பொருள்களுக்குக் கிடையா.

இந்த ஐந்து அஜீவப் பொருள்களின் இயல்பை விளக்குவோம். புத்தகலம் என்னும் பொருள், உயிர்களில் படிந்து அவற்றைப் புண்ணிய பாவங்களாகிய இருவினைகளைச் செய்விக்கும் தன்மையுள்ளது. புத்தகலம் என்பதில்

ஐந்து புலன்களும், ஐம்புலன்களால் அறியப்படுகிற பொருள்களும், இருட்டும், வெளிச்சமும், வெய்யிலும், நிழலும், ஒலியும், நிலம் நீர் நெருப்பு காற்று என்னும் நான்கு சூதங்களும் அடங்கியுள்ளன. நுண்ணிய அணுப்பொருளாகவும் (சூக்தமப் பொருள்), பெரிய பருப் பொருளாகவும் (ஸ்தூலப் பொருள்) யாரும் தன்மையுள்ளது இந்தப் புத்தகலம். புத்தகலத்திற்கு உருவம், நிறம், சுவை, நாற்றம், ஊறு என்னும் இவைகளும் உண்டு. உயிர்களுக்கு உடம்பையும், மனம், வாக்கு, சுகம், துக்கம் முதலியவற்றையும் பிறத்தல் வாழ்தல் இறத்தல் முதலியவற்றையும் புத்தகலப் பொருள் கொடுக்கிறது. அஃதாவது, உயிர்கள் இவற்றை அடைவது புத்தகலப் பொருளினாலேதான்.

தர்மம் அதர்மம் என்பவை தர்மாஸ்திகாயம் அதர்மாஸ்திகாயம் என்றும் கூறப்படும் (இவற்றைப் புண்ணியம் பாவம் என்று கருதுவது கூடாது. சமண தத்துவக் கொள்கைப்படி, தர்மம் அதர்மம் என்பவை வேறு புண்ணிய பாவம் என்பவை வேறு.) தர்மம் அதர்மம் என்பவை நுண்ணிய அணுப்பொருளாக உள்ளன. இவை உயிர்கள் இயங்குவதற்கும் தங்கி நிற்பதற்கும் இடமாக உள்ளன. மீன்கள் நீந்துவதற்கும் ஓய்வு கொள்வதற்கும் நீர்நிலை (தண்ணீர்) எவ்வாறு உதவுகிறதோ அவ்வாறு உயிர்கள் இயங்குவதற்கும் தங்குவதற்கும் தர்ம அதர்மம் என்னும் அணுப்பொருள்கள் இடமாக உள்ளன. நடத்தல் ஓடுதல் முதலிய இயக்கங்கள் தர்மம் என்னும் அணுக்களின் உதவியினாலாகும். இருத்தல், நிற்பல், கிடத்தல் முதலியவை அதர்மம் என்னும் அணுக்களின் உதவியினால் ஆகும். தர்ம அதர்மப் பொருள்கள் இல்லையானால் புத்தகலங்களால் உண்டாகும் பலவகையான உடம்புகள் இயங்கவும் தங்கவும் முடியாது.

“தருமாத்தி காயம் தானெங்கும் உளதாய்ப்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமாய்
அப்படித்தாகி அதன்மாத்தி காயமும்
எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்”

எனவரும் மணிமேகலை அடிகளாலும் இதனை அறியலாம். தர்மம், அடர்மம் என்னும் இவை, ஆகாயம் பரந்துள்ள வரையில் நிறைந்து இருக்கின்றன.¹

காலம் என்பது, இமைத்தல் நொடித்தல் முதலிய சிறுகாலம் முதல் கற்பகாலம் முதலிய பெரிய கால அளவு ஆகும்,

“காலம் கணிகம் எனுங்குறு நிகழ்ச்சியும்
மேலும் கற்பத்தின்நெடு நிகழ்ச்சியும் ஆக்கும்.”

(மணிமேகலை 27 : 191—192)

ஆகாயம் என்பது, சமண சமயக் கொள்கைப்படி ஐம் பூதங்களுள் ஒன்றன்று. தர்மம், அதர்மம், காலம், உயிர்கள், புதகலங்கள் ஆகிய இவ்வைந்து பொருள்களும் தங்கு வதற்கு இடம்கொடுப்பது ஆகாயம்.

“.....ஆகாயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும் இடங்கொடுக்கும் புரிவற்றாகும்”

(மணிமேகலை, 27 : 193—194)

ஆகாயம் லோகாகாயம், என்றும் அலோகாகாயம் என்றும் இரண்டு வகைப்படும். லோகாகாயம் என்பது, மேலே கூறியபடி புத்கலம் முதலிய ஐந்து பொருள்களுக்கும் இடம் கொடுப்பது. அலோகாகாயம் என்பது லோகாகாயத்திற்கு இடங்கொடுத்து நிற்பது.

இவையே உயிரல்லனவாகிய அஜீவப் பொருள்களாம்.

1. மாதவச் சிவஞான யோகிகள் தமது சிவஞானபோத மாபாடியத்திலே ஆருகத மதத்தைக் கூறுகிறபோது (அவையடக்கம்) “தன்மம்...நன்மையைப் பயப்பது: அதன்மம் தீமையைப் பயப்பது” என்று எழுதியிருப்பது சமண சமய தத்துவக் கருத்துப்படி தவறாகும். தன்மம், அதன்மம் என்பவற்றைப் புண்ணியம் பாவம் என்னும் பொருளில் கூறியிருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கது அன்று.

3, 4. புண்ணியம், பாவம் (நல்வினை, தீவினை): (இவற்றை, மேலே அஜீவப் பொருள்களில் கூறப்பட்ட தர்மம் அதர்மம் எனக் கருதுவது தவறு. இவை வெவ்வேறு பொருள்கள் என்பது மேலே விளக்கப்பட்டது.) இந்தப் புண்ணிய பாவங்கள் மூன்று வகையாக உயிருடன் கலக்கின்றன. மனத்தினால் நினைப்பதும் வாக்கினால் சொல்வதும் காயத்தினால் செய்வதும் ஆக மூன்று வகை. நல்ல எண்ணங்களாலும் நல்ல சொற்களினாலும் நல்ல செய்கைகளினாலும் பெறப்பட்ட புண்ணியமானது, உயிர்களை மனிதராகவும் தேவராகவும் பிறக்கச்செய்து அறிவு, செல்வம், இன்பம், புகழ், மேன்மை, சிறப்பு முதலிய நன்மைகளை யடையச் செய்கிறது. தீய எண்ணங்களாலும், தீய சொற்களாலும், தீய செய்கைகளினாலும் உண்டான பாவமானது உயிர்களை நரக்கதி, விலங்குகதி முதலிய இழிந்த பிறப்புக்களில் பிறக்கச் செய்து அறிவின்மை, துன்பம், இகழ்ச்சி, வறுமை, சிறுமை முதலிய துன்பங்களை அடையச் செய்கிறது.

5. ஊற்று (ஆஸ்ரவம்): நீர் ஊற்றுக்களில் நீர் சுரப்பது போல, நல்வினை தீவினை என்னும் இரண்டு வினைகளும் உயிரில் சுரப்பது (சேர்வது) ஊற்று எனப்படும். மனம் வாக்கு காயங்களின் வழியாக ஊற்றுக்கள் உயிரிடம் வந்து சேர்கின்றன. இதனைக் கன்மத் தொடர்ச்சி அல்லது பொறிவழிச் சேறல் என்றும் கூறுவர்.

6. செறிப்பு (ஸம்வரை): மேலே கூறப்பட்ட இருவினைகளும் சுரக்கும் ஊற்றினது வழியை அடைத்து விடுவது செறிப்பு அல்லது ஸம்வரை எனப்படும். உயிர், முன்பு செய்த இருவினைகளை மறுபிறப்பில் துய்த்து ஒழிக்கும் போதே புதிதாக வினைகளைச் செய்து மீண்டும் கர்மத்தைத் தேடிக்கொள்கின்றன. உயிர்கள் தாம் முன்பு செய்த வினைப்பயன்களைத் துய்த்து ஒழிக்கும் போது, புதிய கர்மங்கள் வந்து சேராதபடி தடுக்கவேண்டும். அவ்வாறு தடுப்பதுதான் செறிப்பு என்பது. ஒரு குளத்திற்கு நீர் வரும் கால்வாய்களை அடைத்துவிட்டால், அக் குளத்தில்

மேன்மேலும் நீர் பெருகாமல் தடைப்படுவது போன்று, மனம் வாக்கு காயம் ஐம்புலன் முதலியவற்றை அடக்கி உயிரினிடத்தில் மேன்மேலும் இருவினைகள் சுரவாதபடி தடுத்தலே செறிப்பு ஆகும்.

7. உதிர்ப்பு (நிர்ஐரை): இருவினை ஊற்று உயிரினிடத்து மேன்மேலும் பெருகாதபடி தடுத்த பின்னர், அனுபவித்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினைகளைக் களைந்து விடுவதற்கு உதிர்ப்பு அல்லது நிர்ஐரை என்பது பெயர். இதனைத் துவாதச தபம், குப்தி, சமிதி, தருமத்தியானம் சுக்கிலத்தியானம் முதலியவற்றால் செய்யவேண்டும்.

“வரும் பாவம் எதிர் காத்து மன்னுந்தம் பழவினையும்
ஒருங்காக உதிர்த்தக்கால் உயிர்த்தாய்மை வீடென்றாள்.”
(நீலகேசி, மொக்கல 312.)

இதன் பொருள், “வருகின்ற கர்மங்களைக் குப்தி, சமிதி முதலாயின வற்றால் அடைத்து தபஸ் ஸம்ய மாதிகளால் நின்ற கர்மங்களை சிர்ஜரிப்பித்தல் (உதிர்த்தல்) ஆத்மாவின் கண்மல நீக்கத்தால் பிறக்கின்ற சுத்தியே வீடாவ தென்று சொல்லுவது” (சமயதிவாகர வாமன முனிவர் உரை.)

8. கட்டு (பந்தம்): மனம், வாக்கு, காயம், ஐம்புலன் முதலியவற்றால் உண்டான வினைகள் உயிருடன் ஒன்றிக் கலப்பது கட்டு அல்லது பந்தம் எனப்படும். பழுக்கக் காய்ந்த இரும்பில் நீரைத் தெளித்தால், அவ்விரும்பு நீரை இழுத்துக் கொள்வது போலவும், பாலுடன் நீரைக் கலந்தால் இரண்டும் ஒன்றுபடுவது போலவும் வினைகள் உயிருடன் கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக் கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன் வாக்கு காயம் முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுகாகவும் உபமான உபமேயப்படுத்திக் கூறுவர்.

9. வீடு (மோக்ஷம்): ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவல தரிசனம், கேவல

வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெற்றற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோகூதம் அல்லது வீடு எனப்படும்.

“வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
அருவினைப்பயன் அனுபவித் தறுத்தீடு ல்
அது வீடாகும்.” (மணிமேகலை, 27: 199-201.)


இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமணசமய நூல்களில் கண்டுகொள்க.

குறிப்பு: சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூறவில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோகூத நிலையையடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக்கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவது போல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒருதன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுக்குவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத்திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத்திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.

“மெய்வகை தெரிதல் ஞானம், விளங்கிய பொருள்கள் தம்மைப் பொய்வகை இன்றித் தேறல் காட்சி; ஐம் பொறியும் வாட்டி உய்வகை உயிரைத் தேயா தொழுக்குதல் ஒழுக்கம்; மூன்றும் இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்.”
(சிந்தாமணி, கேமசரியார், 25)

கீழ்க்காணும் சித்திரம் சமணசமய தத்துவத்தை விளக்குகிறது. இந்தச் சித்திரத்திற்குச் சுவஸ்திகம் என்று பெயர். பிறவிச் சக்கரம் என்றும் கூறப்படும். உயிர்கள் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி தேவகதி விலங்குகதி நரககதி மனிதகதி என்னும் நான்கு கதிகளில் பிறந்து உழல்வதைக் குறிக்கிறது இது.



பிறவிச் சக்கரத்திற்கு மேலே உள்ள மூன்று புள்ளிகள் மும்மணிகளைக் குறிக்கின்றன. அஃதாவது நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பவற்றைக் குறிக்கின்றன.

மூன்று புள்ளிகளுக்கு மேலே பிறைபோன்ற ஒரு கோடும் அக் கோட்டின் மேலே ஒற்றைப் புள்ளியும் காணப்படுகின்றன. இந்த ஒற்றைப் புள்ளி வினைகளை நீக்கி வீடு (மோகூடம்) அடைந்த உயிரைக் குறிக்கிறது. இந்தத் தத்துவக் குறியைச் சமணர் இல்லங்களிலும் கோவில்களிலும் காணலாம்.

௩. சமணமுனிவர் ஒழுக்கம்

வாழ்க்கையை இல்லறம் துறவறம் என்று சமணர் இரண்டுவிதமாகப் பிரித்துள்ளனர். இவ்விரண்டினையும் முறையே சாவக (சிராவக) தர்மம், யதிதர்மம் என்றுங் கூறுவர். இல்லறம் எனப்படும் சாவக தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம். துறவறமாகிய யதிதர்மம், உலகத்தைத் துறந்து வீடுபேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம். சமண சமய ஆராய்ச்சிக்கு, யதிதர்மம் எனப்படும் சமண முனிவர் ஒழுக்கத்தை அறியவேண்டிவது இன்றியமையாத தாதலின், அதனைச் சுருக்கமாக ஈண்டு விளக்குவாம்.

பிறவியை நீக்கி, வீடுபேறு பெறுவதை நோக்கமாகக் கொண்டு, உலகத்தைத் துறக்கும் சமண முனிவர் தமது துறவற வாழ்க்கையில் மேற்கொண்டொழுக வேண்டிய ஒழுக்கங்கள் இருபத்தெட்டாகும். இவ்விருபத்தெட்டினையும் மூலகுணங்கள் என்பர். அவையாவன:—மாவிரதங்கள் ஐந்து; சமிதி ஐந்து; ஐம்பொறி அடக்கம் ஐந்து; ஆவஸ்யகம் ஆறு; லோசம், திகம்பரம், நீராடாமை, பல் தேயக்காமை, தரையிற்படுத்தல், நின்று உண்ணல், ஒரே வேளை உண்ணல் ஆக இருபத்தெட்டாம். இவற்றைச் சுருக்கமாக விளக்குவாம்.

மாவிரதங்கள் ஐந்து:— 1. அகிம்சை. 2. வாய்மை. 3. கள்ளாமை. 4. துறவு. 5. அவாவறுத்தல் என்பன. துறவு பெறும் சமண முனிவர் இவ்வைந்து மாவிரதங்களையும் தவறாமல் மேற்கொண்டொழுக வேண்டும்.

1. அகிம்சை: “அகிம்சா பரமோ தர்ம” என்பது சமணரின் அடிப்படையான தர்மம். இன்னு செய்யாமை, அருளுடமை, கொல்லாமை, புலால் மறுத்தல் ஆகிய இன்னுக்கும் ஒன்று சேர்ந்ததே அகிம்சை என்பது. “ஓரறிவுயிர் முதலாக ஐயறிவுயிர் ஈறாக, அவை சிறியனவாயினும் பெரியனவாயினும், அவற்றைக் கொல்லமாட்டேன்;

கொல்லச் சொல்லவும் மாட்டேன்; கொல்ல நினைக்கவுமாட்டேன்; மற்றவர் கொல்வதற்கும் மனம் மொழி மெய்களால் உடன்படவும் மாட்டேன்," என்று உறுதி கூறி சமண முனிவர் அகிம்சா விரதத்தை மேற்கொள்கிறார்.

2. வாய்மை : அஃதாவது பொய்யாமை. "பொய்யாமையாவது, தீமை பயக்கும் சொற்களைக் கூறாமை" என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். சமணசமயக் கொள்கைப்படி, வாய்மை என்பது, மேற்கூறிய அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவன் ஓர் உயிரைக் கொல்லத் துணிவானாயின், அவ்வமயம் பொய்சொல்லியாகிலும் கொலையினின்றும் அவ்வயிரைக் காப்பாற்ற வேண்டியது, சமணத் துறவியின் கடமையாகும். ஓர் உயிரைக் காப்பாற்றப் பொய்சொல்லுவது வாய்மையினுள் அடங்கும் என்பது சமணரின் ஒத்து. இக்காரியத்துக்காக மட்டும் பொய்சொல்லலாமே தவிர மற்றப்படி சமணத் துறவிகள் சிறிதும் பொய் பேசக்கூடாது என்பதும், மனம் மொழி மெய்களால் மெய்பேசுவதை மேற்கொண்டொழுக வேண்டும் என்பதும் சமண சமயக் கொள்கையாகும். வாய்மையைப் பற்றி நீலகேசி (மொக்கல. 60-ஆம் செய்யுள்.) உரையில் கூறப்பட்ட செய்தி சுண்டு குறிப்பிடத்தக்கது :

“என்னை ?

‘பொய்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’

(குறள் : உகஉ)

என்பது எம் (சமணரின்) ஒத்தாதலால், பிராணிபீடா நிவர்த்தியார்த்தமாகப் பொய்யுரைத்தலும் ஆவதாகலின் என்பது.....ஆகலின் நன்மை பயக்கச் சொல்லும் பொய் குற்றமன்றென்பது”

“நான் எப்பொழுதும் மெய்மையே பேசவேன் ; ஒருபோதும் பொய்பேசமாட்டேன் ; பிறர் பொய் பேசுவதை உடன்படமாட்டேன் ; பிறரைப் பொய் பேசத் தூண்ட

வும் மாட்டேன்; மனம் மொழி மெய்களால் முக்காலங்களிலும் மெய்மையே பேசுவேன்,” என்று உறுதி கூறி ஆருகத முனிவர் வாய்மை என்னும் விரதத்தை மேற்கொள்கிறார்.

3. கள்ளாமை : எவ்வளவு அற்பமான பொருளாயிருந்தாலும், அதனை அதற்குரியவர் கொடுத்தாலன்றி, எடுத்துக்கொள்ள மனத்தினாலும் நினையாதிருத்தல். “நாட்டிலாயினும் காட்டிலாயினும் கிராமத்திலாயினும் நகரத்திலாயினும் பிறர்க்குரிய பொருளை—அது அற்பமானதாயிருந்தாலும் விலைமதிக்கத் தக்கதாயிருந்தாலும், உயிருள்ள தாயிருந்தாலும் உயிரற்றதாயிருந்தாலும்—, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதனை எடுத்துக்கொள்ளமாட்டேன்; பிறர் எடுத்துக்கொள்ளவும் உடன்படமாட்டேன். மனம் மொழி மெய்களால் கள்ளாமையை மேற்கொள்கிறேன்” என்று உறுதி கூறி சமண முனிவர் இந்த மூன்றாவது விரதத்தை மேற்கொள்கிறார்.

4. பிரமசரியம் : அதாவது புணர்ச்சி விழையாமை. சிற்றின்பத்தை மனம் வாக்குக் காயங்களால், செய்யாதிருத்தல்.

“தெய்வங்களுடனாவது மனிதர்களுடனாவது விலங்குகளுடனாவது இணைவிழைச்சாகிய சிற்றின்பத்தைத் துயக்க மாட்டேன்; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்யாதிருக்க உறுதி கூறுகிறேன்” என்று கூறி சமணத் துறவி இந்த நான்காவது மாவிரதத்தை மேற்கொள்கிறார்.

5. அவாவறுத்தல் : அதாவது முற்றத் துறத்தல். “துறத்தலாவது தன்னுடைய பொருளைப் பற்றறத் துறத்தல்” என்றார் சமணராகிய இளம்பூரண அடிகள். இதனைப் பரிக்கிரகத் தியாகம் என்பர்.

“அவாவென்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பினும் வித்து” (குறள் : நடசூக)

என்றபடி, அவாவினால் மேன்மேலும் வினைகள் ஏற்பட்டு, அவற்றால் பிறப் பிறப்பாகிய சம்சாரம் உண்டாகும். ஆகையால், பிறப்பறுக்கத் துணிந்த துறவி அவா வறுத்தல் வேண்டும்.

“உயிருள்ள பொருளாயிருந்தாலும் உயிரற்ற பொருளாயிருந்தாலும் சிறியதாயினும் பெரியதாயினும் எல்லாப் பொருள்களையும் துறந்து அவற்றின் தொடர்பை நீக்கிக் கொள்கிறேன் ; இதனை மனம் மொழி மெய்களால் முக்காலத்திலும் செய்ய உறுதி கூறுகிறேன்,” என்று கூறி இந்த ஐந்தாவது மாவிரதத்தைச் சமண முனிவர் மேற்கொள்கிறார்.

இந்த ஐந்து மாவிரதங்களைப் பற்றிச் சமண நூல்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது :

“ஐவகைப் பொறியும் வாட்டி, ஆமையின் அடங்கி, ஐந்தின் மெய்வகை தெரியுஞ் சிந்தை விளக்கும் நின்றெரிய விட்டுப் பொய் கொலை களவு காமம் அவா இருள் புகாது போற்றிச் செய்தவம் நுனித்த சீலக் கணைகதிர்த் திங்கள் ஒப்பார்”

(சிந்தாமணி. 2834.)

“கோறல் பொய்த்தல் கொடுங்களவு நீக்கிப் பிறர்மனைகள் மேல் சேறலின்றிச் செழும் பொருண்மேல் சென்ற சிந்தை

வேட்கையினை

ஆறுகிற்பின் அமருலகம் நங்கட் கடியதா மென்றான்

நீறும் ஓடும் நிழன்மணியும் டொன்னும் நிகரா நோக்குவான்.”

(நீலகேசி. 40.)

சமீதிகள் ஐந்து : 1. இரியை. 2. பாஷை. 3. ஏஷனை. 4. ஆதான நிகேஷபனை. 5, உத்சர்க்கம் என்பன. இவற்றை விளக்குவாம் :

1. இரியா சமீதி : சமணத்துறவி, நடக்கும்போது தரையை மூன்றுமுழ தூரம் பார்த்துப் புழுப்பூச்சிகள் இருந்தால் அவற்றை மிதிக்காமல் நடத்தல் வேண்டும். “நூற்கதிகொண்டு கண்ணால் நுகத்தளவெல்லை நோக்கி,”

நடக்கவேண்டும் என்றார் சிந்தாமணி ஆசிரியர். கொல்லா நோன்பை அடிப்படையாகக் கொண்டவர் ஆதலால் ஏறும்பு, புழு, பூச்சி முதலிய சிற்றயிர்களும், நடக்கும் போது காலினால் மிதிபட்டிற்றவாதபடி விழிப்பாகத் தரையைப்பார்த்துச் சமணத் துறவி நடக்கவேண்டும். இதுபற்றியே அவர் இராக்காலங்களில் பிரயாணம் செய்யார். வழியில் உள்ள சிற்றயிர்கள் காலில் மிதிபடாதபடி ஒதுக்குவதற்காக மயிற்பீலிக் குஞ்சத்தை அவர் கையில் வைத்திருப்பார். இதுவே இரியா சமிதி எனப்படும்.

2. பாஷா சமிதி: நாவடக்கம் அல்லது வாக்கடக்கம். பழித்துப் பேசுதல், புகழ்ந்து பேசுதல், கோபமாகப் பேசுதல், கடுஞ்சொற்கூறல் முதலிய பேச்சுகளை நீக்கி இனிமையாகப் பேசுவதையும், தரும ஒழுக்கம் சமயக் கொள்கை இவற்றைப் போதிப்பதையும் துறவி தமக்கு ஒழுக்கமாகக் கொள்வது பாஷா சமிதி எனப்படும்.

3. ஏஷணு சமிதி: நாற்பத்தாறுவகையான குற்றங்கள் இல்லாத உணவைச் சமணத்துறவி யாசித்துப் பெற்று அதிகமாக உண்ணாமல் அளவாக உண்ணுதல் ஏஷணு சமிதியாகும். உணவின் நாற்பத்தாறுவகைக் குற்றங்களைச் சமண நூல்களில் கண்டுகொள்க.

4. ஆநான நிரேஷபனு சமிதி: சமண முனிவருக்குரிய நூல் (புத்தகம்), குஞ்சம் (மயிற்பீலி), கமண்டலம் என்னும் இப்பொருள்களை எடுக்கும்போதும் வைக்கும் போதும் ஏறும்பு முதலிய சிறு உயிர்கள் இறந்துபோகாதபடி விழிப்போடு இருந்து பைய எடுத்தலும் பைய வைத்தலுமாம்.

5. உத்சர்க்க சமிதி: சமணத் துறவி மலமூத்திரங்கழிக்கும்போது, ஊருக்கு அப்பால், ஒருவரும் நடமாடாததும் பாராததுமான இடத்தில் கழிக்கவேண்டும். அன்றியும் புழுப்பூச்சிகள் உள்ள இடங்களிலும் வளை முதலியவை உள்ள இடங்களிலும் கழிக்கக் கூடாது.

ஐம்பொறி அடக்கம்: ஐம்பொறிகளின் வாயிலாகவே நல்வினை தீவினைகள் உயிரைப்பற்றிப் பிணித்து, அதனைப் பிறப்பு இறப்புகளிற் செலுத்துகிறபடியால் ஐம்பொறிகளை அடக்கவேண்டுவது துறவிகள் கடமை. நாட்டியம், நடனம் முதலிய காட்சிகளைக் காண்பதும், பாட்டு, யாழ், வீணை முதலிய இசைகளைக் கேட்பதும், சந்தனம், பூ முதலியவற்றின் நறுமணங்களை முகர்வதும், அறுசுவையுணவுகளை உண்பதும், ஊறு என்னும் புலனுக்கு இன்பமளிக்கிற பொருள்களைத் தொடுதல் தேய்த்தல் முதலியவற்றைச் செய்வதும் ஆகிய ஐம்புலநுகர்ச்சியை மனம் மொழி மெய்களாலும் நீக்குதல் ஐம்பொறியடக்கம் எனப்படும். தீர்த்தங்கரர், அருகர் முதலிய கடவுளர்களின் தோத்திரப் பாக்களைப் பாடும் இசைப்பாட்டு முதலியவற்றைக் கேட்பது, அவர்களின் சரித்திரங்களை நாடகங்களில் காண்பது முதலியவை கடவுட்பற்றுக்குக் காரணம் ஆகையால் அத்தகையவற்றைச் சமணமுனிவர் ஐம்பொறிகளாலும் துய்க்கலாம். ஆனால், சிற்றின்பத்திற் செலுத்தக்கூடிய ஐம்பொறி இன்பங்களை மட்டும் அடக்கவேண்டும்.

“மெய் வாய் கண் மூக்குச் செவி எனப் பேர் பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை—கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்”

என்பது நாலடி நானூறு என்னும் சமண நூல்.

ஆவஸ்பாகம் ஆறு: இவை ஷடாவஸ்யக்கிரியை எனப்படும். அவையாவன:

1. சாமயிகம். 2. துதி. 3. வணக்கம். 4. பிரதிகிர்மணம். 5. கழுவாய். 6. விசர்க்கம் என்பன. இவற்றின் விளக்கம் வருமாறு.

1. சாமயிகம்: இன்ப துன்பம், நன்மை தீமை உயர்வு தாழ்வு முதலியவற்றை ஒரு தன்மையாக (சமமாகப்) பார்த்தல்.

2. துதி: இருஷ்பர் முதலிய இருபத்துநான்கு தீர்த்தங்கரர்களையும் அருகப் பரமேட்டியையும் போற்றித் துதித்தல்.

3. வணக்கம்: அருகர், சித்தர், தீர்த்தங்கரர் முதலியவர்களின் திருவுருவங்களையும், சாத்திரங்களைக் கற்றதபசிகளையும், தீசைக் கொடுத்த குருக்களையும், பெரியோர்களையும் மனம் வாக்குக் காயங்களினால் வணங்குதல்.

4. பிரதிகீர்மணம்: பாவத்திற்குக் காரணமானவை தன்னிடத்தில் மனம் வாக்குக் காயங்களினால் நேராதபடி காத்துக்கொள்ளுதல்.

5. கழுவாய்: அஃதாவது பிராயசித்தம். சமணமுனிவர் தமது விரதத்தில் ஏதேனும் குற்றம் நேர்ந்துவிட்டால், அதனையுணர்ந்து வருந்தி மனம் மொழி மெய்களால் தம்மையே நொந்துகொண்டு அக் குற்றத்தைக் கழுவதல்.

“ஒன்றியும் ஒன்றாதும் தான் செய்த தீவினையை நின்று நினைத்திரங்கற் பாற்று.”

“தீயவை எல்லாம் இனிச் செய்யேன் என்றடங்கித் தாய வழி நின்றலும் அற்று.”

(அருங்கலச் செப்பு)

6. விசர்க்கம்: காயோத்ஸர்க்கம் எனவும் கூறுவர். தவம் செய்யும்போது வரும் துன்பங்களை அஞ்சாமல் பொறுத்தல். வானும் உறையும்போல உடலும் உயிரும் வேறு வேறு என்பதை உணர்ந்து, தமது உடம்பையும் தமது என்று கருதாமல் யாக்கையிற் பற்றறுத்தல்.

“பிறப்பறுக்க லுற்றார்க்கு உடம்பும் மிகை” என்று கருதி உடற்பற்றையும் நீக்கித் துறவின் உயர்நிலையை யடைந்த சமணமுனிவர், தாம் துறந்த தமது உடலினை எவ்வாறு வைக்கவேண்டும் என்பதைக் கூறுவதுதான் கீழ்வரும் ஏழு ஒழுக்கங்கள். அவையாவன: 1. லோசம். 2. திகம்பரம். 3. நீராடாமை. 4. தரையிற்படுத்தல். 5. பல்தேய்க்காமை. 6. நின்று உண்ணல். 7. ஏகபுக்தம் என்பன. இவற்றை விளக்குவாம்.

1. லோசம்: அஃதாவது மயிர் களைதல். சமணமுனிவர் துறவுகொள்வதற்கு முன்னர்த் தீக்கூடிபெறுவர். தலை மயிரைக்களைவது தீக்கூடியில் இன்றியமையாதது. தலை மயிரைக் கத்தியால் மழிக்காமல் கையினால் பிடுங்கிக் களைய வேண்டும். மீண்டும் மயிர் வளரும்போதெல்லாம் அவ்வப்போது பிடுங்கிக் களையவேண்டும். இதனைச் செய்யும் நாட்களில் பட்டினி நோன்பிருக்கவேண்டும். இவ்வாறு மயிர் களையும்போது தேகத்தில் உண்டாகும் பொறுத்தற்கரிய பெரிய வலியைப் பொறுத்துக்கொள்வது, சமணத் துறவியின் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் ஆற்றலையும் மனவலிமையையும் தேகத்தின்மேல் பற்றின்மையையும் காட்டுகிறது.

2. திகம்பரம்: அதாவது நிர்வாணமாக இருத்தல். நகை முதலியவற்றை நீக்கித் துணி, தோல், மரவுரி, இலை முதலியவற்றாலும் உடலைழுடாமல் திகம்பரமாக (ஆகாயமே உடையாக) இருத்தல். “பிறப்பறுக்கலுற்றார்க்கு உடம்பும் மிகை” எனக் கண்டு தமது உடலையும் தமதன்று என உடற்பற்றையும் நீக்கிய சமணமுனிவர், அது தொடர்பான உடை உடுத்தல் முதலியவற்றையும் நீக்கி முழுத்துறவு கொள்வர். அன்றியும், வெய்யிலின் வெம்மையும் குளிரின் தண்மையும் தேகத்தில்பட்டால் அவற்றையும் பொறுத்துக் கொள்வதும், ஏறும்பு கொசுக்கு முதலியவை கடித்தால் அத் துன்பங்களையும் தாங்கிக்கொள்வதும் உடம்பு தனதன்று எனத் துணிந்த சமணமுனிவரின் கடமையாம்.

3. நீராடாமை: துறவு நிலையின் உயர்ந்தபடியிற் சென்று உடம்பும் தமதல்லவென்று துறந்து அதற்கு உடையுடுத்துவதும் பற்றுக்குக் காரணமாகும் என்று கருதித் திகம்பரநிலையை மேற்கொண்ட சமண முனிவர் உடம்பில் உண்டாகும் வியர்வை அழுக்கு முதலியவற்றைக் கழுவிப் போற்றமாட்டார். நீராடிச் செய்யும் புறத்தூய்மையைவிட அகத் தூய்மையே சிறந்ததெனக் கருதுவர் சமண முனிவர். இதுபற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “இந்திரிய ஐயார்த்தமாக அஸ்நான

(நீராடாமை) விரதங்கொண்டதல்லது யாங்கள் சரீரத்து மலமாக்க வேண்டுமென்று சொல்லியதூஉம் செய்ததூஉம் இல்லை” (மொக்கல. 318-ஆம் பாட்டுரை)

“செற்றம்விட்டார் திருமேனியெல்லாம் மாசவிம்ம
வற்றவிட்டார்.....நம்தொழு தெய்வமே”

என்பது திருநூற்றந்தாதி.

சமணமுனிவர் நீராடாமைக்கு இன்னொரு காரணமும் இருக்கக்கூடும். நீரில் மிகச்சிறிய கண்ணுக்குப் புலப்படாத உயிர்கள் உள்ளன என்பது சமண மதக்கொள்கை. சிற்றுயிரையும் கொல்லாத அகிம்சா விரதத்தை முதன்மையாகக் கொண்ட சமணமுனிவர், உடற் றாய்மைக்காக நீராடினால் அந்நீரில் உள்ள நுண்ணுயிர்கள் ஊறுபட்டு இறந்துபடும் என்றஞ்சிப்போலும் அவர் நீராடாதொழிந்தது எனக் கருதுவதும் பொருந்தும். நீரில் உயிர் அணுக்கள் உள்ளமைபற்றியே சமண முனிவர் நீருண்ணும் போது ஏழுமுறை வடிகட்டிய பின்னர்க் குடிக்கவேண்டும் என்னும் ஒழுக்கத்தைச் சட்டமாக வைத்துள்ளனர்.

4. தரையிற் படுத்தல்: பாய் படுக்கைகளின்றித் தரையின்மீது படுத்து உறங்கும்போது கல் மண் உறுத்துவதனால் உண்டாகும் வேதனைகளைப் பொறுத்தல். படுக்கும்போது இடது அல்லது வலது பக்கமாகப் படுக்க வேண்டும் என்பதும், குப்புறப் படுப்பதும் மல்லாந்து படுப்பதும் கூடாது என்பதும் கட்டளை. ஏறும்பு, புழு, பூச்சிகள் நசுங்கி இறவாதபடி அவை இல்லாத இடங்களில் படுக்கவேண்டும்.

5. பல் தேய்க்காமையு: உடம்பும் மிகை என்று தமது உடம்பையுந் துறந்த சமண முனிவர் பல்தேய்த்துச் சுத்தம் செய்யார். அப்படிச் செய்வது, தாம் புறக்கணித்துவிட்ட உடம்பின்மீது மீண்டும் பற்றினை உண்டாக்கும் எனக் கருதுவர். இதனால், அவர்கள் தமது உடலையுங்கூட எவ்வளவு திடமாகப் புறக்கணித்தனர் என்பது அறியப்படும்.

6 நின்று உண்ணல்: சமண முனிவர், நின்ற படியே உணவை உட்கொள்ளவேண்டும். இலை முதலிய உண்கலங்களில் உண்ணாமல் கையில் வாங்கிப் புசிக்க வேண்டும். தமது அன்று என்று உடற்பற்றிணையும் நீக்கி விட்ட அவர்கள், அதற்குச் சுகங்கொடுத்து ஆசனத்தில் அமர்ந்து உண்கலத்தில் உண்பது அதனிடத்துப் பற்றுக் கொண்டு அதனைப்போற்றி வளர்ப்பதற்குக் காரணம் ஆகும் எனக் கருதி, இவ்வாறு நின்றவண்ணமே கையில் உண்பர்.

7. ஏக புத்தம்: ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுதல். சமண முனிவர்களில் சிலர் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை, மூன்று நாட்களுக்கு ஒருமுறை உண்ணும் விரதத்தையும் கொண்டிருந்தனர். எட்டு நாட்களுக்கு ஒரு முறை உணவுகொண்ட அட்டோபவாசிகள் சாசனங்களில் கூறப்படுகின்றனர். சூரியன் புறப்பட்ட மூன்று நாழிகைக்குப் பின்னரும், சூரியன் மறைவதற்கு மூன்று நாழிகைக்கு முன்னரும், அதாவது, பகல் நேரத்திலேயே, சமண முனிவர் ஒருவேளை உணவு கொள்ளவேண்டும்.

இதுகாறும் கூறிய இவையே சமண முனிவர் கைக் கொண்டொழுகவேண்டிய இருபத்தெட்டு மூல குணங்களாகும்.

சமண முனிவர் உடற்பற்றிணைக் குறைத்துச் சக்திக்குத் தக்கபடி நோன்பிருந்தனர். இப்படிச் செய்வதை அளவுக்குமிஞ்சி செய்யாமல் தமது உடல் நிலைக்கு ஏற்றபடி செய்துவந்தனர். சமணரைக் “கடுநோன்பிகள்” என்று ஏனைய சமயத்தவர் குறைகூறியதற்கு விடையாக, நீலகேசி என்னும் சமண நூலில் கீழ்க்கண்ட செய்தி கூறப்படுகிறது.

“யாங்கள் (சமணர்) கொலை முதலாகிய பாவநிவர்த்தியார்த்தமாக சக்திக்குத் தக்கவாறு அனசனாதிகள் (உண்ணவிரதம் முதலியன) செய்து விஷயாநுபவம் (இன்பதுகர்ச்சி) துறந்தனம்.யாங்கள் பலகாலுண்ண

வும் தின்னவும் குளிக்கவும் தாம்பூல சேவை முதலாயின பண்ணவும் புகுவோமாகில் ஆர்ஜன ரக்ஷணாதி (ஆக்கல் காத்தல் முதலிய) வியாபாரங்களால் கொலை முதலாயின பாவங்களும் ஞானத்தியான விக்கினங்களுமாதலின், “சக்தி தத்ஸ தியாக தபஸி” (சக்திக்குத் தக்கபடி கொடையுந் தபசும்) என்பது எம்மோத்தாகலின், சத்தியை அதிகக்கிரமித்து அநசனாதிகள் செய்வதுமில்லை. வெய்யினிலே முதலாயினவும் வனசராய் நின்று சகல வியாபாரங்களும் துறந்து ஒருவழி நிற்பல் இருத்தல் செய்து ஞான தியானங்கள் பயில்வுழி வெய்யிலும் மழையும் காற்றும் முதலாயின வந்தால் அவற்றைச் சக்திக்குத் தக்கவாறு பொறுத்தாம். என்னை?

“உற்ற நோய் நோன்றல் உயிர்க் குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.”

(குறள் : ௨௬௧)

என்பது எம்மோத்தாகலின், தாமே வந்தன பொறுத்தல்லது வெய்யில் முதலாயினவற்றுள் வருந்துதலே தவமென்று சொன்னோமோ? இல்வாழ்க்கைக்கண் நின்றாரும் இல்வாழ்க்கைக் காரியங்களுள் ஒன்று செய்வழி ஒழிந்த காரியங்கள் துறந்து கிருஷி முதலாயின செய்ய, அவ்வழி வந்த வெய்யில் முதலாயினவும் சக்திக்குத் தக்கவாறு பொறுப்பதற்காகக் காயம் வருந்தினாராவரோ?”

(மொக்கல, 87-ஆம் பாட்டின் உரை)

இதுகாறும் கூறிய இவை யதிதர்மம் ஆகும். அதாவது சமணசமயத் துறவிகள் ஒழுகவேண்டிய முறையாகும்.

ஈ. ஆருகதரின் இல்லற ஒழுக்கம்

“ பாங்கமை செல்வராசிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்பல் ஒன்றே ”

என்று திருத்தக்கதேவர் தாம் ஆருளிய நரிவிருத்தத்தில் கூறியதுபோல, சமணசமயத்தில் இல்லறம் துறவறம் என இரண்டு அறங்கள் மட்டும் கூறப்படுகின்றன. சமணர்கள் இவ்வறங்களில் ஏதேனும் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். சமணரின் துறவற ஒழுக்கத்தை மேலே யதிதர்மம் என்னும் அதிகாரத்தில் கூறினோம். ஈண்டு சாவகர் (சிராவகர்) எனப்படும் இல்லறத்தார் ஒழுக வேண்டிய ஒழுக்கத்தைக் கூறுவோம்.¹

இல்லறத்தில் ஒழுகும் சமணர் ஒவ்வொருவரும் கீழ்க் கண்ட பத்து விரதங்களைக் (ஒழுக்கங்களைக்) கடைப் பிடித்துத் தவறாது ஒழுக வேண்டும் என்று சமண நூல்கள் கூறுகின்றன. அவையாவன: 1. கொல்லாமை, (அகிம்சை) 2. பொய்யாமை (பொய் பேசாதிருத்தல்) 3. கள்ளாமை (களவு செய்யாதிருத்தல்) 4. பிறன் மனை

1. தேவாரம் நாலாயிரப்பிரபந்தம் பெரியபுராணம் திரு விளையாடற் புராணம் முதலிய சமண சமயமல்லாத நூல்களை மட்டும் படித்தவர், சமணர் என்றால் ஆடையின்றி அம்மணமாக இருப்பார்கள் என்று கருதிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையிலே யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழர் ஒருவர், சைவசமய நூல்களை நன்கு கற்றவர், சென்னையில் இந்நூலாசிரியரிடம் உரையாடிக் கொண்டிருந்தபோது “ இப்போது சமணர்கள் இருக்கிறார்களா? உடை உடுத்தாமல் அம்மணமாகத்தானே இருக்கிறார்கள்? ” என்று கேட்டார்.

“ நீங்கள் பெரிய புராணம் திருவிளையாடல் புராணம் தேவாரம் முதலிய நூல்களைப் படித்திருப்பதனால் இவ்வாறு சொல்லுகிறீர்கள். அந்நூல்களில் கூறப்பட்ட சமண சமயத் துறவிகள் மட்டுந்தான் அம்மணமாக இருப்பார்கள். அதிலும், மிக உயர்ந்த நிலையடைந்த துறவிகள் மட்டும் அவ்வாறு இருப்பார்கள். மற்றைய இல்லறத்தார் ஆணும் பெண்ணும் நம்மைப் போன்றுதான் உடை உடுத்து இருப்பார்கள், ” என்று கூறிய போது அந்த நண்பர், “ அப்படியா, ” என்று அதிசயப்பட்டார்.

விரும்பாமை, 5. பொருள் வரைதல். இவை ஐந்தும் அணுவிரதம் என்று கூறப்படும்.

இவ்வைந்தில், முதல் நான்கும் வெளிப்படையாக விளங்குகின்றன. ஐந்தாவதாகிய பொருள் வரைதல் என்பது, பொருளை இவ்வளவுதான் ஈட்ட வேண்டும் என்னும் வரையறுத்துக் கொண்டு, அவ்வரையறைப்படி பொருளை ஈட்டுவதாகும். நிலபுலம், வீடுவாசல், பணம் காசு, பொன் பொருள், தானிய தவசம், ஆடுமாடு முதலிய பொருள்களை இவ்வளவுதான் ஈட்டுவேன்; இதற்குமேல் சம்பாதிக்கமாட்டேன் என்று ஒரு வரையறை செய்து கொண்டு அந்த அளவாகப் பொருளைச் சேர்த்தல்.

இந்த ஐந்து அணுவிரதங்களோடு கள் உண்ணாமை, ஊன் உண்ணாமை, தேன் உண்ணாமை என்னும் இம் மூன்றையும் சமணர் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

தேன் உண்பது 'பாவம்' என்று ஏன் கொண்டார்கள் எனில், நமது நாட்டில், தேன் அடையிலிருந்து தேனை எடுக்கும்போது தீயிட்டுக் கொளுத்தித் தேனீக்களைக் கொன்றும் தேன் அடையிலுள்ள தேன் புழுக்களைக் கொன்றும் உயிர்க்கொலைகளைச் செய்கிறார்கள். ஆகவே, கொல்லா விரதத்தை முதல் வீரதமாகக் கொண்ட சமணர் தேன் உண்பது பாவம் என்று விலக்கி வைத்தார்கள். மருந்தைத் தேனுடன் கலந்து உண்ண வேண்டியிருந்தால், தேனை விலக்கிச் சர்க்கரைப் பாகுடன் கலந்து கொடுப்பது சமண மருத்துவரின் மரபு.

சமணர் முக்கியமாகக் கொள்ள வேண்டிய மற்றொரு விரதம் இரவு உண்ணாமை என்பது. சூரியன் மறைந்த பிறகு உணவு கொள்ளக்கூடாது என்பது சமணரின் முக்கியக் கொள்கை. ஆகையால் இரவு வருவதற்கு முன்பே உணவு கொள்வர். இந்த விரதத்தோடு ஆசாரியர் முதலிய பெரியோரை வணங்குதலும் ஒரு கொள்கையாகும். இந்தப் பத்து ஒழுக்கங்களும் இல்லறத்தார்க்கு இன்றியமையாதன. கீழ்க்கண்ட செய்யுள் இப் பத்து ஒழுக்கங்களையும் கூறுகிறது :

“கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, காமத்தை
ஒல்லாமை, ஒன்பொருளை வரைதலோடிவைபிறவும்
பொல்லாத புலகை தேன்கள் இருளுண்ணு நிலைமையொடு
நல்லாமை பணிவதும் நாமுறையே பயனுரைப்பாம்”

திருக்கலம்பகம் என்னும் சமணசமய நூலிலும் சாவக
நோன்பிகளின் இப்பத்து ஒழுக்கங்கள் கூறப்படுகின்றன :

“விரையார் மலர்மிசை வருவார் திருவறம்
விழைவார், கொலையினை விழையார் ; பொய்
உரையார் ; களவினை ஒழுகார் ; பிறர்மினை
உவவார் ; மிகுபொருள் உவவார் ; வெம்
சரையால் உணர்வினை அழியார் ; அழிதசை
துவ்வார் ; விடமென வெவ்வாறும்
புரையார் நறவினை துகரார் ; இரவுணல்
புகழார் ; குரவரை இகழாரே”

இச் செய்யுள்களில் ஆருகத இல்லறத்தார் கடைப்
பிடித்தொழுக வேண்டிய பத்து ஒழுக்கங்களும் கூறப்பட்
டுள்ளன. தீபங்குடி என்னும் ஊரினராகிய சயங்கொண்
டார் என்னும் சமணப் புலவரைச் சோழ அரசன், நுமதூர்
யாது என்று கேட்டபோது அப்புலவர் பாடியது ஒரு
செய்யுளிலும் சமண இல்லறத்தாரின் ஒழுக்கங்கள் கூறப்
பட்டுள்ளன. அச் செய்யுள் இது:

“செய்யும் வினையும் இருள் உண்பதும்
தேனும் நறவும் ஊனும் களவும்
பொய்யும் கொலையும் மறமும் தவிரப்
பொய்தீர் அறநூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் இதழும் விழியும்
காலும் நிறமும் போலும் கமலங்
கொய்யும் மடவார் கண்வாய் அதரங்
கோபங் கடியுந் தீபங் குடியே”

இந்தப் பத்து விரதங்களோடு திசை விரதம்,
அனர்த்த தண்ட விரதம், போகோப போகப் பரிமாண
விரதம் என்னும் மூன்று குண விரதங்களையும், நான்கு

சிட்சா விரதங்களையும் சேர்த்து இல்லறத்தாரின் ஒழுக்க மாக்கக் கூறுவதும் உண்டு.

“ பெரியகொலை பொய்களவு பிறர்மனையி லொருவல்
பொருள் வரைதல் மத்தம்மது புலைசணலின் நீங்கல்
பெரியதிசை தண்டமிரு போகம்வரைந் தாடல்
மரீஇயசிக்கை நான்குமிவை மனையறத்தார் சீலம்”

என்பது மேருமந்தர புராணச் செய்யுள் (பத்திர மித் திரன் அறங் கேள்விச் சருக்கம் 133). இதில் பின் இரண்டடிகளில் கூறப்பட்ட ஒழுக்கங்களை விளக்குவோம்.

திசைவரைதல் என்பது திசை விரதம். எட்டுத் திசைகளிலும் ஒரு வரையறை செய்துகொண்டு அந்த வரையறைக்கு அப்பால் எக் காரணத்தை முன்னிட்டும் போவதில்லை என்று விரதம் செய்து கொள்வது. இந்த விரதத்தைத் துறவிகள் கொள்ளக் கூடாது.

தண்டம் வரைதல் என்பது அனர்த்த தண்ட விரதம். இது நான்கு விதம். 1. பிறர்க்குத் தீங்கு நினையா திருத்தல்; 2. அசட்டைத்தனத்தினால் பூச்சிகளைச் சாக வைக்காதிருத்தல்; 3. அதாவது பால், எண்ணை, நீர் முதலிய வற்றை மூடி வைக்காதபடியால் ஈ, ஏறும்புகள் விழுந்து இறக்கின்றன. இவ்வாறு நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்; 4. கத்தி முதலிய ஆயுதங்களினால் பிறருக்குத் துன்பம் ஏற்படுவதனால் அவ்வித ஆயுதங்களை வைத்துக் கொள்ளாமல், எவ்வளவு குறைக்க வேண்டுமோ அவ்வளவு குறைத்துக் கொள்வதோடு அவற்றால் பிறருக்குத் துன்பம் நேரிடாதபடி பார்த்துக் கொள்ளுதல்;

4. தன்னுடைய செல்வாக்கு பலம் முதலியவற்றை உபயோகித்துப் பிறருக்குத் தீமை செய்யாதிருத்தலும் பிறரைத் தீமை செய்யத் தூண்டாதிருத்தலும் ஆம்.

இருபோகம் வரைதல் என்பது போகோப போக பரிமாண விரதம். அதாவது போகப் பொருள்களை வரையறுத்தல். உடுத்தும் உடைகள், உண்ணும் பழங்கள் காய்

கறிகள் சிற்றுண்டி முதலிய உணவுப் பொருள்கள் பருகும் பால் பாயசம் முதலிய பானவகைகள், சந்தனம் வாசனைத் தைலம் மல்லிகை ரோசா முதலிய நறுமணப் பொருள்கள், குதிரை மாடு முதலிய ஊர்திகள், பஞ்சணை முதலிய சயனப் பொருள்கள், காலில் அணியும் பாதரகை முதலிய போகப் பொருள்கள் ஆகிய இவற்றில் இன்னின்ன பொருள்களை உபயோகிப்பதில்லை என்று விரதம் செய்து கொள்ளுதல். இவை பொய், களவு, கொலை முதலியன செய்யா திருப்பதற்கு உதவியாக உள்ளன.

சிக்கை என்பது சிசூர் விரதம். இது நான்கு வகைப்படும் அவை:—தேசாவதாசிகம், ஸாமாயிகம், புரோஷதோபவாசம், அசுதி ஸம்விபாகம் என்பன. இவற்றைச் சற்று விளக்குவோம்.

தேசாவதாசிகம் என்னும் விரதம் மேலே கூறப்பட்ட திசை விரதம் போன்றது. இந்தத் திசையில் இந்த எல்லைக்கு அப்பால் செல்வதில்லை என்று உறுதிசெய்து கொண்டு அதன்படி நடத்தல்.

சாமாயிக விரதம் என்பது தியானத்தில் அமர்ந்திருத்தல். குறைந்த அளவு நாற்பத்தெட்டு நிமிடமாவது கோயிலிலோ அல்லது வீட்டிலோ அமைதியான ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்வது. இதைக் காலை நடுப்பகல் மாலை என்னும் மூன்று வேளைகளில் செய்யலாம். ஆனால், காலையில் செய்வதே சிறந்தது. சாமாயிகம் செய்யும் போது மனம் வாக்குக் காயங்களினால் பாவச்செயல்களை நினைக்காமலும் பேசாமலும் செய்யாமலும் இருக்கவேண்டும்.

புரோஷதோபவாசம் என்பது போசத விரதம் என்றும் சொல்லப்படும். ஓரிரவும் ஒரு பகலும் ஆகிய ஒரு நாள் முழுவதும் உணவு கொள்ளாமலும் நீர் அருந்தாமலும் உயர்ந்த ஆடை அணிகள் அணியாமலும் இணைவிழைச்சு இல்லாமலும் விரதம் காத்தல். இந்த விரதத்தை மாதத்தில் நான்கு நாள் செய்யவேண்டும். பிற்காலத்தில் துறவு கொள்ள விரும்பும் சமணர் இந்த விரதத்தை மாதத்தில் ஆறு

முறை செய்வது உண்டு. சமணப் பெண்மணிகள் இந்த விரதத்தை அதிகமாகச் செய்வது வழக்கம்.

அதிதி சம்விபாக விரதம். இது வையா விரதம் என்றும் கூறப்படும். துறவிகளாகிய சமண முனிவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்களில் எதையேனும் அளிப்பேன் என்று விரதம் செய்து கொண்டு அதன்படி ஒழுக்குதல் இந்த விரதமாகும். சமண முனிவர் இல்லறத்தாரிடமிருந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய பதினான்கு பொருள்கள் எவை என்றால், உணவு நீர் பழம் கமண்டலம் மருந்து உடை முதலியனவும் உபயோகப்படுத்திக் கொண்டு திருப்பிக் கொடுத்துவிடுகிற கம்பளி, படுக்கை, ஆசனம் முதலிய பொருள்களுமாம். இந்த வையா விரதம், துறவறத்தாரை இல்லறத்தார் போற்ற வேண்டும் என்பதற்காக ஏற்பட்டது. இல்லறத்தார் இந்தப் பொருள்களைத் துறவிகளுக்குக் கொடுக்கும் போது பணிவிடையாளரைக் கொண்டு கொடுப்பிக்காமல் தாமே தமது கைகளால் மனமுவந்து கொடுத்தல் வேண்டும். இவற்றைப் பெற்றுக் கொள்ளும் துறவியானவர், தமது வருகையை முன்னரே தெரிவிக்கக்கூடாது; தமக்கு இன்ன பொருள் வேண்டும் என்பதைத் தெரிவிக்கவும் கூடாது.

இவ்வாறு சமணசமயத்து இல்லறத்தார், தாமும் அறவழியில் ஒழுகி துறவறத்தாரையும் நன்கு போற்ற வேண்டும் என்னும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமணத் துறவிகளைச் சமண இல்லறத்தாராகிய சாவக நோன்பிகள் மிக்க ஆர்வத்தோடு போற்றி வந்தார்கள். இவ்வாறு போற்றுவதைப் பெரும் புண்ணியமாகக் கருதுவர். சமணசமய நூல்களில் இது பற்றி விரிவாகக் காணலாம்.

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார் கொல்
மற்றையவர்கள் தவம். (குறள்: உசுந)

என்னும் திருக்குறளுக்கு இலக்கியமாக அமைந்திருந்தது சமணசமயத்து இல்லற வாழ்க்கை.

௫. சமணசமயம் தமிழ்நாடு வந்த வரலாறு

சமணர்களின் கடைசி தீர்த்தங்கரராகிய வர்த்தமான மகாவீரர் தமது 72-ஆவது வயதிலே கி. மு. 527-இல் மோட்சம் அடைந்தார். மகாவீரரின் சீடர்களில் ஒன்பதின் மர், கேவல ஞானம் வாய்க்கப்பெற்று மகாவீரர் காலத்திலேயே இராசக்கிருக நகரில் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனை நோன்பிருந்து வீடுபேறடைந்தனர்.¹ கௌதம இந்திரபூதி, சுதர்மர் என்னும் இரண்டு கணுதரர்கள், மகாவீரர் வீடுபேறடைந்த பின்னரும் உயிர் வாழ்ந்திருந்தார்கள்.

மகாவீரர் வீடுபேறடையும் வரையில் தாமே சமண சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பின்னர், அவர் சீடர் கௌதம இந்திரபூதி என்பவர் சமயத் தலைவராக இருந்தார். அவருக்குப் பிறகு, மகாவீரரின் மற்ரொரு சீடராகிய சுதர்மர் என்பவர் சமய குரவராக இருந்தார். அவருக்குப் பின்னர் அவரின் (சுதர்மரது) சீடராகிய சம்புகவாமி சமய குரவராக இருந்தார். அவருக்குப் பிறகு விட்டுநூந்தி என்னும் விட்டுநூநேவர் சமயத் தலைவர் ஆனார். அவருக்குப் பிறகு நந்திமிந்திரரும், அவருக்கும் பின்னர் அபராசிதரும், அவருக்குப் பிறகு கோவர்த்தனரும் அவருக்குப் பின்னர் பத்திரபாகு முனிவரும் சமய குரவராக இருந்தனர். பத்திரபாகு முனிவர் காலத்திலேதான் சமணசமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பர். பத்திரபாகு முனிவர் கி. மு. 317 முதல் கி. மு. 297 வரையில் சமணசமயத் தலைவராக இருந்தவர். இவர், சமணசமயத் தலைவராக இருந்ததோடல்லாமல், பேர்பெற்ற சந்திரகுப்தன் (கி. மு. 322—298) என்னும் மௌரிய அரசனுக்கு மதகுருவாகவும் இருந்தார். இந்தச் சந்திரகுப்த மௌரியன் கிரேக்க அரசனாகிய மகா அலெக்சாந்தர் காலத்தவன்; இந்தியாவை அரசாண்ட சக்கரவர்த்தி; அசோக சக்கரவர்த்தியின் பாட்டன்.²

1. சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.

2. மௌரியர் அல்லது மோரியர் தமிழ் நாட்டின்மீது படையெடுத்து வந்தனர் என்று சங்க நூல்களில் கூறப்படுகிற நிகழ்ச்சி இச் சந்திரகுப்த அரசன் காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்று வரலாற்றாசிரியர்களில் சிலர் கருதுகின்றனர்.

சந்திரகுப்த அரசனுக்குச் சமய குருவாக இருந்த பத்திரபாகு முனிவர், மகத நாட்டில் பன்னிரண்டு யாண்டு வற்கடம் வரப்போவதையறிந்து அச்செய்தியை அரசனுக்கு அறிவித்து, வரப்போகும் வற்கடக் கொடுமையினின்றும் தப்பிக்கக் கருதித் தம்மைச் சார்ந்திருந்த பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்திசை நோக்கிப் புறப்பட்டு வந்தார். சந்திரகுப்த அரசனும், அரசைத் துறந்து துறவு பூண்டு பத்திரபாகு முனிவரின் சீடனாகி அவருடன் வந்தான். தென்திசை நோக்கி வந்த பத்திரபாகு முனிவர், மைசூர் நாட்டில் வந்து, சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள்படும் சிரவணபென்கொள என்று இப்போது பெயர் வழங்கப்படுகிற இடத்தில் தம்முடன் வந்த முனிவர்களுடன் தங்கினார். தங்கின பிறகு, தம் சீடர்களில் ஒருவரான விசாகமுனிவர் என்பவரை அனுப்பிச் சோழ பாண்டிய நாடுகளில் சமணசமயக் கொள்கைகளைப் பரவச் செய்தார். பின்னர், கி. மு. 297-ல் வடக்கிருத்தல் என்னும் சல்லேகனையிருந்து வீடுபெற்றார். இவர் சீடராக இருந்த சந்திரகுப்தரும் அவ்விடத்திலேயே சல்லேகனை நோன்பி ருந்து உயிர் நீத்தார்.¹

இச்செய்திகளைச் சமணசமய வரலாறுகளினால் அறியப்படும். அரிசேனர் என்பவர் (கி. பி. 931-இல்) இயற்றிய பிருகத்கதா கோசம் என்னும் நூலிலும், தேவசந்திரர் கன்னட மொழியில் (கி. பி. 1838-இல்) இயற்றிய “ராஜாவளி கதே” என்னும் நூலிலும் சமணர்களின் கர்ணபரம்பரைச் செய்திகளிலும் இவ்வரலாறுகள் கூறப்படுகின்றன. அன்றியும், மைசூரில் உள்ள சந்திரகிரி மலையில் பத்திரபாகு குகை என்னும் குகையும் சந்திரகுப்த பஸ்தி என்னும் சமாதிக்கட்டிடமும் இன்னும் உள்ளன. சந்திரகுப்த பஸ்தியில், சந்திரகுப்த பத்திரபாகு வரலாறுகள் சிற்ப உருவங்களாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

1. வடக்கிருத்தல்—சல்லேகனை என்னும் தொடர்புரை காண்க.

மேலும் அங்குள்ள சாசன எழுத்துக்களும் இச்செய்திகளை உறுதிப்படுத்துகின்றன.

எனவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் பத்திரபாகு முனிவரின் சீடராகிய வைசாக முனிவரால் தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவச்செய்யப்பட்டது என்று அறிகிறோம். பாண்டிய நாட்டிலே மதுரை மாவட்டத்தில் காணப்படுகிற பிராமி கல்வெட்டுடெழுத்துக்கள் சமணரால் எழுதப்பட்டவை என்றும் அவை கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை என்றும் அரசாங்க ஆர்க்கியாலஜி ஆராய்ச்சியாளர் கூறுகிறபடியால், சமண சமயம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வந்திருக்க வேண்டும் என்று துணியப்படும். இவர்கள் கூறும் காலமும் பத்திரபாகு முனிவர் தென் திசை நோக்கிவந்த காலமும் ஒத்திருப்பதும் கருதத் தக்கது.

வடநாட்டினின்றும் தென்னாடு வந்த பன்னிராயிரம் சமணத் துறவிகளும், மைசூரில் தங்கி வாளா காலங் கழித்திருக்கமாட்டார்கள். தமது மதக் கொள்கையைப் பரப்புவதையே தமது நோக்கமாகக்கொண்ட அவர்கள், மைசூருக்கு அடுத்திருக்கும் தமிழ் நாட்டிலும் வந்து தமது சமணசமயத்தைப் பரவச் செய்திருப்பர் என்பது தவறாகாது.

இன்னொரு சான்றினாலும் இச்செய்தி உறுதிப்படுகின்றது. மகாவம்சம் என்னும் பெளத்த மத நூலில், இலங்கையிலே கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்பே சமண சமயம் இருந்ததாகக் கூறப்படுகிறது. கி. மு. 377 முதல் 307 வரையில் இலங்கைத்தீவை அரசாண்ட பாண்டுகாபயன் என்னும் அரசன், அநுராதபுரம் என்னும் நகரத்திலே சோதியன், கிரி, சும்பண்டன் என்னும் மிகண்ட (சமண) மதக் குருமாருக்குப் பள்ளிகள் கட்டிக்கொடுத்தான் என்று மகாவம்சம் கூறுகிறது.¹

1. மகாவம்சம். X. 97, 98, 99.

வட இந்தியாவை அரசாண்ட சந்திரகுப்த அரசனும் இலங்கைத் தீவை அரசாண்ட இந்தப் பாண்டுகாபய அரசனும் ஏறத்தாழ ஒரே காலத்தில் வாழ்ந்திருந்தவர் என்பது சுருத்தத்தக்கது. பாண்டுகாபய அரசன் காலத்தில் சமணசமயத்தவர் இலங்கையில் இருந்தார்கள் என்றால், அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே சென்றிருக்க வேண்டும்; வட இந்தியாவில் இருந்து கப்பல் ஏறிக் கடல் வழியாக நேரே இலங்கைக்குச் சென்றிருக்க முடியாது. ஏனென்றால், சமணசமயத் துறவிகள், ஆறு முதலிய சிறு நீர்ப்பரப்புகளைக் கடந்து செல்லலாமே தவிர, கடலில் பிரயாணம் செய்யக்கூடாது என்பது அந்த மதக் கொள்கை. ஆகவே, வடஇந்தியாவிலிருந்து சமணர் கப்பலேறி நேரே இலங்கைக்குச் சென்றார்கள் என்று நம்புவதற்கில்லை. அவர்கள் தமிழ் நாட்டிலிருந்தே இலங்கைக்குச் சென்றிருக்கவேண்டும். இலங்கைக்கும் பாண்டி நாட்டுக்கும் இடையில் உள்ள மன்னார் குடாக் கடல் அக்காலத்தில், மிகக் குறுகி ஆழமற்று ஒரே நாளில் இலங்கைக்குச் செல்லக் கூடிய அண்மையில் இருந்தது என்பது நினைவு கூறத்தக்கது. ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிலும் இலங்கைத் தீவிலும் சமணர் இருந்தனர் என்று துணிந்து கூறலாம்.

இன்னும் ஊன்றி ஆராயப்புகுந்தால், கி. மு. மூன்றாம் நூற்றாண்டிற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சமணமதம் தமிழ் நாட்டிற்கு வந்திருக்கவேண்டும் என்று தெரியவருகிறது. மகாபாரத காலத்திலே, அதாவது கண்ணபிரானுடைய காலத்திலே சமணர் தமிழ் நாட்டிற்கு வந்ததாகத் தெரிகிறது. 22-ஆவது தீர்த்தங்கரராகிய நேமி நாத சுவாமி, கண்ணபிரானுடைய நெருங்கிய உறவினர் என்றும், கண்ணபிரான் எதிர்காலத்திலே சமணதீர்த்தங்கரராகப் பிறந்து சமணமதத்தை நிலைநாட்டப் போகிறார் என்றும் சமண நூல்கள் கூறுகின்றன: இக்காலத்துச் சமணருடைய நம்பிக்கையும் இதுவே. கண்ணபிரானும் அவரைச் சேர்ந்தவர்களும் சமணசமயத்தவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன.

கண்ணபிரானிடத்தில் அகத்தியர் சென்று, அவர் இனத்தவராகிய பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்கு அழைத்துவந்து குடியேற்றினார் என்று தொல்காப்பிய உரையிலே நச்சினூர்க்கினியர் கூறுகிறார் :

அகத்தியர் தென்னாடு போதுகின்றவர் “துவராபதிப் போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் பதினெண்குடி வேளிரையும் அருவாளரையும் கொண்டு போந்து” காடுகெடுத்து நாடாக்கிக் குடியேற்றினார் என்று கூறுகிறார். (தொல் : எழுத்து. பாயிரம் உரை.)

“இது மலயமாதவன் நிலங்கடந்த நெடுமுடியண்ணலுழை நாபதியருடன் கொணர்ந்த பதினெண்வகைக் குடிப் பிறந்த வேளிர்க்கும் வேந்தன் தொழில் உரித்தென்கிறது.”

(தொல் : பொருள். அகத்திணை. 32-ஆம் சூத்திரத்திற்கு நச்சினூர்க்கினியர் எழுதிய உரை.)

மலயமாதவனாகிய அகத்தியர், நிலங்கடந்த நெடுமுடியண்ணலாகிய கண்ணபிரானிடமிருந்து பதினெட்டுக் குடியைச் சேர்ந்த வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவந்து குடியேற்றிய செய்தி இதனால் அறியப்படும். அகத்தியர் என்னும் பெயருடையவர் பலர் இருந்தனர். அவர்களுள் ஒரு அகத்தியர் வேளிரையும் அருவாளரையும் தமிழ்நாட்டில் குடியேற்றிய செய்தியை நச்சினூர்க்கினியர் கூறுகிறார். இவர் இவ்வாறு கூறுவது இவர் காலத்தில் கர்ணபரம்பரையாக வழங்கிவந்த வாலாறுக இருக்கவேண்டும்.

கண்ணபிரான் சமணராக இருந்தால் அவர் வழியினராகிய அகத்தியரால் அழைத்துவரப்பட்ட பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணராக இருந்திருக்கவேண்டும். பதினெண்குடி வேளிர் தமிழ்நாட்டில் குடியேறியபின், சேர சோழ பாண்டிய அரசர்களுக்குப் பெண்கொடுக்கும் உரிமையுடையதாக வாழ்ந்து வந்தனர் என்று 3-ங்க நூல்களினால் அறிகிறோம். அன்றியும் அவர்கள்

அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்பதும் ஆராய்ச்சியினால் விளங்குகிறது. அகத்தியருடன்வந்த அருவாளர் தொண்டை நாட்டில் குடியேறினார்கள். அவர்கள் குடியேறிய பிறகு தொண்டை நாட்டிற்கு அருவாநாடு (அருவாளர் நாடு) என்று பெயர் உண்டாயிற்று. அருவாளரும் அக்காலத்தில் சமண மதத்தவராக இருந்தனர் என்று கருதப்படுகின்றனர். நெல்லூர் மாவட்டம் கண்டகூர் தாலுகாவைச் சேர்ந்த மாலகொண்டா என்னும் மலைமேல் உள்ள ஒரு குகையில் கி. மு. 3-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சாசனம் ஒன்று காணப்படுகிறது. இது பிராகிருத மொழியிலே பிராமி எழுத்தினால் எழுதப்பட்டிருக்கிறது. “அருவாஹி(ள) குலத்து நந்த செட்டி. மகன் சிறீவீரி செட்டி. செய்வித்த குகை” என்று இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது¹

இதில் கருதவேண்டியது என்னவென்றால், தமிழ்நூல்களில் அருவாளர் என்று கூறப்படுபவர்தான் இச்சாசனத்தில் அருவாஹிள குலம் என்று கூறப்படுகிறார் என்பதும் இந்தக் குகை சமணத் துறவிகளுக்காக அமைக்கப்பட்டது என்பதும் அருவாளர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தனர் என்பது ஆகும். இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்தச் சாசனம் காணப்படுகிற இடம் பண்டைக்காலத்தில் தமிழ்நாடாக (தமிழ்நாட்டின் வட எல்லையாக) இருந்தது என்பதே. கி. பி. 2 ஆம் நூற்றாண்டில் இருந்த டாலமி என்னும் யவன ஆசிரியர் அருவார்னொய் (Aruvarnoi) என்னும் இனத்தார் இந்தப் பகுதியில் (தொண்டைநாட்டில்) வாழ்ந்தனர் என்று கூறுவது இந்த அருவாளரைத்தான்போலும்.

கண்ணபிரான் மரபினராகிய பதினெண்குடி வேளிரும் அருவாளரும் சமணசமயத்தவராக இருந்ததோடு அவர்கள் தென்னாட்டிற்கு வந்தபிறகு கண்ணன் பலராமன் என்னும் இருவரையும் வழிபடும் வழக்கத்தைத் தமிழ்

1. No. 531 of 1937-38. Annual Rep. South Indian Epi. 1938.)

நாட்டில் நிலைநாட்டினார்கள் என்றும் தெரிகிறது. கண்ணன் பலராமன் வணக்கம் சங்க காலத்திலே தமிழ் நாட்டில் சிறப்புற்றிருந்தது என்பதைச் சங்க நூல்கள் பல இடங்களில் கூறுகின்றன. வைணவமதம் தலைஎடுத்த பிற்காலத்திலே பலராமன் வணக்கம் மறக்கப்பட்டுக் கண்ண பிரான் வணக்கம் மட்டும் (கண்ணன் திருமாவின் அவதாரம் என்னும் முறையில்) கைக்கொள்ளப்பட்டது. இது பற்றி ஆதாரத்துடன் தெளிவாக எழுதப்புகுந்தால் இடம் விரியும் ஆகலின் இதனோடு நிறுத்துகிறோம்.

இச்செய்திகளை இங்குக் குறிப்பிட நேர்ந்த காரணம் என்னவென்றால், கி. மு. 3-ஆம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே—கண்ணபிரான் வாழ்ந்திருந்த மகாபாரதக் காலத்திலேயே—சமண சமயம் தமிழ் நாட்டிற்கு வந்தது என்பதைக் கூறுவதற்கேயாகும். கண்ணபிரான் தொடர்புடைய பாரதப்போர் நிகழ்ச்சியைச் சரித்திர நிகழ்ச்சியாக இந்திய சரித்திர நூல்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறபடியினாலே, கண்ணபிரான் காலத்தில் இருந்த அவர் உறவினரான நேமிநாத தீர்த்தங்கரரும் சரித்திர காலத்தவர் ஆவார். ஆகவே, நேமிநாத தீர்த்தங்கரர் காலத்திலே—கண்ணபிரான் பாரதப்போர் செய்த அந்தக் காலத்திலே—அகத்திய முனிவருடன் தமிழ்நாடு வந்த பதினெண்குடி வேளிர் அருவாளர் ஆகிய இவர்கள் மூலமாகச் சமணசமயம் தமிழ்நாட்டிற்கு வந்திருத்தல்கூடும். மிகப்பழைய அந்தக் காலத்திலே சமயப் பகையும் காழ்ப்பும் அதிகமாகப் பாராட்டப்படவில்லை. சமயப் பகையும் மதப் போர்களும் நிகழ்ந்தது மிகப் பிற்காலத்திலேயாகலின், சமரச நோக்கமுடைய மிகப்பழைய காலத்தில் எல்லா மதங்களும் சகோதர பாவத்துடன் இருந்தனர். தமிழ்நாட்டிலிருந்த மதங்களில் மிகப் பழைமையானது சமணமதம் என்பதில் யாதொரு ஐயமும் இல்லை.

கூ. சமணசமயம் சிறப்படைந்த வரலாறு

பண்டைக் காலத்திலே சமணசமயம் தமிழ்நாடு முழுவதும் பரவி நிலைபெற்றிருந்தது. பரவியிருந்ததுமட்டுமல்லாமல் செல்வாக்குப் பெற்றும் இருந்தது. இந்தச் சமயம் தமிழ்நாட்டிலே வேரூன்றி தழைத்துத் தளிர்ந்து இருந்ததைத் தேவாரம், நாலாயிரப் பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலிய பிற்காலத்து நூல்களும், மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்க காலத்து நூல்களும் தெரிவிக்கின்றன. இலக்கியச் சான்று மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலே ஆங்காங்குக் காணப்படுகிற கல்வெட்டுச் சாசனங்களும் அழிந்தும் அழியாமலும் காணப்படுகிற சமணக்கோயில்களும் காடுமேடுகளில் ஆங்காங்கே காணப்படுகிற சமணசமயத் தீர்த்தங்கரர்களின் திருவுருவங்களும் சான்று கூறுகின்றன. சமணசமயம் தமிழ்நாட்டிலே ஏன் செல்வாக்கடைந்தது? ஏன் செழித்து வளர்ந்தது?

பிறப்பினால் உயர்வு தாழ்வு காணும் குறுகிய மனப்பான்மை பண்டைக்காலத்தில் சமணசமயத்தில் இல்லை. எக்குலத்தவனாயினும், தமது சமயக் கொள்கையைப் பின்பற்றுவனாயின் அவனைச் சமணர் போற்றிவந்தனர். அவருடைய அருங்கலச் செப்பு என்னும் நூலிலே,

“பறையன் மகனெனினும் காட்சி யுடையான்
இறைவன் எனஉணரற் பாற்று”

என்று கூறப்பட்டிருக்கிறது. ஆகவே, பண்டைக்காலத்திலே சாதிபேதம் பாராட்டாத தமிழ்நாட்டிலே, சாதிபேதம் பாராட்டாத சமண சமயம் பரவியதில் வியப்பில்லை. மேலும், உணவு அடைக்கலம் மருந்து கல்வி என்னும் நான்கு தானங்களைச் செய்வதைச் சமணர் தமது பேரறமாகக் கொண்டிருந்தார்கள். இந்த நான்கினையும் அன்ன தானம், அபயதானம், ஓளடததானம், சாத்திரதானம் என்று கூறுவர். உணவு இல்லாத ஏழை மக்களுக்கு உண்டி கொடுத்துப் பசினோயைப் போக்குவது தலைசிறந்த

அறம் அன்றோ? ஆகவே, அன்ன தானத்தை முதல் தானமாகச் செய்துவந்தனர்.

இரண்டாவதாகிய அடைக்கல தானத்தையும் சமணர் பொன்போல் போற்றிவந்தனர். அச்சங்கொண்டு அடைக்கலம் என்று புகல் அடைந்தவருக்கு அபயமளித்துக் காப்பது அபயதானம் என்பது. இதற்கென்று குறிப்பிட்ட சில இடங்கள் இருந்தன. இந்த இடங்கள் பெரும்பாலும் சமணக் கோயில்களை அடுத்திருந்தன. இந்த இடங்களுக்கு அஞ்சியுள் புகலிடம் என்பது பெயர். இந்த இடங்களில் புகல் அடைந்தவரைச் சமணர் காத்துப் போற்றினார்கள். சாசனங்களிலும் இந்தச் செய்தி கூறப்படுகிறது. தென்ஆர்க்காடு மாவட்டம் திருக்கோவிலூர் தாலுக்காவில் பள்ளிச்சந்தல் கிராமத்துக்கு அருகில் உள்ள ஜம்பை என்னும் கிராமத்து வயலில் இச்செய்தியைக் கூறுகிற சாசனம் ஒன்று காணப்படுகிறது.¹ ஜம்பை என்னும் கிராமத்துக்கு வீராசேந்திரபுரம் என்று பெயர் இருந்ததென்றும், இங்குக் கண்டராதித்தப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்ததென்றும், அங்குச் சோழதுங்கள் ஆளவந்தாள் அஞ்சியுள் புகலிடம் என்று பெயர் உள்ள ஒரு புகலிடம் இருந்ததென்றும் அப்புகலிடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காப்பாற்றவேண்டும் என்பது கண்டராதித்தப் பெரும்பள்ளியில் எழுந்தருளியிருந்த நேமிநாதசுவாமி ஆணை என்றும் இந்தச் சாசனம் கூறுகிறது. வடஆர்க்காடு மாவட்டம் வந்தவாசி தாலுகா தெள்ளாறு என்னும் ஊரிலே திருமூலீஸ்வரர் கோயில் முன்மண்டபத்தின் தரையில் ஒரு சாசனம் காணப்படுகிறது. மாறவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி விக்கிரம பாண்டிய தேவரின் 5-ஆவது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம் அஞ்சியுள் புகலிடம் ஒன்றைக் குறிப்பிடுகிறது.²

1. 448 of 1937-33, Ep. Rep. 1937-33, Page 89.

2. 22 of 1934-35.

வடஆர்க்காடு மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா சீழ்மின்னல் என்னும் ஊரில் உள்ள ஒரு சாசனம், சகலலோக சக்கரவர்த்தி வென்று மண்கொண்டார் என்னும் சாம்புவராயர் அரசருடைய 16-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. அக்காலத்தில் இந்த ஊர் அஞ்சிலுள் புகலிடமாக இருந்த செய்தியை இச்சாசனம் கூறுகிறது.¹

வடஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா வடமகாதேவிமங்கலம் என்னும் ஊரில் உள்ள சாசனம், சாம்புவராயர் சகலலோக சக்கரவர்த்தி ராஜநாராயணனுடைய 19-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இது, மகாதேவிமங்கலத்தைச் சேர்ந்த தனிநின்று வென்றூர் நல்லூர் என்னும் இடம் அஞ்சிலுள் புகலிடமாக இருந்தது என்று கூறுகிறது.² இதனால் அபயதானத்தைப் பண்டைக்காலத்தில் சமணர் நடைமுறையில் செய்துவந்தனர் என்பது ஐயமற விளங்குகிறது.

மூன்றாவதாகிய ஒளடத தானத்தையும் சமணர் செய்துவந்தனர். பௌத்தர்களைப் போலவே, சமணப் பெரியார்களும் மருத்துவம் பயின்று நோயாளிகளுக்கு மருந்து கொடுத்து நோயைத் தீர்த்துவந்தனர். சமணர் தம் மடங்களில் இலவசமாக மருந்து கொடுத்து மக்களின் நோயைத் தீர்த்தது அம்மதத்தின் ஆக்கத்திற்கு உதவியாக இருந்தது. சமணர்கள் மருத்துவம் பயின்று மருந்து கொடுத்து நோய்நீக்கிய செய்தி, அவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றிற்குத் திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் என்று மருந்துகளின் பெயரிட்டிருப்பதாலும் அறியப்படும். உடல் நோயைத் தீர்க்க மருந்துகொடுத்தும் உளநோயைத் தீர்க்க நூல்களை இயற்றிக் கொடுத்தும் சமணர் மக்களுக்குத் தொண்டாற்றிவந்தனர்.

நான்காவதாகிய சாத்திர தானத்தையும் சமணர் பொன்னேபோல் போற்றிவந்தனர். சமணப் பெரியோர்,

1. 35 of 1933-34.

2. 62 of 1933-34, S. I. Epi. Rep. 1933-34, Page 37.

(பௌத்தர்களும் கூட) தம் பள்ளிகளிலே ஊர்ச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துவந்தனர். இதனாலேயே பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் உண்டாயிற்று. (பள்ளி என்றால் சமணப்பள்ளி அல்லது பௌத்தப்பள்ளி என்பது பொருள்). சமணர்களின் சாத்திரதானம் பிள்ளைக்களுக்குக் கல்வி கற்பிப்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. செல்வம் படைத்த சமணர்கள், தம் இல்லங்களில் நடைபெறும் திருமண நாட்களிலும், இறந்தோருக்குச் செய்யும் இறுதிக்கடன் நாட்களிலும், தம் சமய நூல்களைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தக்கவர்க்குத் தானம் செய்தார்கள். அச்சப் புத்தகம் இல்லாத அந்தக் காலத்திலே பனை ஏடுகளில் நூல்களை எழுதிவந்தார்கள். ஒரு சுவடி எழுதுவதற்குப் பல நாட்கள் செல்லும். பொருள் செலவும் (எழுத்துக்கூலி) அதிகம். ஆகவே, பொருள் உடையவர் மட்டும் புத்தகம் எழுதிவைத்துக்கொள்ள முடிந்தது. பொருள் அற்றவர் புத்தகம் பெறுவது முடியாது. ஆகவே, செல்வம் படைத்த சமணர் தமது சமய நூலைப் பல பிரதிகள் எழுதுவித்து அவற்றைத் தானம் செய்தார்கள். கி. பி. 10-ஆம் நூற்றாண்டிலே கன்னட நாட்டில் இருந்த, சமணசமயத்தைச் சார்ந்த அத்தியூழ்பெ என்னும் அம்மையார் தமது சொந்தச் செலவிலே, சாந்திபுராணம் என்னும் சமணசமய நூலை ஆயிரம் பிரதிகள் எழுதுவித்துத் தானம் செய்தார் என்ப.

சமணசமயம் செழித்து வளர்வதற்கு மற்றொரு காரணமாயிருந்தது யாதெனின் அவர்கள் மேற்கொண்டிருந்த தாய்மொழிப் பிரசாரம் ஆகும். சமணசமயத்தார், பௌத்த சமயத்தாரைப் போலவே, தாங்கள் எந்தெந்த நாட்டிற்குப் போகிறார்களோ அந்தந்த நாடுகளில் வழங்குகிற தாய்மொழியிலே தங்கள் மதநூல்களை எழுதினார்கள். இதனால் அந்தந்த நாட்டு மக்கள் எளிதிலே இந்த மதக் கொள்கைகளை அறிந்துகொண்டு அவற்றைக் கைக்கொள்ள முடிந்தது. பிராமணர், தம் வைதீக மத நூல்களை மக்களுக்கு விளங்காத மொழியில் எழுதிக்கொண்டதோடு அந்

நூல்களை மற்றவர் படிக்கக்கூடாது. ஒதுவதைக் கேட்கவும் கூடாது என்றும், அப்படிச் செய்தவர் நாக்கையறுக்கவேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி உருக்கி ஊற்றவேண்டும் என்றும் தடைகளையும் தண்டனைகளையும் ஏற்படுத்திக் கொண்டதுபோல் அல்லாமல், பரந்து விரிந்த மனப்பான்மையும் பெருந்தன்மையும் உள்ள சமணர்கள் தமது மத நூல்களை அந்தந்த நாட்டுத் தாய்மொழிகளிலே எழுதினார்கள். அதன்படி தமிழிலேயும் பல நூல்களை இயற்றினார்கள். இதனால் தமிழ் நாட்டில் சமணசமயம் செழித்தோங்கத் தொடங்கிற்று.

மக்கள் அறியாதபடி வேறு மொழியில் மதக்கொள்கைகளை மறைத்துவைப்பது மன்னிக்கமுடியாத பெருங்குற்றம் என்றும் பெரும்பாவம் என்றும் சமணர் கருதினார்கள். ஆகவே, அவர்கள் தம் மத நூல்களை மக்கள் பேசுகிற தாய்மொழியிலே எழுதினார்கள். இதனைச் சமணசமய வரலாறு ஒன்று நன்கு விளக்குகிறது.

உச்சைனி தேசத்து அரசனது அவைக்களத்திலே, வடமொழியைக் கற்றுத் தேர்ந்து பெரும்புகழ் பெற்று விளங்கிய சித்த சேன திவாகரர் என்னும் பிராபணர் ஒருவர் இருந்தார். அதே காலத்தில், இவரைப் போலவே கல்விக் கடலைக் கரைகண்டவர் என்னும் புகழுடன் வாழ்ந்து வந்த விருத்தவாதி முனிவர் என்னும் சமணத் துறவி ஒருவர் இருந்தார். இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் நேரில் கண்டு வாதம் செய்து, தம்மில் யார் அதிகமாகக் கற்றவர் என்று அறியப் பேரவா கொண்டிருந்தனர். நெடுநாள் சென்ற பிறகு, இவர் ஒருவரையொருவர் காணும்படி நேரிட்டது. இருவரும் வாதம் செய்யத் துணிந்து, வாதத்தில் தோற்றவர் வென்றவருக்குச் சீடர் ஆகவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வாதம் செய்யத் தொடங்கினர். அவ்வூர்ப் பொது மக்கள் அவர் வெற்றி தோல்வியைச் சொல்ல நடுகிலையாளராக இருந்தார்கள். சித்தசேன திவாகரர் தமது வடமொழி வல்லமையைப் புலப்படுத்த எண்ணி வட மொழியில் வாதம் செய்தார். விருத்தவாதி முனிவர், வட மொழியில் நன்கு

தேர்ந்தவராக இருந்தும், அந்த மொழியில் வாத செய்யாமல் நாட்டு மக்கள் பேசும் தாய்மொழியிலே வாதம் நிகழ்த்தினார். இந்த வாதப் போரில் வெற்றி பெற்றவர் விருத்தவாதி முனிவரே என்று நடு நின்றவர் முடிவு கூறினர். ஆகவே, உடன்படிக்கையின்படி விருத்தவாதி முனிவருக்குச் சித்தசேன திவாகரர் சீடர் ஆனார்.

இதன் பிறகு, சித்தசேன திவாகரர், வடநாட்டு மக்கள் பேசும் பயின்றுவந்த அர்த்தமாகதி மொழியில் எழுதப்பட்டிருந்த சமணசமய நூல்களை வடமொழியில் மொழிபெயர்த்தெழுதக் கருதித் தமது கருத்தைத் தம் குருவாகிய விருத்தவாதி முனிவரிடம் சொன்னார். விருத்தவாதி முனிவர் அவ்வாறு செய்யக்கூடாது என்று தடுத்தார். மக்கள் பேசும் பயின்றுவரும் அர்த்தமாகதி மொழியில் உள்ள நூல்களை வட மொழியில் எழுதிவைத்துப் பொதுமக்கள் தெரிந்துகொள்ளாதபடி செய்வது பெரும்பாவம் என்பதை நன்கு விளக்கிச் சொன்னார். தம் ஆசிரியர் சொன்ன உண்மையினை உணர்ந்த பின்னர், சித்தசேன திவாகரர் தாம் செய்ய நினைத்த குற்றத்திற்குக் கழுவாயாகப் பன்னிரண்டு ஆண்டு வரை வாய் பேசாமல் ஊமைபோல் வாழ்ந்திருந்தார்.

இந்த வரலாற்றினால், சமணரும் (பௌத்தரைப் போலவே, தாய்மொழியின் வாயிலாகப் பொதுமக்களுக்குத் தங்கள் மதக் கொள்கைகளைப் போதிக்க வேண்டும் என்றும் கருத்துள்ளவர் என்பதும், மக்கள் அறியாத வேறு மொழியில் நூல்களை எழுதிவைத்துப் பயன்படாதபடி செய்வது பெரும்பாவம் எனக் கருதிவந்தனர் என்பதும் விளங்குகிறது.

இவ்வாறு விரிந்த மனப்பான்மையுள்ள சமணர்கள் தமிழ் நாட்டிலே தமிழ் மொழியில் தம் மதக் கொள்கைகளை எழுதினார்கள். வேறுபலரீதி நூல்களையும் நிகண்டு நூல்களையும் காவிய நூல்களையும் ஒழுக்க நூல்களையும் எழுதினார்கள். இவையும் சமணசமயம் தமிழ் நாட்டில் பரவுவதற்குக் காரணமாயிருந்தன.

தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமாயிருந்தவர் அந்த மதத்துத் துறவிகள் ஆவர். இவர்கள் ஊர் ஊராகச் சென்று தம் சமயக் கொள்கைகளைப் போதிப்பதைத் தமது கடமையாகக் கொண்டிருந்தனர். சமண முனிவரின் கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். (சங்கம் = கூட்டம்) ஆதிதீர்த்தில் சமண சங்கம் ஒரே கூட்டமாக இருந்தது. இதற்கு மூல சங்கம் என்று பெயர். பிறகு சங்கம் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆகவே, அது நான்கு பிரிவாகப் பிரிக்கப்பட்டு, நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர் இடப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் கச்சை, அன்வயம் என்னும் உட்பிரிவுகள் இருந்தன.

“கனக நந்தியும் புப்ப நந்தியும் பவண நந்தியும் குமணமா
சனக நந்தியும் குணக நந்தியும் திவண நந்தியும் மொழிகொளா
அனக நந்தியர்”

முதலியவர்களைத் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில் கூறுகிறார். நமண நந்தி என்பவரைச் சுந்தரமூர்த்திகள் குறிப்பிடுகிறார். இவர்கள் நந்திகணத்தைச் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் நந்தி கணத்தைச் சேர்ந்த சமண முனிவர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. அவை: புப்பநந்தி, ஸ்ரீநந்தி, கனகநந்தி படாரர், உத்தநந்தி குருவடிகள், பெருநந்தி படாரர், குணநந்தி பெரியார், அஜ்ஜநந்தி, பவணத்தி படாரர், சுந்திரநந்தி முதலியன. நன்னூலை இயற்றிய பவணநதி முனிவரும் இந்த நந்தி கணத்தைச் சேர்ந்தவரே.

சேன கணத்தைச் சேர்ந்த சமண முனிவர்கள் பெயரையும் திருஞான சம்பந்தர் தமது திருவாலவாய்ப்பதிகத்தில் கூறுகிறார்.

“சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமைசேர்
கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பெயர்கொளா”

என்று அவர் கூறியது காண்க. சுந்தரமூர்த்திகளும் தருமசேனன் என்னும் முனிவரைக் கூறுகிறார். திருநாவுக்

கரசு சுவாமிகள் சமணராக இருந்தபோது இந்தச் சேன கணத்தைச் சார்ந்திருந்தார் என்பதை அவர் பெற்றிருந்த தருமசேனர் என்னும் பெயரினால் அறியலாம். சந்திர சேன அடிகள், தேவசேன படாரர் முதலிய பெயர்கள் சாசனங்களிலும் காணப்படுகின்றன.

சிம்ம கணத்தைச் சேர்ந்தவர்கள் வீரர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டனர் போலும். சந்திரமூர்த்தி சுவாமிகள் தமது தேவாரத்தில் கருமவீரன் என்பவரைக் குறிப்பிடுகிறார். கனகவீர அடிகள். குணவீர படாரர் என்னும் பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

சீவக சிந்தாமணியை இயற்றிய திருத்தக்க தேவரும், சூளாமணியை இயற்றிய தோலா மொழித் தேவரும் தேவ கணத்தைச் சார்ந்தவர்கள் போலும்.

பிற்காலத்திலே, நந்தி சங்கத்திலிருந்து (நந்திகணத்திலிருந்து) திரமிள சங்கம் அல்லது திராவிட சங்கம் என்னும் ஒரு பிரிவு ஏற்பட்டதைச் சாசனங்களினால் அறியலாம். மைசூர் நாட்டுச் சாசனம் ஒன்று இவ்வாறு கூறுகிறது:

“ஸ்ரீமத் திரமிள ஸங்கேஸ்மிம் நந்தி ஸங்கேஸ்தி அருங்களா அன்வயோ பாதி நிஸ்ஸேஷ ஸாஸ்தர் வாராவி பாரகைஹி”¹

“நந்தி சங்கத்தோடு கூடிய திரமிள சங்கத்து அருங்கலான்வயப் பிரிவு,” என்பது இதன் பொருள்.

வச்சிரநந்தி என்பவர் விக்கிரம ஆண்டு 526-இல் (கி. பி. 470-இல்) திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார் என்று தர்சனசாரம் என்னும் நூலில் தேவசேனர் என்பவர் எழுதியிருக்கிறார் என்று கூறுவர்.²

1. E. C. Vol. V. Hassan Taluk. 131. Arsikera Tq. I. E. C. Vol. IV. Gundlupet Tq. 27.

2. Page XXI. Introduction. Pravacana Sara. by upadhye Digambaka Darna. P. 74. J. Bom. R. A. S. Vol, XVII.

எனவே, வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கம் (தமிழ்ச் சங்கம்) ஏற்படுத்தினார் என்பதைச் சிலர் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிச் சங்கம் ஏற்படுத்தினார் என்று கருதுகிறார்கள். இது தவறு. வச்சிரநந்தி ஏற்படுத்தியது சமண முனிவர்களின் சங்கமாகும். இந்தச் சங்கத்தைச் சார்ந்த முனிவர்கள் தமிழ் நூல்களையும் இயற்றியிருக்கக்கூடும். ஆனால், இந்தச் சங்கம் பாண்டியர் நிறுவித் தமிழை ஆராய்ந்த தமிழ்ச்சங்கம் போன்றது அல்ல என்று தோன்றுகிறது. மைசூர் நாட்டுச் சாசனங்கள் திராவிட சங்கத்தைச் சேர்ந்த சில சமண முனிவர்களின் பெயர்களைக் கூறுகின்றன :— 1. திரிகாலமுனி பட்டாரகர். திராவிட சங்கத்து புஷ்டகச்சையைச் சேர்ந்தவர், கி. பி. 900-இல் காலமானார். 2. அஜிதசேன பட்டாரகர் என்னும் வாதிசுரட்டர்; திராவிட சங்கத்து அருங்கலான் வயத்தைச் சேர்ந்தவர். 3. மௌனி பட்டாரகர், திராவிட சங்கத்துக் கொண்டகுண்டான்வயம் புஷ்டக கச்சையைச் சேர்ந்தவர். 4. சாந்திமுனி. திராவிட சங்கம், அருங்கலான்வயம் நந்திகணத்தைச் சேர்ந்தவர். 5. ஸ்ரீபாலதிரை வித்யர், இவர் மாணுக்கர் வசபூச்ய சித்தாந்த தேவர். இவர்கள் இருவரும் திராவிட சங்கத்து அருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்கள். 6. குணசேன பண்டிதர், திராவிட சங்கம், தவுளகணம், இருங்கலான்வயத்தைச் சேர்ந்தவர்.

சமண சமயத்துப் பெண்பால் துறவிகளைச் சமணர் இயக்கியர் (யட்சி) என்றும், ஆர்யாங்களை என்றும், கந்தியார் என்றும் கூறுவர். கந்தியார் என்பது கவுந்தி என்றும் வழங்கப்படும். கண்ணகியும் கோவலனும் மதுரைக்குச் சென்றபோது அவர்களுடன் சென்ற கவுந்தியடிகள் சமணசமயத் துறவியாகிய கந்தியார் ஆவார். சமணசமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் குரத்தியர் என்று வேறு பெயரும் உண்டு. குரத்தி என்பது குரவர் (=குரு) என்பதன் பெண்பாற் பெயராகும். பெரிய புராணமும் திருவிளையாடற் புராணமும் சமணசமயப் பெண்பால் துறவிகளைக் குரத்திகள் என்று

கூறுகின்றன. தமிழ்நாட்டுச் சாசனங்களிலும் குரத்தியர் என்னும் பெயர்கள் காணப்படுகின்றன. அவற்றில் சில வருமாறு: ஸ்ரீமீழலூர்க் குரத்திகள், சிறிவிசயக் குரத்தியார், திருச்சாணத்துக் குரத்திகள், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், ஸ்ரீமம்மை குரத்திகள் மாணாக்கியார் அரிட்டநேமிக் குரத்திகள், ஸ்ரீபட்டினிப் படாரர் மாணாக்கிகள், திருப்பருத்திக் குரத்திகள், பேரூர் குரத்திகள் மாணாக்கியார் மீழலூர்க் குரத்திகள், கூடற் குரத்தியார், வேம்புநாட்டுக் குரத்தி, கணகவீரக் குரத்தியார், பிருதிவிடங்கக் குரத்தி.

சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சமணசமயம் பரவுவதற்காகப் பெரிதும் உழைத்து வந்தார்கள்.

தமிழ் நாட்டிலே சமணசமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர ஏனைய தொழில்களை எல்லாம் இந்தச் சமயம் சிறப்பித்துப் போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலாகிய பயிர்த்தொழிலை, பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வுபடுத்தியது போலல்லாமல், சமணசமயம் பயிர்த்தொழிலை மிகச் சிறந்த தொழில் என்று போற்றியது. பயிர்த்தொழில் செய்யும் வேளாளரும், வாணிபம் செய்யும் வணிகரும் ஏனைய தொழிலாளரும் இந்த மதத்தை மேற்கொண்டிருந்தனர். எந்நாட்டிலும் எக்காலத்திலும் பொருளாதாரத்துறையில் செழிப்புற்றுச் சிறப்பும் செல்வாக்கும் பெற்றிருப்பவர் வாணிகரும், விவசாயிகளும் ஆவர். இவர்கள் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தபடியால் ஏனைய மக்களும் இச்சமயத்தைத் தழுவுவாராயினர். சேர சோழ, பாண்டிய, பல்லவ அரசர்களில் பலர் சமணசமயத்தைச் சேர்ந்திருந்தனர். இவர்களால் சமணசமயத்துக்கு ஆதரவும் செல்வாக்கும் ஏற்பட்டன. இந்த மதத்தின் செல்வாக்கைக் கண்டு, சமணசமயத்தவரல்லாத அரசரும்கூட, சமணப் பள்ளிகளுக்கும் மடங்களுக்கும் நிலபுலங்களையும்

பொன்னையும் பொருளையும் “ பள்ளிச் சந்தமாக ”க் கொடுத்து உதவினார்கள்.

இத்தகைய காரணங்களினாலே, சமணசமயம் தமிழ் நாட்டிலே வேரூன்றித் தழைத்துச் செழித்துப் பரவியது. முற்காலத்தில், சமணசமயம் (பௌத்த சமயமும் கூட) தமிழ்நாட்டிலே செழித்துப் பரவியிருந்ததையும் வைதீக மதம் முதலிய ஏனைய மதங்கள் அடங்கிக் கிடந்ததையும் பெரிய புராணம் முதலிய நூல்கள் நன்கு விளக்குகின்றன.

“மேதினிமேல் சமண கையர் சாக்கியர்தம் பொய்ம் மிகுத்தே ஆதி அரு மறைவழக்கம் அருகி, அரன் அடியார்பால் பூதி சாதன விளக்கம் போற்றல் பெறா தொழியக் கண்டு ஏதயில் சீர்ச் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்”

என்று, திருஞான சம்பந்தரின் தந்தையார் சமண சமயமும் பௌத்த மதமும் தமிழ்நாட்டில் செழித்திருந்ததைக் கண்டு வருந்தியதாகப் பெரியபுராணம் கூறுகிறது. மேலும்,

“அவம் பெருக்கும் புல்லறிவின் அமண் முதலாம் பரசமயப் பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்ப்பட.....”

ஞானசம்பந்தர் பிறந்தார் என்று ஷெ புராணம் கூறுகிறது. இன்னும்,

“பூழியர் தமிழ்நாட்டுள்ள பொருவில்சீர்ப் பதிகள் எல்லாம் பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச் சூழிருட் குழுக்கள் போலத் தொடையிற் லீலியோடு மூழிநீர் கையிற் பற்றி அமணரே ஆகிமொய்ப்ப”

“பறிமயிர்த் தலையும் பாயும் லீலியும் தடுக்கும்மேனிச் செறியுமுக் குடையும் ஆகித் திரிபவர் எங்கும் ஆகி அறியும்அச் சமய நூலின் அளவினில் அடங்கிச் சைவ நெறியினில் சித்தம் செல்லா நிலமையில் நிகழுங் காலை”

என்று பாண்டிய நாட்டிலும் சமணம் செழித்திருந்ததை அப் புராணம் கூறுகிறது. இச் செய்தியையே பிற

காலத்துத் திருவிளையாடற் புராணங்களும் கூறுகின்றன. பண்டைக் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த செய்தியை, இலக்கியங்களும், ஆங்காங்கே காணப்படுகிற சமண உருவச் சிலைகளும், சமணக்கோயில்களும், கல்வெட்டுச் சாசனங்களும் சான்று பகர்கின்றன என்று மேலே கூறினோம். இந்தச் சான்றுகளை யெல்லாம் ஒருங்கு சேர்த்து ஆராய்ந்து நோக்குவோமானால், தமிழ் நாட்டில் முற்காலத்தில் சமணசமயம் எவ்வளவு செழித்துச் சிறப்புற்றிருந்ததென்பது நன்கு விளங்கும்.



ஆதிபகவன்

எ. சமயப்போர்

பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஆருகத மதம் தமிழ்நாட்டில் கால்கொண்டு செல்வாக்குப் பெற்றிருந்தது என்று கூறினோம். இதனால், வேறு மதங்கள் அக்காலத்தில் இல்லை என்று கூறியதாகக் கருதவேண்டா. அக்காலத்தில் வேறு சில மதங்களும் இருந்தன. அவை, 'வைதீக மதம்' எனப்படும் பிராமணிய மதமும், 'கேரவாதம்' எனப்படும் பௌத்தமதமும், மற்கலீபுண்டாக்கிய ஆசீவக மதமும் ஆகும். சமண மதத்தைப் போன்றே இவையும் வடநாட்டில் தோன்றிப் பின்னர், தென்னாட்டிற்கு வந்தவை. இம்மதங்களை யன்றித் தமிழரின் மதம் ஒன்று தனிபாக இருந்தது. இந்தத் தமிழர் மதத்தைத் 'திராவிட மதம்' என்னும் பெயரால் குறிப்போம். இத் திராவிட மதத்தைப் பற்றிப் பின்னர், உரிய இடத்தில் விளக்கிக் கூறுவோம்.

மேற்சொன்ன 'ஆருகதம்,' 'வைதீகம்,' 'பௌத்தம்,' 'ஆசீவகம்' ஆகிய நான்கு வடநாட்டு மதங்களும் அடிநாள் தொடங்கி ஒன்றோடொன்று பகைத்துப் போரிட்டு ஒன்றையொன்று அழிக்க முயற்சி செய்துவந்தன. இந்தச் சமயப்போர் தமிழ்நாட்டிலும் பண்டைக் காலந்தொட்டு நடந்துவந்தது. ஆகையால், இந்த மதப் போராட்டத்தைப் பற்றிய வரலாற்றினை ஆராயவேண்டிவது நமக்குக் கடமையாகின்றது. இதனைச் சுருக்கமாக ஆராய்வாம்.

தென்னாட்டில் நடைபெற்ற வடநாட்டுச் சமயப் போரில் ஆசீவகமதம் முதன்முதல் ஆற்றல் குன்றி அழிந்துவிட்டது.¹ ஆகையால், வைதீகம், பௌத்தம், ஆருகதம் என்னும் மூன்று மதங்கள் மட்டும் நெடுங்காலம் வரையில் போரிட்டுப் பூசல் விளைத்துவந்தன.

1. ஆசீவக மதத்தின் வரலாற்றினை இந்துலாசிரியர் ஏழுதி ஆள்ள பௌத்தமும் தமிழும் என்னும் நூலில் காண்க.

‘ஒட்டிய சமயத் துறுபொருள் வாதிகள்
பட்டி மண்டபத்துப் பாங்கறிந் தேறுயின்
பற்றா மாக்கள் தம்முட னுயினும்
செற்றமுங் கலாமும் செய்யா தகலுமின்’

(மணிமேகலை, க-காதை 60—63)

என்று அரசன் ஆணையிருந்தும் சமயப்போர் நின்ற பாடி ல்லை. மூன்று சமயங்களும் ஒன்றற்கொன்று தீராப் பகைமை கொண்டிருந்த செய்தி தமிழ் நூல்களில் ஆங்காங்கே காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சிலவற்றைக் கூறுவோம். பௌத்த மதத்திற்கும் வைதீக மதத்திற்கும் இருந்த பகைமை மணிமேகலை என்னும் பழைய நூலில் ஆபுத்திரன் கதையில் கூறப்பட்டுள்ளது.

சோழநாட்டுப் பார்ப்பனர் ஒருவர் அனாதைச் சிறுவனாகிய ஆபுத்திரனை வளர்த்துவருகிற காலத்தில், அவ்வூர்ப் பார்ப்பனர் கொலை வேள்வியாகிய யாகம் செய்யத் தொடங்கி அதன் பொருட்டுப் பசு ஒன்றைக் கொண்டு வந்து கட்டிவைத்தனர். பௌத்த தர்மத்தைக் கேட்டுப் பழகிய ஆபுத்திரன் அநியாயமாக ஒரு பசு கொல்லப்படுவதைத் தடுக்க எண்ணி ஒருவரும் அறியாமல் அப்பசுவை அவிழ்த்து அதைக் காட்டிற்கு ஒட்டிவிட்டான். பிறகு, உண்மையறிந்த பார்ப்பனர் இவனை ஒறுத்தனர். வளர்ப்புத் தந்தையும் இவனைத் தூர்த்திவிட்டான். ஆபுத்திரன் பிச்சையெற்று உண்ண நேரிட்டது. அவன் வீதியில் பிச்சைக்குச் சென்றபோது பார்ப்பனர் அனைவரும் அவனது பிச்சைப் பாத்திரத்தில் கல்லையும் மண்ணையும் கொட்டிக் கொடுமைப்படுத்தினார்கள். பிறகு, அவன் இப் பார்ப்பனச் சேரியை விட்டுப் போய்விட்டான்.¹ இதனால் பௌத்தரிடம் வைதீகப் பார்ப்பனருக்கு இருந்த சமயப் பகையின் காழ்ப்பு வெளியாகிறது.

கௌசிகன் என்னும் வைதீகப் பார்ப்பனன் காவிரிப் பூம் பட்டினத்தில் இருந்தபோது, ஒரு பசு தன் கூரிய

1. மணிமேகலை : கந-ஆம் காதை.

கொம்புகளால் அவன் வயிற்றைக் குத்திக் கிழித்து விட்டது. அப் பார்ப்பனன் அருகிலிருந்த ஆருகதப் பள்ளியிற் சென்று உதவி வேண்டினான். ஆருகதர் கொலையையும் கொலை செய்வோரையும் கொலைவேள்வியையும் வெறுத்தவராகலின், கொலை வேள்வி செய்பவனும் அதுசெய்ய உடன்படுபவனுமாகிய இவ் வைதீகப் பார்ப்பனனுக்கு உதவிசெய்ய உடன்படாமல் அவனைத் தங்கள் பள்ளியினின்று வெளியே அனுப்பிவிட்டனர்.¹ இதனால், வைதீகப் பார்ப்பனருக்கும் ஆருகதருக்கும் இருந்த சமயப் பகைமை விளங்குகின்றது.

இனி, பௌத்தருக்கும் சமணருக்கும் இருந்த சமயப் பகை எல்லோரும் அறிந்ததே. சமண சமயத்தைக் கண்டிக்கக் ருண்டலகேசி என்னும் நூலைப் பௌத்தர் இயற்றியதும், பௌத்த சமயத்தைக் கண்டிக்க நீலகேசி என்னும் நூலைச் சமணர் இயற்றியதும், இந்நூல்களுள் ஒருவர் சமயத்தை யொருவர் கடுமையாகத் தாக்கிக் கூறும் செய்திகளும் இவ்விரு சமயத்தாருக்கும் இருந்த சமயப் பகையைத் தெளிவாக்குகின்றன.

இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், வைதீகம், பௌத்தம், சமணம் என்னும் மும்மதங்களுக்குள் தமிழ்நாட்டிலே நடைபெற்ற போராட்டத்தில் வைதீக மதம் பின்னடைந்து அழிந்துபோகும் நிலைமை எய்திற்று. வைதீக மதம் பின்னடைவதற்குக் காரணங்கள் இவையாகும்:—வைதீகர் கொலை வேள்வியைச் செய்துவந்தது முதலாவது காரணம். பிராம்மணர் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டியதும், தங்கள் வேதத்தைத் தாங்கள் மட்டுமன்றி மற்றவர் படிக்கக்கூடாது என்று தடுத்துவந்ததும் மற்றொரு காரணம். அன்றியும், “சுவர்ணதானமே, க்ஷேத்திர (நிலம்) தானமே, கோதானமே, மகிஷ தானமே, அஸ்வதானமே, கஜதானமே, பார்பாதானமே கன்னியாதானமே” என்றிவை முதலான தானங்களைப் பெறுவதில்

1. மணிமேகலை. ௫-ஆம் காலை. 32—55.

வைதீகப் பார்ப்பனர் கண்ணுங் கருத்தமாக இருந்தனர். பௌத்தரும் சமணரும் பொதுமக்களுக்கு சாஸ்திர தானம், கல்விதானம், மருந்து முதலியவைகளைக் கொடுத்து உதவியதுபோல வைதீகப் பார்ப்பனர் செய்யவில்லை. மற்றும், இக் காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மச்சம் மாமிசம் முதலிய ஊனுணவுகளை உண்பது போன்று, அக் காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த பார்ப்பனரும் ஊனுணவை உண்டுவந்தனர். இக்காரணங்களால், தமிழ் மக்களிடையே வைதீசப் பார்ப்பன மதம், பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப் பெறாமல் குன்றத் தொடங்கிவிட்டது. பொதுமக்களின் ஆதரவு பெறாதபடியால் இந்த மதம் பௌத்த சமண மதங்களுடன் போராட வலிமை இல்லாமல் தோல்வியுற்றது. அங்கொருவர் இங்கொருவராகச் சில அரசர் மட்டும் வைதீக முறைப்படியாகங்கள் செய்ததாகச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. ஆனால், வைதீக மதம் பொதுமக்களால் போற்றப் பட்டதாகச் சான்றுகள் அந்நூல்களில் காணப்படவில்லை.

வைதீக மதம் செல்வாக்கில்லாமல் பின்னடைந்து போக, பௌத்தமும் சமணமும் செல்வாக்குப் பெற்றுச் சிறந்திருந்தன. இவை செல்வாக்குப் பெற்றதற்குக் காரணங்கள் இவையாகும். இவ்விரு சமயத் தலைவர்கள், வைதீக மதத்தவர்களைப் போன்று இல்லறத்தில் இல்லாமல் துறவிகளாக இருந்தனர். பிராமணர்களைப்போன்று கோதானம் பூதானம் சுவர்ண தானம் முதலிய தானங்களைப் பெறாமல் உணவு தானத்தைமட்டும் சிறிதளவு பெற்று வந்தார்கள். தங்கள் மதக் கொள்கைகளை மறைக்காமல் சாதிபேதமின்றி எல்லோருக்கும் போதித்து வந்தார்கள். தங்கள் பள்ளிகளில் நாட்டுச் சிறுவர்களுக்குக் கல்வி கற்பித்துக் கொடுத்தனர். நோயாளிகளுக்கு இலவசமாக மருந்துகொடுத்து நோய் தீர்த்தனர். இவர்கள் பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. கொலையையும், புலாலுண்பதையும் இவர்கள் முழுவதும் நீக்கியிருந்தார்கள். இவ்வித விரிந்த தாராளமான மனப்பான்மையும் கொள்கையும்

உடைய பௌத்த சமண மதங்கள் நாட்டில் செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்தன.

ஆனால், இந்த இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கவில்லை. பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன. சிலகாலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்குக் குன்றிவிட்டது. பௌத்த மதத்தில் சில பிரிவுகள் ஏற்பட்டுப் பிளவுபட்டு வலிமை குன்றிக் கடைசியில் செல்வாக்கிழந்துவிட்டது. கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் (கி. பி. 753-இல்) சமண சமய குருவான பேர்பெற்ற ஆசாரிய அகளங்கர்¹ காஞ்சிபுரத்தில் பௌத்தக் கோவிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள் இலங்கைக்குச் சென்றுவிட்டனர். இவ்வாறு, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், தமிழ் நாட்டிலே வைதீகம் பௌத்தம் என்னும் மதங்கள் பின்னடைந்துவிட சமண மதம் செல்வாக்குப் பெற்றுச் சிறப்புற்றிருந்தது.

செல்வாக்குப் பெற்றிருந்த சமணசமயம் நெடுங் காலம் சிறப்புடனிருக்க முடியவில்லை. சிலகாலஞ் சென்ற பின்னர் சமணசமயத்தின் செல்வாக்குக் குறையத் தொடங்கிற்று. இதற்குக் காரணம் யாதெனின், புதிதாகத் தோன்றிய 'இந்து' மதமும் 'பக்தி' இயக்கமுந்தான். இப்புதிய 'இந்து' மதம் எவ்வாறு தோன்றியது என்பதை ஆராய்வாம்.

பண்டைக் காலத்திலே, வடநாட்டினின்று சமணம், பொத்தம், வைதீகம் முதலிய மதங்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு முன்னரே, தமிழர் 'திராவிட' மதத்தைக் கொண்டிருந்தனர் என்று முன்னர் கூறினோம் அன்றோ? அந்தத் திராவிட மதம் என்பது முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை வணங்கும் வழிபாடு ஆகும். அக்காலத்து வைதீகப் பிராமணர் தம்

1. Ep. Ind. Vol. iii., P. 186. Ep. Rep. 1904-05, P. 57.

வேள்விகளில் ஆடுமாடுகளைக் கொன்றுவந்தது போலவே, அந்தக் காலத்துத் தமிழரும் முருகன், கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழிகளைப் பலியிட்டு வணங்கிவந்தனர். உயிர்ப்பலியிடுவதைப் பொறுத்தவரையில் திராவிட மதமும் வைதீக மதமும் ஒற்றுமைகொண்டிருந்தன. ஆனால், அப் பண்டைத் தமிழர் சேயோன் மாயோன் ஆகிய சிவன் திருமால் என்னும் தெய்வங்களுக்கு உயிர்ப்பலி கொடுத்ததாகத் தெரியவில்லை. அன்றியும் அக்காலத்தில் சைவம் என்றும் வைணவம் என்றும் தனித்தனியே இரண்டு மதங்கள் பிரிவுபடவும் இல்லை.

குறுகிய நோக்கமும் குறுகிய கொள்கையும் உடைய வடநாட்டு வைதீக மதம் தென்னாட்டில் செல்வாக்கின்றி ஒதுக்கப்பட்டிருந்ததென்று முன்னர்க் குறிப்பிட்டோமன்றோ? ஒதுக்கப்பட்டுக் கிடந்த இந்த மதம் பௌத்த சமண மதங்களைப்போன்று செல்வாக்குப்பெற முயன்றது. செல்வாக்குப் பெறவேண்டுமானால் இவ்விரண்டு மதங்களையும் அடக்கி ஒடுக்கவேண்டும். இம்மதங்களை அடக்கி ஒடுக்க வைதீக மதத்திற்கு ஆற்றலும் ஆண்மையும் இல்லை. ஆற்றலும் ஆண்மையும் பெற வழியாது? ஒரே ஒரு வழி தான் உண்டு. அவ்வழி யாது எனின் : தமிழர் வழிபட்டு வரும் திராவிட மதத்துடன் வைதீக மதமும் கலந்து கொண்டு பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதுதான். இதைச் செய்ய வைதீக மதம் முற்பட்டது. நீரில் மூழ்கி உயிர் இழக்குந் தறுவாயிலிருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் பற்றுக்கோடு கிடைக்குமாயின் அதனை அவன் எவ்வாறு இறுகப் பற்றிக்கொள்வானோ, அவ்வாறே அழியுந் தருவாயிலிருந்த வைதீக மதம் திராவிட மதத்தைத் தழுவிப் பிடித்துக்கொண்டது. அதாவது வைதீக மதம், திராவிட மதத்தின் தெய்வங்களாகிய முருகன், கொற்றவை, சிவன், திருமால் முதலிய தெய்வங்களை ஏற்றுக்கொண்டது.

ஏற்றுக்கொண்டதோடு நில்லாமல், திராவிட வைதீகத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொள்ளும் பொருட்டு, திராவிடத் தெய்வங்களுக்கும் வைதீகத் தெய்வங்களுக்கும்

புதிய தொடர்புகளையும் உறவுகளையும் கற்பித்துக்கொண்டது. தமிழ் முருகனுக்குச் சுப்பிரமணியன், கந்தன் முதலான புதுப்பெயர்களைச் சூட்டி, வள்ளி என்னும் ஒரு தமிழ் மனைவியோடிருந்த அத் தெய்வத்திற்குத் தெய்வயானை என்னும் ஆரிய வைதீகப் பெண்ணொருத்தியை இரண்டாம் மனைவியாகக் கொடுத்து ஆரியத் திராவிடத் தொடர்பை உறுதிப்படுத்திக்கொண்டது சிவன் என்னும் திராவிடத் தெய்வம் உருத்திரன் என்னும் வைதீகத் தெய்வத்துடன் பொருத்தப்பெற்று இரண்டும் ஒன்றே என்று கற்பிக்கப்பட்டது. 'சிசன தேவர்' என்று வைதீகப் பார்ப்பனரால் ஆதிகாலத்தில் இழித்துரைக்கப்பட்ட சிவலிங்க உருவம், திராவிட வைதீக உறவின் பிறகு உயர்ந்த தெய்வமாக வைதீக மதத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கொற்றவையைச் சிவனுடைய மனைவியாக்கிவிட்டனர். [ஆனால், மலையாள நாட்டில் கொற்றவையை (காளியை)ச் சிவனுடைய மனைவியாக்க உடன்படாமல், இன்றும் சிவனுடைய தங்கையாகவே கருதிவருகின்றனர்!] கொற்றவை, காளி, தூர்க்கை இவர்களெல்லாம் பார்வதியின் வெவவேறு அம்சங்கள் என்று கற்பிக்கப்பட்டன. பார்வதிக்கும் சிவனுக்கும் ஆறுமுகன் மகனாகப் பிறந்தான் என்றும், மற்றும் பல கதைகளும் கற்பிக்கப்பட்டன. மாயோனாகிய திருமால் என்னும் திராவிட தெய்வத்துடன் வைதீக தெய்வங்களாகிய விஷ்ணு சூரியன் இவைகள் பொருத்தப்பெற்றுப் புதிய தொடர்புகளும் கதைகளும் கற்பிக்கப்பட்டன. இந்திரன், சந்திரன், பலதேவன், சூரியன் முதலிய சில தெய்வங்கள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டன. விநாயகர் (பிள்ளையார்) முதலிய புதிய தெய்வங்கள் புதிதாகக் கற்பிக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ற முறையில் புதிது புதிதாகப் புராணங்கள் கற்பித்து எழுதப்பட்டன. இவ்வாறெல்லாம் திராவிடமதமும் வைதீகமதமும் ஒன்றோடொன்று கலக்கப்பெற்று வைதீகமும் அல்லாததாய் திராவிடமும் அல்லாததாய் இரண்டும் கலந்ததோர் புதிய மதமாக மாறிற்று. இவ்வாறு புதிதாகத்தோன்றிய மதம்தான் 'இந்து' மதம் என்பது. இப்புதிய 'இந்து'

மதம் திடீரென்று உண்டாகவில்லை. இந்தத் தொடர்பு களும் கலப்புகளும் மாறுதல்களும் ஏற்பட சில நூற்றாண்டுகள் சென்றிருக்கவேண்டும்.

இவ்வாறு புதிய உருவம் அடைந்த 'இந்து' மதத்திற்கு நாட்டிலே சிறிது செல்வாக்கு ஏற்படத் தொடங்கியது. ஏனென்றால், பெருந்தொகையினரான திராவிடக் கொள்கையுடைய தமிழரும் சிறு தொகையினரான வைதீகக் கொள்கையுடைய பிராமணரும் இந்தப் புதிய இந்து மதத்தில் சேர்ந்திருந்தனர். ஆயினும் புதிய 'இந்து' மதம் அதிக செல்வாக்குப் பெறவில்லை. பின்னர், 'இந்து' மதத்தில் பக்தி இயக்கம் தோன்றியது. இந்தப் பக்தி இயக்கந்தான் 'இந்து' மதத்திற்குப் புத்துயிரையும் புதிய ஆற்றலையும் பெருள் செல்வாக்கையும் தந்தது.

'பக்தி' இயக்கத்தை ஆதரவாகக் கொண்டு 'இந்து' மதத்தை நிலைநாட்ட நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றினார்கள். இவர்கள் புதிய 'இந்து' மதத்தை ஆதரித்துப் பக்தி இயக்கத்தைப் பரவச்செய்தார்கள். சிவன், அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நார்பொருளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே இருக்கு யசர் சாமம் அதர்வணம் என்னும் நான்மறையையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், அவ்வாறே திருமால், நான்கு அறங்களையும் நான்கு மறைகளையும் அருளிச்செய்தார் என்றும், அவரே நான்மறையின் பொருளாயிருக்கிறார் என்றும், நாயன்மார்களும் ஆழ்வார்களும் பாடியிருப்பது, திராவிட—வைதீகக் கொள்கையை ஒன்றோடொன்று பொருத்திப் பிணைத்துப் புதிய இந்து மதத்திற்கு ஆக்கந்தேடித் தந்த கென்க.

அவ்வாறே, 'முத்தமிழும் நான்மறையும் ஆன கண்டாய்,' 'வடமொழியும் தென்றமிழும் மறைகள் நான்கும் ஆனவன்காண்,' 'செந்தமிழோ டாரியனைச் சீரியனை,' 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலையுறையும் அண்ணல் கண்டாய்,' 'அந்தமிழின் இன்பப்

பாவினை அவ் வடமொழியைப் பற்றற்றார்கள் பயிலரங்கத் தரவணையில் பள்ளிகொள்ளுங்கோவினை' என்பது முதலாக இவர்கள் கூறியதும் இப்புதிய திராவிட—ஆரிய வைதீக மதக் கலப்பினை வற்புறுத்துவதற்கே.

இவர்களைப் பின்பற்றியே சேக்கிழாரும் தமது பெரிய புராணத்தில், 'வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க' என்றும், 'தாரணிமேற் சைவமுடன் அரு மறையின் துறைவிளங்க' என்றும், 'சைவமுதல் வைதீக மும் தழைத்தோங்க' என்றும், 'அருமறைச் சைவந் தழைப்ப' என்றும், 'சைவநெறி வைதீகத்தின் தருமநெறி யொடுந்தழைப்ப' என்றும் ஆங்காங்கே திராவிட— வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்துக் கூறியுள்ளார்.

புதிதாகத் தோன்றிய இந்து மதத்திற்குப் புதிய ஆற்றலைக் கொடுத்தது பக்தி இயக்கம் என்று கூறினோம். அதுமட்டுமே அன்று, இந்து மதத்திற்குத் துணையாகக் காபாலிகம், காளமுகம், பாசுபதம், மாவிரதம் முதலிய சமயங்கள் தோன்றி வடநாட்டினின்றும் வந்து சேர்ந்தன. இவை இந்து சமயத்தின் உட்பிரிவாகக் கொள்ளப்பட்டு 'அகச் சமயம்' என்று பெயர் கொடுக்கப்பட்டன. இந்த மதங்களில் சில நரபலி கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தன. இந்த மதங்களின் உதவியினாலும், 'பக்தி' இயக்கத்தின் துணையினாலும் புத்தூயிர் பெற்ற இந்து மதம், சமணசமயத்தை வன்மையாகத் தாக்கி அதனை வீழ்த்தத் தொடங்கிற்று.

'இந்து' மதம் சமணசமயத்தை எவ்வாறு அழித்தது என்பதை அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.

அ. சமணசமயம் குன்றிய வரலாறு

இந்து மதத்தில் 'பக்தி' அல்லது 'அன்பு' இயக்கம் தோன்றிய பின்னர், இந்துமதம் சமண மதத்தை எதிர்க்க ஆற்றல் கொண்டது என்று கூறினோம். பக்தி இயக்கம் எவ்வாறு சமணசமயத்தின் செல்வாக்கினை அழிக்க முடிந்தது என்பதைக் கூறுவாம். இச் செய்தியை அறிய வேண்டுமானால், முதலில் 'வீடு' அல்லது 'மோட்சம்' என்னும் உயர்நிலை அடைவதற்கு இவ்விரு சமயத்தவரும் கொண்டுள்ள கொள்கைகள் இன்னவை என்பதை அறிய வேண்டும். ஆதலின், வீட்டு நெறியைப் பற்றி இவ்விரு சமயத்தவரின் கருத்து இன்னதென்பதை விளக்குவாம்.

சமணசமயத்தவர் கொள்கை இது: அருகப் பெருமான் விருப்பு வெறுப்பு அற்றவர். தம்மாட்டு பக்தி (அன்பு) செய்வோரிடத்தும் செய்யாதவரிடத்தும் உவப்பு வெறுப்பு இன்றி ஒரு தன்மைத்தாக இருக்கின்றார். தம்மை வணங்கித் தம்மாட்டுப் பக்தி செய்வோரின் பாவ புண்ணியங்களைப் போக்கி அவர்களுக்கு வீடு பேறளிப்பது விருப்பு வெறுப்பு அற்றவராகிய அவரது இயல்பு அன்று. மக்கள் வீடுபேறடையும் வழியை அவர் அருளிச் செய்திருக்கின்றார். அந் நெறியைக் கடைப்பிடித் தொழுகி முயற்சி செய்தால் அவரவர் வீடுபேறடையக் கூடும். துறவிகளுக்கே வீடுபேறடைய முடியும். இல்லறத்தாரும் மகளிரும் நல்வினை செய்வாராயின், தெய்வப் பிறவி பெற்றுச் சுவர்க்க பதவி பெற முடியுமேயன்றி வீடுபேறு அடைய முடியாது. (சுவேதாம்பர சமணர்களுக்கு, பெண் மகளிரும் வீடுபேறடைய முடியும் என்னும் கொள்கை உண்டு.) சமணசமய நூல்களில் கூறப்பட்ட யதிதரு மப்படி ஒழுக்கினால் துறவிகள் மோட்சமடையப் பெறுவர். அவர்கள் அருகக் கடவுள் மாட்டுச் சரண் அடையவேண்டும். மோட்ச நெறிக்குத் துணையாக நிற்பது அறவொழுக்கம் ஒன்றுதான். இவ்வற வொழுக்கத்தையும் தவத்தையும் துணையாகப் பற்றிக்கொண்டு அவரவர் தமது முயற்சி யாலேயே வீட்டுலகைக் கைப்பற்ற வேண்டும்.

“கறங்கின் உழலுங் கதிதோறும் துன்பம்
பிறங்கும் பிறப்பஞ்சி வாழ்மின்—சிறந்த
பிறப்பிறப்பு மூப்புப் பிணிகளெனும் துன்பம்
உறுப்புணர யானுழக்குங் காலை—அறத்திறஞ் சேர்ந்(து)
யானும் ஒருவனே யல்லது எனக்கு மற்(று)
ஏனோர் துணையல்லர் என்றறியின்”

என்னும் திருக்கலம்பகச் செய்யுளால் இக் கருத்தை நன்கறியலாம். இதனால், அருகக் கடவுள் மாட்டு பக்தி செலுத்தினால் மட்டும் வீடுபேறடைய முடியாது என்பதும், சமணசமய நெறியைப் பின்பற்றி ஒழுகி இருவினையறுத்து வீடுபேறடைய வருந்தி முயற்சி செய்ய வேண்டும் என்பதும் விளங்குகின்றது.

சைவ வைணவராகிய ‘இந்து’க்களின் கொள்கை இது: துறவிகளும் இல்லறத்தாரும், பெண் மகளிரும், மோட்சம் அடையலாம். ‘பக்தி’ மட்டும் இருந்தால் போதும். துறவு பூண்டு தவம் செய்யாமலே ‘பக்தி’ ஒன்றினாலேயே முக்தியடையலாம். ‘பத்தியால் முத்தி எளிதாகும்.’ சிவபெருமான் திருவடி, ‘பரவுவார் பாவம் பறிக்கும் அடி.’ எத்தகைய பாதகம் செய்தவராக இருந்தாலும், அவர்கள், கடவுள்மாட்டுப் பக்தி செய்வாராயின் அவர் பாவங்களைக் கடவுள் நீக்கிவிடுவது மட்டும் அன்றி மோட்சமாகிய வீட்டுலகத்தையுங் கொடுக்கின்றார். ஆனால், பக்தி செய்ய வேண்டும். பக்தி செய்யாதவருக்கு அவர் அருள் செய்கிறதில்லை. இதுவே இந்து மதத்தின் கொள்கை. இக் கருத்தை இந்துமதப் பெரியார்கள் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்கள்.

‘திருமறு மார்வ! நின்னைச் சிந்தையுள் திகழ வைத்து
மருவிய மனத்த ராகில் மானித்து உயிர்களைல்லாம்
வேருவறக் கொன்று சுட்டிட்டு ஈட்டிய வினையரேனும்
அருவினைப் பயன துய்யார் அரங்கமா நகருள்ளானே.’

(நாலாயிரம், திருமாலே 39)

‘மறிந்தெழுத்த தெண் திரையுள் மன்னும்மலை வாழ்த்தினால்
பறிந்தெழுந்து தீவினைகள் பற்றறுதல் பாண்மையே.’

(நாலாயிரம், திருச்சந்த விருத்தம். 74)

‘தாமநல் விரைமலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு
வாமனன் அடிக்கென்றேத்த மாய்ந்தறும் வினைகள் தாமே’
(நாலாயிரம். திருவாய்மொழி 10, பாட்டு 9.)

“வினைவல் இருள் எனும்
முனைகள் வெருவிப் போம்
சுனைநன் மலர் இட்டு
நினைமின் நெடியானே”
(நாலாயிரம். 5 திருவாய்மொழி. 10)

‘ஓது வேதியனர் திருவொற்றியூர்
பாதமேத்தப் பறையும்நம் பாவமே.’
(தேவாரம்- அப்பர்)

“உரைசெய் நூல்வழி யொண்மலர் இட்டிடத்
திரைகள் போல்வரு வல்வினை தீர்ப்பரால்.”
(தேவாரம்- அப்பர்)

‘கச்சிளவர வசைத்தீர் உமைக் காண்பவர்
அச்சமோ டருவினை யீலரே.’ (தேவாரம்- சம்பந்தர்)

‘தாழ்சடை முடியீர் உமை காண்பவர்
ஆழ்துயர் அருவினை யீலரே.’ (தேவாரம்- சம்பந்தர்)

‘பிண்டம் அறுப்பீர்காள்!
அண்டன் ஆருரைக்
கண்டு மலர் துவ
விண்டு வினை போமே.’ (தேவாரம்- சம்பந்தர்)

இதுபோன்று மேற்கோள்களை ஏராளமாகக் காட்டலாம். விரிவஞ்சி வீடுகின்றோம். இதனால் சைவ வைணவராகிய ‘இந்து’க்களுக்குப் பக்தி ஒன்றினாலேயே மோட்சம் பெற இயலும் என்னும் கொள்கை உண்டு என்பது அங்கை நெல்லிக்கனி என அறியப்படும். அன்றியும் இல்லறத்தார்க்குச் சுவார்க்க பதவி தவிர வீடுபேறு கிடையாது; துறவறத்தார்க்கே வீடுபேறு உண்டு என்னும் சமண சமயக் கொள்கையை மறுத்து, இல்லறத்தாருக்கும் வீடுபேறு உண்டு என்னும் இந்துமதக் கொள்கையைச் திருஞானசம்பந்தர் வற்புறுத்திக் கூறியுள்ளார்.

‘பிறவியால் வருவன கேடுள ஆதலாற் பேரிய இன்பத்
துறவியார்க் கல்லது துன்பம் நீங்காதெனத் தூங்கினேயே!
மறவல்சீ ; மார்க்கமே நண்ணினாய் ; தீர்த்த நீர் மல்குசென்னி
அறவனார் ஆரூர் தொழுதுய்யலாம் மையல் கொண்டஞ்சல்
[நெஞ்சே.]’

‘தந்தை தாய், தன்னுடன் தோன்றினார், புத்திரர், தாரம் என்னும்
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்துபோக்கில் எனப் பற்றினேயே!
வெந்த நீரூடியார் ஆதியார் சோதியார் வேதகீதர்
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல்கொண்டஞ்சல்
[நெஞ்சே] (சம்பந்தர்- II திருவாரூர்.)’

இவ்வாறு, துறவறத்தாரும் இல்லறத்தாரும் ஆண்
பாலரும் பெண் பாலரும், கடவுள் மாட்டுப் பக்தி மட்டும்
செய்வாராயின் அவர்களுக்கு மோட்சம் உண்டு என்று
இந்துமதம் பறை சாற்றியது. இவ்வளவு எளிய முறையில்
யாதொரு வருத்தமுமின்றி வீட்டுலகத்திற்குச் செல்ல
வழியைக் காட்டினால் அதனை மக்கள் விரும்பாதொழி
வரோ? புதிய இந்துமதம், ‘பத்தியால் முத்தி எளிதாகும்’
என்னும் எளிய வழியைக் காட்டி செல்வாக்குப் பெற்றது.
எளிய வழியைக் காணப்பெற்ற மக்கள், இதற்கு மாறாக
உள்ள, மனைவி மக்களை வீட்டு உலக இன்பங்களைத்
துறந்து ஐம்புலன்களையும் அடக்கிக் கடுந்தவம் புரிந்து
இருவினையுங் கெடுத்து ஞான வீரனாய் வீட்டுலகத்தை
வெற்றியோடு கைக்கொள்ளும் சமண மோட்ச வழியைப்
பின்பற்றுவரோ? ஆகவே, உலகம் ‘பத்தி’ செய்து
‘முத்தி’ பெற இந்துமதத்தைப் பின்பற்றத் தொடங்கியது.
ஆகவே, இந்துமதத்தின் பத்தி இயக்கம் சமண சமயத்தின்
செல்வாக்கைப் பெரிதும் குறைத்துவிட்டது என்று
துணிந்து கூறலாம்.

ஆனால், இந்து மதத்தின் பத்தி இயக்கம் ஒன்றினு
லேயே சமணசமயம் தனது முழுச் செல்வாக்கையும்
இழந்துவிட்டதாகக் கருதவேண்டா. சமணசமயத்தின்
செல்வாக்கையழிக்க இந்துமதத்தார் வேறு முறைகளையும்

கையாண்டனர். அறநெறி அல்லாத மறநெறிகளையும் செம்மை முறைக்கு மாறுபட்ட முறைகளையும், கொடுஞ் செயல்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபடியினாலே சமண சமயம் முழுவதும் செல்வாக்கு இழந்துவிட்டது. இதற்குச் சான்றுகள் உள்ளன.

பத்தியியக்கம் இந்து மதத்தில் தோன்றிய பிறகு, இந்துக்களாகிய சைவ வைணவர் சமணரைக் கடுமையாகத் தாக்கினார்கள். இதனால் சமயப் பகை மேன்மேலும் காழ்ப்புக் கொண்டது. சமணர்மேல் வசைமொழிகளையும் இழி சொற்களையும் இந்துக்கள் அர்ச்சனை செய்தபடியினாலே சமணர்களுக்கு இவர்கள்மேல் சீற்றம்வருவது இயல்பு தான். ஆகவே, சமணர் சைவ வைணவக் கோயில்களைக் காண்பதும், சைவ வைணவக் கடவுள்களைப்பற்றிக் கேட்பதும் “பாவம்” என்று கருதினார்கள். இதனைச் சமணர் “கண்டு முட்டு, கேட்டு முட்டு” என்பர்.

“நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
காற்றுக் கொள்ளவு நில்லா வமணர்”

என்று திருஞானசம்பந்தர் திருவாலவாய்ப்பதிகத்தில் கூறுவது காண்க. இவ்வாறு சமயப்பகை முற்றிக் காழ்ப்புக் கொண்டது. இந்தக் காலத்தில்தான் சைவ வைணவ ஆழ்வார்கள் தோன்றி நாடெங்கும் சுற்றுப் பிரயாணம் செய்து சைவ வைணவ சமயத்துக்கு ஆக்கம்தேட முயன்றார்கள். அவரவர் சமயத்தை அவரவர் பிரசாரம் செய்வது தவறன்று. ஆனால், மற்றவர் சமயத்தைக் குறை கூறுவதும் மற்றச் சமயத்தவருக்கு இடையூறுகளும் துன்பங்களும் உண்டாக்குவதும் கலகத்துக்கும் பகைமைக்கும் காரணமாகும். ஆகவே சமயப் போராட்டங்களும் கலகங்களும் நடைபெற்றன. இந்தச் சமயப் போராட்டம் மும்முரமாக நடைபெற்ற காலம் கி. பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளாகும்.

தேவாரப் பாடல்பெற்ற திருப்பதிகளின் சரித்திரத்தை ஆராய்ந்து பார்த்தால் அப்பதிகளில் அக்காலத்தில் பௌத்தரும் சமணரும் குடியிருந்ததையும் பௌத்த சம

ணப் பள்ளிகளும் அங்கிருந்ததையும் அறியலாம். அக் கோயில்கள் பிற்காலத்தில் அழிந்து மறைந்துவிட்டன.

கி. பி. 7, 8, 9-ஆம் நூற்றாண்டுகளில் சமயப்போர் தமிழ் நாட்டில் மும்முரமாக நடைபெற்றது என்று கூறினோம். அந்தச் சமயப்போர் முக்கியமாக மூன்று மதங்களில் நிகழ்ந்தது. “இந்து” மதத்துக்கும் சமணசமயத்துக்கும், இந்துமதத்துக்கும் பௌத்த மதத்துக்கும், பௌத்தசமயத்துக்கும் சமணசமயத்துக்கும் ஆக மும்முனைப்போர் ஆக நடைபெற்றது. இந்துக்கள் சமணரையும் பௌத்தரையும் தாக்கினார்கள். சமணர் இந்துக்களையும் பௌத்தர்களையும் தாக்கினார்கள். பௌத்தர் இந்துக்களையும் சமணர்களையும் தாக்கினார்கள். இவ்வாறு ஒரே காலத்தில் மும்முனைப்போர் நடந்தது. இந்தப் போரில் இந்துமதம் பௌத்தமதத்தை எவ்வாறு அழித்தது என்பதை எமது “பௌத்தமும் தமிழும்” என்னும் நூலில் கூறியிருக்கிறோம். இங்கு “இந்து” மதம் சமணமதத்தை எவ்வாறு அழித்தது என்பதை ஆராய்வோம்.

இந்தச் சமயப்போர் நடந்த காலத்திலே இந்துமதம் சைவம் வைணவம் என்னும் இரண்டு பிரிவுகளைக்கொண்டிருந்த போதிலும், பிற்காலத்தில் ஏற்பட்டதுபோல் பெரிய பிளவு ஏற்பட்டு சைவ வைணவப்போர் நிகழ்ந்தது போல அல்லாமல் இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருந்து சமணசமயத்தையும் பௌத்தமதத்தையும் கடுமையாகத் தாக்கின. (பிற்காலத்தில் மும்முரமாக நடந்த சைவ வைணவப் போராட்டம், பௌத்த சமண சமயங்கள் பெரிதும் ஒடுங்கிப்போன காலத்தில் நடந்தது.)

சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப்படுத்தல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இவ்வாறு இந்துக்கள் சமணமதத்தை அழித்த செய்திகள் பல உள்ள இவற்றைச் சைவ வைணவ நூல்களில் ஆங்காங்கே காணலாம்.

“வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்றால்
பொறுப்பரி யனகள் பேசும் போவதே நோயதாகி
குறிப்பெனக் கடையுமாசில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகருளானே!”

என்னும் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருப்பாடல், அக்காலத்துச் சமயப்போர் எவ்வளவு முதிர்ந்து காழ்ப்புக் கொண்டிருந்தது என்பதை விளக்குகின்றது.

திருஞானசம்பந்தர் மதுரையிலே எட்டு ஆயிரம் சமணரைக் கழுவேற்றினார் என்று சைவசமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும், இவற்றை நினைவுப்படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவரில் சமணரைக் கழுவேற்றுங் காட்சியைச் சித்திரத்தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கோவிலில் நடைபெற்றுவரும் உற்சவங்களில் ஐந்தநாள் கழுவேற்று உற்சவம் ஆண்டுதோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.

காஞ்சீபுரத்துக்கடுத்த திருவோத்தூரிலும் இது போன்ற கலகம் நடந்திருக்கிறது. அவ்வூரில் ஒரு சைவர்பனைமரங்களை நட்டு வளர்க்க, அம்மரங்கள் வளர்ந்து ஆண்பனையாயிருக்க, அங்கிருந்த சமணர் அதைக் கண்டு ‘இவ்வாண்பனைகள் பெண்பனை ஆகுமோ?’ என்று கேட்டாராம். மதுரைக்குச் சென்று வந்த ஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இந்தச் சைவர், ஆண்பனைகளைப் பெண்பனைகளாகச் செய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். அதற்கு இணங்கி ஞானசம்பந்தர் பதிகம் பாடினார் என்றும், பொழுது விடிந்தவுடன் அப் பனைமரங்கள் ஆணை இருந்தவை பெண்பனைகளாக மாறி பனங்காய்களைக் காய்த்தன என்றும், இதைக் கண்ட சமணர் அந்த ஊரைவிட்டு ‘ஓடி’ விட்டனர் என்றும், பெரியபுராணம் கூறுகிறது. இதற்குச் சான்றாக அந்தத் திருவோத்தூர் சிவன் கோவிலில் சமணரைக் கழுவேற்றுதல் போன்ற சிற்ப உருவங்களை அமைத்து

வைத்திருக்கிறார்கள். இவ்வித கலகமும் கழுவேற்றுதலும் அவ்வூரில் நிகழாமலிருந்தால், இவ்விதமான சிற்பங்கள் அங்கு அமைக்க வேண்டிய காரணமில்லை. திருவோத்தூர் கலகமும் கழுவேற்றுதலும், ஞானசம்பந்தர் மதுரைக்குச் சென்று அங்குச் சமணரை வென்ற பின்னர் நிகழ்ந்தது.

இதுபோன்ற மற்றொரு கலகம், சோழ நாட்டிலே பழையாறை என்னும் இடத்திலே அப்பர் சுவாமிகள் சென்றபோது நடைபெற்றதாகத் திருத்தொண்டர் புராணத்தில் சேக்கிழார் கூறுகிறார். சமணர், பழையாறை வடதளியில் இருந்த சிவன்கோயிலைக் கைப்பற்றியிருந்தனர். இதனையறிந்த அப்பர் சுவாமிகள், அக்கோயிலை மீண்டும் சைவக் கோயிலாக்க எண்ணினார். அக்கோயிலில் இருக்கும் சிவபெருமான் திருவருவத்தைக் கண்டு வணங்காமல் உணவுகொள்ளமாட்டேன் என்று சூளுரைத்து உணவு கொள்ளாமல் இருந்தார். அப்போது சிவபெருமான், அரசனுடைய கனவிலே தோன்றிச் சமணரை அழிக்கும் படி கட்டளையிட்டாராம். அரசன் யானைகளைச் சமணர் மேல் ஏவி அவர்களைக் கொன்றான்.

அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர், திருவாரூரிலும் இத்தகைய சைவ—சமணர் கலகம் ஏற்பட்டுச் சமணர் துன்புறுத்தப்பட்டுத் துரத்தப்பட்டதோடு, அவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் அழிக்கப்பட்டன. இந்தச் செய்தியையும் பெரிய புராணம் கூறுகிறது.

இப்போது திருவாரூர் திருக்குளம் மிகப் பெரியதாகவும் பதினெட்டு ஏகர் நிலப்பரப்பைக் கொண்டதாகவும் இருக்கிறது. இத்துணைப் பெரிய குளம் தமிழ் நாட்டிலே வேறு எங்கும் கிடையாது என்று கூறப்படுகிறது. ஆனால், தண்டியடிகள் நாயனார் என்னும் சைவ அடியார் இருந்த காலத்திலே—அந்தக் காலத்தில் திருவாரூரில் சமணர் செல்வாக்குடனும் ஆதிக்கத்துடனும் வாழ்ந்திருந்தனர்—; இந்தக் குளம் மிகச் சிறியதாக இருந்தது.

அந்தச் சிறுகுளத்தின் நான்கு கரைகளிலும் சமணர் சமயத்தவருடைய நிலங்களும் மடங்களும், பள்ளிகளும் பாழிகளும் இருந்தன. அப்போது, அந்தச் சிறிய குளத்தைப் பெரிய குளமாகத் தோண்டவேண்டுமென்று தண்டியடிகள் என்னும் சைவ நாயனார் முயற்சிசெய்தார். இந்தச் செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது.

“செங்கண் விடையார் திருக்கோயில்
குடபால் தீர்த்தக் குளத்தின் பாங்கு
எங்கும் அமணர் பாழிகளாய்
இடத்தால் தறைபா டெய்துதலால்
அங்கன் நிலைமை தனைத்தண்டி
யடிகள் அறிந்தே ஆதரவால்
இங்கு நானிக் குளம்பெருகக்
கல்ல வேண்டும் என்றெழுந்தார்.”¹

குளமோ மிகச் சிறியது. குளத்தின் கரைகளிலே சமணருடைய நிலங்களும் கட்டிடங்களும் உள்ளன. குளத்தைப் பெரியதாகத் தோண்ட வேண்டுமானால், குளக்கரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் இடித்துத் தகர்க்கவேண்டும். தண்டியடிகள், சமணருடைய நிலங்களையும் கட்டிடங்களையும் விலை கொடுத்து வாங்கியபிறகு குளத்தைப் பெரியதாகத் தோண்டவில்லை. குளத்தைப் பெரிதாகத் தோண்டுகிறார். அப்போது சமணர், தங்கள் நிலங்களும் கட்டிடங்களும் தோண்டப்பட்டு இடிக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பார்களா? அவர்கள் தடுக்கிறார்கள்; வழக்கம்போலக் கலகம் ஏற்படுகிறது. சேக்கிழார் வாக்குப்படி, “தண்டியடிகளால் அமணர் கலக்கம் விளைந்தது.” கலக்கம் மட்டும் நிகழவில்லை; கலகமும் நடந்தது. ஏனென்றால், சிவபெருமான் அரசன் கனவில் தோன்றிச் சமணரை அழிக்கச் சொல்கிறார். அரசன், சமணரை உளரைவிட்டுத் தூரத்தியபின்னர், அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்

1. திருத்தொண்டர் புராணம்-தண்டியடிகள் புராணம்.

போதுள்ள பெரிய குளமாகத் தோண்டினான். இதனைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது :

“ அன்ன வண்ணம் ஆரூரில்
 அமணர் கலக்கம் கண்டவர்தாம்
 சொன்ன வண்ண மேஅவரை
 ஓடத் தொடர்ந்து துரந்ததற்பின்
 பன்னும் பாழீப் பள்ளிகளும்
 பறித்துக் குளத்தீழ் கரைபடுத்தி
 மன்ன னவனும் மனமகிழ்ந்து
 வந்து தொண்டர் அடிபணிந்தான்.”¹

இவ்வாறெல்லாம் சமணர்களைக் கழுவேற்றுதல், யானைகளால் மிதிப்பித்தல், ஊரைவிட்டுத் துரத்துதல், நிலபுலங்களைக் கவர்தல் முதலிய கலகங்களும் கொடுமைகளும் சச்சரவுகளும் போராட்டங்களும் நிகழ்ந்துவந்தன. சமயம் போர்—இல்லை, சமய வெறி—எல்லா நாட்டிலும் பெருந்தீங்கு செய்துள்ளது. கிறித்துவர்களை உரோமர்கள் செய்த கொடுமைகளும், முஸ்லிம்—கிறிஸ்துவ மதப் போர்களும், செய்துள்ள துன்பங்களும் கொடுமைகளும் சொல்லி முடியா. இவ்வாறே, நமது நாட்டிலும் சமய வெறியர்கள் நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் கணக்கில். இவ்வாறெல்லாம் துன்பங்களும் கொடுமைகளும் நிகழ்ந்த படியினாலே நாளடைவில், சமணசமயம் செல்வாக்கிழந்து நிலைகுன்றியது. துன்பங்களைப் பொறுக்கமுடியாத சமணர்களில் பெரும்பான்மையோர் மதம் மாறினார்கள். அதாவது சமணசமயத்தைவிட்டுச் சைவர்களாகவும் வைணவர்களாகவும் மாறிவிட்டார்கள்.

சைவ வைணவராகிய இந்துக்கள் எல்லாப் பழியையும் சமணர்மேல் சுமத்தினார்கள் என்பது, “போம் பழியெல்லாம் அமணர் தலையோடே,” என்னும் பழமொழியினால் அறியலாம். வைணவராகிய திருவாய்மொழி விளக்ககரைகாரர், இந்தப் பழமொழியை விளக்க ஒரு கதை எழுதுகிறார். அந்தக் கதை இது :

1. திருத்தொண்டர் புராணம்-தண்டியடிகள், 27.

“ஒரு கள்ளன் ஒரு பிராமணக் கிருஹத்திலே கன்ன மிட, அது ஈரச்சுவராகையாலே இருத்திக்கொண்டு மரிக்க, அவ்வளவில் அவன் பந்துக்கள் வந்து பிராமணனைப் பழி தரவேணும்ென்ன, இரண்டு திறத்தாரும் ராஜாவின்பாடே போக, அந்த ராஜாவும் அவிவேகியாய் மூர்க்கனுமாகையாலே, ‘ப்ராஹ்மண! நீர் ஈரச்சுவரை வைக்கையாலேயன்றே அவன் மரித்தான். ஆகையாலே நீ பழி கொடுக்க வேணும்’ என்ன, அவன் ‘எனக்குத் தெரியாது. சுவரை வைத்த கூலியானைக் கேட்கவேணும்’ என்ன, அவனை அழைத்து, ‘நீயன்றே ஈரச்சுவர் வைத்தாய்; நீ பழி கொடுக்கவேணும்’ என்ன, அவனும் ‘தண்ணீரை விடுகிற வள் போரவிட்டாள்; என்னாற் செய்யவாவது என்?’ என்ன, அவளை அழைத்துக் கேட்க, அவளும் ‘குசவன் பெரும்பானையைத் தந்தான்; அதனாலே நீர் ஏறிற்று’ என்ன, அவளை யழைத்துக் கேட்க, அவனும் ‘என்னால் வந்ததன்று; ஒரு வேஸ்யை போகவரத் திரிந்தாள்; அவளைப் பார்க்கவே பாணை பெருத்தது’ என்ன, அவளை யழைத்துக் கேட்க, அவளும் ‘என்னால் அன்று; வண்ணான் புடவை தராமையாலே போகவரத் திரிந்தேன்’ என்ன, அவளை யழைத்துக் கேட்க அவனும் ‘என்னால் அன்று; துறையில் கல்லிலே ஓரமணன் வந்திருந்தான்; அவன் போகவிட்டுத் தப்பவேண்டியதாயிற்று’ என்ன, அந்த அமணனைத் தேடிப்பிடித்துக் கொண்டு வந்து, ‘நீயன்றே இத்தனையும் செய்தாய்; நீ பழிகொடுக்க வேணும்’ என்ன, அவனும் மௌனியாகையாலே பேசா திருக்க, ‘உண்மைக்குத்தரமில்லை என்றிருக்கிறான்; இவனே எல்லாம் செய்தான்’ என்று ராஜா அவன் தலையை யரிந்தான்.”

இது கட்டுக்கதையே. ஆனாலும், மற்றச் சமயத்தார் சமணர்மேல் பழி சுமத்தினார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் ஆகும். சோழருடைய தலைநகரமாகிய உறையூர் மண்மாரி பெய்து அழிந்துபோனபோது, அதனைச் சமணர் தமது மந்திர சக்தியினால் அழித்தார்கள் என்று

அவர்கள்மீது பழி சுமத்தியதையும் மற்றும் அபவாதங் களையும் இந்நூலில் மற்றோர் இடத்தில் காண்க.

சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னே செஞ்சி வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு செய்தியைக் கூறி இதனை முடிப்போம். கி. பி. 1478-இல் செஞ்சிப் பிரதேசத்தை அரசாண்டவன் வெங்கடபதி நாயகன் என்பவன். இவனுக்குத் துமால் கிருஷ்ணப்ப நாயகன் என்னும் பெயர் உண்டு. இவன் விஜயநகர மன்னருக்கு உட்பட்ட தெலுங்கு இனத்தவன். இவன், உயர்ந்த குலத்தவரான ஒவ்வொரு இனத்திலும் ஒவ்வொரு மனைவியை மணக்கவேண்டும் என்று எண்ணங்கொண்டு, முதலில் உயர்ந்த குலத்தவரான பிராமணர்களை அழைத்து, தனக்கு ஒரு பிராமணப் பெண்ணை மனைவியாகத் தரவேண்டும் என்று கேட்டான். தங்களை விடத் தாழ்ந்த இனத்தவனாகிய இவனுக்குப் பெண்கொடுக்கப் பிராமணர் இசையவில்லை. மறுத்துக்கூறவும் முடியவில்லை. ஏனென்றால் இவன் நியாய அநியாயம் அறியாத மூர்க்கன். ஆகவே, பிராமணர்கள் இந்தத் தர்ம சங்கடத்திலிருந்து தப்பித்துக்கொள்ளவும், சமணர்களைச் சங்கடத்துக்குள்ளாக்கி விடவும் யோசனைசெய்து, அரசனிடம் சென்று, “சமணர்கள் பிராமணர்களைவிட உயர்ந்த இனம் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆகவே, முதலில் அவர்கள் பெண் கொடுத்தால் பிறகு எங்கள் இனத்தில் பெண் கொடுக்கிறோம்,” என்று கூறினார்கள். அரசன் சமணரை அழைத்துத் தனக்கு ஒருத்தியை மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்று கேட்டான். தாழ்ந்த இனத்தானாகிய இவனுக்குச் சமணர் பெண்கொடுக்க விரும்பவில்லை. ஆனால், மூர்க்கனாகிய இவனிடம் மறுத்துக் கூறினால் துன்பம் செய்வான் என்று அஞ்சினார்கள். கடைசியாக அவர்கள் ஒன்றுசேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். சமணப் பிரபு ஒருவரின் வீட்டைக் குறிப்பிட்டு அந்த வீட்டுக்குக் குறிப்பிட்ட ஒரு நாளில் அரசர் வந்தால் பெண்ணை மணம் செய்துகொண்டு போகலாம் என்று தெரிவித்தார்கள். அரசனும் அவ்வாறே பரிவாரங்க

ளுடன் அந்த வீட்டிற்குக் குறிப்பிட்ட நாளில் வந்தான். ஆனால், அவன் கண்டதென்ன? அவ்வீட்டில் ஒருவரும் இல்லை. கலியாணப் பந்தல் மட்டும் இருந்தது. பந்தலின் ஒரு காலில் ஒரு பெட்டை நாய் கட்டப்பட்டிருந்தது!

பெண் கொடுப்பதாகத் தெரிவித்த சமணப் பிரபு அந்த ஊரைவிட்டு வேறு நாட்டிற்குப் போய்விட்டார். செஞ்சி மன்னன் தன்னைச் சமணர் அவமானப்படுத்தியதைக் கண்டு கோபம் அடைந்தான். சமணரைக் கொல்லும்படி கட்டளையிட்டான். சேவகர் செஞ்சி நாட்டிலிருந்த சமணரைக் கொன்றனர். இதைச் சுமந்தான் தலைபத்து என்று கூறுவார்கள். இந்த அநியாயத்தைக் கண்ட சமணர் பலர் வேறு நாட்டிற்கு ஓடிவிட்டார்கள். பலர் பூணூலை அறுத்துப்போட்டுச் சைவசமயத்தில் சேர்ந்து விபூதி பூசிக்கொண்டார்கள். (இவர்கள் நீறுபூசி வேளாளர் என்று கூறப்பட்டனர்.) பெண் கொடுப்பதாகச் சொல்லி வேற்று நாட்டிற்குச் சென்ற சமணப் பிரபுவின் சந்ததியார் இப்போதும் சைவசமயத்தவராகவே இருக்கிறார்கள்.

இந்த அரசன் காலத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள வேலூர் என்னும் ஊரில் வீரசேனாசாரியார் என்னும் பெயருள்ள சமணர் இருந்தார். அவர் அவ்வூர்க் குளத்தில் சமண சம்பிரதாயப்படி அனுஷ்டானம் செய்துகொண்டிருந்தார். இதனைக்கண்ட அரச சேவகர் அவரைப் பிடித்துக்கொண்டுபோய் அரசனிடம் விட்டார்கள். அச்சமயம் அரசனுக்கு ஒரு குழந்தை பிறந்திருந்தபடியால் அவன் மகிழ்ச்சியோடிருந்தான். ஆகவே, அவரைக் கொல்லாமல் விடுதலை செய்துவிட்டான். தமது தலைபோவது உறுதியென்று நம்பியிருந்த வீரசேனாசாரியார் விடுதலை செய்யப்பட்டபோது மறுபிறப்புப் பிறந்தவர் போலானார். அவர் நேரே மைசூரிலுள்ள சிரவணபெள்கொள என்னும் இடத்தில் உள்ள சமண மடத்திற்குச் சென்று அங்குச் சமணசமய நூல்களை நன்கு ஓதினார்.

செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில், வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையார் என்பவர் ஒருவர். இவர் திண்டிவனத்துக் கடுத்த தாயனூர் என்னும் ஊரைச் சேர்ந்தவர். இவர் உடையார்பாளையம் குறுநில மன்னரிடம் அடைக்கலம் புகுந்தார். குறுநிலமன்னர் இவருக்கு நிலபுலங்கள் அளித்து ஆதரித்தார். உடையார்பாளையத்தில் தங்கியிருந்த காங்கேய உடையார், சிலகாலம் கழித்து மைசூரில் உள்ள சிரவண பெள்கொள மடத்துக்குச் சென்று அங்கிருந்த வீரசேனாசாரியரை அழைத்துக் கொண்டு செஞ்சிக்கு வந்து அங்கு மதம் மாறியிருந்த பழைய சமணர்களை மீண்டும் சமண மதத்தில் சேர்ப்பித்தார். வீரசேனாசாரியார், சமண முறைப்படி அவர்களுக்குப் பூணூல் அணிவித்துத் தீக்கை கொடுத்துச் சமணர் ஆக்கினார்.

காங்கேய உடையார் பரம்பரையினர் இன்றும் தாயனூரில் இருக்கின்றனர். செஞ்சிப் பகுதியில் மறைந்து போன சமண மதத்தை மீண்டும் புதுப்பித்தவரின் பரம்பரையினராகையால், இவர்களுக்கு இங்குள்ள சமணர், திருமணம் முதலிய காலங்களில் முதல் மரியாதை செய்து வருகின்றனர்.

இவ்வாறெல்லாம் சமணர் பற்பல காலத்தில் பற்பல துன்பங்களை அடைந்தார்கள். ஆனால், பௌத்த மதம் தமிழ்நாட்டில் அடியோடு அழிந்துவிட்டதுபோல சமண மதம் முழுவதும் மறைந்துவிடவில்லை. சமணர் தமிழ்நாட்டில் இன்றும் சிறு தொகையினராக இருந்துவருகிறார்கள்.

சமயப்போர் கடுமையாக நடந்த காலத்திலும் சமண சமயம் குன்றிய காலத்திலும் சமணரிற் பெரும்பாலோர் “இந்து” மதத்தில் சேர்ந்து சைவராகவும் வைணவராகவும் மதம் மாறிவிட்டனர். இவ்வாறு இந்து மதத்தில் புகுந்த சமணர் வாளா வெறுங்கையோடு வந்துவிடவில்லை. சைவ

வைணவராக மாறிய சமணர் தமது சமண சமய ஒழுக்கங்களை யும் கொள்கைகளையும் இந்து மதத்தில் புகுத்தி விட்டார். ஏற்கெனவே, திராவிட வைதீக மதங்களின் கொள்கைகள் கலக்கப்பெற்றுப் புதிய உருவடைந்த இந்து மதத்தில் இன்னும் புதியதாகச் சமணக் கொள்கைகளும் கலக்கத் தொடங்கின. இதனோடு நின்றபாடில்லே. இக்காலத்திலேயே தமிழ்நாட்டிலிருந்த பௌத்த மதத்தினரும் இந்து மதத்தோடு சேரத் தொடங்கி அவர்களும் தமது சமயக் கொள்கைகளைச் சிலவற்றைப் புதிய இந்து சமயத்துடன் சேர்த்துவிட்டார்கள்¹. இவ்வாறு, இந்து மதத்தில் புதிய புதிய கொள்கைகள் கலக்கப்பெற்று இந்துமதம் பலவாறு மாறுதல் அடைந்துகொண்டிருந்தது. சமணர் சைவ வைணவராகி இந்துமதத்தில் புகுத்திய சமணசமயக் கொள்கைகளை 'இந்து மதத்தில் சமண சமயக் கொள்கைகள்' என்னும் அதிகாரத்தில் காண்க.

இன்றும், தமிழ்நாட்டின் சில இடங்களில் 'நீறுபூசம் வேளாளர்' என்போர் உள்ளனர். இவரும் முன்பு சமணராக இருந்து பின்னர் சைவராக மாறியவர். இவர் நிறணிந்து சிவனை வழிபடுகின்றனராயினும் இரவில் உண்ணாதிருத்தல் முதலிய சமணசமய ஒழுக்கங்களையும் ஒழுகி வருகின்றனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 'மஞ்சபுத்தூர் செட்டிகள்' என்று ஒரு வகுப்பார் உளர். இவர்கள் இப்போது சைவர்கள். ஆனால், வெள்ளிக்கிழமை தோறும், இளையான்குடி சிவன் கோவிலுக்கு வெளியே புள்ள 'அமணசாமி'யைத் தொழுது வருகின்றனர். இந்த அமணசாமி இவர்களின் குல தெய்வம் என்றும் சொல்லுகின்றனர். இப்போது சைவராக உள்ளவர்களில் பெரும் பகுதியோர் பண்டைக் காலத்தில் சமணராக இருந்தவர்களே என்பதற்குப் போதிய சான்றுகள் பல உள.

1. இச்செய்தியை இந்துலாசியர் எழுதியுள்ள 'பௌத்தமும் தமிழும்' என்னும் தூலிற் காண்க.

கவ. இந்துமதத்தில் சமணக் கொள்கைகள்

சமணசமயக் கொள்கைகளில் சில இப்போதும் இந்துமதத்தில்¹ காணப்படுகின்றன. சமணசமயக் கொள்கைகள் இரண்டு வழியாக இந்துமதத்தில் சேர்ந்திருக்க வேண்டும். இந்துமதம் மேலோங்கிச் சமணசமயம் குன்றிய போது, சமணர்கள் இந்துமதத்தை மேற்கொண்டு இந்துக்களாக மாறியபோதிலும், தாம் முன்பு மேற்கொண்டிருந்த சமணசமயக் கொள்கைகளையும் விடாமல் ஒழுகிவந்தது ஒன்று. சமணசமயத்தை அழித்த இந்துமதம், சமணசமயத்தின் சிறந்த கொள்கைகள் சிலவற்றைத் தன் கொள்கையாக ஏற்றுக்கொண்டது மற்றொன்று. இவ்வாறு இரண்டு வழிகளில், சமணசமயக் கொள்கைகள் இந்துமதத்தில் கலந்துவிட்டன. இந்துமதத்தில் காணப்படுகிற சமணசமயக் கொள்கைகளை ஆராய்வோம்.

ஊன் உண்ணாமை : இந்தக் கொள்கையை இந்துமதம் சமணசமயத்தினிடமிருந்து பெற்றுக்கொண்டது. பண்டைக்காலத்தில் தமிழர், முருகன் கொற்றவை முதலிய தெய்வங்களுக்கு ஆடு கோழி முதலியவற்றைப் பலியிட்டு வணங்கியதோடு, ஊன் உணவையும் உட்கொண்டுவந்தனர். இதற்குச் சங்க நூல்களே சான்றாகும். ஆரியரும் (பார்ப்பனரும்) பண்டைக்காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தெய்வங்களுக்கு ஆடு மாடு குதிரை முதலியவற்றைக் கொண்டு பலியிட்டுவந்ததோடு புலாலுணவைப் புசித்து வந்தனர். ஆரியப்பார்ப்பனர் ரிஷிகளுக்கு விருந்துசெய்யும் போதும், சிராத்தம் செய்யும்போதும் கன்றுக்குட்டி, ஆடு, மான், முயல், உடம்பு முதலிய பிராணிகளின் மாமிசத்தைச் சமைத்து உண்டனர். எத்தனைவகை மாமிச உணவைச் சமைக்கிறார்களோ அத்தனை உயர்வாக மதிக்கப்பட்டது அவர்களுடைய விருந்து. இதற்கு அவர்களுடைய வேதம் இதிகாசம் முதலிய நூல்களே சான்றாகும். இக்

1. இந்துமதம் என்று இங்குக் கூறுவது சைவவைணவ மதங்களை.

காலத்திலும் வடநாட்டுப் பார்ப்பனர் மீன் மாமிசம் முதலிய புலால் உணவை உண்டுவருவது கண்கூடு. சமண சமயம் நமது நாட்டிலே பரவிச் செல்வாக்கடைந்திருந்த போது அது ஊன் உண்பதைத் தடுத்தவந்தது. ஊன் உண்பவரும் பிராணிகளைக் கொல்கின்றவரும் இழிந்தவர் என்றும், மீன்பிடித்தல் வேட்டையாடுதல் முதலிய கொலைத்தொழில் செய்வோர் இழிபிறப்பினர் என்றும் சமணசமயம் கூறிற்று.

“விவங்கின் மாக்கொன்று வெண்ணிணத் தடிவிளிம்படுத்த
பல்லினூர்களும், படுகடல் பரதவர் முதலா
எல்லைக்கிய இழிதொழில் இழிகுலம் ஒருவி,
நல்ல தொல்குலம் பெறுதலும், நரபதி! அரிதே.”

என்று சமண நூலாகிய சிந்தாமணி கூறுகிறது. இந்துக்கள் தம் தெய்வங்களுக்கு ஆடுமாடுகளைப் பலியிடுவதையும் யாகங்களில் உயிர்க்கொலை செய்வதையும் சமணர் வன்மையாகக் கண்டித்து வந்தனர். வைதீகராகிய ரிஷிகள் (பிராணிகளின் உயிரைக்கொன்று) யாகம் செய்த போது அதை அரக்கர்கள் அழித்துவந்தார்கள் என்று இதிகாச புராணங்களில் கூறப்படுகிறதல்லவா? இதன் உண்மைக் கருத்து யாதெனின், ஆரியப்பார்ப்பனர் யாகத்தின்பேரால் பிராணிகளைக் கொலை செய்துவந்ததை அரக்கர்கள்¹ அதாவது சமணசமயத்தவர் தடுத்தவந்தார்கள் என்பதே. சமணசமயத்தவருடைய கொள்கை நாடெங்கும் பரவிச் செல்வாக்கடைந்தபோது, இந்துமதத்தவரும் இக்கொள்கையைத் தமது கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. மற்றும், பிற்காலத்திலே இந்துமதம் செல்வாக்கடைந்து சமணசமயம் பின்னடைந்த காலத்தில், சமணர்கள் ஏராளமாக இந்துசமயத்தில் சேர்ந்து மதம் மாறியபோது, தமது ஊனுண்ணாக் கொள்கையைவிடாமல் இந்து மதத்தில் புகுத்திவிட்டனர். இவ்வாறு இரண்டு

1. இந்துக்களால் அரக்கர் என்று கூறப்படுவோர், சமண நூல்களில் வித்தியாதாரர் என்று கூறப்படுகின்றனர்.

விதத்தில் சமணரின் இக்கொள்கை இந்துமதத்தில் சேர்ந்து விட்டது.

பௌத்தர்களும் ஊனுண்ணுக் கொள்கையுடையவர். ஆனால், அவர்கள் கொல்லாமையை மட்டும் வற்புறுத்திக் கூறி ஊனுண்ணுமையை அதிகமாக வற்புறுத்தாது விட்டனர். சமணரோ கொல்லாமை, ஊன் உண்ணாமை ஆகிய இரண்டையும் வற்புறுத்தியதோடு, இவற்றைத் தமது மதத்தின் முதன்மையான கொள்கையாகவும் கொண்டனர். ஆதலால், சமணர்களாலேயே இந்தக் கொள்கை நமது நாட்டில் அதிகமாகப் பரவிற்று என்று கருதலாம்.

ஊன் உணவு அல்லாத “காய்கறி” உணவுக்கு இப்போது சைவ உணவு என்று பெயர் கூறப்படுகிறது. சமண சமயம் செல்வாக்குற்றிருந்த பண்டைக்காலத்திலே “மரக்கறி” உணவுக்கு ஆரூக்ஷ உணவு என்று பெயர் வழங்கியதாகத் தெரிகிறது. இலங்கையில் உள்ள தமிழர்கள் “காய்கறி” உணவை இப்போதும் ஆரூக்ஷ உணவு என்று வழங்கிவருகின்றனர். ஆரூக்ஷ உணவு என்பது ஆரூக்ஷ உணவு என்பதன் திரிபு.

தீபாவலி: இது சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகரத்திலே அவ்வூர் அரசனுடைய அரசன்மனையிலே தங்கியிருந்தபோது, அங்குக்குழுமியிருந்த மக்களுக்கு அறவுரை செய்தருளினார். இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது. வைகறைப்பொழுது ஆன படியினாலே, சொற்பொழிவைக் கேட்டுக்கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கிவிட்டனர். வர்த்தமான மகாவீரரும், தாம் அமர்ந்திருந்த ஆசனத்திலிருந்தபடியே வீடுபேறடைந்தார். பொழுதுவிடிந்து எல்லோரும் விழித் தெழுந்து பார்த்தபோது, மகாவீரர் வீடுபேறடைந்திருப்

பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர். அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து, உலகத்திற்கு ஞானவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவுகூர்ந்து வழிபடும்பொருட்டு, அவர் வீடுபெற்ற நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றிவைத்து விழாக்கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான். அதுமுதல் இந்த விழா தீபாவளி என்னும் பெயரால் கொண்டாடப்படுகிறது. (தீபம் = விளக்கு. ஆவளி = வரிசை.) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறடைந்தபடியால், தீபாவளி விடியற்காலையில் கொண்டாடப்படுகிறது. விடியற்காலையில் நீராடியபின்னர் திருவிளக்கேற்றி தீபாவளி பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ?

சமணசமயம் வீழ்ச்சியடைந்த பிறகு, சமணர்கள் பெருவாரியாக இந்துமதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள், தாம் வழக்கமாகக் கொண்டாடிவந்த தீபாவலியை விடாமல் தொடர்ந்து கொண்டாடி வந்தனர். இந்த வழக்கத்தை நீக்கமுடியாத இந்துக்கள், இதைத் தாமும் ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், பொருத்தமற்ற புராணக் கதையைக் கற்பித்துக்கொண்டார்கள். திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்தநாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளிப் பண்டிகை என்றும் கூறப்படும் புராணக்கதை பொருத்தமானது அன்று. அன்றியும், இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர்வீரர்களின் முறையும் அன்று. சூரியன் மறைந்த உடனே போரை நிறுத்தி, மறுநாள் சூரியன் புறப்பட்டபிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக்காலத்து போர்வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த வழக்கம். சமணர் கொண்டாடிவந்த, மகாவீரர் வீடுபேறடைந்த திருநாள் தீபாவளி என்பதில் ஐயமில்லை. ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டபிறகு, இந்துக்கள் இந்தப் பண்டிகையின் உண்மைக் காரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக்கொண்ட கதைதான் நரகாசுரன்கதை.

சமண சமயத்திலிருந்து இந்துக்கள் சில கொள்கைகளைக் கைப்பற்றிக்கொண்டார்கள் என்று கூறினோம். இக் கொள்கைகளில் இந்துக்களாகிய சைவர்கள் சில முக்கியக் கொள்கைகளைத் தமக்குரியனவாகக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறையே ஆராய்வாம் :

சைவமும் சமணமும் : சைவர்களுக்கும் சமண சமயத்தவருக்கும் பொதுவான சில கொள்கைகளை இங்கு ஆராய்வோம். இக் கொள்கைகளில் சில இரண்டு சமயத்துக்கும் பொதுவானதாக, அடிப்படையான கொள்கைகளில் ஒற்றுமையுள்ளதாக இருக்கின்றன. வேறு சில மேற்பார்வைக்குப் பொதுவாகவும் அடிப்படைக் கொள்கையில் வேறுபட்டும் காணப்படுகின்றன. ஆயினும், மிக மிகப் பண்டைக்காலத்தில், இவ்விரு சமயங்களும் மிக நெருங்கிய தொடர்புடையனவாய் இருந்து பின்னர்க் காலஞ் செல்லச் செல்ல வேறுபட்டு வெவ்வேறு தத்துவப் பொருள்களைக் கற்பித்துக் கொண்டனவாகத் தோன்றுகின்றன. இக் கொள்கைகளை ஆராய்ந்து காண்போம் :

சிவராத்திரி : சைவ சமயத்தவர் சிவராத்திரியைப் புனிதநாளாகக் கருதிக் கொண்டாடி வருகின்றனர். எல்லாச் சிவன் கோயில்களிலும் சிவராத்திரி வழிபாடு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. சமண சமயத்தவரும் சிவராத்திரியைக் கொண்டாடி வருகின்றனர். இதில், சிறப்பு என்னவென்றால், சைவர் சமணர் ஆகிய இருவரும் கொண்டாடும் சிவராத்திரி மாதம், பசுடம், திதி, நட்சத்திரம் முதலிய எல்லாம் ஒன்றாக அமைந்திருப்பதுதான்.

சைவர்கள் சிவராத்திரியன்று இரவு சிவபெருமானை வழிபட்டு ஒழுகினால் சிவகதி யடையப்பெறலாம் என்று கருதுகின்றனர். ஆனால், சமண சமயத்தவர் சிவராத்திரி கொண்டாடுவதன் காரணம் என்ன? முதல் தீர்த்தங்கரராகிய ஆதிபகவன் (ரிஷபதேவர்) திருக்கயிலாய மலையிலே வீடுபேறடைந்தார் என்பது சமண சமயத்தவர் கொள்கை. வெள்ளியங்கிரியாகிய கயிலாயமலையிலே ஆதிபகவன் வீடுபேறடைந்தார் என்பதும், அது மாசித் திங்கள், அமா

பகஷ்த்துச் சதுர்த்தசியன்று நள்ளிரவு என்பதும் சமண சமயக் கொள்கை. சமணர்கள், சைவசமயத்திலே பிற்காலத்தில் சேர்ந்தபோது, தமது பழைய சிவராத்திரி வழிபாட்டைச் சைவசமயத்தில் புகுத்தியிருக்கலாம். அல்லது, ஆதிகாலத்திலிருந்தே சிவராத்திரி வழிபாடு சைவசமயத்தில் இருந்தது என்று கூறினால் அதை மறுத்துக்கூற யாதொரு சான்றும் கிடையாது. அப்படியானால், சமணர்களுக்கும் சைவர்களுக்கும் சிவராத்திரி வழிபாடு தொன்றுதொட்டு இருந்தவருகிறது என்று கருத வேண்டும்; இதனால், மிகமிகப் பழைய காலத்தில் இரண்டு சமயங்களும் ஒன்றுபட்டிருந்திருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.

மோட்சமாகிய வீட்டிற்குச் சிவநதி என்றும், சிவபுரி என்றும், அருகக்கடவுளுக்கு சிவகதிநாயகன், சிவன் என்றும் பெயர்கள் கூறப்படுவதைச் சமணசமய நூல்களில் பெரிதும் காணலாம். அதுபோலவே, தேவாரம் முதலிய சைவசமய நூல்களிலே வீடுபேறு சிவகதி என்று கூறப்படுகிறது.

திருக்கயிலாயமலை: கயிலையங்கிரி என்னும் திருக்கயிலாயமலை இமயமலைக்கு வடபுறத்திலே திபெத்து நாட்டில் இருக்கிறது. இதற்கு வெள்ளியங்கிரி என்னும் பெயரும் உண்டு. பனிக்கட்டியால் நிறைந்துள்ள இந்த மலை இரவும் பகலும் வெண்மைநிறமாக வெள்ளிபோல் காணப்படுவதால் இதற்கு இப்பெயர் வாய்ந்தது. சமணர்களுக்கும் சைவர்களுக்கும் இந்த மலை புனிதமான திருப்பதியாகும். சிவபெருமான் இந்த மலையில் எழுந்தருளியிருக்கிறார் என்றும், இங்குள்ள சிவபெருமானை வணங்குவதற்காகத் திருநாவுக்கரசர் புறப்பட்டுச் சென்று, இக்கட்டான வழியில் செல்லமுடியாமல் திரும்பி வந்துவிட்டார் என்றும் புராணம் கூறுகிறது. சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானைமீதும் குதிரைமீதும் அமர்ந்து ஆகாயவழியாக இக்கயிலைமலைக்குச் சென்றார்கள் என்றும், காரைக்கால் அம்மையார் இம்மலைக்குச் சென்று இவ்விடத்தைக் காலினால் மிதிக்க

அஞ்சித் தலையினால் நடந்து சென்றார் என்றும் சைவ புராணங்கள் கூறுகின்றன. சைவசமயப் பெரியார்கள் எல்லாரும் திருக்கயிலாய மலையையும் அதில் எழுந்தருளியிருக்கும் கயிலாயநாதனையும் தம் பாடல்களில் பாடியிருக்கிறார்கள். திருக்கயிலாய மலை சைவர்களுக்குப் புனிதமான திருமலையாகும்.

அதுபோன்றே, சமணர்களுக்கும் திருக்கயிலாயமலை புனிதமான திருப்பதியாகும். ஏன்? சமணருடைய முதல் தீர்த்தங்கரரான ஆதிநாதர், இக்கயிலைமலையிலே வீடுபேறடைந்தார். ஆகவே, இது சமணர்களுக்குப் புண்ணிய திருப்பதியாகும். திருக்கலம்பகம் என்னும் சமண சமய நூல், ஆதிநாதரை, கயிலாயம் என்னும் திருமலைமேல் உறைகின்றவர் என்று கூறுகிறது. மேலும்,

“போக்கறு சுடர் வெள்ளி
மாக்கயிலை மிசை நாப்பண்”

ஆதிநாதர் எழுந்தருளியிருக்கிறார் என்றும் ஷை நூல் கூறுகின்றது. இதனால் சைவர்களுக்குரியது போலவே சமணர்களுக்கும் உரிய புனிதமான திருப்பதி கயிலாயமலை என்பது விளங்குகிறது.



சடைமுடி: சைவர்கள் வணங்கும் சிவபெருமான் சடைமுடியுடையவர் என்றும், அதுனால் அவர் சடையன் என்று கூறப்படுகிறார் என்றும் சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் ஆதிநாதரும் (ரிஷபதீர்த்தங்கரர்) சடைமுடியுடையவர் என்று சமண நூல்கள் கூறுகின்றன. ஆதிநாதரைத் தவிர, ஏனைய இருபத்துமூன்று தீர்த்த

சடைமுடியுடன் ஆதிநாதர்

தங்கரர் எல்லோரும் சடைமுடியற்றவர்கள். இவர்கள் திருவுருவங்கள் சடைமுடியில்லாமல் அமைக்கப்பட்டிருப்பதை இன்றும் சமணக் கோயில்களில் காணலாம். ஆனால், ஆதிநாதர் மட்டும் சிவபெருமானைப்போலவே சடைமுடியுடையவர். இதனைத் திருக்கலம்பகம்,

“ ஆலநெடு நிழலமர்ந்தனை

காலம் மூன்றும் கடந்தனை

தாழ்சடை முடிச் சேன்னிக்

காசறு பொன்னெயிற் கடவுளை ”

என்று கூறுகிறது. இக்காலத்துச் சமணர் கோயில்களில் ரிஷபதேவராகிய ஆதிநாதர் திருவுருவமும், ஏனைய தீர்த்தங்கரரைப்போலவே, சடைமுடியில்லாமல் காணப்படுகிறது. ஆனால், பண்டைக் காலத்திலே இருந்த ஆதிநாதர் திருவுருவங்கள் சடைமுடியுடன் அமைந்திருந்தன. இதற்கு ஆதாரமாகப் பழைய ஆதிநாதரின் திருவுருவங்கள் இன்றும் சடைமுடியுடன் சில இடங்களில் காணப்படுகின்றன.

இப்போதைய திகம்பரச் சமணர் இதை முற்றும் மறந்துவிட்டனர். திருக்கலம்பகம் ஒன்று தவிர ஏனைய சமணத் தமிழ் நூல்கள் ஆதிநாதர் சடைமுடியுடையவர் என்பதைக் கூறவில்லை. ஆனால், சுவேதாரம்பரச் சமணரால் எழுதப்பட்ட திரிசஷ்டி சலாகாபுருட சரித்திரம் (ஆதிஸ்வர சரிதம்) இதைக் கூறுகிறது. சமணமுனிவர் துறவுகொள்ளும்போது, லோசம் செய்துகொள்வது வழக்கம். அதாவது தலையிரைக் கைகளால் பிய்த்துக் களைவது வழக்கம். அந்த முறைப்படி, ஆதிநாதர் லோசம் செய்தபோது, இந்திரன் பொன்தட்டில் அந்த மயிரை ஏந்தினான் என்றும், ஆதிநாதர் தமது தலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் நான்கு பிடி மயிரைப் பிய்த்துக் களைந்து தட்டில் வைத்து, மற்றப் பக்கத்து மயிரையும் களையத் தொடங்கியபோது, இந்திரன் அந்த மயிரின் அழகைக்கண்டு இனியும் பிய்த்துக் களைய வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதாகவும், இந்திரன்

வேண்டுகோளுக்கு இணங்கி ரிஷபர் (ஆதிநாதர்) மற்றச் சிகைகளைக் களையாமலே விட்டார் என்றும் ஆதீஸ்வர புராணம் கூறுகிறது.¹

எருது அல்லது விருஷபம்: சமணருடைய முதல் தீர்த்தங்கரரான விருஷப தேவராகிய ஆதிநாதருக்கு முத்திரை (அடையாளம்) விருஷபம் என்னும் ஏறு ஆகும். இவரது திருவுருவத்தின்கீழ் விருஷபம் (ஏறு) அமைக்கப்பட்டுள்ளதைச் சமணக் கோயில்களில் இன்றுங் காணலாம். இவ்வாறே, சைவரும் சிவபெருமானுடைய வாகனம் ஏறு (விருஷபம்) என்று கூறுகின்றனர்.

அன்றியும், தருமத்திற்கு (அறத்திற்கு) வடிவம் ஏறு (எருது) என்று கூறுவது சமணசமயத் துணிபு. இதனை

‘மணியினுக் கொளி; அகமலர்க்கு மல்கிய
அணியமை அங்குளிர் வாசம்; அல்லதூஉம்
தீனி இமீலேற்றினுக் கோதுக்கம்; செல்வரின்
இணைமலர்ச் சேவடி கொடுத்த என்பவே’

எனவரும் சீவகசிந்தாமணி முத்தியிலம்பகச் செய்யுளால் அறியலாம். இதற்கு உரை எழுதிய நச்சினூர்க்கினியர், ‘இமீலேறென்றது—அறத்தினை; தருமத்திற்கு அது வடிவமாகலின்’ என்று எழுதியிருப்பதும் கருத்தக்கது. விருஷபத்தைத் தருமத்தின் வடிவமாகக் கூறுவது போன்று தியானத்தையும் எருதின் வடிவமாகக் சமணர் கூறுவர். இதனை, ‘தியானமெனும் நரையம் புகா வினைத் தெவ்வென்றவா’ எனவரும் திருநூற்றந்தாதி² அடியினாலும், ‘தியானம் என்னும் இடபத்திலே புகுந்து தீவினைப் பகையை வென்றபடி. நரை - விடபம்’ என வரும் அதன் பழைய உரையினாலும் அறியலாம்.

இந்தக் கருத்தைச் சைவரும் கொண்டுள்ளார். ஆதிநாதர் திருவுருவத்தின்கீழ், சமணர் எருது உருவத்தை

1. P. 116, Adisvara Caritra. Trisasti Salaka Purusa Caritra. Vol I. Gaekwad's Oriental Series No. LI.

2. 34-ம்ஆம் செய்யுள்.

(சிறியதாக) அமைப்பதைச் சைவர் சற்றுப் பெரியதாகச் செய்து, சிவபெருமானது வாகனம் எருது என்றும், அவர் அதன்மேல் ஊர்ந்து வந்து அடியார்களுக்குக் காட்சியளிக்கிறார் என்றும் கூறுகின்றனர். விருஷப வாகன சேவையைச் சிறப்பாகவும் கருதுகின்றனர். அன்றியும், தருமத்தின் உருவந்தான் எருது என்று சமணரைப் போன்றே சைவரும் கூறுகின்றனர். இதனை,

‘வானேறுரு மெனதாயுதம் அவனாயுத மழுவான்
யானேறுவ தயிராபதம் அவனேறுவ தேருதே.

என்று இந்திரன் சிவனைப் பழித்துக் கூறியதாகக் கூறப்படும் நக்கயாகப்பிரணி¹ தாழிசையினாலும், ‘எருதென்றது எருதையன்று; தருமமென்பது². தருமம் வெளுத்திருத்தலும் வஸ்துக்களில் வலிதாதலானும் தருமத்தின்மேலல்லது ஈசுவரன் ஏறானென்று கொண்டான். இதில் தேவேந்திரன் ஈசுவரனை இகழ்ந்தவாறாவது தருமவாகனன் யுத்தஞ்செய்ய வல்ல நல்லனென்றவாறு’ எனவரும் அதன்பழைய உரையினாலும் அறியலாம். இதனால், சமணரைப் போன்றே சைவரும் விருஷபத்தைத் தருமத்தின் (அறத்தின்) உருவாகக் கொண்டிருப்பது உணரலாம். இவ்வொற்றுமை இச்சமயங்களின் பண்டையத் தொடர்பைக் காட்டுகிறது.

நந்தி—கோமுகயக்ஷன் : திருக்கயிலாயமலையில் வீடு பேறடைந்த ஆதிநாதராகிய விரிஷப தேவருடைய பரிவார தெய்வங்களில் கோமுகயக்ஷர் முதன்மையானவர் என்று சமணசமய நூல்கள் கூறுகின்றன. (கோமுகயக்ஷன் என்பதற்குப் பசுவின் முகத்தையுடைய யக்ஷன் என்பது

1. காளிக்குக் கூளி கூறியது. 209.

2. கி. பி, 8-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்த பரமேஸ்வரவர்மன் என்னும் பல்லவ அரசன், சைவ சமயத்தவராய் எருதுக்கொடியைப் பெற்றிருந்தான். இவனது எருதுக்கொடியைச் சில புராணங்கள் ‘தர்மத்துவஜம்’ என்று கூறுவதும் ஈண்டு கருத்தத்தக்கது. இவன் பரம்பரையினர் யாவரும் ரிஷபக் கொடியைக் கொண்டிருந்தனர்.

பொருள். கோமுகயக்ஷன் உருவம் எருது அல்லது பசு முகத்துடன் சித்திரங்களிலும் சிற்பங்களிலும் அமைக்கப்



கோமுக யட்சன்

நந்தி பவணந்தி, புட்பநந்தி, கனகநந்தி முதலிய பெயர்கள் சமணமுனிவருக்கு உண்டு. சிவபெருமானுடைய கயிலாய மலையில் உள்ள நந்தி தேவரது வழியில் வந்த சத்தியஞான தரிசனிகள் என்பவர் மெய்கண்டாருக்குச் சிவஞான போதத்தைப் புகட்டியதாகச் சைவர் கூறுவர். இந்த ஒற்றுமைகளால் இவ்விரண்டு சமயங்களின் பண்டையத் தொடர்பு அறியப்படும்.

காலனைக் கடந்தது: ஆருகதரின் ஆருகக் கடவுளும், சைவரின் விரிசடைக் கடவுளும் காலனைக் கடந்தவர் (இய மனை வென்றவர்) என்று இரண்டு சமய நூல்களும் கூறு கின்றன. இதற்கு, இரண்டு சமய நூல்களில் இருந்தும் இலக்கியச் சான்றுகளைக் காட்டுவோம்.

படுகின்றன. சைவசமயத் தவரும் தமது சிவபெரு மானுடைய பரிவாரத் தெய்வங்களில் 'நந்தி தேவரை' முதன்மையாகக் கூறுகின்றனர். சைவரின் நந்திதேவருக்கும் சமண ரின் கோமுக யக்ஷனைப் போன்றே எருது முகம் உள்ளது. சிவன் கோவில் களில் நந்திவாகன சேவை சிறந்ததாகக் கருதப்படு கிறது.

அன்றியும், சமணர் களில் நந்திகணம் என் னும் ஒரு பிரிவு உண்டு. இந்தக் கணத்தைச் சேர்ந் தவர் நந்தி என்னும் பெயரைச் சூட்டிக்கொள் வர். அச்சநந்தி, ஆரிய

சிவபெருமான் காலனை உதைத்தார் என்று சைவ புராணங்கள் கூறுகின்றதை அனைவரும் அறிவோம். தேவாரத்திலும் இச் செய்தி பல இடங்களிற் கூறப்பட்டுள்ளது.

“சாடினார் காலன் மாளச் சாய்க்காடுமேவீனாரே”

என்றும்,

“காலனை உதைப்பர் போலும் கடவுள் வீரட்டனாரே”

என்றும்,

“சாற்றிநா ளற்ற தென்று தருமரா சற்காய் வந்த
கூற்றினைக் குமைப்பர் போலும் குறுக்கைவீ ரட்டனாரே”

என்றும் தேவாரம் கூறுகிறது. இன்னும் பல மேற்கோள்கள் காட்டக் கூடுமாயினும் விரிவஞ்சி விகிதின்மேறும். இனி, சமண நூல்களிலிருந்து சில மேற்கோள்களைக் காட்டுவாம் :

“கோறன் மாற்றி யுதைப்பது கூற்றையே
கூறு கிற்ப மெய்ப்பொருட் கூற்றையே”

என்றும், “காலனை வெந் கண்ட வென்றிப்பெருமானே”
என்றும் சமணரின் திருக்கலம்பகம் கூறுகிறது.

“கன்று காலனைக் கடந்தாய்! காதற் காமனைக் கடிந்தாய்!

தொன்று மூத்தலைத் துறந்தாய்! தோற்ற மாக்கட விறந்தாய்!

என்று மற்றொரு சமண சமய நூலாகிய நீலகேசி கூறுகிறது. விரிவஞ்சி இதனோடு நிறுத்துகின்றும்.

சிவபெருமான் தம்மை வழிபட்ட அடியார்க்காக (மார்க்கண்டற்காக) கூற்றுவினை உதைத்தருளி, அடியவர்க்குச் சாவா வரத்தைத் தந்தருளினார் என்பது சைவரின் புராணக் கதை. அருசுக்கடவுள் காலனைக் கடந்து (சாவைக் கடந்து) பிறவாநிலையைத் தாம் அடைந்தார் என்பது சமணரின் சாத்திரக்கொள்கை. காமனைக் காய்ந்தது என்னுங்கதையில், பொதுநோக்காகப் பார்க்கும்போது, இருசமயக் கருத்தும் ஒற்றுமையுடையதுபோற் காணப்படினும், அடிப்படையான கருத்தில் வேற்றுமையுடையனவே. அதாவது, சிவபெருமான், இயற்கையாகவே பிறப்பிறப்பில்லாதவர் ;

ஆகையால், தம் அடியவர் பொருட்டுக் காலனை உதைத்து அடியவர்களை இறவாமை உள்ளவர்களாகச் செய்கிறார். ஆனால், அருகக்கடவுள், தமது பிறப்பை நீக்கிக்கொள்ளக் காலனைக் கடந்தார் என்பது.

காமனைக் காய்ந்தது: அருகப்பெருமானும் சிவபெருமானும் காமனைக் காய்ந்தவர் (வென்றவர்) என்று சமணராலும் சைவராலும் கூறப்படுகின்றனர். இவற்றையும் ஆராய்வோம்:

“செற்றங் கனங்களைத் தீவிழித்தான் தில்லை யம்பலவன்
நெற்றியிற் கண் கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்ப
தென்னே”

என்றும்,

“மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்”

என்றும்,

“தாமன் சுறவந் துதைந்த கொடியுடைக்
காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர்”

என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளதைப் படிக்கிறோம். சைவர்கள் இதைப்பற்றி நன்கறிந்திருப்பதால் மேன்மேலும் மேற்கோள் காட்ட வேண்டியதில்லை. அருகப் பெருமான் காமனைக் காய்ந்த செய்தியை அருகதமத நூல்களிற் காண்போம்.

“காமனை வென்றேன் ஆயிரத் தெட்டு
நாம மல்லது நவிலாது என்றா.”

என்று கவுந்தியடிகள் அருகக்கடவுளைத் துதிக்கிறார் சிலப்பதிகாரத்தில்.

“அல்லற் பிறவி அகன்றாய் நீ! ஆசைவெவ்வே ரறுத்தோய் நீ!
வேல்லற்கரிய அனங்களை மெய், வேண்ணீறக வெதுண்டோய் நீ!”
என்பது நீலகேசி.

“களிசேர் கணையுடைய காமனையுங் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்ப”
என்பது சீவகசிந்தாமணி.

“சிலைவயங்கு தோளனங்கள் திறலழித்த விசயமென்றே?”
என்பதும்,

“கண்மூன்று தோற்றி இகல் காமனுடல் பொடியாக்
கணன்றய் தூய
விண்மூன்று மதிக்குடைக்கீழ் வீற்றிருந்தாங் கறமுரைத்
தாய்”

என்பது நீருக்கல்லம்பகம். இவ்வாறு சமண சமய நூல்களும் தம் அருகக்கடவுள் காமனைக் காய்ந்தார் என்று கூறுகின்றன.

பொது நோக்காகப் பார்க்கும்போது, சிவபெருமானும் அருகப்பெருமானும் காமனைக் காய்ந்த செய்தி ஒற்றுமை உடையதாகக் காணப்பட்டாலும், அடிப்படையான கருத்தில் வேறுபாடு உண்டு. அதாவது, சிவபெருமான், மற்றவர் பொருட்டுக் காமனைக் காய்ந்தார். அருகப்பெருமானோ, தம்மிடத்தில் இருந்த காமம் என்னுங் குற்றத்தை நீக்குவதற்காகக் காமனைக் காய்ந்தார்.

முப்புரம் எரித்தது: சிவபெருமான் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சைவ நூல்கள் கூறுகின்றன. சமணரின் அருகக் கடவுளும் முப்புரத்தை எரித்து அழித்தார் என்று சமண சமய நூல்கள் கூறுகின்றன.

தேவாரத்திலே, சிவபெருமான் முப்புரத்தை அழித்த செய்தி கூறப்படுகிறது. அவற்றில் சில வருமாறு:

“சிலையினால் மதில்கள் ழுன்றும் தீயெழச் செற்ற செல்வர்”

“வறவைத் தொழில்புரிந்து அந்தரத்தே செல்லும்
மந்திரத் தேர்ப்
புறவைப் புரமேரித்தார் எம்மை யாளும் பசுபதியே”

“செம்பு கொப்பளித்த ழுன்று மதிலுடன் சுருங்க வாங்கி
அம்பு கொப்புளிக்க எய்தார் அதிகைவீ ரட்டனாரே”

முப்புரம் என்பது மூன்று கோட்டைகள் என்று புராணக் கதை கூறுகிறது. ஆனால், முப்புரம் என்பது மும்மலம் என்று தத்துவார்த்தம் கூறப்படுகிறது.

“ அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புர மாவன மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரே ”

என்பது திருமூலர் அருளிச் செய்த திருமந்திரம். இதனால், முப்புரம் அல்லது திரிபுரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்கள் என்று தெரிகிறது. ஆகவே சிவபெருமான் முப்புரம் அழித்தார் என்பதற்கு ஆன்மாக்களிடம் பொருந்தியுள்ள மும்மலங்களை அழித்தார் என்று தத்துவப் பொருள் கொள்ளவேண்டும்.

சமணரின் அருகக்கடவுளும் முப்புரத்தை எரித்தார் என்று சமண சமய நூல்களும் கூறுகின்றன. அருகப் பெருமான் எரித்த முப்புரம் என்பது காம, வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள். சமண சமய நூல்களில் இருந்து இதனை விளக்குவாம்.

“ ஒருமூன்று அவித்தோள் ஓதிய ஞானத்
திருமொழிக் கல்லதுஎன் செவியகம் திறவா ”

என்று, கவுந்தி அடிகள் அருகப் பெருமானைப் போற்று கிறார் (சிலப்பதிகாரம் நாடு நாண் காதை). இதற்கு அடியார்க்கு நல்லார் உரை வருமாறு: “ எனது செவிகள் காம, வெகுளி, மயக்கங்களைக் கெடுத்தவனால் ஓதப்பட்ட ஞான பாதமாகிய திருமொழியைக் கேட்டற்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறப்பனவல்ல.”

“ முரணவிய வென்றுலகம் முன்றினையும், மூன்றில்
தரணிமேல் தந்தளித்த தத்துவன்தான் யாரே ”

(சிந்தாமணி. பதுமையார் இலம்பகம், 81).

இதற்கு நச்சினூர்க்கினியர் உரை: “ மூன்று மதிலையும் அழித்து அங்கம், பூர்வம், ஆதி என்கிற மூன்றாகமத்தாலும் உலகம் மூன்றின் தன்மையையும் தரணிமேலே தந்து வெளிப்படக் கூறின தத்துவன் யார்தான் ? ”

“அரணங்கொடிய மதிள்ழன்றும் இழியக்கணன்றீர் அன்
றுள்ள
முரணம் பொன்றே நுமக்கங்கு.....”

என்பது திருக்கலம்பகம்.

“காவலாகிய கொடுமையையுடைய ஆவரணங்களான முக்குற்றமும் கெடக் கோபித்தீர்; கோபிக்கும் காலத்தில், மனத்தினது வலியாகிய ஒரு கணையே உமக்கிருந்தது.”
(பழைய உரை.)

குறிப்பு: சைவரின் சிவபெருமான் முப்புரத்தை எரித்தார் என்பதும், முப்புரம் என்பது ஆணவம், கன்மம், மாயை என்னும் முக்குற்றங்கள் என்பதும், அவ்வாறே சமணரின் அருகப்பெருமானும் முப்புரத்தை எரித்தார் என்பதும் அம்முப்புரம் என்பது காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்கள் என்பதும் வெளிப்பார்வைக்கு ஒரே கருத்துள்ளனவாகத் தோன்றினாலும், உண்மையில் கருத்து வேறுபாடுடையன. இவ்வேறுபாடுகள் இவ்விரண்டு சமயங்களின் தத்துவக் கருத்தை அறிந்தவர்தாம் உணரமுடியும். இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை எனின் :

சைவ சமயக் கருத்துப்படி சிவபெருமான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று குற்றங்களை அழித்தார் என்றால் ஆன்மாக்களிடம் உள்ள இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். சிவபெருமான் தம் மிடமிருந்த இந்த மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள் அன்று. என்னை? இறைவன் இயற்கையாகவே இக்குற்றங்கள் இல்லாதவர் ஆகலின்.

ஆனால், சமணரின் அருகக் கடவுள் காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூன்று குற்றங்களையும் அழித்தார் என்றால், சமண சமயக் கருத்துப்படி, தம்மிடமிருந்த இம் மூன்று குற்றங்களையும் அழித்தார் என்பது பொருள். என்னை? மற்ற உயிர்களிடமுள்ள இக் குற்றங்களை அருகக் கடவுள் அழிப்பவர் அல்லர். ஒவ்வொரு உயிரும் தம்மிடம்

உள்ள குற்றங்களைத் தாமே முயன்று அழிக்க வேண்டும் என்றும் அருகக்கடவுள் பிறரிடமுள்ள இக்குற்றங்களை அழிக்கமாட்டார் என்றும் சமணசமய சாத்திரம் கூறுகின்றது.

ஆகவே, முப்புரம் எரித்த கலையில் இரண்டுசமயத்துக்கும் ஒற்றுமையுள்ளதுபோலக் காணப்பட்டாலும், அடிப்படையான தத்துவக்கருத்தில் மாறுபாடு உண்டு என்பது அறியத்தக்கது.

ஐயனார்: ஐயனார், சாஸ்தா அரிகரபுத்திரன் எனும் பெயர்களை யுடைய தெய்வம் ஊர்த்தெய்வமாக இப்போது இந்துக்களால் வணங்கப்படுகின்றது. இந்தத் தெய்வம் பௌத்தம், சமணம் எனும் இரு சமயங்களிலிருந்து இந்துமதத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது. பௌத்த மதத்திலிருந்து 'சாஸ்தா' என்னும் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதைப் 'பௌத்தமும் தமிழும்' என்னும் எமது நூலிற் காண்க. சமண சமயத்திலிருந்து இத் தெய்வத்தை இந்துக்கள் எவ்வாறு ஏற்றுக்கொண்டார்கள் என்பதை ஈண்டுக் கூறுவோம். சமணர்களுடைய கோவில்களில் இத் தெய்வத்தை இன்றுங் காணலாம். பரிவாரத் தெய்வங்களில் ஒன்றாகச் சமணர் இதனை இன்றும் வணங்குகின்றனர். இத் தெய்வத்திற்கு 'பிரம்ம யட்சன்' 'சாத்தனார்' முதலிய பெயர்களை அவர்கள் கூறுகின்றனர். முதன் முதலாக, ஜினகாஞ்சியில் உள்ள திருப்பருத்திக்குன்றத்துச் சமணக் கோயிலைக் கண்டபோது, அங்கு இத் தெய்வத்தின் உருவமும் பூசிக்கப்படுவதைக்கண்டு வியப்படைந்தோம். பின்னர், ஏனைய சமணத்திருக்கோயில்களுக்குச் சென்றபோதும் அங்கும் இத் தெய்வத்தின் திருவுருவம் பூசிக்கப்படுவதைக் கண்டோம். இது சமணர்களிடமிருந்து இந்துக்கள் பெற்றுக்கொண்ட சிறு தெய்வங்களில் ஒன்று. சமணராக இருந்து இந்துக்களாக மாறிய ஆருகதர்களால் இது இந்து மதத்தில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.

பௌத்த மதத்திலிருந்தும் சமண மதத்திலிருந்தும் ஐயனாரை (சாஸ்தாவை) இந்துக்கள் ஏற்றுக்கொண்டனர். பௌத்த ஐயனாருக்கும் சமண ஐயனாருக்கும் உள்ள வேற்றுமை யாதெனில், பௌத்த ஐயனாருக்கு வாகனம் குதிரை; சமண ஐயனாருக்கு வாகனம் யானை என்பதே. சைவக் கோயில்களில் பிள்ளையார் அல்லது முருகன் எவ்வாறு போற்றப்படுகின்றனரோ அவ்வாறே சமணக்கோயில்களில் ஐயனார் எனப்படும் பிரம்மயட்சன் தனிக் கோயிலும் பூசை முதலிய சிறப்பும் பெற்று இன்றும் விளங்குகின்றார்.

“பெரியபுராணம்” “அறுபத்துமூன்று அடியார்”
 “புரீபுராணம்” “சித்தாந்தம்”

பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் புராணம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சைவ நூல். இப் புராணத்திற்கு முதல் நூலாக உள்ளவை, சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையும், நம்பியாண்டார் நம்பி அருளிய திருத்தொண்டர் திருவந்தாதியும் ஆகும். இந்தத் திருத்தொண்டர் புராணத்தைப் பெரியபுராணம் என்றும் வழங்குவர். இப் பெயர்கள் சமணரது “திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம்” என்னும் பெயரினிருந்து அமைக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் சமணர்களுக்குரிய நூல். இதில் 63 பெரியார்களின் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. திரிஸஷ்டி = அறுபத்துமூன்று. ஸலாகா புருஷர் = பெரியார். சமணருக்கு 63 பெரியார்கள் உள்ளனர். அவர்களாவன : தீர்த்தங்கரர் இருபத்து நால்வர், சக்கரவர்த்திகள் பன்னிருவர், பலதேவர் ஒன்பதின்மர், வாசுதேவர் ஒன்பதின்மர், பிரதிவாசுதேவர் ஒன்பதின்மர் ஆக அறுபத்து மூவர். இவர்களுடைய சரித்திரங்களைக் கூறும் நூலுக்குத் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரம் என்பது பெயர் : அதாவது அறுபத்து மூன்று பெரியார்கள் சரித்திரம் என்பது பெயர்.

சைவரின் பெரியபுராணத்தில் (திருத்தொண்டர் புராணத்தில்) 63 அடியார்களின் சரித்திரம் கூறப்படவில்லை. எழுபத்திருவர் சரித்திரங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொகையடியாரைக் கழித்து 63 அடியார்கள் என்று கூறுகிறார்கள். எழுபத்திரண்டை ஏன் 63 ஆகக் குறைக்கவேண்டும்? சமணரது 63 அடியாருக்குச் சமானமாகக் கணக்கிடுவதற்குத்தானே? சென்னை மயிலாப்பூர் போன்ற சில சிவன் கோயில்களில் இப்போதும் அறுபத்து மூவர் உற்சவம் வெகு சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அன்றியும் கண்டை மொழியிலே சைவ அடியார்களின் சரிதம், தமிழ்த் திருத்தொண்டர் புராணம் போலவே எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிற்கும் அறுபத்து மூன்று பெரியார் சரிதம் என்று பெயர் சூட்டியுள்ளனர். அதாவது, அருவத்துமூவர் புராதன சரிதே என்றும், அருவத்து மூரு புராதன சரண சரிதே என்றும் பெயர் சூட்டியுள்ளனர்.¹ இதனால், சமணரைப் போலவே சைவரும் தம் அடியார் தொகையை அறுபத்து மூவர் என்று ஆக்கிக்கொண்டது தெரிகிறது.

சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீ புராணம் என்றும் வழங்குவர். ஸ்ரீபுராணம் என்னும் பெயரையுடைய மணிப் பிரவாள நடைநூல் ஒன்றும் சமணருக்கு உண்டு. இந்த ஸ்ரீபுராணத்தில் சமணருடைய 63 பெரியாருடைய சரிதங்கள் கூறப்படுகின்றன. சமணர் தம் திரிஸஷ்டி ஸலாகா புருஷர் சரித்திரத்தை ஸ்ரீபுராணம் என்று வழங்கி வருவது போலவே, சைவர்களும் தமது பெரியபுராணமாகிய திருத்தொண்டர் புராணத்தை ஸ்ரீபுராணம் என்று பண்டைக்காலத்தில் வழங்கிவந்தனர். ஆனால், இந்த வழக்கு இக்காலத்தில் வழங்கப்படுவதில்லை.

தொண்டை நாட்டில், திருவொற்றியூரில் உள்ள ஆதிபுரீஸ்வரர் கோயில் கல்வெட்டுச் சாசனம் இவ்வாறு கூறுகிறது. “திருப்பங்குனி யுத்திரத்து ஆறந்திருநாளான

புதன் கிழமையும் ஏகாதசியும் பெற்ற ஆயிலைத்தினன்று படம்பக்கநாயக தேவர் திருமகிழின் கீழ் திருவோலக்கஞ் செய்தெழுந்தருளியிருந்து ஆளுடைய நம்பி ஸ்ரீபுராணம் கேட்டருளி. ”¹

இந்தச் சாசனம் கோவிராச கேசரிபன்மரான சக்கர வர்த்திகள் ஸ்ரீ இராசாதிராச தேவரது 9-வது ஆண்டில் எழுதப்பட்டது. இவர் கி. பி. 1172 முதல் 1186 வரையில் அரசாண்ட இராசாதிராசர் 11 ஆவர். இந்தச் சாசனத்திலே, திருவொற்றியூர் கோயிலில், ஸ்ரீபுராணத்தில் ஆளுடையநம்பி புராணம் படிக்கப்பட்ட செய்திகூறப்படுகிறது. இதில், பெரிய புராணம் ஸ்ரீபுராணம் என்று கூறப்படுவது காண்க.

ஸ்ரீபுராணம், அறுபத்து மூவர் என்பவைகளைச் சைவரும் சமணரும் வழங்கியதுபோலவே சித்தநாதம் என்னும் பெயரையும் இரு சமயத்தாரும் தம் சமய சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கி வருகின்றனர். சித்தநாதம் என்பதற்கு முடிந்தமுடிபு என்பது பொருள். ஆயினும் இந்தப் பெயரைச் சமணரும் சைவரும் தம் சாத்திரங்களுக்குப் பெயராக வழங்கியுள்ளனர்.

“ ஸ்ரீ கோமாறஞ் சடையற்கு யாண்டு 3. மதநெச்சுராட்டுத் திருச்சுரத்து திருமலைத் தேவர்க்கு குணசாகர படாரர் செய்வித்த குழுவாணை நல்லூர் தும்பூர்க் கூற்றத்து காடநதைகுடி தர்மசித்தனான தயாமாறர் திருமாலடைஞ் சிருந்து சித்தநாதம் உரைக்கும் படாரர் உள்ளிட்டுப் பதின்மர் வயிராக்கியர்க்கு ஆஹாரதானமாகத் தன் முதல் குடுத்து ” என்று கழுஞமலை கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது.² இதில் சமணருடைய சாத்திரம் சித்தநாதம் என்று கூறப்பட்டிருப்பது காண்க. சைவரும் தமது சமய சாத்திரத்தைச் சித்தநாதம் என்று கூறுகின்றனர்.

1. 371 of 1911. No 1358 S. I. I. (Texts) Vol V. P. 494.

2. S. I. I. Vol V

சித்தர் வணக்கம்

பண்டைக் காலத்தில் சிறுவர்களுக்கு நெடுங்கணக்குக் கற்பிக்கத் தொடங்கும்போது முதலில் சித்தர் வணக்கம் கூறுவது மரபு. “ஹரி நமோத்து சிந்தம்” என்று கூறிய பின் ஆசிரியர் பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிப்பார். இக் காலத்துப் பாடசாலைகளில் இந்த வழக்கம் கைவிடப்பட்டது. ஆனால், பண்டைக் காலத்தில் இந்த வழக்கம் இருந்து வந்தது. இதில் சிந்தம் என்பது சிந்தம் என்பதன் திரிபு. சித்தர் என்பவர் சமணருடைய பஞ்சபரமேஷ்டிகளில் ஒருவர். எனவே, சமணர் சித்தர் வணக்கம் செய்து வந்தனர். இந்த வழக்கத்தைத்தான் மற்றவர்களும் கைக் கொண்டனர். தமிழ் நாட்டிலே சித்தர் வணக்கம் செய்த பிறகு சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கத் தொடங்கியது போலவே, “சித்தம் நம” என்று கண்டை நாட்டினரும், “ஓம் நமஸ்ஸுவாய சித்தம் நம” என்று தெலுங்கு நாட்டினரும் இவ்வாறே சித்த வணக்கம் செய்து பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பித்து வருகின்றனர்.¹

இவ்விடத்தில், பாடசாலைகளுக்குப் பள்ளிக்கூடம் என்னும் பெயர் வழங்குவது நினைவுகூரத்தக்கது. பள்ளி என்பதற்குச் சமண முனிவர், வாழும் பள்ளி என்பது பொருள். சமண முனிவர், நாட்டுச் சிறுவர்களைத் தம் பள்ளிகளில் உள்ள கூடத்தில் இருக்கச் செய்து அவர்களுக்கு எழுத்துக்களையும் நூல்களையும் படிப்பித்து வந்தனர். இதனால் பாடசாலைக்கும் பள்ளிக்கூடம் என்னும் பெயர் ஏற்பட்டது. சமணர் தம் பள்ளிக்கூடங்களில், சிறுவர்களுக்கு எழுத்துக் கற்பிக்கும்போது சித்தர் வணக்கம் கூறிய பிறகு கற்பிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். இந்த வழக்கந்தான், இக் காலத்திலும் மற்றவர்களாலும் வழக்கத்தில் கைக்கொள்ளப்பட்டது. எனவே, பள்ளிக் கூடம் என்னும் பெயரும், சித்த வணக்க முறையும் சமணரிடமிருந்து பெற்றுக் கொண்டவை என்பது வெளிப்படையாகும்.

1. ஸ்ரீபுராணம் நூன்முகம் பக்கம் XXXI.

கூ0. சமணத் திருப்பதிகள்

தமிழ்நாட்டிலே சமண சமயம் பண்டைக்காலத்திலே நன்கு செல்வாக்குப்பெற்றுப் பாவியிருந்தது. கிராமங்களிலும் நகரங்களிலும் சமணக் கோயில்கள் இருந்தன. இப்போது, சமண சமயம் பெரிதும் மறைந்துவிட்டது. ஆகவே, அக்கோயில்களும் கிராமங்களும் இப்போது பெரிதும் மறைந்துவிட்டன. மறைந்துபோனவையும் மறையாமல் உள்ளவையும் ஆன சமணக் கோயில்களையும் ஊர்களையும் இங்கு ஆராய்வோம். பண்டைக் காலத்திலிருந்த எல்லாச் சமணத் திருப்பதிகளையும் ஆராய்வதற்கு இடமில்லை. எமது ஆராய்ச்சிக்கு எட்டியவரையில் எமக்குத் தெரிந்த திருப்பதிகளைமட்டும் இங்குக் கூறுவோம்.

1. சென்னை மாவட்டம்

மயிலாப்பூர் : சென்னையைச் சேர்ந்த மயிலாப்பூரில் பண்டைக் காலத்தில் சமணக்கோயில் ஒன்று இருந்தது. இந்தச் சமணக் கோயிலில் நேமிநாத தீர்த்தங்கரர் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தக் கோயிலில் எழுந்தருளியிருந்த நேமிநாதரைப் போற்றிப் பாடிய நூல் திருநூற்றந்தாதி என்பது. திருநூற்றந்தாதியைப் பாடினவர் அஷிரோதியாழ்வார் என்பவர். இவர் முதலில் வைணவராக இருந்து பின்னர் சமணராக மாறி இந்நூலை இயற்றினார் என்பார். திருநூற்றந்தாதியின் முதல் செய்யுள் இது :

“மறமே முனிந்து மயிலாபுரி நின்று மன்னுயிர்கட்
கறமே பொழியு மருட்கொண்டலே யதாந் சிவந்த
நிறமே கரியவொண் மாணிக்கமே நெடுநா ளொளித்துப்
புறமே திரிந்த பிழையடி யேனைப் பொறுத்தருளே.”

அருகக்கடவுள், மயிலாப்பூரில் கோயில்கொண்டிருந்தார் என்பதைத் திருக்கலம்பகம் என்னும் நூல்,

“மயிலாபுரி நின்றவர் அரியாசன வும்பரின்
மலர்போதி லிருந்தவர் அலர்பூவி னடந்தவர்”

என்று கூறுகிறது. மயிலாப்பூர்ப் பத்துப்பதிகம், மயிலாப் பூர் நேமிநாதசுவாமி பதிகம் என்னும் செய்யுள்களும் சமணர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நேமிநாதர் கோயில் மயிலாப்பூர் கடற்கரையில், இப்போது செந்தோம் சர்ச்சு என்று கூறப்படுகிற கிறித்துவரின் தோமையார் கோயில் இருக்கும் இடத்தில் இருந்தது. பிறகு ஒருகாலத்தில், கடல்நீர் இக்கோயிலை அழித்து விடும் என்று அஞ்சி இக்கோயிலில் இருந்த அருகக்கடவுளின் திருமேனிகளைச் சித்தாமூர் என்னும் ஊரில் கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். இங்குள்ள ஒருகல் எழுத்துச் சாசனம்

“.....வுட்பட நேமிநாத ஸ்வாமிக்(கு)க் குடுத்தோம். இவை பழந்தீ பரா.....”

என்று கூறுகிறது.¹ இதனால் நேமிநாதர் கோயில் இங்கு இருந்த செய்தி உண்மை என்பது அறியப்படும். தோமையார் கோவிலுக்கு எதிரில் உள்ள அனாதைப் பிள்ளைகள் விடுதியில் பல ஆண்டுகளுக்கு முன்னே சமணக் கடவுள் உருவங்கள் இருந்தன என்று ஆர்க்கியாலஜி அறிக்கை கூறுகிறது. இதன் அருகில் உள்ள கன்னிப்பெண்கள் மடத்தில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்ததாயும் அது இப்போது அவ்விடத்தில் புதைக்கப்பட்டிருப்பதாயும் கூறப்படுகிறது.²

மயிலாப்பூர் நேமிநாதர் பேரால் இயற்றப்பட்ட நூல் நேமிநாதம் என்பது. நன்னூலுக்கு உரை எழுதிய மயிலை நாதர் என்னும் சமணர் மயிலாப்பூரில் இருந்தவர் என்பர். வேறு சமணக் கடவுள் உருவங்கள் மயிலாப்பூர் பிஷ்ப் வீட்டிலும் உள்ளன. இவை தோமையார் கோவில் தோட்டத்தில் பூமியில் இருந்து கிடைத்தவை. மயிலாப்பூரில் இருந்த வேறு இரண்டு சமண உருவங்கள் இந்நூலாகிரியரின் நண்பர் ஒருவரிடம் இருக்கின்றன.

1. P. 74. Antiquities of St. Thome and Mylapore.

2. P. 175 Antiquities of St. Thome and Mylapore.

2. செங்கற்பட்டு மாவட்டம்

உத்தரமேரூர்: இந்த ஊர் சுந்தரவரதப்பெருமாள் கோயிலில் ஆதிநாதர் (இருஷ்பதேவர்) திருவுருவம் இருக்கிறது. இங்கு முற்காலத்தில் சமணர் இருந்திருக்கவேண்டும்.¹

ஆந்தமங்கலம்: ஒலக்கூர் இரயில் நிலையத்திலிருந்து 5 மைலில் உள்ளது. இங்குக் கற்பாறையில் சமணத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ் வுருவங்களின் நடுநாயகமாக உள்ளது ஆனந்ததீர்த்தங்கரரின் உருவம். இத் தீர்த்தங்கரரின் பெயரே இவ்வூருக்கும் பெயராக அமைந்திருக்கிறது. ஆந்த தீர்த்தங்கரருக்கு ஒரு யக்ஷி குடைபிடிப்பது போன்றும் மற்றொரு யக்ஷி சாமரை வீசுவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது. மதிரை கொண்ட பரகேசரிவர்மனுடைய (பராந்தகன் I) 38-ஆவது ஆண்டில் (கி. பி. 945-இல்) எழுதப்பட்ட சாசனம் இங்கு உள்ளது. இங்கு ஜினகிரிப்பள்ளி இருந்ததென்றும் வினபாகர குருவடிகள் மாணவர் வர்த்தமானப்பெரியடிகள் என்பவர் நாடோறும் இப்பள்ளியில் ஒரு சமண அடிகளுக்கு உணவு கொடுக்கும்பொருட்டு 5 கழஞ்சு பொன் தானம் செய்ததையும் இச்சாசனம் கூறுகின்றது இவ்வூரில் இப்போது சமணர் இல்லை. சுற்றுப்புற ஊர்களிலிருந்து சமணர் தைத்திங்களில் இங்கு வந்து பூசைசெய்து செல்கின்றனர்.²

சிறுவாக்கம்: இவ்வூரில் இருந்த சினகரம் இடிந்து கிடக்கிறது. இங்குள்ள சாசனத்தினால், இச் சினகரத்துக்கு யூகரணப் பெரும்பள்ளி என்பது பெயர் என்றும் இதற்கு நிலங்கள் தானம் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது.³

பெரிய காஞ்சிபுரம்: இங்குள்ள ஒரு தோட்டத்தில் சமணத் திருவுருவம் ஒன்று இருக்கிறது.⁴ பெரிய காஞ்சி

1. S. I. Ep. Rep. 1922-23.

2. 430 of 1922. Mad. Ep. Rep. 1926-27., 1923.

3. 64 of 1923.

4. S. I. Ep. Rep. 1923. Page 84.

புரத்துக்குப் போகும் பாதையில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.¹ காமாட்சியம்மன் கோவிலின் இரண்டாவது பிராகாரத்தில் சமண உருவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.² யதோத்காரிபெருமாள் கோயில் அருகில் ஒரு சமண வுருவம் இருக்கிறது.³

மாகறல் : இங்கு ஆதிபட்டாரகர் (இருஷ்பதேவர்) கோயில் ஒன்று உளது. இவ்வூர் அடிபட்ட அழகர் கோயிலில் இரண்டு சமண உருவங்கள் உள்ளன.⁴ இவ்வூர் திருமாலீஸ்வரரைத் திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். சம்பந்தர் இங்கு வந்தபோது இங்கிருந்த சமணர் தூரத்தப் பட்டனர் என்று இவ்வூர் ஐதீகம் கூறுகிறது.⁵ இங்குள்ள ஆதிபட்டாரகர் கோயில் இப்போது கிலமாய்க் கிடக்கிறது. இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரரின் கல்சிலை ஒன்று என்பண்பர் ஒருவர்க்குக் கிடைத்திருக்கிறது.

ஆர்ப்பாக்கம் : மாகறலுக்கு ஒரு மைலில் உள்ளது. ஆரியப்பெரும்பாக்கம் என்பது இதன் சரியான பெயர். இங்கு ஆதிநாதர் கோயில் உள்ளது.⁶

விஷார் : இதுவும் மாகறலுக்கு அருகில் உள்ள ஊர். இங்கும் சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன.

குன்னத்தூர் (ஸ்ரீபெரும்புதூர்த் தாலுகா) : இங்குள்ள திருநாகேஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் பெரியநாட்டிப் பெரும்பள்ளி என்னும் பள்ளியைக் கூறுகிறது. இது சமணப் பள்ளியாக இருக்கக்கூடும். இந்தத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் இனம் கிராமம் ஒன்று உண்டு. இப்பெயர்கள் இங்குச் சமணர் இருந்ததைக் குறிக்கின்றன.

1. M. A. R. 1898, Page 4.

2. M. A. R. 1898, P. 4.

3. Top. List. P. 178.

4. M. A. R. 1897. P. 4., M. E. R. 1923, P. 4.

5. Ep. Rep. 1923. P. 129.

6. S. I. Epi. Rep. 1923. Page 4.

கீரைப்பாக்கம் (செங்கல்பட்டுத் தாலுகா): இவ்வூர் ஏரிக்கருகில் உள்ள கற்பாறையில் உள்ள சாசனம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. கீரைப்பாக்கத்துக்கு வடக்கே நேரவல்லி ஜிஹ்யம் என்னும் சமணக்கோயிலைக் குமிழிகணத்து யாபனீய சங்கத்தைச் சேர்ந்த மகாவீரகுருலின் மாணக்கர் அமரமுதல் குரு கட்டினார் என்றும், சமண சங்கத்தாரை உண்பிக்கக் கட்டளை ஏற்படுத்தினார் என்றும் இந்தச் சாசனம் கூறுகின்றது.¹

திருப்பருத்திக்குன்றம்: ஜினகாஞ்சி என்பது இதுவே. இங்கு எழுந்தருளியுள்ள அருகக் கடவுளுக்கு திரைலோக்கியநாதர் என்றும் திருப்பருத்திக்குன்றமுழுவார் என்றும் சாசனங்களில் பெயர் கூறப்படுகின்றன. மல்லிசேன வாமனாசாரியார் மாணவர் பரவாதிமல்லர்புஷ்பசேனவாமனார் என்றும் முனிவர் இக்கோயில் கோபுரத்தைக் கட்டினார் என்று இங்குள்ள ஒருசாசனம் கூறுகின்றது.² வாமனாசாரியார் மல்லிசேனாசாரியாரை இன்னொருசாசனம் குறிக்கின்றது.³ இக்கோயிலில் உள்ள குராமரத்தடியில் இவ்விரு ஆசாரியர்களின் பாதங்கள் கல்லில் அமைக்கப்பட்டுள்ளன. மல்லிசேனவாமனாசாரியார் 'மேருமந்தர புராணத்'தையும் நீலகேசி என்னும் நூலுக்குச் சமயதிவாகரம் என்னும் உரையையும் இயற்றியுள்ளார். (இந்நூல்கள் இரண்டும் பிரபல சமணப் பெரியாராகிய ராவ்சாகிப் அ. சக்கரவர்த்தி நயினர் M.A, I.E.S. அவர்களால் அச்சிடப்பெற்றுள்ளன.) 2000 குழிநிலம் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகின்றது.⁴ விஷாள் என்னும் கிராமத்தார் விக்கிரம சோழதேவரது 13-வது ஆண்டில் இக்கோயிலுக்கு நிலம் விற்ற செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது.⁵ கைதடுப்பூர் கிராமச்சபையார் 'திருப்பருத்திக்குன்றத்து ரிஷிநாதரத்தாரருக்கு'க் கிணறு தோண்டிக்கொள்ள நிலம்

1. 22 of 1934-35.

2. 98 of 1923.

3. 100 of 1923.

4. 97 of 1923.

5. 381 of 1928-29.

தானம் செய்த செய்தியை மற்றொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயிலிலுள்ள குராமரத்தைப் புகழ்ந்து கீழ்க்கண்ட பாடல் பாடப்பட்டுள்ளது.

“தன்னளவீற் குன்ற துயராது தண்காஞ்சி
முன்னுளது மும்முனிவர் மூழ்கியது—மன்னவந்தன்
செங்கோல் நலங்காட்டும் தென்பருத்திக் குன்றமர்ந்த
கொங்கார் தருமக் குரா.¹

இக்கோயிலைப் பற்றி நன்கறிய விரும்புவோர் அரசாங்கத்தார் வெளியிட்டுள்ள ஆங்கில நூலிற் கண்டுகொள்க.²

சைதாப்பேட்டைத் தாலுகாவில் மாங்காடு கிராமத்துக் காமாட்சியம்மன் கோயில் கல்வெட்டில் பள்ளிச்சந்நம் நிலம் கூறப்படுகிறது.³ இத்தாலுகா திருஆலம் தர்மீஸ்வரர் கோயில் சாசனம் தேமீஸ்வரமுடைய மகாதேவரைக் குறிப்பிடுகிறது.⁴ இது நேமிநாதர் கோயிலாக இருக்கக்கூடும். செங்கல்பட்டுத் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமங்களும், மதுராரந்தகம் தாலுகாவில் அம்மணம்பாக்கம் என்னும் கிராமமும், பொன்னேரித் தாலுகாவில் அருகத்துறை, அத்தமனாஞ்சேரி என்னும் கிராமங்களும், திருவள்ளூர்த் தாலுகாவில் அமணம்பாக்கமும் உள்ளன. இவை இவகுச் சமணர் இருந்ததைத் தெரிவிக்கின்றன.

புழல் : சென்னைக்கு வடமேற்கே 9-மைலில் புழல் என்னும் கிராமம் உண்டு. இங்கு ரிஷப தேவருக்கு (ஆதிநாதபகவானுக்கு) ஒரு கோயில் உண்டு. இதனால் புழல் கிராமம் பண்டைக்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்கவேண்டும். தமிழ்நாட்டுச்சிற்ப முறையில் அமைந்திருந்த இந்தக் கோயிலின் கோபுரம் பழுதாய்விட்ட படியால், சென்னையிலுள்ள சில வடநாட்டுச் சமணர் இக்கோயிலை வடநாட்டுச் சிற்பமுறையில் புதுப்பித்துள்ளனர்.

1. S. I. I. Vol. VII No. 399.

2. Tiruparuttik-Kunram and its Temples by T. N. Ramachandran.

3. 358 of 1908.

4. S. I. I. Vol. VII. No. 540.

இக்கோயிலில் இப்போதும் வழிபாடுகள் நடைபெறுகின்றன.

வில்லிவாக்கம் : செங்கல்பட்டு மாவட்டம். சென்னைக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் இவ்வூர். இவ்வூர்த் தெருவில், வீற்றிருக்கும் கோலத்தில் ஒரு சமணத்திருவுருவம் உண்டு.¹

பெருநகர் : (பென்னகர்) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுகா, மதுராந்தகத்திலிருந்து வடமேற்கே 19-மைலில் உள்ளது. இந்தக் கிராமத்துக்குக் கிழக்கே சமணக் கோயில் ஒன்று இடிந்து கிடக்கிறது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய் இவ்வூர்ப் பெருமாள் கோயிலைக் கட்ட உபயோகப்படுத்திக் கொண்டதாகக் கூறப்படுகிறது.²

3 வடஆர்க்காடு மாவட்டம்

கச்சூர் : காளாஸ்திஜமீன். திருவள்ளூருக்கு வடக்கே 12 மைலில் உள்ளது கச்சூர் மாதரபாக்கம். இங்கு ஒரு சமண பஸ்தி உண்டு.³

நட்டாக்கம் : காளாஸ்தி ஜமீன். திருவள்ளூர் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 9 மைலில் உள்ளது. இங்கு, முன்பு, ஒரு சமணக் கோயில் இருந்ததென்றும், பிற்காலத்தில் அக்கோயில் சைவக் கோயிலாக மாற்றப்பட்டதென்றும் கூறப்படுகிறது. இச் சைவக் கோயிலுக்கு மண்டலஸ்வர சுவாமி கோயில் என்று பெயர் வழங்கப்படுகிறது.⁴

காவணூர் : குடியாத்தம் தாலுகா. குடியாத்தத்திலிருந்து கிழக்கே 8 மைல். இந்தக் கிராமத்தில் சமணத்திருவுருவங்கள் உள்ளன.⁵

1. Arch. Sur. of S. Circle. Madras 1912-13. Page 7.

2. Top. List. Page 191.

3. Top. List. P. 149.

4. Top. List. P. 151.

5. Top. List. P. 160.

குகைநல்வார்: குடியாத்தம் தாலுகா. திருவல்லம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 3 மைல். இங்குச் சமண உருவங்கள் உள்ளன.¹

கோழமூர்: குடியாத்தம் தாலுகா. குடியாத்தத்திலிருந்து கிழக்கே 3 மைல். விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்கு 3 மைல். இங்குச் சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.²

தேன்னம்பட்டு: குடியாத்தம் தாலுகா. ஆம்பூர் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே 5 மைல். இக்கிராமத்தின் தெற்கே 100 கெஜ தூரத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்ட ஒரு உருவம் காணப்படுகிறது. இவ்வுருவம் முன்பு சமணக் கோயிலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.³

திருமணி: விரிஞ்சிபுரம் இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 4 மைல். இங்குச் சமண உருவங்கள் காணப்படுகின்றன.⁴

பெருங்கங்கி: வாலாஜா பேட்டை தாலுகா. வாலாஜா பேட்டைக்கு வடக்கே 9 மைல். முன்பு இது சமணரின் முக்கிய கிராமம். இங்கு ஏரிக்கரையிலும், கலிங்கின் அருகிலும், கிராமத்தில் பெரிய மரத்தடியிலும் சமண உருவங்கள் உள்ளன.⁵

சேவூர்: ஆரணி ஜாகீர். ஆரணியிலிருந்து வடமேற்கு 2 மைல். இங்கு ஒரு பழைய சமணக் கோயில் உண்டு.⁶

திருமலை: (வைகாவூர் திருமலை) போளூர் தாலுகா. போளூரிலிருந்து வடகிழக்கே 6 மைல். வடமாதிமங்கலம்

1. Top. List. P. 160.
2. Top. List. P. 161.
3. Top. List. P. 161.
4. Top. List. P. 161.
5. Top. List. P. 162.
6. Top List P. 168.

இரயில் நிலையத்திலிருந்து கிழக்கே 3 மைல். இங்குள்ள குன்றின்மேல் நேமிநாத தீர்த்தங்கரரின் திருவுருவம் பாரையில் பெரியதாகச் செதுக்கப்பட்டு மிகக் கம்பீரமாகக் காணப்படுகிறது. 16½ அடி உயரம். குந்தவைஜினாலயம் என்று சாசனங்களில் இதற்குப் பழைய பெயர் கூறப்படுகின்றது. சோழ அரசர் குடும்பத்தில் பிறந்த குந்தவை என்னும் அம்மையாரால் இது அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள சமணத் திருவுருவங்களில் இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது. இக்குன்றின் அடிவாரத்திலும் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்குன்றில், இயற்கையும் செயற்கையுமாக அமைந்துள்ள குகையில் சோழர் காலத்து ஓவியங்கள் சிதைந்து காணப்படுகின்றன. இவற்றில் சமவசாணம் போன்ற சித்திரம் ஒன்று சிதைந்து காணப்படுகிறது. பிற்காலத்து ஓவியங்களும் இங்குக் காணப்படுகின்றன. பாரையில் சில சிற்ப உருவங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

“ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து பங்கள நாட்டு நடுவில்வகை முகைநாட்டுப் பள்ளிச் சந்தம் வைகாவூர்த் திருமலை ஸ்ரீகுந்தவை ஜினாலயம்” என்று கல்வெட்டுக் கூறுகின்றது. (S. I. I. Vol No. 98). கடைக் கோட்டூர்த் திருமலைப் பாவாதி மல்லர் மாணக்கர் அரிஷ்ட நேமி ஆசாரியார், ஒரு திருமேனி (திருவுருவம்) இக்கோயிலில் செய்து வைத்ததாக இன்னொரு கல்வெட்டெழுத்து கூறுகின்றது. ‘பொன்னூர் மண்ணை பொன்னாண்டை மகன்நல்லாத்தாள்’ என்பவர், ‘ஸ்ரீவிஹார நாயகர் பொன்னையில்நாதர்’ (அருகர்) திருவுருவம் அமைத்து இக்கோயிலுக்குக் கொடுத்த செய்தி இங்குள்ள மற்றொரு செய்தி கூறுகின்றது. பல்லவரசர் தேவியார் சிண்ணவையாரும் இளையமணிமங்கை என்பவரும் இக்கோயிலுடைய ஆரம்பநந்திக்கு நந்தா விளக்குக்காக முறையே அறுபது காசம் நிலமும் கொடுத்த செய்தியை இன்னொரு கல்வெழுத்துக் கூறுகின்றது. கோராஜ கேசரிவர்மன் என்னும் இராசராச

தேவர் காலத்தில், குணவீரமாமுனிவர் என்னும் சமணர் நெல்வயல்களுக்கு நீர்பாயும் பொருட்டு 'கணிசேகர மரு பொற் சூரியன் கலிங்கு' என்னும் பெயருடன் ஒரு கலிங்கு கட்டினார் என்பதை இங்கு ஒரு பாறையில் எழுதப்பட்டுள்ள செய்யுள் கூறுகின்றது, (S. I. I. Vol. I. No. 94) அச்செய்யுள் இது :

அலைபுரியும் புனற்பொன்னி ஆறுடைய சோழன்
 அருண்மொழிக்கு யாண்டிருபத் தொன்றாவ தென்றும்.
 கலைபுரிய மதிநிபுணன் வெண்கிழான் கணிச்செக்
 கரமருபொற் சூரியன்றன் நிருநாமத்தால் வாம
 நிலைநிற்கும் கலிஞ்சிட்டு நிமிர்வைகை மலைக்கு
 நீடுழி இருமருங்கும் நெல்வினையக் கொண்டான்
 கொலைபுரியும் படையரசர் கொண்டாடும் பாதன்
 குணவீர மாமுனிவன் குளிர் வைகைக் கோவே.

விடால் : வட ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள இரண்டு குன்றுகளில் இயற்கையாயமைந்த இரண்டு குகைகள் உள்ளன. குகைகளின் முன்புறத்தில் இரண்டு மண்டபங்கள் உள்ளன. மண்டபங்களில் ஒன்றைப் பல்லவ மன்னன் என்பவனும், மற்றொன்றை இராசகேசரி வர்மன் (ஆதித்தியன்) என்பவனும் கட்டியதாக இங்குள்ள கல் எழுத்துக்கள் கூறுகிறபடியால் பல்லவ அரசனும் சோழ மன்னனும் இவற்றைக் கட்டியதாகக் கொள்ளலாம். இக் குகைகளில் பண்டைக் காலத்தில் சமண முனிவர் தங்கியிருந்தனர். 'குணகீர்த்திபடாரர் வழி மாணாக்கியார் கணக வீரக் குரத்தியாரையும் அவர் வழிமாணாக்கியாரையும்' பாதுகாத்த செய்தி இங்குள்ள கல் எழுத்துக் கூறுகின்றது. இவ்வருக்குச் 'சிங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மா தேவி ஆரார்திமங்கலம்' என்று கல்வெட்டெழுத்துக் கூறுகின்றது¹

புனதாகை : (பூவைதி அல்லது திருவத்தூர்) வட ஆர்க்காடு ஜில்லா செய்யாறு தாலூக்காவில் ஆனக்கா

ஆருக்கு ஒரு கல் தொலைவில் இருக்கிறது. பண்டைக் காலத்தில் சமணர் இருந்த ஊர். இங்கு ஒரு சமணக் கோவிலும் இருந்தது. ஒரு சைவர் வளர்ச்சி பனைமரங்கள் யாவும் ஆண்பனையாகப் போவதைக்கண்டு இவ்வூர்ச் சமணர் ஏளனம் செய்ய, அதனைப் பொறுத சைவர் அக்காலத்தில் அங்குவந்த ஞானசம்பந்தரிடம் கூற, அவர் பதிகம்பாடி ஆண்பனைகளைப் பெண் பனையாகச் செய்தார் என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வூரிலிருந்த சமணக் கோயில் இடிக்கப்பட்டுத் தரைப்பகுதி மட்டுங் காணப்படுகிறது. இக் கோயிற் கற்களை எடுத்துக்கொண்டுபோய் இவ்வூருக்கருகில் உள்ள திருவோத்தூர்ச் சைவக்கோயிலை கற்றளியாகக் கட்டினார்கள் என்று கூறப்படுகிறது.¹ இவ்வூர்ச் சமணக்கோயில் பாழ்படவே, இக்கோயிலைச் சேர்ந்த இரண்டு சமணத் திருவுருவங்கள் வெளியே தரையில் கிடப்பதாகவும், இவ்வுருவங்களுக்கருகில் உள்ள குட்டையில் இக்கோயில் செம்புக் கதவுகளும் ஏனைய பொருள்களும் புதைந்து கிடப்பதாகவும் கூறப்படுகிறது.² இவ்வூர் வயலில் கிடந்த ஒரு சமணத் திருவுருவத்தை அரசாங்கத்தார் கொண்டுபோய் செய்யாறு தாலுக்கா ஆபீசில் வைத்திருப்பதாகத் தெரிகிறது. திருவோத்தூர்த் தலபுராணத்திலும் இவ்வூரில் சமணர் இருந்த செய்தி கூறப்படுகிறது.³

திருவோத்தூர் : இது முற்காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்த நகரம். திருஞானசம்பந்தர் இவ்வூருக்கு வந்தபோது இங்குச் சைவசமணர் கலகம் ஏற்பட்டு, சமணர் துரத்தப்பட்ட செய்தியை இவ்வூர்த் தலபுராணமும் பெரியபுராணமும் கூறுகின்றன. இவ்வூர்ச் சிவன்கோயிலில் சமணர் துரத்தப்பட்ட செய்தி சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது என்பர்.⁴ இவ்வூருக்கு அருகில் உள்ள

1. Mr. Swells List of Antiquities, Vol. I. Page 167.

2. N. A. Dt. Manual, P. 201, 202 and 168.

3. South Indian Epigraphy Report 1923-24 Page 6.

4. Ep, Rep. 1923. P. 3 & 4.

புளுவதி என்னும் கிராமத்தில் முன்பு சமணக்கோயில் இருந்ததென்றும் அக்கோயில்களைக் கொண்டுவந்து திருவோத்தூர்ச் சிவன்கோயில் கட்டப்பட்டதென்றும் கூறுகின்றனர். புளுவதி கிராமத்தின் வெட்டவெளியில் இரண்டு சமண உருவங்கள் காணப்படுகின்றன. இதற்கருகில் உள்ள குட்டையில் சமணக்கோயிலின் செப்புக் கதவுகள் முதலியன புதைந்துகிடக்கின்றன என்று கூறப்படுகிறது.¹

திருப்பனம்பூர் : காஞ்சிபுரத்துக்குப் பத்து மைலில் உள்ளது. காஞ்சிபுரத்தில் இமசீதளமகாராசன் அவையில் பௌத்தர்களுடன் சமயவாதம் செய்து வெற்றிபெற்ற அகலங்க ஆசாரியார் என்னும் சமணசமயகுரு இக்கிராமத்தில் தங்கியிருந்தார். இங்குள்ள சமணக் கோயிலுக்கு முனிகிரி ஆலயம் என்றும் பெயர். இது இம் முனிவரை ஞாபகப்படுத்தும் பொருட்டு ஏற்பட்டபெயர் என்று தோன்றுகிறது. இவ்வாலயத்தின் மதிற்சுவரில் இவ்வாசிரியரின் நினைவுக்குறியாக இவருடைய பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவரது நினைவுக்குறியாக இவர் திருவடிகளைக்கொண்ட ஒரு மண்டபமும் இங்கு உண்டு. இத்திருவடிகளுக்கு மாசிமாதத்தில் பூசை நடந்துவருகிறது. இக்கிராமத்தில் பழையமையும் புதுமையுமான இரண்டு சமணக்கோயில்கள் உண்டு. இங்குச் சமணர் இப்போதும் உள்ளனர். இதற்குக் கரந்தை என்றும் பெயர் வழங்கப்படுகிறது. இக்கரந்தைக் கோயிலில் இடிந்து சிதைந்து போன பழைய கோயில் ஒன்றிருக்கிறது. இக்கோயில் கட்டிடம் சமவசரணம் போன்று அமைந்துள்ளது. இக்கோயிலில் சாசனங்களும் காணப்படுகின்றன. கோபுரவாயிலில் இப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

“காவுவயல் சூழ்தடமும் கனத்தமணி கோபுரமும் பாவையர்கள் ஆடல்களும் பரமமுனி வாசமுடன் மேவுபுகழ்த் திருப் பறம்பை விண்ணவர்கள் போற்றிசெய்யத் தேவாரிறை வன்கமல சேவடியைத் தொழுவோமே.”

பூண்டி : வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜாப் பேட்டை தாலுக்காவைச் சார்ந்ததும் ஆர்க்காட்டிலிருந்து ஆரணி செல்லும் வழியில் உள்ளதுமான இவ்வூரில் பொன்னிவன நாதர் கோயில் என்னும் ஒரு சினகரம் உண்டு. இக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுழுத்து அழகிய ஆசிரியப்பானினால் அமைந்தது. இக்கோயில் வரலாற்றினைக் கூறுகின்றது. அதில், 'செயங்கொண்ட சோழ மண்டலந்தன்னில், பயன்படுசோலைப் பல்குன்றக் கோட்டத்து வேண்டியது சுரக்கும் மேயூர் நாட்டுப், பூண்டி என்பது காண்டகு திருநகர்' என்று இவ்வூர் கூறப்படுகின்றது. இங்கிருந்த பொன்னிநாதர் என்னும் சமணப் பெரியார் வீரவீரன் என்னும் அரசனுக்குச் சிறப்புச் செய்ய அவன் மகிழ்ந்து என்ன வேண்டுமென்று கேட்க அவர் வேண்டுகோளின்படி. இக்கோயிலை அமைத்து, வீரவீர சினாலயம் என்னும் பெயரிட்டு, கிராமங்களையும் இறையிலியாகக் கொடுத்தான் என்று மேற்படி ஆசிரியப்பா கூறுகின்றது.

இக்கோயிலிலிருந்த செம்பு உருவச்சிலை, ஆரணிக் கோயிலுக்குக் கொண்டிபோய் வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வட்டாரத்தில் உள்ள சமணக் கோயில்களில் இக் கோயில் மிகப் பழமையானது¹.

வள்ளிமலை : வடஆர்க்காடு மாவட்டம் குடியாத்தம் தாலுக்காவில் உள்ள மேல்பாடிக்கு அருகில் உள்ளது வள்ளிமலை என்னும் கிராமம். இக் கிராமத்தில் உள்ள குன்று கற்பாறைகளால் அமைந்துள்ளது. இக் குன்றின் கிழக்குப் பக்கத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உண்டு. இதன் பக்கத்தில் கற்பாறையில் இரண்டு தொகுதி சமண உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சமண உருவங்களின் கீழ்க் கன்னட மொழியில் சில எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கல் எழுத்துக்களினால், இங்குள்ள குகையை உண்டாக்கியவன் இராசமல்லன் என்னும் கங்குல அரசன் என்பது தெரியவரு

கின்றது. மேல் கூறப்பட்ட சமண உருவங்களின் கீழ்ப் பொறிக்கப்பட்டுள்ள கல் எழுத்துக்களில் ஒன்று, 'அஜ்ஜநந்தி பட்டாரர் இந்தப் பிரதிமையைச் செய்தார்' என்றும் இன்னொரு எழுத்து, 'ஸ்ரீபாணராயரின் குருவாகிய பவணந்தி பட்டாரரின் மாணவராகிய தேவசேன பட்டாரரின் திருவுருவம்' என்றும், மற்றொரு எழுத்து 'பாலசந்திர பட்டாரரது சீடராகிய அஜ்ஜநந்தி பட்டாரர் செய்த பிரதிமை; கோவர்த்தன பட்டாரர் என்றாலும் அவரே' என்றும் கூறுகின்றன.

இங்குள்ள சமண உருவங்களைக்கொண்டும் கல்லெழுத்தினால் அறியப்படும் பெயர்களைக்கொண்டும் இது சமணர்களுக்குரியது என்பது வெள்ளிடைமலைபோல் விளங்குகின்றது. ஆகவே, பண்டைக் காலத்தில் இந்த மலையும் இந்தக் கிராமமும் சமணர்களுக்கு உரியதாய் அவர்களின் செல்வாக்குப் பெற்றிருந்தது என்பது துணியப்படும்.¹

பஞ்சபாண்டவ மலை: ஆர்க்காடு நகரத்துக்குத் தென்மேற்கில் நான்கு மைல் தூரத்தில் பஞ்சபாண்டவ மலை என்னும் பெயருள்ள கற்பாறையான ஒரு குன்று உளது. இக்குன்றுக்குப் பஞ்சபாண்டவ மலை என்று பெயர் கூறப்பட்டபோதிலும் உண்மையில் பஞ்சபாண்டவருக்கும் இந்த மலைக்கும் யாதொரு தொடர்பும் இலது. இதற்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் திருப்பாமலை என்பது. இப் பெயர் திருப்பான்மலை என்பதின் திரிபு. இந்த மலையின் கிழக்குப் புறத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கைக் குகையில் ஏழு அறைகள் பன்னிரண்டு தூண்களுடன் காணப்படுகின்றன. இந்தக் குகைக்கு மேலே ஒரு கற்பாறையில் சமண உருவம் ஒன்று தியானத்தில் அமர்ந்

1. A Jain Rock Inscriptions at Vallimalai by H. Hultzsch Ph.D. Epigraphia Iddica Vol. IV P. 140-42.

Top List Vol. I Page 120

ஷை கல் எழுத்திற் கூறப்படும் 'பவணந்தி பட்டாரர்' என்பவர் நன்னூல் என்னும் இலக்கண தூலை இயற்றிய பவணந்தி முனிவராகலாம் என்பது சிலர் கருத்து.

திருப்பது போன்று செதுக்கப்பட்டுள்ளது. தென்புறத்தில் இயற்கைபாக அமைந்த ஒரு குகையும் அதில் நீர் உள்ள சிறு சுணையும் காணப்படுகின்றன. இக் குகையினுள் கற்பாறையில் ஒரு பெண் உருவம் இடது கையில் சாமரை பிடித்து பீடத்தில் அமர்ந்திருப்பது போன்றும் இதன் வலது பக்கத்தில் ஒரு ஆண் உருவம் நின்றிருப்பது போன்றும் செதுக்கப்பட்டுள்ளன. பெண் உருவம் அமர்ந்திருக்கும் பீடத்தின் முன்புறத்தில் குதிரைமேல் ஒரு ஆள் இருப்பது போன்றும், ஒரு ஆண் உருவமும் ஒரு பெண் உருவமும் நின்றிருப்பது போன்றும் காணப்படுகின்றன. இக் குகையின் வாயிற் புறத்தின் மேல் உள்ள பாறையில் கீழ்க்கண்ட கல் எழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது :

“ நந்திப் போத்தரசற்கு ஐம்பதாவது: நாகநந்தி குரவர் இருக்க பொன்னியக்கியார் படிமம் கொத்துவித்தான் புகழானை மங்கலத்து மருத்துவன் மகன் நாரணன்;”

எனவே, நந்திபோத்தரசன் என்னும் பல்லவ மன்னன் காலத்தில் நாகநந்தி என்னும் குருவுக்காக நாரணன் என்பவன் ‘பொன் இயக்கி’ என்னும் பெயருள்ள உருவத்தை அமைத்தான் என்பது இந்தக் கல் எழுத்தின் கருத்து. இக் குகையில் காணப்படும் சாமரை பிடித்த பெண் உருவம் இதில் குறிப்பிட்ட ‘பொன் இயக்கி’ யின் உருவம் என்றும் அதன் பக்கத்தில் நிற்கும் ஆண் உருவம் நாகநந்தி என்பவரின் உருவம் என்றும் கருதப்படுகின்றது.

இந்த மலையில் பொறிக்கப்பட்ட இன்னொரு கல் எழுத்தும் உண்டு. அது, கி. பி. 984-இல் அரசாட்சிக்கு வந்த இராசராச சோழனுக்குக் கீழ்ப்பட்ட லாடராசன் வீர சோழன் என்பவனால் பொறிக்கப்பட்டது. அதில், இந்த மலை, ‘படவூர்க் கோட்டத்துப் பெருந்திமிரி நாட்டுத் திருப்பான் மலை’ என்று கூறப்பட்டுள்ளது. இந்த லாடராசன் வீரசோழன் தன் மனைவிபுடன் இந்த மலையில்

இருந்த கோயிலுக்கு வந்து தெய்வத்தை வணங்கியபோது அவன் மனைவி இக்கோயிலுக்குத் தானம் கொடுக்கவேண்டுமென்று கேட்டுக்கொள்ள அதற்கு உடன்பட்டு அவ்வரசன் 'கூறகன்பாடி கற்பூர விலை'யையும், 'அந்நியாயவாலதண்ட இறையையும்' இக் கோயிலுக்குப் "பள்ளிச் சந்தமாகக்" கொடுத்தான். இக்கல் எழுத்தின் கடைப்பகுதி, 'இப்பள்ளிச் சந்தத்தைக் கொல்வான் கங்கையிடைக் குமாரியிடைச் செய்தார் செய்த பாவங் கொள்வார். இது வல்லதிப் பள்ளிச் சந்தத்தைக் கெடுப்பார்.....' இத் தர்மத்தைக் கஷ்டப்பான் பாத தூளி என் தலை மேலன. அற மறவற்க. அறமல்லது துணையிலலை' என்று முடிசின்றது. இந்தச் சாசனத்தில் கூறப்பட்ட கூறகன்பாடி கிராமம் என்பது, பஞ்ச பாண்டவ மலைக்குக் கிழக்கே இரண்டு மைல் தூரத்தில் உள்ள 'கூறும்பாடி' என்னும் கிராமம் என்று கருதப்படுகின்றது.

இந்த மலையில் காணப்படும் சமணவுருவமும் இயக்கி உருவமும் மலைக்குகையில் உள்ள அறைகளும் சாசனத்தில் கூறப்படும் நாகநந்தி குரவர், பள்ளிச் சந்தம் என்னும் பெயர்களும் இந்தமலை ஒரு காலத்தில் சமணர்களுக்குரியதாயிருந்ததென்பதை அணுவுளவும் ஐயமின்றித் தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமண முனிவர் தவம் புரிந்திருந்தனர் என்பது இங்குள்ள குகை சான்று பகர்கின்றது.¹

பொன்னூர் : இது வட ஆர்க்காடு மாவட்டம் வந்த வாசி தாலுக்காவில் உள்ள ஊர். இதற்கு அழகிய சோழ நல்லூர் என்னும் பெயரும் வழங்கியதாகத் தெரிகின்றது. இப்போதுள்ள சமணர்களின் முக்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூரில் ஆதிநாதர் கோயில் இருக்கின்றது. இக்கோயிலில் உள்ள ஜ்வாலாமாலினி அம்மன் (இயக்கி) பேர்போனது.—

1. Jaina Roek-Inscriptions at Panchapandavamalai by V. Venkayya M. A. (Page. 136—140). Epigraphia Indica. Vol. IV.

N. A. Dt. Manual P. 202—03—, Top. List. P. 166.

இவ்வூருக்கு 2 மைல் தூரத்தில் உள்ள பொன்னூர் மலை என்னும் ஒரு குன்றில் ஏலாசாரியார் என்பவரின் திருப்பாதம் இருக்கின்றது. இந்த ஏலாசாரியார் என்பவர் திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்று சமணர்கள் கூறுகிறார்கள். இந்த மலையில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள ஏலாசாரியரின் திருப்பாதத்திற்கு ஆண்டுதோறும் சமணர்கள் பூசை முதலிய சிறப்பு செய்து வருகிறார்கள். பொன்னூரைச் சுவர்ணபுரி என்றும் கூறுகிறார்கள்.

தேசூர் : வந்தவாசி தாலுகா. வந்தவாசிக்குத் தென்மேற்கு 10 மைல். இங்குச் சமணர் உள்ளனர். (Top. List. P. 170., N. A. Dt. Manual P. 215).

தேள்ளாறு : வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணக் கோயில் உண்டு. (Top. List. P. 170).

திரக்கோல் : வந்தவாசியிலிருந்து தென்மேற்கு 8½ மைல். இங்குள்ள குன்றின்மேலே மூன்று சமணக்கோயில்களும் மூன்று குகைகளும் உள்ளன. (Top. List. P. 170).

வேண்டூன்றம் : வந்தவாசிக்கு வடக்கே மூன்று மைல். இங்குச் சமணக் கோயில் உண்டு. (Top. List. P. 171).

4. தென்ஆர்க்காடு மாவட்டம்

கீழ்க்குப்பம் : (கீழருங்குணம்) கூடலூர் நெல்லிக் குப்பம் சாலைகள் சேரும் இடத்தில் உள்ள இவ்வூரில், கிராமதேவதை அம்மன் கோவிலின் மேற்புறம் ஒரு சமணர் திருவுருவம் காணப்படுகின்றது. செங்கற் சூளைக்காக மண்ணைத் தோண்டியபோது இது கிடைத்தது. வீற்றிருக்கும் கோலத்துடன் உள்ள இந்த உருவத்தின் தலைக்கு மேல் குடையும், இருபக்கங்களிலும் சாமரை வீசுவது போன்ற இரண்டு உருவங்களும் உள்ளன.¹

1. South Arcot District Gazetteer, Vol. I, P. 311.

திருவதிகை: தென் ஜூர்க்காடு மாவட்டம் கடலூரில் இருந்து பண்ணுட்டிக்குப் போகும் சாலையில் 14 மைலில் உள்ள ஊர். 'திருவதி' என்றும் 'திருவீதி' என்றும் வழங்குவர். திருவதிகை வீரட்டானம் என்னும் சைவக் கோயில் இங்கு உள்ளது. சமணராக இருந்த தரும சேனர், சைவராக மாறி இவ்வூரில் சூலைநோய் தீர்ப்பெற்றுத் திருநாவுக்கரசர் என்னும் பெயர் பெற்றார். பாடலிபுரத்தில் (திருப்பாதிரிப்புலியூர்) இருந்த சமணப் பள்ளியை இடித்து அக்கற்களைக் கொண்டுவந்து 'குணபரன்' என்னும் அரசன் (மகேந்திரவர்மன்) இவ்வூரில் 'குணதர வீச்சரம்' என்னும் கோயிலைக் கட்டினான் என்று பெரிய புராணம் கூறுகின்றது. இதனால், இவ்வூரில் சமணரும் சமண மடமும் சமணக் கோயிலும் பண்டைக்காலத்தில் இருந்த செய்தி தெரிகிறது.

இவ்வூர் வயல்களில் இரண்டு சமணத் திருவுருவங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஒன்று 4½ அடி உயரமுடையதாய் அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் உள்ளது. இது இவ்வூர் சிவன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது. மற்றொன்று, குமரப்பநாயகன் பேட்டையில் உள்ள சத்திரத்தில் வைக்கப்பட்டுள்ளது இது 3½ அடி உயரம் உள்ளது¹ ஜடாவர்மன் சுந்தரபாண்டியனுடைய 13+13-வது ஆண்டில், நால்முக நாயனார் முனையதீச்சரம் உடைய நாயனார் கோயில் நிலம், அர்ஹதேவர் (அருகத்தேவர் = சமணக் கடவுள்) கோயில் நிலம் இரண்டிற்கும் எல்லையில் சச்சரவு ஏற்பட்ட செய்தி இங்குக் கிடைத்த சாசனத்தினால் தெரிய வருகிறது.² இதனால், இங்குச் சமணக்கோயில்களும் அக்கோவில்களுக்குரிய நிலங்களும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்குக் கண்டெடுக்கப்பட்ட (மேலே கூறப்பட்ட) இரண்டு சமணத் திருவுருவங்களும் இதன் உண்மையை உறுதிப்படுத்துகின்றன. சாசனத்தில் கூறப்படு

1. South Arcot District Gazetteer P. 318, Ep. Rep. 1923-24. Ep. Rep. 1921-22 P. 99.

2. 416 of 1921. Ep. Rep. 1921-22, P. 105

கிற 'நால்முகநாயனர் கோயில்' என்பதும் சமணக்கோயில் வாக இருக்கக்கூடும். ஏனென்றால், அருகக் கடவுளுக்கு 'நான்முகன்' (நான்கு அதிசய முகங்களையுடையவர்) என்று பெயர் கூறப்படுகிறது.

திருப்பாதிரிப்புலியூர்: (பாடலிபுரம்) திருப்பாப்புலியூர் என வழங்கப்படும். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் உள்ளது. கடலூர் என்பதும் இதுவே. இது பண்டைக் காலத்தில் பாடலிபுரம் என்று பெயர் பெற்றிருந்தது. இங்கு முற்காலத்தில் சமண மடமும் சமணக் கோயிலும் இருந்தன. இந்தப் பாடலிபுரத்துச் சமண மடம் மிகப்பழமை வாய்ந்தது. சர்வநந்தி என்னும் சமண முனிவர் இந்த மடத்தில் தங்கியிருந்தபோது லோகவிபாகம் என்னும் நூலை அர்த்தமாகதியிலிருந்து வடமொழியில் மொழி பெயர்த்தார். இது, சக ஆண்டு 380-இல் (கி. பி. 458இல்-) காஞ்சியில் அரசாண்ட சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னனுடைய 22-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது என்று அந்நூல் கூறுகிறது. (Mysore Archaeological Report, 1909-10. Page 45, 46) இப் பாடலிபுரச் சமண மடத்தில் கல்விசுற்றுப் பின்னர் இம்மடத்தின் தலைவராக விளங்கியவர்தருமசேனர் என்பவர். இவர், பிறகு சைவ மதத்தில் சேர்ந்து அப்பர் எனப் பெயர் பெற்றார்.¹ இங்கிருந்த சமண மடத்தை இடித்து அக்கற்களைக் கொண்டுபோய், திருவதிகையில் 'குணதரவிச்சரம்' என்னும் கோயிலைக் 'குணபரன்' என்னும் அரசன் கட்டினான் என்பர்.² இங்குச் சமணர் கோயில் இருந்த தென்பதை உறுதிப்படுத்த, மஞ்சக்குப்பம் சாலையில் யாத்ரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.³ இது 4 அடி உயரம் உள்ளது.

திண்டிவனம்: திண்டிவனம் தாலுகா. இங்குள்ள தோட்டம் ஒன்றில் முக்குடையுடன் வீற்றிருக்கும் சமண

1. பெரியபுராணம்: திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம்

2. ஷே ஷே ஷே 146.

3. South Arcot Dt. Gazetteer. p. 369.

வுருவம் காணப்படுகிறது. இதன் இருபுறத்திலும் இயக்கிகள் சாமரை வீசுவதுபோல் அமைந்துள்ளது. இது செஞ்சியில் இருந்து இங்குக் கொண்டுவரப்பட்டது¹

சிறுகடம்பூர் : திண்டிவனம் தாலுக்காவில் உள்ளது. செஞ்சிக்கு வடக்கே 1 மைல். இங்குள்ள ஏரிக்கரையின் மேல் உள்ள பாதையில் 4½ அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் இருக்கிறது இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இதற்கருகில் மற்றொரு கற்பாதையின்மேல், நின்ற கோலத்தோடு இன்னொரு தீர்த்தங்கரரின் திரு உருவமும், வரிசையாக 24 தீர்த்தங்கரரின் திருவுருவங்களும் அமைக்கப்பட்டுள்ளன.² இவை, நல்ல நிலையில் இப்போதும் புத்தம் புதிதாகக் காணப்படுகின்றன.³ இப்பாதைக்குத் திருநாதர் குன்று என்று பெயர் கூறப்படுகிறது. இங்கு, சந்நிபந்தி ஆசிரியரும், இலாயபடார் என்பவரும் முறையே 57 நாளும் 30 நாளும் உண்ண நோன்பிருந்தனர் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகின்றது.⁴ இங்குக் காணப்படும் வட்டெழுத்துச் சாசனம் கி. பி. 3 அல்லது 4-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதென்றும், தமிழ்நாட்டில் காணப்படும் வட்டெழுத்துச் சாசனங்களில் இதுவே மிகப் பழமையானது என்றும் கூறுவர்.

மேல்சித்தாழார் : திண்டிவனம் தாலுக்கா. இங்குள்ள மல்லிநாதர் கோயிலில் மல்லிநாதர், பாகுபலி, பார்குவ நாதர், மகாவீரர் இவர்களின் திருவுருவங்கள் உள்ளன. இவை வெகு அழகாக அமைந்துள்ளன. இங்கு ஒரு சமண மடம் உண்டு. இதுவே தமிழ்நாட்டுச் சமணமடம். இம்மடத்தில் ஏட்டுச் சுவடிகளும் உண்டு. சென்னை மயிலாப்பூரில் இருந்த நேமிநாதர் கோவில் கடலில் முழுகிய போது அங்கிருந்த நேமிநாதர் திருவுருவத்தை இங்குள்ள கோயிலில் கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள்.⁵ இங்

1. South Arcot Dt. Gazetteer p. 369.

2. Top. Antiq p. 208.

3. South Arcot Dt. Gazetteer p. 369.

4. 238 of 1904.

5. S. I. Ep. Rep. 1937-38, p. 109.

குள்ள கோயில்களில் சில சாசனங்கள் காணப்படுகின்றன.¹

தோண்டீர் : திண்டிவனம் தாலுக்கா. திண்டிவனத் திற்கு மேற்கே 6 மைலில் உள்ளது. செஞ்சியில் இருந்து 8 மைலில் உள்ளது. இவ்வூருக்குத் தெற்கே ஒரு மைலில் ஒரு குன்று, 'பஞ்சபாண்டவ மலை' என்னும் பெயருடன் உள்ளது. இதில், இரண்டு குகைகளும், சில கற்படுக்கைகளும் உள்ளன. குகைக்குள் 2 அடி உயரமுள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது.²

இவ்வூரில், வழுவாமொழிப் பெரும்பள்ளி என்னும் சமணக் கோயில் இருந்தாகச் சாசனத்தினால் தெரிகிறது. இந்த வழுவாமொழிப் பெரும்பள்ளி விளாகத்திற்கு, இவ்வூரைச் சேர்ந்த குண்ணேரிமங்கலம் என்னும் வழுவாமொழி ஆரந்தமங்கலத்தையும் தோட்டங்களையும் கிணறுகளையும் விண்ணவகோவரையன் வயிரிமகையன் என்னும் சிற்றரசன் பள்ளிச்சந்தமாகத் தானம் செய்தான் என்றும் இந்த தானத்தைப் பாம்பூர் வச்சிர சிங்க இளம்பொருமானடிகளும் அவர்வழி மாணவரும் மேற்பார்வை பார்த்து வரவேண்டும் என்றும் இச்சாசனம் கூறுகின்றது.³

விழுப்புரம் : விழுப்புரம் தாலுக்காவின் தலைநகரம். இங்கு யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் உள்ள 'பட்டாநிலம்' என்னும் இடத்தில் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது இக்கோயில் இல்லை. இங்கு இருந்து சிதைந்துபோன சமணத் திருவுருவங்கள் (Tate Park) என்னும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளனவாம்.⁴

அரியாங்குப்பம் : புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். இங்கு 4 அடி உயரம் உள்ள சமணத் திருவுருவம் உள்ளது. இதனை ஒரு ஆண்டி, 'பிரமா' என்னும் பெயர்

1. 201, 202, 203 of 1902.

2. South Arcot Dt. Gazetteer, p. 370, Top. Antiq p. 209.

3. S. I. Ep. Rep. 1934-35, p 58, 83 of 1934-35.

4. S. Arcot Dt. Gazetteer p. 390. Top Antiq p. 209-10.

ருடன் பூசைசெய்து வருகிறார்¹. அரியாங்குப்பம் என்பது அருகன் குப்பம் என்பதன் மருஉ போலும்.

பாவண்டேர்: திருக்கோயிலாருக்குத் தென்கிழக்கில் 9 மைலில் பண்ருட்டி சாக்கையில் உள்ளது. இவ்வூரில், பண்டைக்காலத்தில் சமணரும் சமணக் கோயிலும் இருந்திருக்கவேண்டும். இவ்வூரில் இருந்த ரிஷபதேவரின் திருவுருவம் திருநறுங்கொண்டை சமணக் கோயிலில் இருக்கிறது.

திருநறுங்கொண்டை: (திருநறுங்குன்றம்—திருநறுங்குணம்.) திருக்கோயிலார் தாலுகா. திருக்கோயிலாருக்கு, 12 மைலில் உள்ளது. இவ்வூருக்கு வடக்கே சுமார் 60 அடி உயரம் உள்ள பாறைக்குன்றில் கோயில் இருக்கிறது. மலைக்குச் செல்லப் படிகள் உண்டு. இக்கோயிலில் பார்சுவநாதர் திருவுருவம் இருக்கிறது. பார்சுவநாதர் கோயிலை அப்பாண்டைநாதர் கோயில் என்றும் கூறுவர். நின்ற திருமேனி. இங்குச் சந்திரநாதர் கோயிலும் உள்ளது. இங்குப் பல சாசனங்கள் காணப்படுகின்றன.² குலோத்துங்கச் சோழரது 9-வது ஆண்டில், வீரசேகா காடவராயர் என்பவர் இங்கிருந்த நாற்பத்தெண்ணூற்றாம் பெரும்பள்ளிக்கு வரிப்பணம் தானம் செய்திருக்கிறார். இராசராச தேவரது 13-வது ஆண்டில் இங்கிருந்த மேலைப்பள்ளிக்குப் பணம் தானம் செய்யப்பட்ட செய்தியை இன்னொரு சாசனம் கூறுகிறது. இந்தத் தானத்தை ஆதிபட்டாரகர் புஷ்பசேனர் என்பவரிடம் ஒப்புவிக்கப்பட்டது. அப்பாண்டார்க்கு வைகாசித்திருநாள் சிறப்பு நடைபெற்றதையும், தைமாதத்தில் ஒரு திருவிழா நடைபெறும்படி நிலம் தானம் செய்யப்பட்டதையும், திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் காலத்துச் சாசனம் ஒன்று கூறுகின்றது. 'திருநறுங்கொண்டை பெரிய பாழி ஆழ்வார்க்கு நிலம் தானம் செய்யப்பட்ட செய்தி இன்னொரு சாசனம் கூறுகின்றது. இங்கிருந்த கீழைப்பள்ளிக்கு ஸ்ரீதரன்

1. S. A. Dt. Gazetteer p. 405.

2. Ep. Rep. 1901-02. 331, 382, 333, 384, 385 of 1902.

என்பவர் பொன் தானம் செய்ததை இன்னொரு சாசனம் கூறுகின்றது. இக்கோயில் ஸ்தலபுராணம் இவ்வூர் சமணரிடம் உண்டு.¹

ஒலக்கூர் : திண்டிவனம் தாலுகா, பிராமண வீதியில் உள்ள சிதைந்து தேய்ந்துபோன கல்சாசனம். 'பிருதிவி விடங்க குரத்தி' என்னும் சமண ஆரியாங்கணையைக் குறிப்பிடுகிறது.²

திருக்கோயிலூர் : திருக்கோவலூர் என்பது இதன் சரியான பெயர். இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள கொடிமரம் சமணருடைய மாணஸ்தம்பம் போன்றிருக்கிறது. ஆகையால் இது ஆதியில் சமணர் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று ஐயுறுகின்றனர்.³ இங்கு அரசாண்ட அரசர்களில் பலர் சமணராக இருந்தனர் என்பதும் கருதத்தக்கது.

தாநாபுரம் : இதன் பழைய பெயர் இராசராசபுரம். (திண்டிவனம் தாலுக்கா.) இவ்வூர் பெருமாள் கோவிலின் வடக்கு, மேற்குச் சுவர்களில் உள்ள சாசனங்களினால் இங்குச் சமணக்கோயில்கள் இருந்தன என்பது அறியப்படுகிறது. இச்சாசனம் இராசகேசரிவர்மரான இராசராச தேவரது 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. 'குந்தவை ஹிஸ்டரி' என்னும் சமணக் கோயிலைப் பரந்தக குந்தவைப் பிராட்டியார் என்னும் சோழ அரசியார் (இவர் பொன் மாளிகைத் துஞ்சிய தேவருடைய மகளார்.) கட்டி, அக் கோயிலுக்குப் பொன், வெள்ளிப் பாத்திரங்களையும், முத்துக்களையும் தானம்செய்ததை இச்சாசனம் கூறுகின்றது.⁴ வட ஆர்க்காடு மாவட்டம் போளூர் தாலுகா திருமலையில் உள்ள சமணக் கோயிலையும், திருச்சி திருமலைவாடியில் உள்ள சமணக் கோயிலையும் இந்த அம்மையார் கட்டினார். (S. I. I. Vol. I. No. 67, 68.)

1. Top. Anti. P. 211.

2. 356 of 1909., Top. List. No. 407. P. 178.

3. Ep. Rep, 1922. P. 98.

4. 8 of 1919.

வேலூர் : (திண்டிவனம் தாலுகா.) இங்கிருந்த சமணக் கோயிலை ஜபசேனர் என்பவர் பழுதுதீர்த்துப் புதுப்பித்தார் என்று ஒரு சாசனம் கூறுகிறது.¹

வீரசேகரப் பெரும்பள்ளி : இது, வந்தவாசி தாலுகா வில் உள்ள சளுக்கி என்னும் ஊரில் இருந்த குகைக் கோயில் என்பது சாசனங்களால் அறியப்படுகிறது.²

பெருமன்றே : (திண்டிவனம் தாலுகா.) இங்குள்ள சந்திரநாதர் கோயில் மண்டபத்தூணில் உள்ள சாசனம், 'பெருமாண்டை நாட்டுப் பெருமாண்டை இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளியைக் கூறுகிறது.³ இன்னொரு சாசனம் பெரும்பள்ளியைக் குறிக்கிறது.⁴

திட்டைக்குடி : (விருத்தாசலம் தாலுகா.) இங்குள்ள வைத்தியநாத சுவாமி கோயில் சாசனங்கள், 'மகதை மண்டலத்துத் தென்கரைத் தொழுவூர் பற்றில் வாகையூர் பள்ளிச்சந்தத்தையும்',⁵ இடைச்சிலுவாய் அமலான்பட்டு⁶ என்னும் ஊரையும் குறிப்பிடுகின்றன. இதனால், பண்டைக் காலத்தில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

கீழூர் : (திருக்கோயிலூர் தாலுக்கா.) இங்குள்ள சாசனம்,

'.....கண்ணெனக்

காவியர் கயல்பயி லாவியூ ரதனில்

திக்குடையிவரும் முக்குடையவர்தம்

அறப்புற மான திறப்பட நீக்கி'

என்று கூறுகின்றது. எனவே, இங்கு முக்குடையவர்க்கு (அருகக் கடவுளுக்கும்) உரிய நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.⁷

1. 1 124 of 1919.

2. 474 of 1920

3. S. I. I. Vol. VII. No. 846. (219 of 1902.)

4. S. I. I. Vol. VII. No. 847. (220 of 1902.)

5. S. I. I. Vol. VIII. No. 279.

6. S. I. I. Vol. VIII. No. 289.

7. S. I. I. Vol. VIII. No. 863.

பள்ளிச்சந்தல் : (திருக்கோயிலூர் தாலுகா.) இங் குள்ள ஒரு சிறு குன்றின்மேல் சிதைந்துபோன சென்னி யம்மன் கோயில் என்னும் சமணக் கோயில் இருக்கிறது. பாகுபலியின் திருமேனியும் சிதைந்த காணப்படுகிறது. இங்குள்ள சாசனம் சகம் 1452 (கி. பி. 1530.) இல் விஜய நகர அரசர் அச்சுததேவ மகாராயர் காலத்தில் எழுதப் பட்டது. இதில், 'ஜோடிவரி,' 'சூலவரி' என்னும் வரிப் பணத்தை, ஜம்பையிலிருந்த நாயுடு விஜயநாயகர் கோயிலுக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.¹ இதில் கூறப்படுகிற ஜம்மை என்னும் ஊர் பள்ளிச்சந்த லுக்கு ஒருமைலில் உள்ளது. ஜம்பையில் உள்ள சாசனம் ஒன்று, பரகேசரி வர்மன் (பாரந்தகன் 1) உடைய 21-வது ஆண்டில் எழுதப்பட்டது. 'வாலையூர்நாட்டுப் பெரும்பள்ளி' என்னும் சமணக் கோயிலுக்கு உரிய ஏரியைப் பராமரிக்கும்பொருட்டு நிலம் (ஏரிப்பட்டி) தானம் செய்ததை இது கூறுகிறது.² இதற்கு அப்பால் ஒருமைலில் உள்ள ஒரு வயலில் இராசராச சோழன் iii. உடைய சாசனம் ஒன்று காணப்படுகிறது. இதில், 'கண்டராதித்தப் பெரும்பள்ளி' என்னும் சமணக் கோயில் குறிப்பிடப்படுகிறது.³ அன்றியும், கண்டராதித்தப் பெரும்பள்ளியின் தலைவரான நேமி நாதர் என்பவரின் உத்தரவை (கட்டளையை) இச்சாசனம் கூறுகின்றது. அக்கட்டளை என்னவென்றால், ஜம்பை என்று கூறப்படும் வீரராசேந்திரபுரத்தின் ஒரு பகுதி 'சோழநங்கன் ஆளவந்தான் அஞ்சினுள் புகலிடம்' என்னும் பெயர் உடையது என்பதும், இவ்விடத்திற்கு வந்து அடைக்கலம் புகுந்தவரைக் காத்து ஆதரிக்கவேண்டும் என்பதும் ஆகும்.

[குறிப்பு : 'அஞ்சினுள் புகலிடம்' என்பது அடைக்கல தானத்தைக் குறிக்கும். சமணர், அகாரதானம், ஓளடததானம், சாஸ்திரதானம், அடைக்கலதானம்

1. 419. of 1937-38. Ep. Rep. 1937-38. P. 104.

2. 446 of 1937-38.

3. 448 of 1937-38. Ep. Rep. 1937-38. P. 89.

என்னும் இந்நான்கு தானங்களைச் சிறப்பாகக் கொள்வர். இந்தத் தானங்களைப் பற்றிச் சமண நூல்களில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அடைக்கல தானத்தைத்தான் அஞ்சினுன் புகலிடம் என்று இந்தச் சாசனம் கூறுகின்றது.]

சோழவாண்டிபுரம் : (திருக்கோயிலூர் தாலுகா.) இங்கே கீரணூர் என்னும் கிராமத்தில் 'பஞ்சனம் பாறை' எனப்படும் கற்பாறைகளில் கோமடஸ்வரர், பார்சுவநாதர் திருவுருவங்களும் கற்படுக்கைகளும் உள்ளன. இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் சிறப்புற்றிருந்தனர்.¹ சோழவாண்டிபுரத்தில் உள்ள 'ஆண்டி மலையில்' 10-ஆம் நூற்றாண்டிக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. வேலி கொங்கராயர் புத்தடிகள் என்பவர் இங்குள்ள 'தேவாரத்தை' (கோயிலை) அமைத்ததாக இவை கூறுகின்றன. மலைப் பாறையில், பத்மாவதி அம்மன், கோமடஸ்வரர், பார்சுவநாதர், மகாவீரர் திருவுருவங்கள் காணப்படுகின்றன. பத்மாவதி அம்மனைக் காளியம்மன் என்று இவ்வூரார் கூறுகின்றனர்.² இங்குள்ள மற்றொரு சாசனம், சித்தவடவன் என்பவர் பாணப்பாடி என்னும் ஊரை இங்குள்ள பிண்டிக் கடவுளுக்கும் (அருகக்கடவுளுக்கும்), மாதவருக்கும் தானம் செய்ததைக் கூறுகின்றது தானம் கொடுக்கப்பட்ட இவ்வூரைக் குரந்திருநாவிரட்டாரும் அவர் வழி மாணுக்கரும் மேற்பார்வை பார்த்துவந்ததாக இச்சாசனம் கூறுகிறது.³

இதில், தானம் செய்த சித்தவடவன் என்பவர் வேலி கொங்கராயர் புத்தடிகள் என்று பெயர் பெறுவார். கோவல் நாட்டரசனான சித்தவடவன் என்னும் சேதி அரசனும் மலைய குலோத்பவன் என்று கூறப்படுபவனும் இவரே என்பர். இவரே, வேளிர் தொங்கராயர் என்றும் கூறப்படுகிறார். அன்றியும் இவர், சேதிநாட்டு ஓரி குடும்பத்தவர் என்றும், பாரி குடும்பத்தில் பெண் கொண்டவர்

1. S. I. Ep. Rep. 1936-37. P. 2.

2. S. I. Ep. Rep. 1936-37. P. 60-61.

3. do do do P. 68.

என்றும் கூறப்படுகிறார். (ஓரி, பாரி என்னும் குடும்பத் தைச் சேர்ந்த சிற்றரசர் சங்க நூல்களில் கூறப்படுகின்றனர். இவர்கள் கடை எழு வள்ளல்களைச் சேர்ந்தவர்.) இராஷ்டிரகூட அரசன் கன்னர தேவர் காலத்தில் (10-ஆம் நூற்றாண்டின் இறுதியில்), இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டு திருக்கோவலூரை அரசாண்ட மலாட அரசன் சத்தி நாதன் என்றும் சித்தவடவன் என்றும் பெயருள்ள நரசிம்மவர்மன்தான் இவன் என்றும் சிலர் கருதுகின்றனர்.¹

இவ்வூருக்கு அருகில் உள்ள தேவியகரம், எலந்துறை என்னும் ஊர்களிலும் பார்சவநாகர் முதலிய சமண உருவங்கள் காணப்படுகின்றன. இந்தத் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர்களும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் கூறுவோம் :

திருக்கோயிலூர் திருவீரட்டானமுடைய தேவருக்குரிய நிலம் தானம் செய்யப்பட்ட சாசனத்தில், 'பள்ளிச் சந்நாபகிய இயக்கிப்பட்டி' குறிக்கப்படுகிறது.² (இதில், இயக்கிப்பட்டி என்பது இயக்கியாகிய யக்ஷிக்குத் தானம் செய்யப்பட்ட நிலத்தைக் குறிக்கும். இயக்கி, யக்ஷி என்பது சமண தீர்த்தங்கரரின் பரிவார தெய்வங்களில் ஒன்று).

திருக்கோவலூர் அகத்தீஸ்வரர் கோவில் நிலத்தைக் குறிக்கும் சாசனம் ஒன்று, 'ஞாவி குழி பள்ளிச் சந்நம்' என்னும் நிலத்தைக் குறிக்கிறது.³

சிதம்பரத்துச் சாசனங்கள், 'திருவம்பலப் பெரும்பள்ளி நல்லூர்' என்னும் ஊரையும்,⁴ 'ஆற்றாரான ராஜராஜ நல்லூரில்' இருந்த 'பள்ளிச் சந்ந' நிலங்களையும்,⁵ குறிப்பிடு

1. S. I. Ep. Rep 1936-37. p. 67.
2. S. I. I. (Texts) Vol. VIII. No. 889.
3. do do do No. 890.
4. S. I. I. (Texts) Vol. VIII. No. 48.
5. do do do No. 51.

கின்றன. திருவண்ணாமலைச் சாசனம், 'மதுராந்தக வள நாட்டு ஆடையூர்நாட்டு ஆடையூர்' வடக்கில் ஏரி கீழ்ப்பார்க்கெல்லை பள்ளிச் சந்நம் மேல் பார்க்கெல்லை பள்ளிச் சந்நம் நிலங்களை'க் குறிக்கின்றது.¹ இன்னொரு சாசனம், 'நச்சூர் பள்ளிச் சந்ந'த்தைக் குறிக்கிறது.² இவற்றிலிருந்து இங்கெல்லாம் சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இருந்தன என்பது புலனாகும்.

கோலியனூர் : (கோயலனூர் என வழங்கும்) விழுப்புரம் தாலுக்காவில் விழுப்புரத்திற்கு தென்கிழக்கு 4 மைலில் உள்ளது. கிலமாய்ப்போன சமணக் கோயில் இங்கு உண்டு. இங்குச் சாசனங்களும் காணப்படுகின்றன.³ கோலியபுரநல்லூர் என்பது இதன் பழைய பெயர்.⁴ 'ஸ்வஸ்தி ஸ்ரீ நயினார் தேவர் பெருமானார் ஸ்ரீ கோயில் திருவிருப்புக் கல்பணி இடையாறன் திருமறுமார்பன் வணிகபுரத்தான் திருப்பணி' என்று ஒரு சாசனம் காணப்படுகின்றது.⁵ "காளயுக்திஸ்ரூ ஆனிமீ 10உ ஸ்ரீமன் மகாமண்டலேஸ்வர ஆருவ X X X X அசுரநாராயண தியாக சமுத்திர இம்மடி தொராத் வசவைய தேவ மகாராசாவின் காரியத்துக்குக் கர்த்தரான நல்ல தம்பி முதலியார் பெரிய தம்பியார் கொலியாபுர நல்லூர் நயினார் அருமொழி நாயகர் கோயில் பூசை திருப்பணிக்கு பூருவமாக வடக்கு வாசலில் மேற்கு உள்ள விசயராசபுரத்து எல்லைக்கு இப்பால் உள்ள நஞ்சை புஞ்சை நாற்பாற்கெல்லையும் தடவிட்டுச் சந்திரா தித்த வரையும் நடத்த சீமை பல பட்டடையும் கல்வெட்டிக் குடுத்த தன்மத்துக்கு அகுதம் நினைத்தவன் கெங்கைக்கரையில் காராம் பசவைக் கொன்ற பாவத்திலும் பிராமணரைக் கொன்ற பாவத்திலும் போகக்கடவன்".⁶ என்று ஒரு சாசனம் கூறுகிறது.

1. S. I. I. Vol. VIII No. 67.

2. do do do No. 79.

3. Top. Antiq P. 209.

4. Ep. Rep. 1897. P. 5.

5. S. I. I. (Texts) Vol. VI. No. 64.

6. S. I. I. Vol. VI. No. 65.

ஜினசிந்தாமணி நல்லூர் : (விருத்தாசலம் தாலுகா. இவ்வூர்ப்பெயரே இது ஒரு சமண ஊர் என்பதைத் தெரிவிக்கிறது.)

வேடர் : விழுப்புரத்திற்குக் கிழக்கே 11 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயில் இப்போதும் பூசிக்கப்படுகிறது.¹

எள்ளானூர் : திருக்கோயிலூர் தாலுகா. திருக் கோயிலூருக்குத் தெற்கே 16½ மைலில் உள்ளது. ஒரு பழைய சமணர் கோயில் இங்கு உள்ளது.²

செஞ்சி : செஞ்சிக் கோட்டைக்கு அருகில் 24 தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் பாரையில் செதுக்கப்பட்டுள்ளன. (Annual Report of Arch Dept. Southern Circle Madras. 1912—13. P. 7).

5. திருச்சிராப்பள்ளி மாவட்டம்

உறையூர் : இதனை 'உறந்தை', 'கோழியூர்' என்றும் கூறுவர். இது சோழ அரசரின் தலை நகரமாக இருந்தது. இவ்வூரில் அருகக்கடவுளின் கோயிலும் சமண முனிவர்களும் இருந்தனர் என்றும், கோவலன் கண்ணகியருடன் மதுரைக்குச் சென்ற கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி, இவ்வூரில் தங்கி அருகக்கடவுளையும் முனிவரையும் வணங்கினார் என்றும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.³ இதனால், கி. பி. 2-ஆம் நூற்றாண்டில் இங்குச் சமணர் இருந்த செய்தி அறியப்படுகிறது. நீலகேசி என்னும் நூலிலும், இவ்வூரில் சமணக் கோயில் இருந்த செய்தி கூறப்படுகின்றது.⁴ உறையூரிலும் அதனைச் சார்ந்த ஊர்களிலும் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். இவ்வூரைச் சமணர் தமது மந்திர வலிமையினால் அழித்து விட்டார்கள் என்று சைவ சமய நூலாகிய நக்கயாகப் பாரணி

1. Top. Antiq. P. 209. 2. Top. Antiq. P. 210.

3. மதுரைக் காண்டம்: காடுகாண் காதை. (1—9.)

4. ஆஜீவக வாதச் சருக்கம். 8.

உரையில் கூறப்பட்டுள்ளது.¹ சோழ அரசன்மேல் சினங் கொண்ட சிவபெருமான், மண் மழை பொழியச் செய்து உறையூரை அழித்தார் என்று பிற்காலத்தில் எழுதப்பட்ட செவ்வந்திப் புராணம் என்னும் மற்றொரு சைவ நூல் கூறுகிறது.² இதனை அழித்தது சமணர் ஆயினும் ஆகுசு; சைவர் ஆயினும் ஆகுசு; இவ்வூர் பிற்காலத்தில் மண்மாரியால் அழிக்கப்பட்டதென்பது தெரிகிறது. இவ்வூர் அழிந்த பிறகு, திருச்சிராப்பள்ளி சோழரின் தலைநகராயிற்று என்பர்.

வேள்ளனார்: திருச்சி மாவட்டத்தில் உள்ள இந்த ஊரின் வயலில் கல்லினால் அமைக்கப்பட்ட சமணத் திருவுருவச் சிலைகள் காணப்படுகின்றன. (Arch. Rep. 1909—1910).

பழநாகப்பள்ளி: கரூர் தாலுக்கா நாகம்பள்ளி கிராமத்தில் உள்ள மகாபலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள சாசனம் திரிபுவன சக்கரவர்த்தி குலோத்துங்கச் சோழ தேவர் காலத்தில் எழுதப்பட்டது. இச்சாசனத்தில், பழநாகப்பள்ளிக் கோயிலுக்கு திரு விளக்குத் தானம் செய்யப்பட்ட செய்தி கூறப்படுகிறது.³ இதில் குறிக்கப்பட்ட பழநாகப்பள்ளி என்பது சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை. இதனால் இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

அமுதமொழிப் பெரும்பள்ளி: திருச்சி தாலுக்கா அன்பில் என்னும் ஊரில் உள்ள சாசனம், திரிபுவன சக்கரவர்த்தி இராசராசசோழ தேவரது 19-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், 'நிருவிடைக்குடி அமுத மொழிப் பெரும்பள்ளி' என்னும் சமணக் கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.⁴

1. கோயிலைப் பாடியது. தாழிசை 70. உரை.

2. உறையூர் அழித்த சருக்கம்.

3. 258 of 1930—31.

4. S. I. I. (Texts). Vol. VII. No. 198. P. 98.

புலிவல்லம் : திருச்சி தாலுகா திருப்பாலைத் துறை தாருகவனேஸ்வரர் கோயிலில் உள்ள சாசனங்களில், 'புலிவல்லத்து ஊரிடைப் பள்ளிச்சந்தம்' கூறப்படுகிறது.¹ இதனால், சமணக் கோயிலுக்குரிய நிலங்கள் இங்கிருந்தது அறியப்படும்.

அமண்குடி : திருச்சி தாலுக்கா திருச்செந்துறையில் உள்ள சந்திரசேகரர் கோயில் சாசனம், மதுரை கொண்ட கோப்பரகேசரிவன்மரது 16-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், அமண்குடி குறிக்கப்பட்டுள்ளது.² ஷை அரசனது 23-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் 'உறையூர் கூற்றத்து அமண்குடி' யைக் கூறுகின்றது.³ இப்பெயரினால் இங்குச் சமணர் இருந்தது அறியப்படும். அமணர் எனினும் சமணர் எனினும் ஒன்றே.

பழைய சங்கடம் : குளித்தலை தாலுகாவில் உள்ள இப் பழைய சங்கடம், மகாதானபுரத்தின் ஒரு பகுதி. இங்கு சமணச் சின்னங்கள் காணப்படுகின்றன.⁴ இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர்.

சீயாலம் : குளித்தலை தாலுகா சீயாலத்தில் 'சண்டக்காபாறை' என்னும் குன்றில், சமண முனிவர் இருந்த தற்குச் சான்றுகள் உள்ளன.⁵

குத்தாலம் : தென்காசி தாலுகாவில் உள்ள குத்தாலம் என்னும் இடத்தில் 'பரதேசிப் பொடவு' என்னும் குன்றும் குகையும் உள்ளன. இங்கும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன.⁶

1. S. I. I. (Texts), Vol. VIII, Nos. 557 and 572.

2. S. I. I. (Texts), Vol. VIII, No. 609.

3. do do No. 632.

4. Trichinopoly gazetteer Vol I, P. 282.

5. Top. Ins. Vol III, No 132.

6. Ep. Rep. 1912, P. 57. Top. Ins. Vol. III, No. 339.

வீரப்பட்டி: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குப் போகிற பாதையின் இடதுபுறத்தில் உள்ள இந்த ஊருக்குருகில் அன்னவாசல் என்னும் இடத்தில் ஒரு வயலில் சமண தீர்த்தங்கரரின் திருவுருவம் காணப்படுகிறது.¹

ஐம்புகேஸ்வரம்: திருச்சி தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐம்புகேஸ்வரர் கோயிலில் உள்ள, இராச கேசரி வர்மரான திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவரது 16-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனத்தில், 'கவிராஜப் பெரும்பள்ளி,' என்னும் சமணக் கோயில் கூறப்படுகிறது.²

திருமலைவாடி: இங்குக் குந்தவைப் பிரட்டியார், ஒரு சமணக் கோயிலைக் கட்டினார் என்று தெரிகிறது. (S. I. I. Vol. I. 67&68.) இந்த அரசியார் வடஆர்க்காடு மாவட்டம் போளூரிலும், தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் சமணக் கோவில்களைக் கட்டியுள்ளார்.

பெரியம்மா பாளையம்: பெரம்பலூர் தாலுகா பெரம்பலூருக்கு வடகிழக்கே 14 மைல். இக் கிராமத்தின் அருகில் பெரிய சாலை வெள்ளாற்றைக் கடக்கிற இடத்தில் ஒரு சமணத் திருவுருவம் ஆற்றங்கரை மணலினால் மூண்டு கிடக்கிறது. இவ் வுருவத்தின் தலையும் தோள்களும் வெளியே தெரிகின்றன.³

அம்பாபுரம்: இக் கிராமத்துக்கு விக்ரமம் என்னும் பெயரும் உண்டு. உடையார் பாளையம் தாலுகாவில், உடையார் பாளையத்திலிருந்து தென்மேற்கில் 11 மைலில் உள்ளது. இங்குச் சில சமண உருவங்கள் இருக்கின்றன.⁴

ஜயங்கொண்ட சோழபுரம்: உடையார் பாளையம் தாலுகா உடையார் பாளையத்திலிருந்து வடமேற்கே 5 மைலில் உள்ளது. இங்கு ஏரிக்கரையில் ஒன்றும், ஒரு தெருவில் ஒன்றும் ஆக இரண்டு சமணத் திருவுருவங்கள்

1. An. Rep. Arch. Dept. S. Circle. 1909-10. P. 19.

2. 32 of 1937-38. 3. Top. List, P. 263.

4. Top. Llst. P. 264.

உள்ளன. ஏரிக்கரையிலிருக்கிற திருவுருவத்திற்கு இந் நகர மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை பூசை செய்கிறார்கள்.¹

வண்ணம் : உண்ணம் என்றும் கூறுவர். உடையார் பானையத்துக்குத் தென்மேற்கில் 19 மைலில் உள்ளது. கீழ்ப் பனூருக்குத் தெற்கில் 2 மைலில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.²

லால்குடி : திருச்சி தாலுகா திருச்சிராப்பள்ளிக்கு வடகிழக்கே 11 மைல். இவ் வுருக்கருகில், புள்ளம்பாடிக்குப் போகிற சாலையில் இடது பக்கத்தில் ஒரு வயலிலே ஒரு சமணத் திருவுருவம் காணப்படுகிறது.³

மகாதான புரம் : குளித்தலை தாலுகா குளித்தலைக்கு மேற்கே 13 மைலில் உள்ளது. இது கங்கைகொண்ட சோழபுரத்தின் (இதற்குப் பழைய செங்கடம் என்றும் பெயர்.) ஒரு பகுதியாக உள்ளது. இவ்விடத்தில் பல சமண உருவங்கள் காணப்படுகின்றன.⁴

சிவாயம் : குளித்தலை தாலுகா குளித்தலைக்குத் தெற்கே 5 மைல். இங்கு ஒரு சமண உருவம் காணப்படுகிறது.⁵

சுண்டைக்காப்பறை : குளித்தலைக்குத் தெற்கே 3 மைல். இக்கிராமத்தில் ஒரு பாரையின்மேல் ஒரு சமணத் திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது.⁶

வேட்டுவாந்தலை ; குளித்தலைக்கு வடமேற்கே 9 மைல். இங்கே மூன்று சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன.⁷

1. Top. List, P. 265.

2. Top. List, P. 266.

3. Top. List, P. 267.

4. Top. List, P. 269.

5. Ind. Anti. 1875. Vol. IV P. 272. Top. List, P. 269.

6. Top. List, P. 269.

7. Top. List, P. 270.

6. புதுக்கோட்டை

அம்மா சத்திரம் : அம்மா சத்திரத்துக்கு மேற்கே பள்ளிக்குளம் என்னும் ஒரு குளம் உண்டு. பள்ளிக்குளம் என்றால், சமணப்பள்ளிக்குரிய குளம் என்பது பொருள். இக் குளத்திற்கு மேற்கே 25 அடி உயரமுள்ள கற்பாறை மீது அருகக் கடவுளின் திருவுருவம் முக்குடையுடன் காணப்படுகிறது. இங்கு இரண்டு கல்வெட்டுச் சாசனங்கள் உள்ளன. இவற்றிலிருந்து இக் கற்பாறைக்குத் திருப்பள்ளிமலை என்னும் பெயர் உண்டென்று தெரிகிறது. இத்திருப்பள்ளி மலைக்குரிய குளந்தான் மேற்கூறிய பள்ளிக்குளம். இப் பள்ளிக்குளத்துக்கருகில் வேறு சில சமணத்திருவுருவங்கள் சிதைந்து காணப்படுகின்றன.

ஆளுருட்டி மலை : அம்மாசத்திரத்துக்கு அருகில் உள்ளது. இங்குள்ள குன்றின்மேல் இரண்டு சமணத்திருவுருவங்கள் காணப்படுகின்றன. இம் மலையின் குடகுக்கு முன்பாகச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சாசனத்தினால், இம் மலைக்குத் திருமான்மலை என்னும் பெயர் உண்டென்பது அறியப்படுகிறது. 'சக்கரவர்த்திகள் சுந்தரபாண்டிய தேவர்க்கு.....குலோத்துங்க சோழ பட்டணத்து பள்ளிச் சந்த.....உடையார் கனகசந்திர பண்டிதர் மாணாக்கர் தன்மதேவ ஆசாரியார் பாரிசை.....பெரியபள்ளி வயலில் நாயனார் திருமான்மலை யாழ்வார் பள்ளிச் சந்தமாய் எங்களுக்கு அர்ச்சனா போகமாய் வருகிற நிலம் இரண்டுமா,' என்பது இச்சாசனத்தின் வாசகம்¹ சிதைந்துள்ள வேறு சமணத்திருவுருவங்களும் இங்கு உள்ளன.

நாரத்தமலை : இப்பெயர் நகரத்துமலை என்பதன் திரிபு. இரட்டைபாடி கொண்ட குலோத்துங்க சோழ நகரத்து மலை என்று பழைய சாசனம் கூறுகின்றது. பரகேசரி வர்மன் திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவர் காலத்துத் திருமலைக் கடம்பர் கோயில் சாசனம் இங்குள்ள சமணக் கடவுளைத் திருமான்மலை அருகத்

தேவர் என்று கூறுகின்றது.¹ இந்த மலையின் ஒரு பகுதிக்குத் திருப்பள்ளிமலை என்றும் மற்றொரு பகுதிக்குத் தென் திருப்பள்ளிமலை என்றும் பெயர் வழங்கப்பட்டன. திருப்பள்ளி மலையில் பெரிய சமண மடமும் கோயிலும் தென் திருப்பள்ளி மலையில் சிறிய சமண மடமும் கோயிலும் இருந்தன. இம் மடங்களுக்குரிய நிலங்களிலிருந்து கிடைக்கும் வருவாயில் பெரிய மடத்துக்கு இரண்டு பங்கும் சிறிய மடத்துக்கு ஒரு பங்கும் வழங்கப்பட்டன இச் செய்திகள் பொம்மைப்பாறையின் மேற்புறத்தில் உள்ள சாசனத்தினால் அறியப்படுகின்றன. இந்தச் சாசனம் சகம் 675-இல் (கி. பி. 753-இல்) எழுதப்பட்டது. அது வருமாறு :

“ஸ்வஸ்தி ஸ்ரீ. திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் தென் திருப்பள்ளிமலைப் பள்ளி உடையார்களுக்கும் திருப்பள்ளி மலை நாயகர்க்கும் திருப்படி மாற்றுள்ளிட்ட நித்த நிபந்தங்களுக்குத் தென் சிறுவாயில் நாட்டுக் கொற்றமங்கலம் நான்கெல்லைக் குட்பட்ட நீர் நிலமும் நஞ்செய் புன்செய்யும் அந்தராயமும் தோட்டமுங்குளமும் தருவதான அச்சம் காரிய வாராட்சியும் வெட்டிபாட்டமும் பஞ்சபிலி சந்திவிக்கிரணப் பேறு வாசற்பேறு இலாஞ்சினைப் பேறு தறியிறை செக்கிறைத் தட்டொலிப்பாட்டமும் இடையவர் வரியும் இனவரியும் பொன் வரியும் மற்றுமெப் பெயர்ப்பட்டனவும் உட்பட ஆறாவது முதல் பள்ளிச்சந்த இறையிலிபாகத் திருப்பள்ளிமலையாழ்வார்க்கு இருகூறும் தென் திருப்பள்ளிமலை நாயகர்க்கு ஒருகூறும் குடுத்தோம். இப்படிக்கு இவ் வோலை பிடிபாடாகக் கொண்டு புரவிலும் வரியிலும் கழிப்பித்துச் சந்திராதித்தவற் செல்வதாக இரண்டு திருமலையிலுங்கல்லிலும் வெட்டி நான்கெல்லையிலும் ஸ்ரீ முக்குடைக்கல்லும் நாட்டிக்கொள்க. - இவை பழந்திராயனெழுத்து-ஆண்டு சூரையடு. இவை வில்லவராய நெழுத்து. - இவை தென்னவதரைய நெழுத்து.”²

1. P. S. I. No. 158. 2. P. S. I. No. 658. (Inscriptions (Texts) of the Pudukkottai State.)

பள்ளிவயல் : நார்த்தமலை திருமயக் கடம்பர் கோயிலுக்கு வடபுறத்துப் பாறையில் உள்ள சாசனம், ஸ்ரீகுலோத்துங்க சோழ தேவரது 27-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், 'இரட்டைபாடி கொண்ட சோழவளநாட்டு தெலுங்க குலகாலபுரத்து பள்ளிவயல்' நிலம் குறிக் கப்பட்டுள்ளது. அன்றியும், 'இவ்வூர்த் திருமாணமலை அருகத்தேவற்குப் புறகரை நிலம் இரண்டுமா' என்றும் கூறுகின்றது.¹ இன்னொரு சாசனம், வீரப்பிரதாப தேவராய மகாராயர் விசெயராயர் குமாரர் தேவராய மகாராயர் சகாப்தம் 1353-இன் மேல் செல்லாநின்ற இராட்சச வருடம்(கி.பி. 1431) எழுதப்பட்டது. இச் சாசனத்திலும், 'கடலடையா திலங்கைகொண்ட சோழவளநாட்டு நகரம் தெலிங்ககுலகால புரமான குலோத்துங்க சோழ பட்டணத்து உடையார் திருமலைக்கடம்பூருடைய நயினர்' பள்ளிவயல்நிலம் இரண்டுமா' என்று கூறுகிறது.² இவற்றால் இங்குப் பண்டைக்காலத்தில் அருகக்கடவுளுக்குரிய நிலங்கள் இருந்தது அறியப்படுகிறது.

சமணர்தீடல் : இதற்குச் சமணர் குண்டு என்றும் வேறு பெயர் உண்டு. காயாப்பட்டியில் உள்ள வெண்ணாவிக்குளத்தின் புறகரையில் உள்ளது. இங்குள்ள கல் ஒன்றில், 'ஸ்வஸ்திஸ்ரீ. திருவெண்ணாபில் ஐஞ்ஞாற்று வப் பெரும்பள்ளித் திருவாய்த்தல மாடம் சயவீரப் பேரிளமையான்' என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐஞ்ஞாற்று வப் பெரும்பள்ளி என்னும் சமண மடமும் கோயிலும் இங்கு இருத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

சடையாபாறை : இது சடையார்மலை என்றும் வழங்கப்படும். திருக்கோகர்ணத்திற்கு அருகில் உள்ள ஒரு பாறை இது. இங்குச் சமண தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்று உள்ளது. இவ்வுருவத்தின் அருகில் ஒரு சாசனம் காணப்படுகிறது.³ இச் சாசனத்திலிருந்து, பெருந்தீரர்

1. P. S. I. No. 158.

3. P. S. I No. 530.

2. P. S. I. No. 702.

சோழப்பெரும்பள்ளி என்னும் சமணக்கோயில் இங்கு இருந்த செய்தி அறியப்படுகிறது. “கோனேரின்மை கொண்டான் தென்கவி நாட்டாற்குத் தங்கள் நாட்டுக் கல்லாற்றுப் பள்ளிப் பெருநற்கிள்ளி சோழப் பெரும்பள்ளியாழ்வாற்கு திருப்படிமாற்றுள்ளிட்டு வேண்டும் நிமந்தங்களுக்கு இவ்வூர்ப்பள்ளி உடையார்கள் காணியான நிலம் முக்கால் குடுத்தோம். இந்நாட்டுச் சடையார்மலைமேல் தென்கவி நாட்டுப் பெரும்பள்ளி ஆழ்வாற்கு இவ்வூர்.....” என்று இதில் எழுதப்பட்டிருக்கிறது.

தேனிமலை : இதற்குத் தேனூர்மலை என்றும் பெயர் உண்டு. இங்குச் சில சமணத் திருமேனிகள் காணப்படுகின்றன. இம்மலையில் மலையத்துவஜன் என்னும் சமணத்துறவி தவம் செய்வதைக்கண்டு இருந்ருவேள் என்னும் கொடும்பாளூர் சிற்றரசன் நிலம் தானம் செய்த செய்தியை இங்குள்ள சாசனம் கூறுகின்றது.¹ அது கீழ்வருமாறு:—‘ஸ்வஸ்திஸ்ரீ மலயத்துவஜன் தேனூர்மலையில் தவஞ் செய்யக்கண்டு இருக்குவேள் சந்தித்து அவிப்புறஞ் செய்த பள்ளிச்சந்தம் நாலேகால். இவ்வறங்காத்தான் அடிநீளென் சென்னியன்.’

இங்குள்ள தீர்த்தங்கரர் திருவுருவம் ஒன்றின்கீழ், ‘ஸ்வஸ்திஸ்ரீ. ஸ்ரீவல்ல உதன செருவொட்டி செய்வித்த திருமேனி’ என்று எழுதப்பட்டுள்ளது.²

மலையகோயில் : இங்குள்ள இடதுபுறப் பாதையில் உள்ள ஒரு சாசனம் சூரணேசுவரர் என்னும் சமணப் பெரியாரைக் குறிக்கிறது.³ கற்பாதையில் குடைந்தமைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் இங்கு உள்ளன.

சித்தன்னவாசல் : சித்தன்னவாசல் கிராமத்திற்குக் கிழக்கே ஒரு மைலில் வடக்குத் தெற்காக ஒரு மலை உள்ளது. இம்மலைமேல் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் தவஞ்செய்துவந்தனர். இம்மலையில் கற்பாதையில்

1. P. S. I. No. 9.

3. P. S. I. No. 4.

2. P. S. I. No. 10.

குடைந்தமைக்கப்பட்ட குகைக்கோயில் உண்டு. இக்கோயிலின் முன் மண்டபம் வடக்குத் தெற்காக 22 அடி 10 அங்குலம் நீளமும் 11½ அடி அகலமும் உள்ளது. முன்புறத்தில் இரண்டு கற்நூண்களையுடையது. தூண்கள் ஒவ்வொன்றும் 2 அடி 2 அங்குலம் சதரமும் 6 அடி 10 அங்குலம் உயரமும் உள்ளன. இவை யாவும் ஒரே பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டன. இம் மண்டபத்தின் வடபுறத்தின் சுவரையொட்டி, முக்குடையுடன் வீற்றிருக்கும் அருகக்கடவுளின் திருவுருவமும் தென்புறச் சுவரையொட்டிப் பார்சுவராதர் திருவுருவமும் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்தின் மேற்கூரையிலும் தூண்களிலும் சுவர்களிலும் ஓவியங்கள் எழுதப்பட்டிருந்தன. இவ்வோவியங்கள் இப்போது சிதைந்து காணப்படுகின்றன. சிதைந்த நிலையிலும் இவ்வோவியங்கள் மனதைக் கவரக்கூடியனவாக உள்ளன. இந்த மண்டபத்துக்கு நடுவில் பாறையைக் குடைந்தமைக்கப்பெற்ற ஒரு சிறுகோவில் உண்டு. இதன் அகலமும் நீளமும் உயரமும் 10½ அடி. இக்கோயிலின் வாயில் 5 அடி 7 அங்குலம் உயரமும் 2½ அடி அகலமும் உள்ளது. இக்கோயிலில் அருகக்கடவுளின் மூன்று உருவங்கள் முக்குடையுடன் அமைக்கப்பட்டுள்ளன. இக் குகைக் கோயிலை அமைத்தவன் பேர்போன மகேந்திரவர்மன் I என்னும் பல்லவ அரசனாகும். இவன் கி. பி. 600 முதல் 630 வரையில் தொண்டைமண்டலம் சோழமண்டலங்களை அரசாண்டான். இவனுடைய உருவம் இக்குகைக் கோயிலில் ஓவியமாக அமைக்கப்பட்டுள்ளது. இக்குகைக் கோயிலுக்கு வடகீழ்ப்புறத்தில் இயற்கையாயமைந்த ஒரு குகை உளது. இக்குகைக்குள் 17 கற்படுக்கைகள் பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகைக்கு ஏழடிப்பட்டம் என்னும் வழியாகச் செல்லவேண்டும்.¹ இக்குகையில் முற்காலத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்து தவஞ்செய்து வந்தனர். இங்கு, பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும் சாசனங்கள்

உள்ளன. இங்குள்ள சாசனம், 'கொழக்குன்றத்துக் கடவுளன் நீலன். திருப்பூரணன் திட்டைச்சரணன். திருச்சாத்தன். ஸ்ரீ பூரணசந்திரன். நியத்தக்கரன் பட்டக்காழி.த்தூர்க் கடவுளன்' என்னும் பெயர்களைக் கூறுகின்றது.¹ இப்பெயர்கள் இங்குத் தவஞ்செய்திருந்த சமணமுனிவர்களில் சிலருடைய பெயர்கள் எனத் தோன்றுகின்றன.

இன்றொரு சாசனம் கி. பி. 9-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் 'அவனிசேகரன் ஸ்ரீவள்ளுவன் (ஸ்ரீவல்லபன்)' காலத்தில், மதுரையாசிரியன் இளங்கொளதமன் என்பவர் இங்குள்ள உள்மண்டபத்தைப் பழுதுதீர்த்து வெளிமண்டபம் ஒன்றைக் கட்டினார் என்று கூறுகிறது.² மதுரை ஆசிரியன் என்னும் பெயருடைமையால் இவர் சிறந்த புலவராக இருக்கவேண்டும்.

இங்குள்ள ஒரு தோட்டத்தில் உடைபட்ட ஒரு சமண தீர்த்தங்கரர் திருவுருவம் உண்டென்றும் இதனைத் தட்டினால், இசையுடன் கூடிய ஓசை உண்டாகிறது என்றும் கூறுகின்றனர்.

ஆலங்குடித் தாலுகா திருவரங்குளம் என்னும் இடத்தில் அரிதீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள சாசனம் கி. பி. 1260-இல் திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டியதேவர் காலத்தில் எழுதப்பட்டது. இதில், பள்ளிச்சந்நிலம் குறிக்கப்படுகிறது.³ இத் தாலுகா கோகர்ணம் கோகர்ணீஸ்வரர் கோவில் சாசனம் வீரபாண்டியதேவரது 14-வது ஆண்டில் எழுதப்பட்டது. இதில், தென்கவிநாட்டுப் பள்ளிச்சந்ந நிலங்கள் குறிக்கப்படுகின்றன.⁴ இத் தாலுகா வளவம்பட்டி அரசாங்கப் பாடசாலைக்கு அருகில் சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இத் தாலுகா புத்தாம்பூரில் மொட்டைப்பிள்ளையார் என வழங்கும் சமணத்

1. P. S. I. No. 7.

2. S. I. Ep. Rep. 1929-30. P. 74. 1915. P. 86.

3. P. S. I. No. 364.

4. P. S. I. No. 590.

திருவுருவம் காணப்படுகிறது. இத் தாலுகா செம்பாட்டுரீரில் தீர்த்தங்கரரின் உருவம் காணப்படுவதுடன் சிங்கத்தூண்களும் காணப்படுகின்றன. சிங்கத்தூண்கள் பல்லவர்களால் காலத்தில் பல்லவ அரசர்கள் கட்டிய கோயில்களில் காணப்படுவதால், இங்குப் பண்டைக்காலத்தில் பல்லவ அரசரால் கட்டப்பட்ட கோயில் இருந்திருக்கவேண்டும். இத்தாலுகா திருக்கட்டளை சுந்தரேஸ்வரர் கோயில் சாசனம் குலோத்துங்க சோழனுடைய 10-ஆவது ஆண்டில் எழுதப்பட்டது. இதில் வளத்தாமங்கலம் பள்ளிச்செய் கூறப்படுகிறது.¹ (செய் = வயல்).

திருமய்யம் தாலுகாவில் பொன்னமராபதி கோளீசுவரர் கோவில் சாசனம் 'ஒல்லையூர் கூற்றத்துக் கொன்றையூரான உத்தம சோழபுரத்துப் பொன்னமராபதி பள்ளிச் சந்தம் கூறப்படுகிறது.² இத்தாலுகா காரையூர் சுந்தரராசப் பெருமாள் கோயில் சாசனம், 'ஒல்லையூர் கூற்றத்துக் காரையூர் பள்ளிச் சந்த நிலத்தைக்' கூறுகிறது.³ புலாலைக்குடியில், பாறையில் அமைக்கப்பட்ட சிறுசமணக் கோயில் உண்டு. தேவர் மலை என்னும் இடமும் சமணக் கோயிலே.

குளத்தூர் தாலுகா குன்னண்டார் கோயில் என்னும் குகைக்கோயில் சமணக் கோயிலாகும். இத்தாலுகா அன்னவாசல் பள்ளி ஊருணிக்கு மேற்கில் உள்ள தென்னந்தோப்பில் இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத்தாலுகா வீரக்குடிக்கு அருகில் உள்ள சமணர்மேடு என்னும் இடத்தில் சமணத் திருவுருவங்கள் பூமியிலிருந்து கிடைத்தன. குளத்தூர்த் தாலுகா திருப்பூரில் ஒரு சமண உருவம் கிடைத்தது. ஷெ தாலுகா தேக்காட்டுரீரில் சமணத் திரு உருவம் உண்டு. ஷெ கண்ணங் குடியில் ஒரு சமணத் திருமேனி கிடைத்தது.⁴ ஷெ விராலூரில் சமண உருவம் உளது. கீழைத்தனியம் என்னும் ஊரில் சில சமண உருவங்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டெடுக்கப்பட்ட

1. P. S. I. No. 119.

2. P. S. I. No. 578.

3. P. S. I. No. 534.

4. A Manual of Padukottai State. Vol. I Revised Ed.

டன. இவையெல்லாம், பண்டைக் காலத்தில் இவ்விடங்களில் சமணர் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. அம்மணங்குறிச்சி என்னும் ஊர் இங்கு உண்டு. இப்பெயர் இங்கு அமணர் இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

17. தஞ்சாவூர் மாவட்டம்

திருவாரூர்: இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்தனர். அக்காலத்தில் இவ்வூர்த் திருக்குளம் மிகச் சிறியதாக இருந்தது. அச்சிறு குளத்தைச் சூழ்ந்து சமணர்களின் பள்ளிகளும், மடங்களும், நிலங்களும் இருந்தன. கி. பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் (அப்பர் சம்பந்தர் காலத்துக்குச் சற்று முன்னர்). இவ்வூரில் சைவச் சமணர் கலகம் உண்டாகி இங்கிருந்த சமணர்களைச் சைவர் துரத்தினர். தண்டி அடிகள், நமி நந்தியடிகள் என்னும் சைவநாயன்மார்கள் காலத்தில் இக்கலகம் நிகழ்ந்ததாகப் பெரிய புராணம் கூறுகின்றது.¹ இக்கலகத்தின் பயனாக இச்சிறு குளத்தைச் சூழ்ந்திருந்த சமணர்களின் கட்டிடங்களும் நிலங்களும் இடித்துப் பறிக் கப்பட்டுப் பெரிய குளமாகத் தோண்டப்பட்டது. இப்போது இக்குளம் பதினெட்டு ஏக்கர் உள்ள பெரிய இடப் பரப்பைக் கொண்டுள்ளது. இக்குளத்தின் பெரும்பகுதி பண்டைக் காலத்தில் சமணரின் நிலமாக இருந்தன என்பது அறியத் தக்கது.

சேந்தலை: தஞ்சைத் தாலுகாவில் உள்ள இவ்வூர் சந்திரலேகை என்று பண்டைக் காலத்தில் பேர் பெற்றிருந்தது. இங்குள்ள சந்தரேச்சரர் என்னும் சிவன்கோயில் வெளிக் கோபுர வாயிலின் இடதுபுறச் சுவரில் உள்ள சாசனத்தால் இங்குப் பண்டைக்காலத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும். அச் சாசனப் பகுதி இது; 'கோப்பர கேசரி பன்மார்க்கு யாண்டு 102-வது கா.....ற்குடிப் பள்ளியுடைய ஆரம்ப வீரனேன் கையெழுத்து. வட

1. இந்தக் கலகத்தைப்பற்றி இந்நூல், 'சமண சமயம் குன்றிய வரலாறு' என்னும் அதிகாரத்திற் காண்க.

கவிர.....பள்ளியுடைய கனகசேனபடாரர் கையால் யான்
கொண்டு கடவ.¹ மற்றொரு சாசனம், 'நங்கை ஒளி மாதியார்
நாயார் நக்க நீலி'² என்பவர் பொன் தானம் செய்ததைக்
கூறுகின்றது. இவ்வூரில் இப்போது இடிந்து கிடக்கும்
ஒரு கோயிலின் கற்றாண் ஒன்றில் சமண தீர்த்தங்கரரின்
சிறிய திருவுருவம் இருந்ததைப் பார்த்ததாக என்
நண்பர் ஒருவர் கூறுகின்றார்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டித் தாலுகா
வில் உள்ளது. இவ்வூர் மருந்தீச்சுரர் கோயிலின் மண்ட
பத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி இராசராச தேவர்
III-உடைய 11-வது ஆண்டில் (கி. பி. 1227. மே. 15).
எழுதப்பட்ட சாசனத்தில், சாத்தமங்கலத்தைச் சேர்ந்த
'பள்ளிச் சந்தம்,' குறிக்கப்பட்டுள்ளது.³ இதனால், இவ்
வூருக்கருகில் இருந்த சாத்தமங்கலத்தில் சமணக் கோயி
லுக் குறித்தான நிலங்கள் இருந்த செய்தி அறியப்படுகிறது.
ஆதலால், பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்க
வேண்டும்.

திருநாகேச்சுரம்: சும்பகோணம் தாலுவைச் சேர்ந்த
திருநாகேச்சுரர் கோயிலின் மண்டபக் கற்றாணில் உள்ள
சாசனம், 'தென்கரைத் திரைமூர் நாட்டில்,' இருந்த 'மிலா
டுடையார் பள்ளி,' என்னும் சமணக் கோயிலைக் குறிப்பிடு
கிறது. இந்த மிலாடுடையார் பள்ளி, திருக்கோவலூரில்
இருந்த மிலாட அரசனால் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
முற்காலத்தில் இங்கு ஒரு சமணக் கோயில் இடிந்து கிடந்த
தென்றும், அக் கோயிற் கற்களைக்கொண்டு இப்போ
துள்ள திருநாகேச்சுரத்துச் சைவக் கோயில் கட்டப்பட்ட
தென்றும் இவ் வூரார் கூறுவர். அம்மன் கோயில் மண்ட
பத் தூண்களில் இப்போதும் சமண உருவங்கள் காணப்
படுகின்றன. இவை, இவ்வூரார் கூறுவதை உறுதிப்படுத்து
கின்றன. இவ்வூருக்கு அருகில் உள்ள வயல்களில் சமண

1. Top. Ins. Vol ii. (1293). S. I. I. (Toxtf) Vol VI. No. 443.

2. S. I. I. (Texts) Vol VI. No. 442.

3. Top. Ins. Vol II. (1527. 466 of 1912).

உருவங்கள் காணப்படுகின்றன.¹ திருநாகேச்சுரத்திற்குப் பண்டைக் காலத்தில் 'குமார மார்த்தாண்டபுரம்,' என்று பெயர் வழங்கியதென்றும், இங்கிருந்த மிலாடுடையார் பள்ளியில் மண்டபத்தையும் கோபுரத்தையும் ஒரு வணிகர் கட்டினார் என்றும் இராஜகேசரி வர்மன் என்னும் சோழனது 2-வது ஆண்டில் எழுதப்பட்ட சாசனம் கூறுகின்றது.²

திருப்புகுவார் (வர்த்தமானீச்சுரம்): இவ்வூர் நன்னிலம் இரயில் நிலையத்துக்குக் கிழக்கே நான்கு மைலில் உள்ளது. இங்கு வர்த்தமானீச்சுரர் கோயில் உண்டு. இக் கோயில் இப்போது சைவக் கோயிலாக உள்ளது. ஆனால், இக் கோயிலின் பெயரைக்கொண்டே இது பண்டைக்காலத்தில் சமணக் கோயிலாக இருந்தது என்பதை அறியலாம். ஸ்ரீவர்த்தமானர் (மகா வீரர்) இருபத்து நான்காவது தீர்த்தங்கரராவர். இச் சமணக் கோயில் கி. பி. 7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப் பட்டுச் சைவக் கோயிலாக்கப்பட்டது. அப்பரும் சம்பந்தரும் இக் கோயிலைப் பாடியுள்ளனர். இங்குச் சமணர் பண்டைக்காலத்தில் இருந்தனர்.

பழையாறை: இதனைப் 'பழையாறு,' 'பழசை,' என்றுங் கூறுவர். பட்டிச்சுரத்துக்குத் தென் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. சோழ அரசர்களின் உறவினர் இங்கு வாழ்ந்திருந்தனர். இங்குப் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர். கி. பி. 7-ஆம் நூற்றாண்டில், அப்பர் சுவாமி காலத்தில், இங்கே கலகம் ஏற்பட்டுச் சமணர் தூரத்தப் பட்ட செய்தியைப் பெரிய புராணம் கூறுகின்றது.³ கி. பி. 11-ஆம் நூற்றாண்டிலும் இங்குச் சமணரும் சமணக் கோயிலும் இருந்த செய்தி அறியப்படுகிறது. இங்கிருந்த சமணக்

1. S. I. I. Vol III, (No. 91). M. E. R. 1912, P. 7 and 62. S. I. I. Vol II. P. 116.

2. 222 of 1911. Ep. Rep. 1912, P. 7.

3. 'சமண சமயம் குன்றிய வரலாறு' என்னும் அதிகாரத்தில் இச் செய்தியைக் காண்க.

கோயிலில் எழுந்தருளியிருந்த அருகக் கடவுள்மீது இயற்றப்பட்ட இரண்டு செய்யுள்கள் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இங்கு வாழ்ந்திருந்த சோழ அரசன் இக் கோயிலுக்குச் சிறப்புச் செய்தான் என்பதும் விளங்குகின்றது. அச் செய்யுள் வருமாறு :

‘தாழி யோங்கு மலர்க் கண்ணவர் தண்ணடி
பாழி யோங்கு புனலார் பழை யாற்றுள்
காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
வாழி என்று வணங்க வினை சேரா.’

‘முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தனபுகழே போக்கியவைவேல் விண்ணன்
செழுந் தண்பூம் பழசையுட் சிறந்தது நாளுந் செய
வெழுந்த சேதிகத் துள்ளிருந்த வண்ண லடி
வீழுந்தண்பூ மலர்களால் வியந்து நாளுந் தொழ்த்
தொடர்ந்து நின்ற வல்லினை துறந்துபோ மாலரோ.’

மருத்துவக்குடி : இவ்வூர், பாபநாசம் தாலுகாவில் உள்ளது. இவ்வூர் ஐராவதீஸ்வரர் கோயில் மண்டபத்தில் உள்ள, திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர் III உடைய 16-வது ஆண்டில் (கி. பி. 1194-இல்) எழுதப்பட்ட சாசனத்தில், ஜனநாதபுரம் என்னும் ஊரில் இருந்த சேதிசூல மாணிக்கப் பெரும்பள்ளி, கங்கருள கந்தரப் பெரும்பள்ளி என்னும் இரண்டு சமணக் கோயில்கள் கூறப்படுகின்றன.¹ இதனால், இவ் வூருக்கருகில் சமணரும் சமணக் கோயில்களும் இருந்த செய்தி அறியப்படும்.

திருவலஞ்சுழி : இது சும்பகோணம் தாலுகாவில் உள்ளது. இங்குள்ள சிவன் கோயிலுக்கருகில் சில சமண உருவங்கள் காணப்படுகின்றன.² இதனால், இவ்வூரில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தது அறியப்படுகிறது.

மன்னூர்குடி : மன்னூர்குடித் தாலுகாவின் தலைநகர் பண்டைக் காலத்தில் இவ்வூரில் சமணர் அதிகமாக இருந்

1. (392 of 1907). Ep. Rep. 1908.

2. Tanjore Dt. gazetteer. Vol I. P. 223.

தனர். இப்போதும் சில சமணர் உள்ளனர். ஒரு சமணக் கோயிலும் இருக்கிறது.¹ இங்குள்ள ராஜகோபால சுவாமி கோயில் துவஜஸ்தம்பம், ஜைனருடைய மானஸ்தம்பம் போன்றிருக்கிறபடியால் இது ஆதியில் சமணக் கோயிலாக இருந்திருக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.²

தீபங்குடி: நன்னிலம் தாலுகாவில் உள்ளது. நன்னிலத்திற்குத் தென்மேற்கு 7 மைலில் உள்ளது. இதுவும் பழைய சமண ஊர். இங்கிருந்த ஜயங்கொண்டார் என்னும் சமணர் 'தீபங்குடிப் பத்து,' என்னும் சிறந்த, இனிய, அழகிய பாடல்களைப் பாடியுள்ளார். இவரே 'கலிங்கத்துப் பாணி,' என்னும் நூலை இயற்றியதாகக் கூறுவர். இத்தீபங்குடியில் இப்போதும் சமணர் உள்ளனர். சமணக் கோயில் ஒன்றும் இருக்கிறது.³

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சமணர் இருந்த செய்தி சாசனங்களால் அறியப்படுகிறது. 'அருமொழி தேவ வளநாட்டு இங்களநாட்டுப் பாலையூர்ப் பள்ளி,'⁴ 'அரிசிலுக்கும் காவிரிக்கும் நடுவான உய்யக் கொண்ட வளநாட்டுத் திரைமூர்நாட்டுப் பள்ளிச் சந்தம்,'⁵ 'திருவாலி நாட்டுக் குறுவாணியக்குடி பள்ளி,'⁶ 'உய்யக் கொண்ட வளநாட்டு அமண்குடி'⁷ என வரும் சாசனப்

1. Tanjore Dt. gazetteer Vol I. Topographical List of Antiquities P. 280. List of the Antiquarian Remains in the Presidency of Madras G. Robert Sewell, Madras 1888. Archaeological Survey of Southern India I.

2. Ep. Rep. 1922. P. 98, 99.

3. Tan. Dt. Gazetteer. Vol I. (Top. List of Antiquities P. 276. List of Antiquarian Remains in the Presidency of Madras. Robert Sewell, 1882.

4. S. I. I. Vol II. (No. 4. P. 43).

5. S. I. I. Vol II. Part I. (No. 4. P. 47).

6. S. I. I. Vol II. (No. 5. P. 54).

7. S. I. I. Vol II. Part II. (No. 31, 33, 35).

பகுதிகளால் தஞ்சாவூர் மாவட்டத்தில் சமணர் இருந்த செய்தி அறியப்படும்.

அமண்குடி : 'சோழ மண்டலத்து உய்யக் கொண்ட வளநாட்டை'ச் சேர்ந்த வெண்ணாடி அமண்குடி என்னும் ஊர் இருந்ததென்றும் இவ்வூர் பிற்காலத்தில் கோளாந்தகச் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் மாற்றப்பட்டதென்றும் ஸ்ரீ இராசராச சோழரது சேனாபதியான கிருஷ்ணன் இராமனை மும்முடி சோழ பிரம்மராயன் என்பவர் இவ்வூரில் வாழ்ந்திருந்தார் என்றும், தஞ்சை இராச ராசேச் சரக் கோயில் கல்வெட்டு டெழுத்துக்கள் கூறுகின்றன.¹ இவ்வூர்ப் பெயரே இங்குச் சமணர் வாழ்ந்திருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது.

கருந்தீட்டைக் குடி : (கருந்தட்டான்குடி என்று வழங்குவர்) அங்குச் சமணர் முன்னாலில் சிறப்புற்றிருந்தனர். இப்போதும் இங்குச் சமணர் உள்ளனர். சமண ஆலயமும் உண்டு.

சூகர் : இங்குக் குலோத்துங்கன் I காலத்தில் குலோத்துங்கன் பெயரால் பெரும் பள்ளி கட்டப்பட்டது.²

8. இராமநாதபுர மாவட்டம்

கோவிலங்குளம் : அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இவ்வூரில் அம்பலப்பசாமி கோயில் மேடையின் மேற்கு, தெற்குப்பக்கத்தில் சில சாசனங்கள் காணப்படுகின்றன. இப்போது, இந்த மேடைமட்டும் உள்ளது; கோயில் இல்லை. இங்குள்ளசாசனம் நல்ல இலக்கிய நடையுள்ளது. திரிபுவனச்சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவரது 48-வது ஆண்டில் எழுதப்பட்ட இந்தச் சாசனம், முக்குடைநாதருக்கு (அருகக்கடவுளுக்கு) பொன்மயமான மண்டபமும் விமானமும், முக்குடைநாதர், இயக்கி இவர்களின் செப்புத் திருமேனிகளும்,

1. S. I. I. Vol II. Part II. (No. 31, 33, 35).

2. 288 of 1917.

தண்ணீர்ப்பந்தலும், இக்கோயில் சட்ட நிலமும் இவ்வூரில் இருந்த சமணர்களால் அமைக்கப்பட்ட செய்தியைக் கூறுகிறது. இச்சாசனத்தில் இவ்வூர் 'வேம்பு வளநாட்டுச் செங்காட்டிருக்கையைச் சேர்ந்த ரும்பனூர்' என்று கூறப்படுகின்றது. இங்குள்ள இன்னொரு சாசனம், இக்கும்பனூரையும், குரந்தி, குன்றத்தூர், புத்தூர் என்னும் ஊர்களையும் அரசாண்ட சிற்றரசன் சோழனோன் என்பவனையும் புகழ்ந்து கூறுகிறது.¹

இருப்பைக்குடி : சாத்தூர்த் தாலுகாவில் உள்ள எருக்கங்குடிக்கு அரைக்கால் மைலில் உள்ள ஏரிக்கு மேற்கில் ஒருபாறையில் உள்ள வட்டெழுத்துச் சாசனம் உள்ளது. இச்சாசனம் பாண்டியன் சடையன் மாறன் ஸ்ரீவல்லபனது 18-வது ஆண்டில் எழுதப்பட்டது. இவ்வரசனுக்குக் கீழ்ப்பட்டிருந்த 'இருப்பைக்குடி கிழவன்' என்பவன் 'பெரியபள்ளி'யைக் கட்டி 'பாழிக்குளம்' என்னும் ஏரியைப் பழுதுபார்த்த செய்திகள் இதில் கூறப்படுகின்றன. இருப்பைக்குடி கிழவனுக்கு 'எட்டிசாத்தன்' என்னும் பெயரும் இருந்ததாகத் தெரிகிறது. இவன் சமணரை இருக்கவேண்டும். இவன் கட்டிய 'பெரியபள்ளி'யும் சமணக் கோயில் என்பதில் ஐயமில்லை.²

பிரான்மலை : திருப்பத்தூர்த் தாலுகா பிரான்மலையில் உள்ள மங்கைநாதர் கோயிலில் சாசனங்கள் உண்டு. இச்சாசனம், 'கடலடையாசிலங்கை கொண்ட சோழவளநாட்டு தென்கோ நாட்டு இடையாற்றூர்' பள்ளிச்சந்த நிலங்களைக் குறிப்பிடுகிறது.³ இங்குள்ள மற்றொரு சாசனம், 'கூடலூரான ஐஞ்ஞாற்றுவ மங்கலத்து'ப் பள்ளிச்சந்த நிலங்களைக் கூறுகின்றது.⁴ பள்ளிச்சந்தம் என்பது சமணப் பள்ளிக்குரிய நிலங்களாகும்.

1. 396, 397 of 1914.

2. 334 of 1929-30., S. I. Ep. Rep. 1929-30. P. 72, 74.

3. S. I. I. (Texts) Vol. VIII. No. 436. P. 223.

4. S. I. I. (Texts) Vol. VIII. No. 438.

இளையான்குடி : பரமக்குடி இரயில் நிலையத்துக்கு 7 மைலில் உள்ளது இவ்வூர். (இவ்வூரில் சைவ அடியாரான இளையான்குடி மாற நாயனார் இருந்தார்.) இவ்வூர் சிவன்கோயிலுக்கு வெளியே சமணத் திருவுருவம் ஒன்று காணப்படுகிறது. இதனை 'அமணசாமி' (சமணக்கடவுள்) என்று கூறுகிறார்கள். இவ்வூரார் வெள்ளிக்கிழமை தோறும் இந்த அமணசாமியைப் பூசித்து வணங்கிவருகின்றனர். இதனால், முற்காலத்தில் இங்குச் சமணர் இருந்திருக்கவேண்டும் என்பது அறியப்படுகிறது. மஞ்சபுத்தூர் செட்டிமார்கள் வழிபட்டு வருகின்றனர். இவ்வூர் ஏரிக்கரையில் ஒரு சமண உருவம் காணப்படுகிறது.¹

பள்ளிமடம் : அறுப்புக்கோட்டைத் தாலுகாவில் உள்ள இக்கிராமம் பண்டைக்காலத்தில் சமணர் கிராமமாக இருந்திருக்கவேண்டும் எனத் தெரிகிறது. இக்கிராமத்தின் பண்டைப் பெயர், 'திருப்பருத்திக்குடி நாட்டுத் திருச்சுழியல் பள்ளி மடை' என்பது. இங்குள்ள கலாநாதசுவாமி கோயில் சாசனம் ஒன்றில், வேம்புநாட்டுக்குரந்தி திருக்காட்டம்பள்ளி தேவர் என்னும் சமணக்கோயிலில் நந்தாவிளக்குக்காக சாத்தன்காரி என்பவர் ஐம்பது ஆடுகளைத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.²

அனுமந்தகுடி : இராநாதபுரத்துக்கு வடக்கே 37½ மைலில் உள்ளது. திருவாடானை தாலுகாவில் உள்ள இக்கிராமத்தில் மழவநாத சுவாமி கோயில் என்னும் சமணக்கோயில் உண்டு. இக்கோயிலின் எதிரில் உள்ள உடைந்து போன சாசனம் சகம் 1455 (கி. பி. 1535.) இல் விஜயநகர அரசன் (பெயர் காணப்படவில்லை) காலத்தில் எழுதப்பட்டது. இதில், முத்தூற்றுக் கூற்றத்து அஞ்சுகோட்டை' என்னும் ஊரும், ஷெ முத்தூற்றுக் கூற்றத்து 'குருவடிமிடிஎன்னும் ஜினைந்திரமங்கலம்' என்னும் ஊரும் குறிக்கப்பட்டுள்ளன. ஜினைந்திரமங்கலம் என்னும் பெயர்

1. Top. Antiq. P. 296.

2. Top. Ins. Vol. II. No. 30. P. 1163.

இங்குச் சமணர் இருந்தனர் என்பதை விளக்குகின்றது.¹ இப்போதும் சமணக்கோயில் உளது.² இயக்கி கோமடேசுவரர் முதலிய நான்கு செம்புவிக்கிரகங்களும் உள்ளனவாம்.

திருக்களாக்குடி : திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள இவ்வூர், திருப்பத்தூருக்குப் பதினேழு மைல் சேய்மையில் உள்ளது. இங்கு மலையும் கோயிலும் உண்டு. இக்கோயில் பண்டைக்காலத்தில் ஆருகதக் கோயிலாக இருந்திருக்கவேண்டும். இப்போது சைவக் கோயிலாக உள்ள இக்கோயிலில், பார்சவநாத சுவாமியின் திருமேனி ஒன்று வீற்றிருப்பதுபோன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்திருமேனியின் தலைக்குமேல் ஐந்தலை நாகமும் காணப்படுகிறது.³

இந்த மாவட்டத்தில் இரணியூர், இளையாத்தங்குடி, நாச்சியாபுரத்துக்கு ஒரு மைலில் உள்ள நடுவிகோட்டை என்னும் ஊர்களில் பண்டைக்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள.⁴

பெரியட்டினம் : இராமநாதபுரம் இரயில் நிலையத்திலிருந்து தென்கிழக்காகப் பத்துமைலில் உள்ள கடற்கரைக் கிராமம். இங்குச் சமண உருவச்சிலைகள் காணப்படுகின்றன.⁵

தேலிபட்டினம் : இராமநாதபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் உள்ள திலகேசுவரர் கோவில் சாசனம், “இடைக்குள நாட்டு செழுவனூரான சத்துரு பயங்கர நல்லூரும், கிடாரமான கிடாரங்கொண்ட சோழபுரமும், கொழுவூர் நாட்டுக்கிளியூரும் ஆகிய இவ்வூர் நான்கெல்லைக்குட்பட்ட நிலத்தில்” இருந்த பள்ளிச் சந்தத்தைக் கூறு

1. Top. Ins. Vol. II. No. 279. P. 1196.

2. Top. List of Antiq. P. 298.

3. S. I. Ep. Rep. 1936-37. P. 59.

4. Ep. Rep. 1926. P. 4.

5. Arch. Rep. 1911-1912. Page 5.

கிறது.¹ இதனால் இங்கே சமணர் இருந்தனர் என்பது தெரிகிறது.

கிடாரம் : இராமநாத புரத்துக்குத் தென்மேற்கே 14 மைலில் உள்ளது. இந்தக் கிராமத்தின் தெற்கே ஒரு சமண உருவம் இருக்கிறது.²

கோவில்துளம் : இராமநாதபுரத்துக்குத் தென்மேற்கில் 3/4 மைலில் உள்ளது. இங்கு இரண்டு சமணத் திருவுருவங்கள் உள்ளன.³

குலசேகர நல்லூர் : (நல்லூர்.) திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கே 8 மைலில் உள்ளது. இராமநாத புரத்திலிருந்து வடமேற்கே 50 மைலில் உள்ளது. இங்கு இடிந்துபோன ஒரு சிவன் கோயில் உண்டு. இந்தக் கோயில் முன்பு சமணக் கோயிலாக இருந்ததென்று கூறப்படுகிறது. இந்தக் கிராமத்தில் சமணர் இருந்தனர் என்றும் குலசேகர பாண்டியன் அவர்களைத் தூரத்திவிட்டு இக்கோயிலைச் சைவக் கோயிலாகச் செய்தான் என்றும் ஊரார் கூறுகின்றனர்.⁴

மஞ்சியூர் : இராமநாதபுரத்திலிருந்து வடமேற்கே 15 மைலில் உள்ளது. இக்கிராமத்தின் மேற்கே ஒரு பர்லாங்கில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.⁵

சேலுவனூர் : செல்வநல்லூர் என்றும் கூறப்படும். முதுகுளத்தூருக்குத் தென்கிழக்கில் 9 1/2 மைலில் உள்ளது. இராமநாதபுரத்திற்குத் தென்மேற்கே 23 மைலில் உள்ளது. இக்கிராமத்திற்கு மேற்கே குடிகள் அற்ற ஒரு கிராமத்தில் ஒரு சமணத் திருமேனி இருக்கிறது.⁶

1. S. I. I. Vol. VIII, No. 404, Page. 214.

2. Top. List. P. 299.

3. Top. List. P. 299.

4. Top. List. P. 299.

5. Top. List. P. 299.

6. Top. List. P. 301.

9. மதுரை மாவட்டம்

பண்டைக் காலத்திலே மதுரையிலே சமணசமயம் சிறப்படைந்திருந்தது. மதுரையைச் சூழ்ந்துள்ள மலைகளிலும் பாறைகளிலும் செதுக்கப்பட்டுள்ள பிராமி எழுத்துக்கள், கி. மு. இரண்டாம் நூற்றாண்டிலேயே அங்குச் சமணர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன. மூர்த்தி நாயனார் காலத்திலே இங்குச் சமணசமயம் இருந்த செய்தியைப் பெரியபுராணம் கூறுகிறது.

ஞானசம்பந்தர் காலத்திலே பாண்டி நாட்டில் சமணசமயம் மிகச் சிறப்புற்றிருந்தது. கூன்பாண்டியன் என்னும் நெடோற்றனும் சமணசமயத்தை மேற்கொண்டிருந்தான். ஆகவே பாண்டி நாட்டில் சமணசமயம் தலைதூக்கி நின்றது. இச்செய்தியைப் பெரியபுராணம் இவ்வாறு கூறுகிறது.

“பூழியர் தமிழ்நாட் டுள்ள
பொருளில்சீர்ப் பதிகள் எல்லாம்
பாழியும் அருகர் மேவும்
பள்ளிகள் பலவு மாகிச்
சூழிருட் குழுக்கள் போலத்
தொடைமயிர்ப் பீலி யோடு
மூழினீர் கையிற் பற்றி
அமணரே யாகி மொய்ப்ப”

“பறிமயிர்த் தலையும் பாயும்
பீலியும் தடுக்கும் மேனிச்
செறியுமுக் குடையு மாகித்
திரிபவர் எங்கு மாகி
அறியும்அச் சமய நூலின்
அளவினில் அடங்கிச் சைவ
நெறியினிற் சீத்தந் சேல்லா
நிலைமையில் நிகழுங் காலே.”

இவ்வாறு சமணர் ஆதிக்கம் மிகுந்திருந்த பாண்டி நாட்டில் ஞானசம்பந்தர் சென்று, பாண்டியனுக்கு வெப்பு

நோயை உண்டாக்கிப் பின்னர் அந்நோயைத் தீர்த்துப் பாண்டியனைச் சைவசமயத்தில் சேர்த்தார். பாண்டியன் நீறுபூசி சைவனானான். இதனை யறிந்த நாட்டுமக்களும் நிறணிந்து சைவர் ஆடுங்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது.

தென்னவன் தனக்கு நீறு
சிரபுரச் செல்வர் ஈந்தார்
முன்னவன் பணிந்து கொண்டி
முழுவதும் அணிந்து நின்றான்
மன்னன்நீ றணிந்தான் என்று
மற்றவன் மதுரை வாழ்வார்
துன்னிநின் றார்கள் எல்லாம்
தாயநீ றணிந்து கொண்டார்.

இதனோடல்லாமல், ஞானசம்பந்தர் சமணருடன் வாதப்போர்செய்து தேவலக்ஷியுறச் செய்து அவர்களைக் கழுவில் ஏற்றினார். அமணருடைய பாழிகளும் பள்ளிகளும் தகர்த்து அழிக்கப்பட்டன.

பூழியன் மதுரையுள்ளார்
புறத்துளர் அமணர் சேரும்
பாழியும் அருகர் மேவும்
பள்ளியும் ஆன எல்லாம்
கீழுறப் பறித்துப் போக்கிக்
கிள ரொளித் தாய்மை செய்தே
வாழியப் பதிகள் எல்லாம்
மங்கலம் பொலியச் செய்தார்

என்று பெரியபுராணம் கூறுகிறது. இவ்வாறு பெரிய புராணம் கூறுவதைக்கொண்டு அக் காலத்திலேயே சமண சமயம் பாண்டி நாட்டில் அழிந்துவிட்டது என்று கருதக் கூடாது. ஏனென்றால், ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு பல நூற்றாண்டுவரையில் சமணசமயம் பாண்டி நாட்டில் இருந்த செய்தி கல்வெட்டுக்களினால் தெரிகிறது. ஞானசம்பந்தர் காலத்தில் பாண்டிநாட்டிலே சமணசம

யத்தின் ஆதிக்கம் குறைவுபட்டுப் பின்னர் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அச்சமயம் மறையத்தொடங்கிற்று என்று கருதவேண்டியிருக்கிறது.

இனி மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டுச் சமணமலைகளை ஆராய்வோம். மதுரையைச் சூழ்ந்து எட்டுமலைகள் உள்ளன என்றும் அவ்வெட்டு மலைகளிலும் எண்ணியிரம் சமணமுனிவர் இருந்தனர் என்றும் கூறப்படுகின்றன. ஒருமலையில் ஆயிரம் சமணமுனிவர் வீதம் எட்டுமலைகளில் எண்ணியிரம் முனிவர் வாழ்ந்திருந்தார்கள். ஆயிரம் முனிவர் என்று கூறுவது குறிப்பிட்டதொகையை யன்று; பெருந்தொகையினர் என்பது கருத்து. எட்டுமலைகளில் எண்ணியிரவர் என்றால் எட்டுமலைகளில் தவஞ்செய்திருந்த பெருந்தொகையான சமண முனிவர்கள் என்பது கருத்து. இந்த எட்டுமலைகளில் இருந்த எண்ணியிரம் சமணரும் கழுவேறினர்கள் என்று பெரியபுராணம் கூறுகிறது. “என்பெருங்குன்றத்து எண்ணியிரவரும் ஏறினர்கள்” என்பது பெரியபுராண வாசகம்.

தக்கயாகப் பரணியிலும் என்பெருங் குன்றங்கள் கூறப்படுகின்றன.

வேதப் பகைவர் நம்முடம்பு

வீங்கத் தூங்கும் வெங்கமுலிற்

சேதப்படும் என்பெருங் துன்றத்

தெல்லா வசோகும் எரிகெனவே. (218-ஆம் தாழிசை.)

இதற்குப் பழைய உரை இவ்வாறு கூறுகிறது. “என்பெருங் குன்றாவன: யானை மலையும் நாகமலையும் சுணங்கமலையும், செப்புமலையும்.....வெள்ளிமலையுமென மதுரையைச் சூழ்ந்திருப்பன என உணர்க.”

இவ்வுரையில், மதுரையைச் சூழ்ந்திருந்த ஐந்து சமணர் மலைகளின் பெயர்கள் கூறப்படுகின்றன. மூன்று மலைகளின் பெயர்களை எட்டில் சிதல் அரித்துவிட்டபடியினாலே மறைந்துவிட்டன. இப்பெயர்களில் சுணங்கமலை, செப்புமலை, வெள்ளிமலை என்பன எவை என்பது தெரிய

வில்லை. யானைமலையும் நாகமலையும் மதுரைக்கருகில் உள்ளன.

சமணர் வழங்கிவருகிற ஒருசெய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் கூறுகிறது. அச்செய்யுள் இது:

“பரங்குன் றெருவகம் பப்பாரம் பள்ளி
யருங்குன்றம் பேராந்தை யானை—இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டு மோபிறவித் தீங்கு.”

இதில் கூறப்படும் எட்டு மலைகளில் பரங்குன்றம், யானைமலை, இருங்குன்றம் (அழகர்மலை அல்லது சோலைமலை) மதுரைக்கருகில் உள்ளன. மற்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி அருங்குன்றம் ஆந்தைமலை என்பவை எந்த மலைகள் என்று தெரியவில்லை. ஆயினும், கல்வெட்டுச் சான்று இலக்கியச் சான்று முதலியவற்றைக்கொண்டு எண்பெருங்குன்றங்கள் எவை என்பதை ஆராய்வோம்.

யானைமலை : இது மதுரைக்குக் கிழக்கே 6 மைல் தூரத்தில் உள்ள ஒரு குன்று. இதில் யானைகள் வாழ்ந்திருப்பதனாலே இதற்கு இப்பெயர் வந்ததென்று இப்பெயரைக்கொண்டு கருத இடமுண்டு. ஆனால், உண்மை இதுவன்று. யானையொன்று கால்களை நீட்டிக்கொண்டு படுத்திருப்பதுபோல இந்த மலையின் உருவம் அமைந்திருக்கிறபடியினாலே இதற்கு இப்பெயர் ஏற்பட்டது. இந்த மலை சமணர்களின் எண்பெருங்குன்றுகளில் ஒன்று. ஞானசம்பந்தர் தமது திருவாலவாய்ப் பதிகத்தில், இந்த யானைமலையிலும் ஏனைய இடங்களிலும் சமணர் இருந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.

யானைமலையில் குகைகளும் அவற்றில் பிராமி எழுத்துக்களும் காணப்படுகின்றன. இந்த எழுத்துக்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டவை என்று சாசன ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர் இங்குள்ள குகைகளிலே சமண முனிவர்கள் வாழ்ந்திருந்தார்கள். பிற்காலத்திலே, ஞானசம்பந்தருக்குப் பிறகு, இந்த

மலையில் நரசிங்கப்பெருமாள் ஆலயம் ஒன்று கட்டப் பட்டது. பின்னர் இம்மலையிலிருந்த சமண முனிவர்கள் இவ்விடத்தைவிட்டுப் போய்விட்டார்கள் போலும்.

இப்பொழுதும் யானைமலையில் நரசிங்கப்பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுச் சாசனத்திலிருந்து இக்கோயில் கி. பி. 770-இல் உண்டாக் கப்பட்டதாகத் தெரிகிறது. இச்சாசனங்களில் ஒன்று வடமொழியிலும் மற்றொன்று தமிழ் வட்டெழுத்திலும் எழுதப்பட்டுள்ளன. தமிழ்ச் சாசனம் வருமாறு :

“கோமாறஞ் சடையற்கு உத்தர மந்திரி களக்குடி வைத்தியன் மூவேந்த மங்கலப் பேரறையன் ஆகிய மாறங் காரி இக் கற்றளி செய்து நீர்த்தளியாதே சுவர்க்கா ரோகணஞ் செய்த பின்னை அவனுக்கு அனுஜன் உத்தர மந்தரபதம் எய்தின பாண்டிமங்கல விசையதரையன் ஆகிய மாறன் எயினன் முகமண்டபஞ் செய்து நீர்த்தளித் தான்.¹

இந்தச் சாசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ளு வது என்னவென்றால், மாறஞ்சடையன் என்னும் பாண் டியன் காலத்தில் அவனுடைய அமைச்சர்களாக இருந்த மாறன் காரியும் அவன் தம்பி மாறன் எயினனும் யானை மலையிலே நரசிங்கப்பெருமாளுக்குக் கோயில் அமைத்தனர் என்பது. இந்த மலையைப்பற்றி மற்றும் தெரிந்து கொள்ள விரும்புவோர் எபிகிராபி அறிக்கையில் கண்டு கொள்க.²

பௌத்தக் கோயில்களையாவது சமணசமயக் கோயில் களையாவது வைணவர் கைப்பற்றிக் கொள்வதாக இருந்தால், அந்தக் கோயில்களில் நரசிங்கப் பெருமானை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர்கள் இருந்த யானை மலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர்கள் அதன்மேல் நரசிங்கப்பெருமாளுக்குக் கோயில் அமைத்தார்கள். பிறகு

1. Epi. Indica, Vol. VIII. Page 317.

2. Epi. Report 1907. Page 60-61.

இது “இந்து”க்களின் மலையாக மாறிவிட்டது. இந்தச் செய்தியைப் பிற்காலத்தவர் கதையாகக் கற்பித்துப் புராணம் எழுதிவிட்டார்கள். அதுதான் திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்பது.

மதுரைமா நகரத்தை அழிக்கும் பொருட்டுச் சமணர்கள் தமது மந்திரசக்தியால் ஒரு யானையை உண்டாக்கி அனுப்பினார்கள் என்றும், சோமசுந்தரக் கடவுள் அந்த யானையை நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்றும், கொல்லப்பட்ட அந்த யானை மலையாகச் சமைந்துவிட்டது என்றும் இப்புராணக்கதை கூறுகிறது. இப்புராணத்தின் உள்பொருள் என்னவென்றால், யானைமலையில் சமணர் இருந்தார்கள் என்பதும் அவர்கள் மதுரையில் அதிக செல்வாக்குடையவராக இருந்தார்கள் என்பதும் அவர்கள் செல்வாக்கையடக்க அவர்கள் இருந்த யானைமலையீது நரசிங்கப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டதென்பதும் ஆகும்.

நாகமலை: இதுவும் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு மலை. பாம்பின் உருவத்தை ஒத்திருப்பதனால் இந்தமலைக்கு நாகமலை எனப்பெயர் உண்டாயிற்று. இந்த மலையின் மேலும் சமணமுனிவர்கள் பண்டைக்காலத்தில் இருந்தனர். பிற்காலத்தில் இங்கிருந்த சமணமுனிவர்களை “இந்து சமயத்தார்” தூரத்திவிட்டனர். பிறகு ஒருபுராணக் கதையைக் கற்பித்துக்கொண்டு, “நாகமெய்தபடலம்” என்று பெயரிட்டனர். சமணர், மதுரைமா நகரத்தை அழிப்பதற்காக ஒருபெரிய பாம்பைத் தமது மந்திரசக்தியினால் உண்டாக்கி அதை மதுரை நகரத்தில் ஏவினார்கள் என்றும் சொக்கநாதப் பெருமான் அந்தப் பாம்பை அம்பு எய்து கொன்றார் என்றும் இறந்த அந்தப் பாம்பு கல்லாகச் சமைந்து விட்டது என்றும் அப்புராணம் கூறுகிறது.

யானைமலை நாகமலையைப் பற்றிய கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு விதமாக வழங்கப்பட்டதைச் ‘சில புராணக்கதைகள்’ என்னும் தொடர்புரையில் காண்க.

இடபகிரி: இதற்குச் சோலைமலை என்றும் பெயர் உண்டு. தண்டலைமலை (தண்டலை = சோலை) என்று திருவிளையாடற் புராணங் கூறுகிறது. திருமாலிருஞ்சோலை என்றும் இதற்குப் பெயர் உண்டு. “ஓங்கிருங்குன்றம்”, “மாலிருங்குன்றம்”, “இருங்குன்றம்”, “கேழிருங்குன்றம்”, “சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம்” என்று பரிபாடலில் இம்மலை கூறப்படுகிறது. இது இப்போது யானைமலையைப் போலவே வைணவத்திருப்பதியாக இருக்கிறது. பண்டைக் காலத்தில் இந்த மலையில் சமணர்கள் இருந்தார்கள் என்பதை இங்குள்ள குகைகளும் பிராமி எழுத்துக்களும் சான்று கூறுகின்றன. இதனை எபிகிராபி அறிக்கையில் காணலாம்.¹

யானைமலையிலிருந்தும் நாகமலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டதுபோலவே இம்மலையிலிருந்தும் சமணர் துரத்தப்பட்டனர். பிறகு, இந்த மலைக்கும் ஒரு புராணக்கதையைக் கற்பித்துக்கொண்டனர். சமணர் தமது மந்திர சக்தியினால் மாயப்பசு ஒன்றை உண்டாக்கி அதை மதுரை நகரத்தை அழித்துவரும்படி அனுப்பினார்கள் என்றும் இதையறிந்த சொக்கநாதர் தமது இடபத்தை ஏவி அந்தப் பசுவைக்கொன்று விடச்செய்தார் என்றும், பிறகு இந்த ஞாபகார்த்தமாக இடபகிரியை உண்டாக்கினார் என்றும் இக்கதை கூறுகிறது.

பசுமலை:—இதுவும் மதுரைக்கு அருகில் உள்ளது. சமணர்கள் ஏவிய மாயப்பசுவை, சொக்கநாதருடைய ரிஷபம் கொன்ற பிறகு, இறந்த அப்பசு மலையாகச் சமைந்துவிட்டது என்பது புராணக்கதை. இதிலும் பண்டைக் காலத்தில் சமணர்கள் இருந்தார்கள் என்று கருதப்படுகிறது.

இதுகாறும் கூறப்பட்ட யானைமலை, நாகமலை இடபமலை, பசுமலை என்பவை மதுரையைச் சூழ்ந்திருந்த சமணருடைய என்பெருங் குன்றுகளைச்சேர்ந்தவை. ஏனைய நான்குமலைகள் எவை என்பதை ஆராய்வாம்.

திருப்பரங்குன்றம்: மதுரைக்கு அருகில் இருந்த எண்பெருங் குன்றுகளில் திருப்பரங்குன்றமும் ஒன்று. மேலே காட்டப்பட்ட சமணரால் வழங்கிவருகிற வெண்பாலில், இக் குன்றம் முதலில் கூறப்படுகிறது. இந்த மலையில் சமணத் துறவிகள் இருந்த குகைகளும், பாதையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் இன்றும் காணப்படுகின்றன.¹ தீர்த்தங்கரரின் உருவமும் பாதையில் அமைக்கப்பட்டுள்ளது.

சித்தர்மலை: இப்பெயர் சமண முனிவர் இங்கு இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கிறது. இந்த மலை மேட்டுப்பட்டி என்னும் ஊரில் இருக்கிறது. இம்மலையில் குகைகளும் கற்படுக்கைகளும் இருக்கின்றன. இவை, முற்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தார்கள் என்பதைத் தெரிவிக்கின்றன.² அன்றியும் இங்கு எழுகடல் எனப் பெயருள்ள ஒரு சுணை உண்டு. சமண முனிவர்கள் தமது மந்திர சக்தியினால் ஏழு கடல்களையும் இந்தச் சுணையில் வரும்படி செய்து பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று தக்கயாகப் பரணி உரையாசிரியர் கூறுகிறார். “எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமும் உண்டு” என்று அவர் எழுதுகிறார்; (கோயிலைப் பாடியது 70-ஆம் தாழிசை உரை.) சமணர் செய்ததாகத் தக்கயாகப்பரணி உரையாசிரியர் கூறுகிற இக் கதையைப் பிற்காலத்து நூல்களாகிய திருவிளையாடல் புராணங்கள் சிவபெருமான் மீது சாற்றிக் கூறுகின்றன. (சில புராணக்கதைகள் என்னும் தொடர் புரை காண்க).

சரிணமலை: மதுரைக்கு மேற்கே சுமார் 5 மைலில் உள்ளது. இந்தக் குன்றுகள் கிழக்கு மேற்காய் அமைந்துள்ளன. தென்மேற்குக் கோடியில் இம்மலைக்கு அருகில் கீழ்க்குயில்குடி என்னும் ஊரும், வடமேற்குக் கோடியில் முத்துப்பட்டி அல்லது ஆலம்பட்டி என்று வழங்கப்படுகிற

1. Indian Antiquary Vol XXII. Page 67.

2. Arch Report. S. circle 1910—1911. Page 50—51

ஊரும் இருக்கின்றன. இந்தக் கிராமம் மதுரை தாலுகா வடபழஞ்சியைச் சேர்ந்தது. இந்தச் சமணமலையில் அங்கங்கே சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த மலைக்கு இந்தப் பெயர் உண்டாயிற்று. இதற்கு அமணமலை என்றும் பெயர் உண்டு. அமணர் என்னும் பெயர் சமணரைக் குறிக்கும்.¹

ஆலம்பட்டி என்றும் முத்துப்பட்டி என்றும் பெயருள்ள ஊருக்கு அருகில் இந்தக் குன்றின் மேற்குக் கோடியில் பஞ்சவர் படுக்கை என்னும் இடம் இருக்கிறது. இங்குப் பாரையில் கல்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. சமண முனிவர் பிப்பதற்காக இவை அமைக்கப்பட்டன. இந்தப் படுக்கைகளுக்கு மேலே பாரைக்கல் கூரைபோல் அமைந்திருக்கிறது. ஆகவே இவ்விடம் ஒரு குகைபோலத் தோன்றுகிறது. கூரைபோன்றுள்ள பாரையில் பிராமி எழுத்தில் தமிழ்ச் சாசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை கிறிஸ்து சகாப்தத்திற்கு முன்பு எழுதப்பட்டவை. இந்தக் குகையில் படுக்கைகளுக்கு அருகே ஒரு பீடத்தின் மேல் அருகக் கடவுளின் உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகில் பாரையில் எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துச் சாசனம் மிகவும் அழிக்கப்பட்டுவிட்டது. குகையின் மேற்புறப் பாரையில் இரண்டு இடங்களில் தீர்த்தங்கரர்களின் உருவங்களும் அவைகளின் கீழே வட்டெழுத்துச் சாசனங்களும் எழுதப்பட்டுள்ளன. இந்த எழுத்துக்கள் கி. பி. 10-ஆம் நூற்றாண்டு எழுத்துப்போல் காணப்படுகின்றன.

சமணமலையின் தென்மேற்குப் பக்கத்தில் கீழ்க்குயில் குடியின் அருகில் செட்டிப்பொடவு என்னும் குகை இருக்கிறது. இந்தக் குகையின் இடதுபுறத்தில் ஒரு தீர்த்தங்

1. இந்தச் சமணமலைப் பாரைகள், சாலைகளுக்குச் சல்லி போடுவதற்காக உடைக்கப்பட்டன. 1952-இல், ஜீவபந்து T. S. ஸ்ரீபாள் அவர்கள் அரசாங்கத்தாரைக் கொண்டு இங்குக் கல் உடைப்பதைத் தடுத்துவிட்டார்.

காரின் உருவம் பாறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த உருவத்தின் கீழ் வட்டெழுத்துச் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்து கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. குகையின் உள்ளே அரைவட்டமாகக் கூரைமேல் அமைந்துள்ள பாறையில் தனித்தனியாக அமைந்த ஐந்து உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் உருவம் நான்கு கைகளையுடைய யட்சி உருவம். சிங்கத்தின்மேல் அமர்ந்து ஒரு கையில் வில்லையும் மற்றொரு கையில் அம்பையும் ஏனைய கைகளில் வேறு ஆயுதங்களையும் பிடித்திருக்கிறது. இந்த யட்சிக்கு எதிரில் யானையின்மேல் அமர்ந்துள்ள ஆண் உருவம் கையில் வாளையும் கேடயத்தையும் பிடித்திருக்கிறது. இது சாஸ்தா உருவம்போலும். இடையடுத்துத் தனித்தனியே மூன்று தீர்த்தங்கரர்களின் உருவங்கள் முக்குடைகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இருந்த திருமேனிகள், கடைசியாகப் பதுமாவதி என்னும் இயக்கியின் உருவம், வலதுகாலைத் தொங்கவிட்டு இடதுகாலை மடக்கி சகாசனத்தில் அமர்ந்திருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து சிற்பங்களில் நடுவில் உள்ள மூன்று தீர்த்தங்கரரின் உருவங்களுக்குக் கீழே மூன்று வட்டெழுத்துச் சாசனங்கள் (கி. பி. 10-ஆம் நூற்றாண்டு) எழுதப்பட்டுள்ளன.

செட்டிப்பொடவுக்குக் கிழக்கே சமணமலையில் பேச்சிப்பள்ளம் என்னும் இடம் இருக்கிறது. இது குன்றின் மேல் இருக்கிறது. இங்கு வரிசையாகப் பாறையில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த உருவங்களின் கீழே வட்டெழுத்துச் சாசனங்கள் எழுதப்பட்டுள்ளன. இவை கி. பி. 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.

பேச்சிப்பள்ளத்திற்கு அப்பால் குன்றின் மேலே அழிந்துபோன ஒரு கோயில் காணப்படுகிறது. இக் கோயிலின் தரையமைப்பு மட்டுந்தான் இப்போது உள்ளன. இங்கு 10-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட முற்றுப்பெறாத வட்டெழுத்துச் சாசனம் உண்டு.

இந்த இடத்துக்கு மேலே குன்றின்மேல் பாறையில் விளக்கு ஒன்று செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த விளக்குப் பாறைக்கு அருகில் கன்னட எழுத்துச் சாசனம் காணப்படுகிறது. இதன் கடைசிவரி மட்டும் தமிழாக உள்ளது. இந்தச் சாசனம் கி. பி. 11-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

சமணமலையில் உள்ள சாசனங்கள் சில வருமாறு:—

I. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புநாட்டுக் குறண்டி அஷ்ட உபவாசி படாரர் மாணாக்கர் குணசேன தேவர். குணசேன தேவர்- மாணாக்கர் கணகவீரப்பெரியடிகள், நாட்டாற்றுப்புறத்து அமிர்சபராக்கிரம நல்லூரான உயிர்குடி ஊரார் பேரால் செய்வித்த திருமேனி.¹ பள்ளிச்சிவிகையார் ரட்சை.

II. ஸ்வஸ்தி ஸ்ரீ பராந்தக பர்வதமாயின தென் வட்டைப் பெரும்பள்ளிக் குரண்டி அஷ்டஉபவாசி படாரர் மாணாக்கர் மகாணந்திப் பெரியார் நாட்டாற்றுப்புறத்து நாட்டார் பேரால் செய்விச்ச திருமேனி. சி பள்ளிச்சிவிகையார் ரட்சை.²

III. (வேண்பு)னாட்டுக் குறண்டி திருக்காட்டாம் பள்ளிக் கணகநந்திப் படாரர் அபினந்தன படாரர். அவர் மாணாக்கர் அரிமண்டல படாரர் அபினந்தன படாரர் செய்வித்த திருமேனி.³

IV. ஸ்வஸ்தி ஸ்ரீ வெண்புனாட்டுக் குறண்டித்திருக்காட்டாம் பள்ளிக் குணசேனதேவர் மாணாக்கர் வர்த்தமானப் பண்டிதர் மாணாக்கர் குணசேனப் பெரியடிகள் செய்வித்த திருமேனி.⁴

V. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் தெய்வபலதேவன் செய்விச்ச திருமேனி,⁵

1. 61 of 1910.

2. 62 of 1910.

3. 63 of 1910.

4. 330 of 1908.

5. 331 of 1908.

VI. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி ஆள்கின்ற குணசேன தேவர் சட்டன் அந்தலையான் களக்குடிதன் வைகை அந்தலையான் கையாலியைச் சார்த்தி செய்வித்த திருமேனி.¹

VII. (பேச்சிப்பள்ளம்) ஸ்ரீ அச்சணந்தி தாயார் குணமதியார் செய்வித்த திருமேனி. ஸ்ரீ²

VIII. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அந்தலையான் மலைதன் மருகன் ஆச்சான் சிறிபாலனைச்சார்த்தி செய்வித்த திருமேனி. ஸ்ரீ³

IX. ஸ்ரீ மிழலைக் கூற்றத்து பாருரிடையன் வேளான் சடைவனைச்சார்த்தி இன்ன மாணவாட நிட்டப்பு ணாட்டு நா ... கூர் சடையப்பன் செய்வித்த தேவர். இ.....டனத்து.....தா.....தாயார் செய்வித்த திருமேனி.⁴

X. ஸ்ரீ வெண்புராட்டு திருக்குறண்டி பாதமூலத் தான் அமித்தின் மரைகள் கனகநந்தி செய்வித்த திருமேனி.⁵

XI. ஸ்வஸ்தி ஸ்ரீ இப்பள்ளி உடைய குணசேன தேவர் சட்டன் அரையங்காவிதி சங்கணம்பியைச் சார்த்தி செய்விச்ச திருமேனி.⁶

இதுகாறும் ஆராய்ந்ததில், மதுரைக்கு அருகில் உள்ள சமணருடைய எண்பெருங் குன்றுகளுள் ஏழு குன்றுகள் தெரிந்தன. இன்னொரு குன்று எது என்பது இப்போது தெரியவில்லை.

உத்தமபாளையம்: மதுரை மாவட்டத்தில் உள்ள இவ்வூருக்கு வடமேற்கே மூன்று பர்லாங்கு தூரத்தில் பெரிய பாறைக்குன்றில் தீர்த்தங்கரர்களின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய 21 சமணத் திருமேனிகள் இங்குக் காணப்படுகின்றன. இத்திருமேனிகளைச் செய்வித்தவர்களின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன.

- | | | |
|-----------------|----------------|----------------|
| 1. 332 of 1908. | 2. 64 of 1910. | 3. 65 of 1910. |
| 4. 67 of 1910. | 5. 68 of 1910. | 6. 68 of 1910. |

இந்தச் சிற்பங்களுக்கருகில் தெளிவான நீருடைய சுனையொன்றிருக்கிறது, இந்தச் சுனையிலிருந்து இவ்வூரார் நீர் எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

10. திருநெல்வேலி மாவட்டம்

எருவாடி: நாங்குநேரி தாலுகா. இவ்வூரில் உள்ள இரட்டைப் பொத்தைப் பாரையின்மேல் சமணத் திருவுருவங்கள் உள்ளன. இத் திருவுருவங்களின்கீழ் உள்ள சாசனம், அச்சநந்தி என்பவர் இத் திருவுருவங்களைச் செய்து அமைத்தார் என்று கூறுகிறது.¹ இந்த அச்சநந்தி என்பவர், சீவக சிந்தாமணியில் சீவகனுக்குக் கல்வி கற்பித்ததாகக் கூறப்படுகிற அச்சநந்தி ஆசிரியராக இருக்கக்கூடும் என்று கூறுவர்.² இது தவறு. அச்சநந்தி என்னும் பெயருள்ள சமண ஆசிரியர் பலர் இருந்தனர்; அவருள் இவர் ஒருவர். என்னை? சீவகன், வர்த்தமான மகா வீரர் காலத்தில், அதாவது, கி. மு. 6-ஆம் நூற்றாண்டில் இருந்தவர். ஆகவே, அவருடைய ஆசிரியராகிய அச்சநந்தியும் அந்தக் காலத்தில் இருந்தவராதல் வேண்டும். இந்த அச்சநந்தி சீவகனுக்கு ஆசிரியராக இருந்த அச்சநந்தி ஆகார்.

இங்குள்ள இன்னொரு சாசனம், பாண்டியன் மாறன் சடையனுடைய 43-வது ஆண்டில் எழுதப்பட்டது. நாட்டாற்றுப் போக்கியைச் சேர்ந்த திருவிருந்தலை என்னும் ஊரில் இருந்த அருவாளத்துப் படாரருக்குப் பள்ளிச் சந்தமாக நிலம் தானம் செய்யப்பட்ட செய்தியை இச் சாசனம் கூறுகிறது.³

கோற்கை: இது பண்டைக் காலத்தில் பாண்டியர்களுடைய துறைமுகப் பட்டினமாயும், பாண்டிய இளவரசன் வாழ்ந்திருந்த இடமாயும் இருந்தது. இப்போது சிறுகிராமமாக உள்ளது. இவ்வூரில் பண்டைக் காலத்தில் சமணர் இருந்தனர் என்பதற்குச் சான்றாக, இவ்வூருக்கு

1. 603 of 1915.

2. Ep. Rep. 1916. P. 112-113.

3. 605 of 1951.

அருகில் உள்ள சாயர்புரத்துச் சாலையோரத்தில், வர்த்தமான மகாவீரரின் திருவுருவம் வீற்றிருக்கும் கோலத்துடன் காணப்படுகிறது. சிதைந்துபோன இன்றொரு சமணத் திருவுருவம், இவ்வூர் வயலில் காணப்படுகிறது.¹

நிகராகரப் பெரும்பள்ளி: ஸ்ரீ வைகுண்டம் தாலுகாவைச் சார்ந்த பெருங்குளம் என்னும் ஊரில், இந்த சமணப் பள்ளிக்குரிய நிலங்கள் இருந்தன. பாண்டியன் திரிபுவனச் சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டானுடைய 15-வது ஆண்டில் எழுதப்பட்ட ஒரு சாசனம், இவ்வூர் மாயக்கூத்தப் பெருமாள் நிலத்தை இப் பள்ளிக்குரிய பள்ளிச்சந்த நிலத்துடன் மாற்றிக்கொள்ளப்பட்ட செய்தியைக் கூறுகிறது.² இந்த நிலங்களுக்கு அருகில், இந்த நிகராகரப் பெரும்பள்ளி இருந்திருக்கவேண்டும்.

அருகமங்கலம்: ஸ்ரீ வைகுண்டம் தாலுகா மாறமங்கலத்தில் உள்ள வீற்றிருந்த பெருமாள் கோயில் சாசனம் ஒன்று, அருகமங்கலம் என்னும் ஊரைக் குறிப்பிடுகிறது³ திருநெல்வேலி தாலுகாவில் அருகன்குளம் என்னும் ஊர் உள்ளது. இப் பெயர்களே இங்கு முற்காலத்தில் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. திருச்செந்தூர் தாலுகாவில் ஆதிநாதபுரம் என்னும் ஒரு ஊர் உண்டு. ஆதிநாதர் என்பது ரிஷபதீர்த்தங்கரரின் பெயர் ஆகும். ஆகவே, இதுவும் முற்காலத்தில் சமணக் கிராமமாக இருந்திருக்க வேண்டும்.

கழுகுமலை: ஐயனூர்கோயில் என்று வழங்கப்படுகிறது இக் கிராமம். இது கோவில்பட்டி தாலுகாவில் உள்ளது. சங்கரநயினர்கோயிலுக்குக் கிழக்கே 11½ மைலில் உள்ளது. இங்குள்ள மலைப்பாறையில் நூற்றுக்கணக்கான சமணத் திருவுருவங்கள் கற்பாறையில் அமைக்கப்பட்டுள்ளன. நூற்றுக் கணக்கான சாசனங்களும் இங்குக் காணப்படுகின்றன. இதற்கு வெட்டுவாங்கோயில்

1. Ep. Rep. 1936-37. P. 54. 2. 2430 of 1932-33.

3. S. I. I. Vol VIII. No. 452.

என்று பெயர் வழங்கப்படுகிறது.¹ பண்டைக்காலத்தில் இங்குச் சமணர் வெகு செல்வாக்குடன் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால், இங்குள்ள சாசனங்கள், பல சமணப் பெரியார்களுடைய பெயர்களைக் குறிப்பிடுகின்றன. இச் சாசனங்களில் காணப்படுகிற சில சமணப் பெரியார்களுடைய பெயர்களைக் கூறுவோம். இவர்கள் இங்குள்ள சமணத் திருமேனிகளை அமைத்தவர் ஆவர்.

1. ஸ்ரீ குணசாகர படரார் சீடன் பேரெயிற்குடி சாத்தன்தேவன் செய்வித்த திருமேனி. 2. இவ்வூர் புரயன் சேந்தனை சாத்திய சேந்தசேரி செய்வித்த திருமேனி. 3. திருக்கோட்டாற்றுப் பாதமூலத்தான் கன்மன் புட்ப நந்தி செய்வித்த திருமேனி. 4. மலைக்குளத்து ஸ்ரீவர்த்தமானப் பெருமாணக்கர் ஸ்ரீ நந்தி..... 5. திருக்கோட்டாற்று உத்த நந்திக் குருவடிகள் மாணக்கர் சாந்தி சேனப் பெரியார் செய்வித்த திருமேனி. 6. திருநறுங்கொண்டை பலதேவக் குருவடிகள் மாணக்கர் கனகவீர அடிகள் செய்வித்த திருமேனி. 7. கோட்டூர் நாட்டுப் பெரும்பற்றார் கூத்தங் காமனை சாத்தி திருச்சாணத்துக் குரத்திகள் செய்த படிமம். 8. திருநெச்சரத்து மாறன் புல்லி செய்வித்த படிமம். இதுக்குக் கீழூரன் றொட்டன் திருவிளக்கு ரெய். 9. திருநெச்சரத்து சேந்தன் வேளான் செய்வித்த திருமேனி. 10. களக்குடிக் காமஞ் சிறுநம்பி செய்வித்த திருமேனி. 11. குறண்டிக் காவிதி செய்வித்த திருமேனி. 12. திருக்கோட்டாற்று விமளசந்திரக் குருவடிகள் மாணக்கர் சாந்திசேன அடிகள் செய்வித்த படிமம். 13. திருநெச்சரத்துக் கோன் மகன் சாத்தங்கண்ணன் மகன் கண்ணஞ் சாத்தன் செய்வித்த திருமேனி. 14. படிக்கமண படரார் மாணக்கர் பவணந்திப் பெரியார் செயல். 15. கடைக்காட்டூர் திருமலையர் மொணிபடரார் மாணக்கர் தயாபாலப் பெரியார் செய்வித்த திருமேனி. 16. வேண்பி நாட்டு பேரெயிற்குடி தேவஞ்சாத்தன் செய்வித்த திருமேனி. 17. பேரெயிற்குடி சேந்தங் காரியார் செய்வித்த

திருமேனி. 18. புட்பநந்தி படரார் மாணுக்கர் பெருணந்தி படரார் செய்வித்த திருமேனி. 19. வெளற்குடி மூத்த அரிட்டநேமி படரார் மாணுக்கர் குணநந்தி பெரியாரைச் சார்த்தி மிழலூர்க் குரத்தியார் செயல். 20. நெடுமரத் தோட்டத்து குணந்தாங்கியார் செய்வித்த திருமேனி. 21. திருநெச்சரத்து குமரமலன் செய்வித்த திருமேனி. இங்குக் காணப்படும் சுமார் நூறு கல்வெட்டுச் சாசனங்களில் இருபத்தொரு சாசனங்களை மட்டும் இங்குக் காட்டினேன். இச் சாசனங்களைப் பார்க்க விரும்புவோர் (South Indian Inscriptions) என்னும் நூலிற் கண்டு கொள்க.¹ இவ்வூர் பண்டைக் காலத்தில் 'நெச்சர நாட்டுத் திருநெச்சரம்,' என்று வழங்கப்பட்டதாகத் தெரிகிறது. இங்குப் பண்டைக் காலத்தில் சித்தாந்தம் (சமண சித்தாந்தம்) நாள்தோறும் உபதேசிக்கப்பட்டு வந்ததையும், "சித்தாந்தம் உரைக்கும் படரார் உள்ளிட்டுப் பதினமர் வயிராக்கியர்க்கு ஆஹார தானமாக"ச் சில நிலங்களைத் தானஞ் செய்திருந்த செய்தியையும் இன்னொரு சாசனம் கூறுகின்றது.

வீரசிகாமணி : சங்கரநயினர்கோயிலுக்கு வடமேற்கு 9½ மைலில் உள்ளது. இங்குள்ள பாறையில் குகைகள் உள்ளன. ஒரு குகையில், ஒரு வட்டத்திற்குள் இரண்டு பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்னொரு குகையில் சில உருவங்கள் பாறையில் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வூரார் இவ் வுருவங்களைப் பஞ்ச பாண்டவர் என்று அழைக்கின்றனர். கயிலாசநாதர் கோயில் என்னும் ஒரு சிறு கோயிலும் இங்கு உண்டு. பஞ்ச பாண்டவர் உருவம் என்று கூறப்படுவன சமணத் திருவுருவங்களாகும் என்று கருதுகின்றனர்.²

குளத்தூர் : ஒட்டப் பிடாரத்திலிருந்து வடகிழக்கு 14½ மைலில் உள்ளது. இவ் வூரில் உள்ள சமணத் திருமேனியை இவ்வூரார் வணங்கி வருகிறார்கள்.³

1. S. I. I. Vol V. PP. 121 to 134.

2. Top. List, P. 306.

3. Top. List, P. 307.

மந்திசுளம்: முந்திசுளம் என்றும் கூறப்படும். ஒட்டப்பிடாரத்திலிருந்து வடகிழக்கே 17 மைலில் வைப்பாற்றங்கரையில் உள்ளது. இங்கு ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது.¹

முரம்பன்: ஒட்டப்பிடாரத்திலிருந்து தென்பேற்கில் 5 மைலில், அதாவது, ஒட்டப்பிடாரத்திலிருந்து சுயத்தாற்றுக்குப் போகிற சாலையின் வலதுபக்கத்தில் ஒரு சமணத் திருவுருவம் இருக்கிறது. இதனை இவ் வூரார் வரணர் (சமணர்) என்று கூறுகிறார்கள்.²

நாகலாபுரம்: ஒட்டப்பிடாரத்திலிருந்து வடமேற்கில் 22 மைலில் உள்ளது. இங்கு வயலில் ஒரு பெரிய சமணத் திருவுருவம் இருந்தது. இதைப்பற்றி அரசாங்கத்தாருக்கு கி. பி. 1873-இல் தெரிவிக்கப்பட்டபோது, அரசாங்கத்தார் இதை விலக்கு வாங்கி சுவர் அமைக்கும்படி கட்டளையிட்டார்கள். பிறகு இந்த உருவம் இப்போது சென்னைப் பட்டினத்தூப் பொருள்காட்சிச்சாலையில் (1878-இல் கொண்டுவரப்பட்டு) வைக்கப்பட்டிருக்கிறது.³

காயல்: தென்கரை தாலுகா சிறீவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12 மைலில் உள்ளது இவ்வூர். தாம்பிரபரணி ஆற்றங்கரையில் கடற்கரைக்கு அருகில் உள்ளது, இங்குப் பல சமணத் திருவுருவங்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்றை ஒரு வண்ணத் துணி வெளுக்கும் கல்லரசு உபயோகிக்கிறான்.⁴

சிறீவைகுண்டம்: தென்கரை தாலுகா, திருநெல்வேலிக்குத் தென்கிழக்கே 12 மைலில் தாம்பிரபரணியின் வடகரைமேல் உள்ளது. இவ்வூருக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் ஒரு குன்றில் சமண உருவம் இருக்கிறது.⁵

1. Top. List, P. 307. 2. Top. List, P. 308.

3. Top. List, P. 308.

4. Ind. Anti. Vol VI., Top. List, P. 312.

5. Top. List, P. 312.

வள்ளியூர் : நாங்குநேரிக்குத் தென்மேற்கில் 8 மைலில் உள்ளது. இவ்வூர் வள்ளியூர் என்றும் வழங்கப்படும். திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரிக்குப் போகும் சாலையின் மேற்குப்புறத்தில் உள்ளது. இக்கிராமத்தில் ஒரு சமணக் கோயில் இருந்தது. இக்கோயில் கற்களைக் கொண்டுபோய், இவ்வூரில் உள்ள பெரியகுளத்திற்குப் படியாகக் கட்டினிட்டார்கள். சமணத் திருமேனி மட்டும் அவ்விடத்திலேயே இருந்தது. பிறகு போஸ்ட் ஆபீஸ் உத்தியோகஸ்தராக இருந்த ஒரு சமணர் இந்த விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு போனார். இப்போது இந்த விக்கிரகம் பிஷப் சார்ஜண்ட் அவர்களிடம் இருக்கிறதென்று நம்புகிறேன் என்று கி. பி. 1882-ல் ஒருவர் எழுதியிருக்கிறார்.¹ இப்போது இது எங்கிருக்கிறதோ?

11. கோங்குநாடு: சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்கள்

சேலம்: சேலம் மாவட்டத்தின் தலைநகரம். இவ்வூர் ஆற்றங்கரையில் ஒரு சமணத் திருவுருவம் கிடக்கிறது. இன்னொரு சமணத் திருவுருவம், கலெக்டர் வீட்டுக்கும் சர்ச்சுக்கும் இடையே உள்ள வழியில் இருக்கிறது.²

அதமன் கோட்டை: தர்மாபுரி தாலுகாவில் தர்மாபுரிக்கு மேற்கே 5 மைலில் உள்ளது. இவ்வூரில் இரண்டு சமணக் கோயில்கள் உள்ளன. இக்கோயிலுக்கு அருகில் ஒரு சமணத் திருமேனி காணப்படுகிறது.³

தர்மாபுரி: தர்மாபுரி தாலுகாவின் தலைநகர். தர்மாபுரியின் பழைய பெயர் தகரீர் என்பது. இங்கு மல்லிகார்ச்சனர் கோயில் இருக்கிறது. மல்லிகார்ச்சனர் என்பது மல்லிநாதர் என்னும் சமண தீர்த்தங்கரைக்குறிக்கும். இவ்வூருக்கு அருகில் உள்ள ராமக்கா குளக்கரையில் உள்ள சமண உருவங்கள் இவ்வூர் சமணத் திருப்பதி என்பதைத் தெரிவிக்கின்றன. மல்லிகார்ச்சனர்

1. Top. List. P. 315.

2. J. A. S. B. XIV. Page 76.

3. Top. List. P. 196.

கோவிலின் முன்மண்டபத் தூணில் உள்ள சாசனம் சக ஆண்டு 815-ஆல் மகேந்திராதிராச நொளம்பன் என்னும் அரசன் காலத்தில் எழுதப்பட்டது. நிதியண்ணன் என்பவர் அரசனிடமிருந்து மூலபள்ளி என்னும் கிராமத்தை விலைக்கு வாங்கி இக்கோயில் பஸ்தியைச் செப்பனிடுவதற்காகச் சமண முனிவருக்குத் தானம் செய்ததைக் கூறுகிறது. தானம்பெற்ற சமண முனிவர் மூலசங்கத்து சேனுவயத்துப் பொகரீய கணத்தைச் சேர்ந்த சிந்தாந்த படாரரின் மாணவர் கனகசேன சித்தாந்த படாரர் என்பவர்.¹ ஷே தூண் கீழ்ப்புறத்தில் உள்ள சாசனம், மகேந்திர நொளம்பன் மகன் அப்பைய தேவன் காலத்தில் எழுதப்பட்டது. இதில், லோகையா என்பவர் புதுகூரு என்னும் கிராமத்தை இக்கோயிலுக்குத் தானம் செய்த செய்தி கூறப்படுகிறது.²

பஸ்தீபுரம்: கொள்ளைகால் தாலுகாவில் கொள்ளைகாலுக்குத் தெற்கில் ஒரு மைலில் உள்ளது. இது முன்பு சமணக் கிராமமாக இருந்தது. இப்போதும் ஒரு சமணத்திருமேனி அமணிசுவரர் என்னும் பெயருடன் இங்கு இருக்கிறது. இங்கிருந்த பழைய சமணக் கோயிலை இடித்து அந்தக் சற்களைக் கொண்டு சிவன்சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்³ சிவன் சமுத்திரம் கொள்ளைகாலுக்கு வடகிழக்கே 9 மைலில் உள்ளது. இங்குள்ள சமணக் கோயிலுக்கு ரெட்டைக்கோபுரம் என்பது பெயர்.

பெருந்துறை: பூந்துறை என்றுங் கூறுவர். ஈரோடு நகரத்திற்குத் தென்மேற்கே 10½ மைலில் உள்ளது இவ்வூர். விசயமங்கலம் என்னும் சமணக் கிராமம் இதற்கு அருகில் உண்டு. இங்கு இடிந்தபோன சமணக் கோயில் உண்டு. இக்கோயில் பார்சுவநாத தீர்த்தங்கரருடையது. இங்கே சில சமண உருவங்கள் உள்ளன.⁴

1. Ep. Ind. Vol. X. P. 54-70., 304 of 1901.

2. 305 of 1901.

3. Top. List. P. 214.

4. Top. List. P. 217, Madras Journal for 1918. P. 152.

விசயமங்கலம் : ஈரோடு தாலுகாவில் விசயமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 4மைலில் உள்ள மேட்டுப்புத்தூரில் ஒரு சமணக் கோயில் உண்டு. இது ஆதிசுவரர் கோயில். இங்குச் சில சமண சிற்பங்கள் காணப்படுகின்றன. விசயமங்கலத்தில் சந்திரப்பிரப தீர்த்தங்கரரின் ஆலயம் உள்ளது. பெருங்கதை என்னும் காவியத்தை இயற்றிய கொங்குவேள் என்னும் சமணர் இவ்வூரில் வாழ்ந்தார் என்பர். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் என்பவரும் இவ்வூரினர் என்பர். இவ்வூரில் சமண உருவங்கள் உள்ளன.¹ விசயமங்கலத்துக்கு அருகில் அர சண்ணாமலை என்னும் குன்று இருக்கிறது. இக்குன்றின் மேல் முன்பு சமணக் கோயில் இருந்தது. இப்போது அக்கோயில் சிவன் கோயிலாக மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனைமலை: பொள்ளாச்சி தாலுகாவில் பொள்ளாச்சியிலிருந்து தென்மேற்கே 7½ மைலில் இருக்கிறது. இவ்வூருக்கு மேற்கே சமணக்கல் தூர்க்கம் என்னும் ஒரு குன்று உண்டு.² இந்தப் பெயரே இங்குச் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கிறது. இங்குள்ள யானைமலைக்காடு என்னும் இடத்தில் ஒரு சமணக் கோயில் உண்டு.

வேள்ளோடு : மேலே குறிப்பிட்ட பூந்துறைக்கு 5 மைல் தூரத்தில் உள்ளது. ஆதிநாதர் என்னும் ரிஷப தீர்த்தங்கரரின் கோயில் இங்கு உண்டு.

திங்கூர் : ஈரோடு தாலுகாவில் உள்ளது இவ்வூர். புஷ்பநாதர் என்னும் சமண தீர்த்தங்கரரின் கோயில் ஒன்று இங்கு இருக்கிறது.³

முடிகொண்டம் : கொள்ளேகால் தாலுகாவில் உள்ளது இவ்வூர். முற்காலத்தில் சமணர் இங்கு இருந்தனர். முடிகொண்ட சோழபுரம் என்பது இதன் பழைய பெயர். இவ்வூர்க் குளத்தின் தென்கரைப் படியில் உள்ள சிதைந்து போன சாசனம் ஒன்று சக ஆண்டு 1031-இல் எழுதப்

1. M. A. R. 1896. P. 2., 1910-11. P. 29., 1919-20. P. 7.

2. Top. List. P. 221. 3. 614 of 1905.

பட்டது. முடிக்கொண்ட சோழபுரத்தில் இருந்த சந்திரப் பிரபகவாமி கோயில் என்னும் சமணக் கோயிலுக்கு ஒரு கிராமம் தானம் செய்யப்பட்ட செய்தியை இந்தச் சாசனம் கூறுகிறது.¹ முடிக்கொண்டசோழன் என்பது முதலாவது இராசராசன் பெயர் ஆகும்.

திருமூர்த்திமலை : உடுமலைப்பேட்டை தாலுகாவில் உடுமலைப்பேட்டையிலிருந்து கிழக்கே 11 மைலில் உள்ளது. ஆனைமலைக்குன்றின் அடிவாரத்தில் உள்ள ஊர். இங்குள்ள ஒரு அருவியின் பக்கத்தில் 30 அடி உயரம் உள்ள பாறையும் இப்பாறையில் ஒரு சமணத் திருமேனியும் காணப்படுகின்றன. சமணத் திருமேனியின் அருகிலே பரிவாரத் தெய்வங்களின் உருவங்கள் காணப்படுகின்றன. இவ்வருவங்கள் தேய்ந்து மழுங்கிக் காணப்படுகின்றன. இந்தப் பாறையானது மலையின்மேலிருந்து உருண்டு விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சாசனம் ஒன்று இத்திருமேனியை அமணசாமி என்றும் இவ்வருக்கு அமணசமுத்திரம் என்பது பெயர் என்றும் கூறுகிறது. அமணசாமி அமணசமுத்திரம் என்னும் பெயர்களே இங்குச் சமணர் இருந்தனர் என்பதைத் தெரிவிக்கின்றன. இப்போது இந்த இடம் திரிமூர்த்திமலை என்று வழங்கப்படுகிறது.² திருமூர்த்தி என்பது அருகக்கடவுளுக்குப் பெயர். இந்தத் திருமூர்த்தி என்னும் பெயரை திரிமூர்த்தி என்று மாற்றி பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் திரிமூர்த்தியைக் குறிக்கிறது என்று இப்போது கூறுகிறார்கள்.

சீனாபுரம் : ஈரோடு தாலுகாவில் உள்ளது. இங்குச் சமணருடைய ஆதிநாதர் கோயில் உண்டு. இந்தச் சீனாபுரந்தான் பண்டைக்காலத்தில் சனகாபுரம் என்று வழங்கப்பட்டதென்றும், இங்குப் பவணந்திமுனிவர் வாழ்ந்திருந்து நன்னூல் என்னும் இலக்கணநூலை இயற்றினார் என்றும் கூறுவர். பவணந்திமுனிவரின் சனகாபுரம் இது அன்று என்றும் அது வேறு ஊர் என்றும் வேறுசிலர் கருதுவர். (செந்தமிழ் 5-ஆம் தொகுதி காண்க)

1. 10 of 1910.

2. S. I. Ep. An. Rep. 1926-27. P. 118.

மேட்டுப்புத்தூர் : ஈரோடு தாலுகாவில் இங்கு ஒரு சமணக் கோயில் இருக்கிறது.¹

மகாபலிபுரம் : இது சமணர் திருப்பதி அன்று. ஆனால், இங்குள்ள சிற்பங்களில் ஒன்று, அஜிதநாத தீர்த்தங்கரர் புராணத்தில் கூறப்படுகிற சகரசாகரர்களின் கதையைக் காட்டுகிறது. இந்தச் சிற்பத்திற்கு இப்போது “அர்ச்சுனன் தபசு” என்று தவறாகப் பெயர் கூறுகிறார்கள். சகர குமாரர்கள் கயிலாய மலையைச் சூழ்ந்து அகழிதோண்டி அதில் கங்கையாற்றைப் பாய்ச்ச அது வெள்ளம் புரண்டோடி வெள்ளத்தினால் நாடுகளை அழிக்க, பகீரதன் அந்தக் கங்கையின் வெள்ளத்தைக் கடலில் கொண்டுபோய்விட்டான். இக்கதையை வெகு அழகாக இங்குச் சிற்பமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிற்பத்தைப்பற்றி இந்நூலாசிரியர் எழுதியுள்ள மகாபலிபுரத்து ஐஜன் சிற்பம் என்னும் நூலில் விரிவாகக் காணலாம். இந்நூல் வேதாரணியம் திரு. A. J. அனந்தராஜய்யன் அவர்களால் அச்சிடப்பட்டுள்ளது. மகாபலிபுரத்திலே பல்லவ அரசர்காலத்திலே அமைக்கப்பட்டபடியால், அக்காலத்தில் இந்தச் சமணசமயக்கதை எல்லோராலும் நன்கு அறியப்பட்டிருந்ததென்பது தெரிகிறது. இதனால் அக்காலத்தில் சமண சமயக்கொள்கைகள் நாட்டில் பெரிதும் பரவியிருந்தன என்பதும் விளங்குகிறது.

கக. தற்போதுள்ள சமண ஊர்களும் சமணரும்

சின கஞ்சி பருத்திக் குன்றங் கரந்தை பூண்டி
 சிங்கை வைகை திருப்புறம்பை அருகை தாசை
 சினகிரி வண்தீபை சித்தைவீரை கூடல்
 செஞ்சி முதலூர் பேரை விழுக்கம் வேலை
 கனகபுரி இளங்காடு தூரக்கோல் வளத்தி
 கன்னிலம் தச்சூர் குழசைவாழ் நாற்பாடி
 வினிவிருதூர் வெண்குன்றமோ டாலையாமூர்
 விடையெய்யில் குறக்கோட்டை விளங்குங் காப்பே.

என்னும் செய்யுள் ஸ்ரீ ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் காப்புப் பருவத்தில் காணப்படுகின்றது. இதில் இக்காலத் துள்ள சமணர் ஊர்கள் கூறப்பட்டுள்ளதெனத் தோன்றுகிறது. திரு. சாஸ்திரம் அய்யர் என்னும் சமணப் பெரியார் ஒருவர் 'ஐசனசமய சித்தாந்தம்' என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். இக் கட்டுரை இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் (1841) அச்சிடப்பட்ட வேத அகராதி என்னும் நூலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அந்தக் கட்டுரையில் சமணர் ஊர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருக்கிறது.

“இவர்களுடைய (சைனருடைய) ஸ்தலங்கள் தெற்கே திருநறுங்கொண்டை என்றும், தீபங்குடி என்றும், சிற்றாமூர் என்றும், பெருமன்றீர் என்றும், இராசமகேந்திரமென்றும், மேற்கே காஞ்சிபுரம் என்றும், திருப்பருத்திக் குன்றமென்றும், பெரிசுளம் என்றும், மூடுபத்திரை என்றும், ஸ்ரீரங்கப்பட்டணமென்றும், கனககிரி என்றும் இருக்கின்றன. பெரிசுளத்தில் ஆசாரிய மடமுண்டு”

இதனால், இவ்வூர்கள் சைனக் கிராமங்களென்பது விளங்கும்.

‘சமண ஊர்களின் ஜாபிதா’ என்னும் கையெழுத்து ஏட்டுச்சுவடி ஒன்று உண்டு. இந்த நூலின் இறுதியில்,

‘இந்த ஜாபிதா சகாத்தம் களநா-இல் எழுதிக்கொடுத்த கப்பித்து’ என்று காணப்படுவதால், இது கி. பி. 1816-இல் எழுதப்பட்டதாகும். அஃதாவது 1338 ஆண்டுகளுக்கு முன்னர் இது எழுதப்பட்டது. இந்நூலில், இக்காலத்துள்ள சமணர் ஊர்களின் பெயரும் கோயில்கள் இத்தனை என்பதும் கூறப்பட்டுள்ளது. அவற்றைக் கீழே காண்க. இருபிறைக் குறிக்குள் ந. கோ. என்பது நன்னிலையில் உள்ள சமணக் கோயிலையும், இ. கோ. என்பது இடிந்து பாழ்ப்பட்டுள்ள சமணக் கோயிலையும் குறிக்கும். எண்கள் எத்தனை கோயில்கள் என்பதைக் காட்டும்.

துண்டரதேசம் (தொண்டைமண்டலம்)

செஞ்சி சேத்துப்பட்டு துக்கியியில் உள்ள சைனக் கிராமங்கள்.

சித்தாமூர் (ந. கோ. 3), தாயனூர், ஓதலபாடி, கொழப்புலியூர் (கொழப்பலூர்) (ந. கோ. 1), கோனாமங்கலம், பெருங்குண நல்லூர், தூளி, தச்சாம்பாடி, எய்யல், சிண்டிபட்டு, மலையனூர், தொறப்பாடி (ந. கோ. 1), கொசுப்பட்டு, கொமியாங்குப்பம், சீயப்பூண்டி, செவளாம்பாடி, கன்னலம், (ந. கோ. 1), வளத்தி, அண்ணமங்கலம், கள்ளப்புலியூர் (ந. கோ. 1), மஞ்சப்பட்டு (ந. கோ. 1), கொளத்தூர் (ந. கோ. 1), கென்னத்தூர் (ந. கோ. 1), திருவாபாடி, சிற்றருகாவூர் (ந. கோ. 1), புளிமாந்தாங்கல், தொண்டீர் (ந. கோ. 1), பொன்னகர், உமையாந்தாங்கல், நெற்குன்று, அருகன்பூண்டி, வீரனாமநல்லூர், எளமங்கலம் (இ. கோ. 1), அகரம், குறவன் புத்தூர், (பெரும்புகை) பெருமுகை (ந. கோ. 1), சிறுகடம்பூர் (இ. கோ. 1), சக்கிராபுரம், வடதரம், வயலாமூர் (ந. கோ. 1), மோழியனூர், பேரணி, செண்டியம்பாக்கம்.

திருவோத்தூர் துக்கியியில்,

கரந்தை (ந. கோ. 3), திருப்பறம்பூர் (ந. கோ. 1), வள்ளை, பெருங்கட்டீர், நாகல், நறுமாப்பள்ளம், வேளிய

நல்லூர், பணபாக்கம், நெல்லி, சுரையூர், மேலப்பயந்தை, வாழைப்பந்தல் (இ. கோ. 1), கோயிலாம்பூண்டி (இ. கோ. 1) தின்னலூர்.

வந்தவாசி துக்கியியில்,

கடனம்பாடி (இ. கோ. 1), இராமசமுத்திரம், நெல்லி யாங்குளம், ஏறமலூர், நல்லூர், வில்லிவனம், கூடலூர் (இ. கோ. 1), தெள்ளாறு (இ. கோ. 1), கூத்தவேடு (?), அகரகுறக்கொட்டை, விருதுர், பெரியகொறக்கொட்டை, சென்னாந்தல், செங்கம்பூண்டி, புத்தூர், பொன்னூர் (ந. கோ. 1), இளங்காடு (ந. கோ. 1), சிந்தகம்பூண்டி, சாத்தமங்கலம் (ந. கோ. 1), வங்காரம் (இ. கோ. 1), அலகரம் பூண்டி, வெண்குணம், சேந்தமங்கலம் (ந. கோ. 1) எழும்பூர், நல்லூர், ஆயில்பாடி, பழஞ்சூர்.

திண்டிவனம் துக்கியியில்,

பெருமண்டை (ந. கோ. 2), வேம்பூண்டி, ஆலக் கிராமம், இரட்டணை, விழுக்கம் (ந. கோ. 1), எடையாலம் (ந. கோ. 1), கள்ளகுளத்தூர் (இ. கோ. 1), பேராவூர் (இ. கோ. 1), வேலூர் (ந. கோ. 1), வெள்ளிமேடு (அபிஷேகம் இல்லாத கோயில் 1), நெமலி.

வழுதாவூர் துக்கியியில்,

வீரே (ந. கோ. 1), ஆத்திசூப்பம், எழாய். கொல்லை புதுப்பட்டு, பாலப்பட்டு, மொண்டியம்பாக்கம், சிந்தாமணி, கப்பியாழூர், (கப்பியாம்புலியூர்) பிடாகம்.

திருவதி துக்கியியில்,

மானமாதேவி, கரடிபாக்கம்.

எலவஞ்சூர் துக்கியியில்,

திருநறுங்கொண்டை (ந. கோ. 1; இ. கோ. 1), ஆக்க னூர், இருவேலிப்பட்டு.

திருக்கோவிலூர் துக்கிடியில்,

வீரசோழபுரம், விளந்தை, கூவம், சாங்கியம், முட்டத்தூர்.

திருவண்ணாமலை துக்கிடியில்,

பென்னாத்தூர், மலையனூர், சிறுகொற்கை, சோமாசி பாடி, கொளத்தூர்,

போளூர் துக்கிடியில்,

ரண்டேசரிபட்டு, குண்ணத்தூர் (ந. கோ. 1; இ. கோ. 1), காப்பலூர், மண்டகொளத்தூர், திருமலை (ந. கோ. 1; இ. கோ. 4).

ஆரணி சாகீர் துக்கிடியில்,

திருமலைசமுத்திரம் (ந. கோ. 1), ஆரணிப்பாளையம் (ந. கோ. 1), புதுக்காழூர், நேத்தபாக்கம் (இ. கோ. 1), பழங்காழூர், பூண்டி (ந. கோ. 2), ராட்டினமங்கலம், சேலூர் (ந. கோ. 1), முள்ளிப்பட்டு (ந. கோ. 1), கல்பூண்டி, அறையாளம், நெல்லிப்பாளையம், மெருகம்பூண்டி, சேரி (இ. கோ. 1), தண்டு குண்ணத்தூர், அக்கிராபாளையம், சென்னாந்தல் (ந. கோ. 1), விராதகண்டம், மேட்டுப்பாளையம், தச்சூர் (ந. கோ. 1), பில்லூர், ஒண்ணுபுரம்.

மேலைச்சேரி சாகீர் துக்கிடியில்,

தேசூர் (ந. கோ. 1), சீயமங்கலம், தெறக்கோவில் (ந. கோ. 1; இ. கோ. 1).

பழைய கும்பினி சாகீர் துக்கிடியில்,

மேலத்திப் பாக்கம் (ந. கோ. 1.), ஆர்ப்பாக்கம் (இ. கோ. 1.), பெரும்பாக்கம், பூச்சி பாக்கம், நரியம்புத்தூர், மருதம், காஞ்சிபுரம், திருப்பருத்திக் குன்றம். (ந. கோ. 2.), தாங்கி, (மாகறல், பொன்னகரி என்னும் கிராமங்களில் இரண்டு சமணக் கோயில்கள் பழுதுண்டு கிடக்கின்றன.)

கொலியநல்லூர் சாகீர் துக்கிடயில்,

கஸ்பா (இ கோ. 2.) கொலிய நல்லூர், அகலூர் (ந. கோ. 1.), (கொலிய நல்லூரில் பண்டைக் காலத்தில் சமணருக்கும் இந்துக்களுக்கும் கலகம் நடந்து சமணர் துன்பமடைந்தனர் என்று தெரிகிறது. இந் நூலில் இக் கலகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி சிதைவுபட்டுக் கிடப்பதால் முழுச் செய்தியும் தெரியவில்லை. 'கொலிய நல்லூர் அக்கி மஹமது சாகீர் கஸ்பா கொலிய நல்லூரில் பூர்வீகம் ஜைனாள்.....அந்தக் கிராமத்தில் புருஷாள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம்.....ஸ்திரீகள் வந்தனை பண்ணுகிற ஜினாலயம் 1.....பிரசித்தமாய் அபிஷேகம் நடந்து வருகையில் செஞ்சியில் மாதங்கன் அதிகாரம் பண்ணுகையில் ஜைன மார்க்கத்தின்பேரில் துவேஷமாயி..... போது கொலிய நல்லூரில் வந்து ஜைனாள்.....கூழ்ணிச்சு போய் சிறு பேர்களிருந்தார்கள். அந்த மாதங்கன் நானையில் 3 ஜினாலயம்.....எடுப்பட்டுப் போச்சுது.....' (என்று சிதைவுபட்ட பகுதியில் காணப்படுகிறது.)

சோழ தேசம்.

தஞ்சாவூர், மன்னார் கோவில் (ந. கோ. 1.) தீபங்குடி, வேதாரணியம், அணிமதிக் கொடி (ந. கோ. 1., இ. கோ. 1.), திருவாரூர், கீழப்படுகை, திருவையாறு, தொழுவனங்குடி, கும்பகோணம், குப்பசமுத்திரம், சிறுக்கும்பூர், ஆழர், நாகப்பட்டணம், தோப்புத்துறை, உரத்தநாடு.

புவனகிரி துக்கிடயில்,

சிதம்பரம், பெரிய கூடலூர்.

* * * *

தொண்டைநாட்டிலே வட ஆர்க்காடு மாவட்டத்தில் இப்போதும் சமணர் அதிகமாக உள்ளனர். ஆர்க்காடு, போளூர், வந்தவாசித் தாலுக்காக்களில் இவர்கள் அதிகமாக உள்ளனர்.

சமணர்கள் நயினார், உடையார், முதலியார், செட்டியார், ராவ், தாஸ் என்னும் பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொள்கிறார்கள். நெற்றியில் சந்தனம் அணிகிறார்கள். அகலமான நீண்ட கோடாக அணிகிறார்கள். பூணூலும் அணிகிறார்கள். பிராமணரைவிட உயர்ந்தவர்கள் என்று கருதுகிறார்கள். மாமிச உணவு புசிப்பதில்லை. இரவில் உணவுகொள்ள மாட்டார்கள். ஆகவே, சூரியன் மறைவதற்குள்ளாக உணவு கொள்கிறார்கள்.

சிவராத்திரி, தீபாவளி, பொங்கல், கலைமகள் பூசை முதலிய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள்.

சமணக் கோயில்களின் அமைப்பு, சைவ வைணவக் கோயில்களின் அமைப்புப்போலவே உள்ளன. ஆனால், இந்தக் கோயில்கள் மிகச் சுத்தமாக வைக்கப்பட்டுள்ளன. கோயில்களில் மூலவர் என்றும் உற்சவமூர்த்தி என்றும் திருவுருவங்கள் உள்ளன. சால்தா, இயக்கி முதலிய பரிவாரத் தெய்வங்களின் உருவங்களும் இக் கோயில்களில் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ளவர் அனைவரும் திகம்பர சமணர் ஆகையினாலே இக் கோயில்களில் உள்ள திருமேனிகள் திகம்பர உருவமாக (ஆடையில்லாமல்) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பரிவாரத் தெய்வங்கள் ஆடை உள்ளனவாக அமைக்கப்படுகின்றன. அருகக் கடவுள் அல்லது தீர்த்தங்கரர்களின் திருவுருவங்கள் நின்ற கோலமாகவும் வீற்றிருக்கும் கோலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வைணவ, பௌத்தக் கோயில்களில் சில இடங்களில் கிடந்த (படுத்த) வண்ணமாகக் காணப்படுகிற பள்ளிகொண்ட திருவுருவங்களைப்போல சமணத் திருவுருவங்கள் கிடந்தவண்ணமாக அமைக்கப்படுவது இல்லை.

சமணக் கோயில்களில் நாஸ்தோயும் காலை மாலைகளில் பூசை நடைபெறுகிறது. அபிஷேகம், தீப ஆராதனை, அர்ச்சனை முதலியவை சைவ வைணவக் கோயில்களில் நடைபெறுவதுபோலவே நடைபெறுகின்றன. வடமொழியில் மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

ஆண்டுதோறும் சமணக் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது உண்டு. உற்சவ காலத்தில் உற்சவ மூர்த்திகளையும் பரிவாரத் தெய்வ உருவங்களையும் விமானத்திலும் வாகனங்களிலும் எழுந்தருளச் செய்கிறார்கள். சமண மூர்த்திகள் வீதிவலமாக எழுந்தருளும்போது அம் மூர்த்திகளுக்கு முன்னர் தருமச் சக்கரம் எழுந்தருளும்; சைவ வைணவக் கோயில்களில் முறையே திரிசூலமும் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளுவதுபோல. ஒன்றின்மேல் ஒன்றாக அமைந்த முக்குடைகளுடன் உற்சவமூர்த்தி எழுந்தருளுகிறார்.

பண்டைக் காலத்தில் பாடலிபுரம் (கடலூர்.), ஜின காஞ்சி (காஞ்சீபுரம்) முதலிய இடங்களில் சமணர்களின் மடங்கள் இருந்தன. இப்போது தமிழ்நாட்டில் உள்ள சமண மடம் சித்தாமூரில் உள்ள மடம் ஒன்றுதான். சித்தாமூர் தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் தாலுக்காவில் இருக்கிறது. சித்தாமூர், வீரனாமூர் விழுக்கம், பெருமாண்டூர், ஆலக்கிராமம், வேலூர், தாயனூர் முதலிய ஊர்களில் இருக்கும் சமணர்கள் சேர்ந்து சித்தாமூர் மடத்துத் தலைவரை ஏற்படுத்துகிறார்கள். இந்த மடத்துத் தலைவருடைய பெயராவது: டெல்லி கொல்லாபுர ஜின கஞ்சி பெணுகொண்டா சதூர் சித்த சிம்மாசனாதீஸ்வர ஸ்ரீமத் அபிநவ லக்ஷ்மீ சேனபட்டாரக பட்டாசாரிய வர்ய சுவாமிகள் என்பது.

சைனர்கள் வியாபாரிகளாகவும் உபாத்திமார்களாகவும் பயிர்த்தொழில் செய்பவர்களாகவும் உத்தியோகஸ்தர்களாகவும் பல தொழில் செய்கிறார்கள். வடநாட்டுச் சைனரைப்போலத் தமிழ்நாட்டுச் சைனர் பெருஞ்செல்வம் உடையவர் அல்லர். இவர்களில் சிலர் சைவ சமயத்தவராக மாறி வருகிறார்கள்.

பின்னிணப்பு

க. ஆறுவகையான உயிர்கள்

சமண சமயத்தில் உயிர்களின்வகை ஆறுவகையாகக் கூறப்படுவது போலவே, தொல்காப்பியரும் ஆறுவகையான உயிர்களைக் கூறுகிறார். தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலில், தொல்காப்பியர் ஒதிய சூத்திரங்களும் அவற்றிற்கு இளம்பூரணர் என்னும் சமணசமய உரையாசிரியர் எழுதிய உரையும் கீழே தரப்படுகின்றன.

“ ஒன்றறி வதுவே யுற்றறி வதுவே
 இரண்டறி வதுவே யதனொடு நாவே
 மூன்றறி வதுவே யவற்றொடு மூக்கே
 நான்கறி வதுவே யவற்றொடு கண்ணே
 ஐந்தறி வதுவே யவற்றொடு செவியே
 ஆறறி வதுவே யவற்றொடு மனனே
 நேரிதி னுணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

என்னுதலிற்றே வெனின், உலகத்துப் பல்லுயிரையும் அறியும் வகையாற் கூறப்படுதலை உணர்த்துதல் நுதலிற்று.

ஓரறிவுயிராவது உடம்பினானறிவது; ஈரறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் அறிவது; மூவறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் அறிவது; நாலறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் அறிவது; ஐயறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் செவியினானும் கண்ணினானும் அறிவது; ஆறறிவுயிராவது உடம்பினானும் வாயினானும் மூக்கினானும் கண்ணினானும் செவியினானும் மனத்தினானும் அறிவது; இவ்வகையினன் உயிர் ஆறுவகையினையின.

இவ்வாறு அறிதலாவது: உடம்பினால் வெப்பம் தட்பம் வன்மை மென்மை அறியும். நாவினால் கைப்பு காழ்ப்பு தவர்ப்பு உவர்ப்பு புளிப்பு மதுரம் என்பன அறியும்.

மூக்கினால் நன்னூற்றம் தீயநாற்றம் அறியும். கண்ணினால் வெண்மை செம்மை பொன்மை பசுமை கருமை நெடுமை குறுமை பருமை நேர்மை வட்டம் கோணம் சதுரம் என்பன அறியும், செவியினால் ஓசை வேறுபாடும் சொற்படும் பொருளும் அறியும். மனத்தினால் லறியப்படுவது இதுபோல் வன வேண்டுமெனவும், இஃது எத்தன்மை எனவும் அனுமானித்தல். அனுமானமாவது புகை கண்டவழி நெருப்புண்மை கட்புலன் அன்றாயினும் அதன்கண் நெருப்பு உண்டென்று அனுமானித்தல்.

இவ்வகையினான் உலகிலுள்ள வெல்லாம் மக்கட்கு அறிதலாயின. இனி, அவற்றை அறியும் உயிர்களை வருகின்ற சூத்திரங்களாற் கூறுதும்.

புல்லும் மரனும் ஓரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஓரறிவுயிராமாறு புல்லும்மரனும் என்று சொல்லப்பட்ட இருவகை உடம்பினாலறியும்; அக் கிளைப்பிறப்பு பிறவும் உள என்றவாறு.

பிறவாவன கொட்டியுந் தாமரையுந் கழுகீரும் என்பன.

நந்து முரளு மீரறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஈரறிவுயிர் உணர்த்துதல் நுதலிற்று.

ஈரறிவுயிராவன நந்தும், முரளுமென்று சொல்லுவ; பிறவுமுள ஈரறிவுயி ரென்றவாறு.

நந்து என்றதனால் சங்கு, நத்தை, அலகு, நொள்ளை என்பன கொள்க. முரள் என்றதனால் இப்பி, கிளிஞ்சில், ஏரல் என்பன கொள்க.

சிதலும் ஏறும்பும் மூவறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

மூவறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

சிதலும் எறும்பும் மூவறிவின. அக்கிளைப் பிறப்பு
பிறவுமுள என்றவாறு. பிறவாவன அட்டை முதலாயின.

நண்டுந் தும்பியு நான்கறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

நாலறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நண்டும் தும்பியுமென நாலறிவையுடைய; அக்கிளைப்
பிறப்பு பிறவுமுள வென்றவாறு.

பிறவு மென்றதனான் ஞிமிறு, சுரும்பென்பன
கொள்க.

மாவும் புள்ளும் ஐயறி வினவே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஐயறிவுயிராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

நாற்கால் விலங்கும் புள்ளும் ஐயறிவுடைய. அக்கிளைப்
பிறப்பு பிறவும் உள என்றவாறு.

பிறவாவன தவழ்வனவற்றுள் பாம்பு முதலாயினவும்
நீருள்வாழ்வனவற்றுள் மீனும் முதலையும் ஆமையும் முத
லாயினவுங் கொள்ளப்படும்.

மக்க டாமே யாறறி வுயிரே
பிறவு முளவே யக்கிளைப் பிறப்பே.

ஆறறிவுயிர் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.

மக்கள் ஆறறிவுயிர் எனப்படுவர்; அக்கிளைப் பிறப்பு
பிறவுமுள என்றவாறு.

பிறவாவது தேவர் அசுரர் இயக்கர் முதலாயினார்.”

சமணர் கூறுவது போன்று தொல்காப்பியரும் ஆறு
வகை உயிர்களைக் கூறுகிறபடியினாலே தொல்காப்பியர்
சமணர் என்று கருதப்படுகிறார்.

உ. வடக்கிருத்தல்

வடக்கிருத்தல் அல்லது ஸல்லேகனை என்பது சமணச் சமயக் கொள்கை. உண்ணு நோன்பிருந்து உயிர்விடுவது என்பது இதன் பொருள். வடக்கிருத்தல் எப்போது செய்ய வேண்டும் என்பதை அருங்கலச் செப்பு என்னும் சமண சமய நூல் இவ்வாறு கூறுகிறது.

இடையூறு ஒழிவில் நோய் மூப்பு இவை வந்தால் கடை துறத்தல் சல்லேகனை.

அஃதாவது, பொறுக்க முடியாத மன வேதனையைத் தருகிற இடையூறு, தீராத நோய், மிகுந்த மூப்பு இவை உண்டான காலத்துச் சல்லேகனை செய்து உயிர் விடலாம் என்பது சமணர் கொள்கை. இரத்தின கரண்டக சிராவகாசாரம் என்னும் வடமொழிச் சமணசமய நூலிலே இதே செய்தி கூறப்படுகிறதோடு, வற்கடம் முதலான பஞ்ச காலத்திலும் சல்லேகனை செய்யலாம் என்று கூறப்படுகிறது.

சல்லேகனை செய்வோர் தருப்பைப் புல்லின்மேல் வடக்கு நோக்கி அமர்ந்து சாகிற வரையில் உணவுகொள்ளாமல் இருக்கவேண்டும். வேண்டுமானால் நீர்மட்டும் உட்கொள்ளலாம். சல்லேகனை இருக்கும்போது எதையும் மனத்தில் நினைக்காமலும் விரும்பாமலும் தூய மனதோடு தீர்த்தங்கரர் அல்லது அருகரைத் தியானித்துக்கொண்டிருக்கவேண்டும். அடுத்த பிறவியில் அரசனாகவோ அல்லது பெருஞ் செல்வனாகவோ அல்லது தேவலோகத்திலே தெய்வப் பிறவியாகவோ பிறக்க வேண்டும் என்று விரும்புவது கூடாது. அன்றியும், சல்லேகனையால் உடம்புக்கு வருத்தம் உண்டாகும்போது விரைவில் உயிர் நீங்க வேண்டும் என்று கருதவும் கூடாது. இவ்வாறு தூய எண்ணத்தோடு பற்றற்றவராய் இருந்து வீடுபேறு ஒன்றையே நோக்கமாகக் கொண்டு சல்லேகனை இருக்கவேண்டும்.

சல்லேகனை செய்வது தற்கொலை செய்வதற்கொப்பாகும் என்று பௌத்தக் காவியமாகிய குண்டலகேசி கூறு

கிறது. இது தற்கொலையாகாது என்று விடையிறுக்கிறது நீலகேசி என்னும் சமணசமய நூல். நீலகேசி கூறுவது வருமாறு :

அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலாம்
ஒழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளிஇ .
வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேல்
பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ?¹

இதற்கு உரை எழுதிய சமயதிவாகர வாமனமுனிவர், இவ்வாறு விளக்கங் கூறுகிறார் :

“ சல்லேகனையாவது—மரண காலத்துச் சாகின்றோமென்று சங்கிலேசம் (வருத்தம்) சரீராதியில் சங்கமெல்லாமொழியல் வேண்டுமென்று சொல்லிச் சித்த சமாதானம் பண்ணுவித்துக் கலக்க நீக்கி, பரலோக கமனபாதேய (கட்டமுது) மாகிய பஞ்ச நமஸ்கார பரம மந்திரோபதேசம் பண்ணி ரத்தினத் திரய ரூபமாகிய சன்மார்க்கங் கலங்காமை, தர்மோபதேசனாதிகளாற் கட்டுதல்.

எல்லாப் படியும் விலக்கப் படாது, எரியால் இல்லம் அழியில் அதனகத்தில்—நல்ல பொருள் கொண்டு போவான்போற் சாம்போது பற்றற்று அருள் கொண்டு போத லறம்.

என்பனவற்றினும் சல்லேகனை யாமா றறிந்து சொல்லிக் கொள்க.”

பத்திரபாகு முதலான சமணசமயப் பெரியார்கள் பலர் சல்லேகனை யிருந்து உயிர் நீத்த செய்தி மைசூர் நாட்டில் சிரவண பெள்கொள என்னும் இடத்தில் உள்ள கல் வெட்டுச் சாசனங்களினால் தெரிகிறது. சமணசமயத் துறவியாராகிய கவுந்தி அடிகள் என்னும் மூதாட்டியார் சல்லேகனை என்னும் உண்ணை நோன்பிருந்து உயிர்விட்ட செய்தி சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிறது. கோவலன் கொலையுண்டதும், பாண்டியனும் கோப்பெருந் தேவியும்

1. மொக்கலவாதச் சுருக்கம். 55-ம் செய்யுள்.

உயிர்நீத்ததும், அரண்மனை எரியுண்டதும், மாதரி என்னும் மூதாட்டி அடைக்கலமிழந்த துயரந் தாங்காமல் தீயில் பாய்ந்து உயிர்விட்டதும் ஆகிய துயரச் செய்திகளை யெல்லாம் கவுந்தியடிகள் அறிகிறார். அறிந்து ஆற்றொணாத் துயர் அடைகிறார். இத் துயரச் செயல்களுக்கும் தமக்கும் தொடர்புண்டென்று கருதுகிறார் மாசற்ற தூய மனம் படைத்த அம் மூதாட்டியார். அவருக்குத் தீராத் துயரம் உண்டாகிறது. ஆகவே, சமணசமயக் கொள்கைப்படி உண்ணு நோன்பிருந்து உயிர் விடுகிறார். இதனை,

“ தவந்தரு சிறப்பிற் கவுந்தி சீற்ற
 நிவந்தோங்கு செங்கோ னீணில வேந்தன்
 போருயிர் தாங்கப் பொறைசா லாட்டி
 என்னோ டிவர்வினை யுறுத்த தோவென
 உண்ணு நோன்பொ டெயர்பதி பெயர்ந்ததும் ”

என்று சிலப்பதிகாரம் (நீர்ப்படை காதை) கூறுகிறது.

சல்லேகளை என்பது தமிழில் வடக்கிருத்தல் என்று கூறப்பட்டது. வடக்கிருத்தல் என்னும் பெயர் எட்படி ஏற்பட்டது என்பதை ஆராய்வோம். சமணர் சல்லேகளை இருக்கும்போது வடக்கு நோக்கி அமர்வது வழக்கம். வடக்கு புண்ணியத் திசை என்பது அவர்கள் கொள்கை. ஏனென்றால் சமணசமயப் பெரியார்களாகிய தீர்த்தங்கரர்கள் யாவரும் வடக்கே வீடுபேறடைந்தனர். முதல் தீர்த்தங்கரராகிய ஆதிநாதர் எனப்படும் ரிஷபர் கயிலாய மலையில் வீடுபேறடைந்தார். நேமிநாதர் என்னும் தீர்த்தங்கரர் வட இந்தியாவில் கிர்நார் என்னும் நகரில் வீடுபேறடைந்தார். மற்ற எல்லா தீர்த்தங்கரர்களும் வட இந்தியாவில் வீடுபேறடைந்தனர். ஆகவே, வடக்குத் திசையைப் புண்ணியத் திசையாகக் கொண்டு வடக்கு நோக்கியிருந்து சல்லேகளை செய்தனர். ஆகவே, வடக்கு அமர்ந்து நோற்கப் படுவதனால், சல்லேகளைக்கு வடக்கிருத்தல் என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சங்ககாலத்தில் இந்தப் பழக்கம் தமிழ்நாட்டில் பரவியிருந்தது. சமண சமயத்தவர் மட்டுமன்றி, அச் சமயத்

தவர் அல்லாதவர்களும் வடக்கிருந்து உயிர்விட்ட செய்தி சங்கநூல்களில் கூறப்படுகிறது.

சேரமான் பெருஞ்சேரலாதனும் சோழன் கரிகாற் பெரு வளத்தானும் வெண்ணிப் பறந்தலை என்னும் இடத்தில் போர் செய்தனர். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் முதுகில் புறப்புண் ஏற்பட்டது. புறப்புண் என்பது முதுகுப்புறத்தில் புண்படுதல். வீரர்கள், போரிடும்போது தமது மார்பில் புண்பட்டால் அதைப் பெருமையாகக் கருதுவார்கள். முதுகில் புண்பட்டால் அதை அவமானமாகக் கருதுவார்கள். தற்செயலாகப் போரிலே புறப்புண் ஏற்பட்டது பெருஞ்சேரலாதனுக்கு. அதனால் பெருங்கவலையடைந்தான்; தீராததுயரம் ஏற்பட்டது. ஆகவே, அவன் உண்ணாவிரதம் இருந்து (வடக்கிருந்து) உயிர்விட்டான். இச்செய்தியைப் புறநானூறு 65, 66-ஆம் செய்யுள்களிலும் அவற்றின் உரையிலும் அறியலாம்.

உறையூரை அரசாண்ட கோப்பெருஞ்சோழன், தன் மக்கள் அரசரிமைக்காகக் கலகஞ்செய்ததைக் கண்டு சினங்கொண்டு அவர்கள்மேல் போர் செய்யச் சென்றான். அப்போது, புல்லாற்றூர் எயிற்றியனார் என்னும் புலவர், அறிவில்லாத மக்கள்மேல் தந்தை போர்செய்வது தவறு என்று கூறித் தடுத்திவிட்டார். ஆனால், சோழன் தன் மக்களின் செயலுக்காக வருந்தி வடக்கிருந்து (உண்ணாவிரதம் இருந்து) உயிர்விட்டான். சோழனுடைய நண்பர் பிசிர ஆந்தையார் என்னும் புலவர் தம் நண்பராகிய சோழன் உயிர்விடுவதைக் கண்டு மனம் பொறாமல் தாமும் அவர் பக்கத்தில் அமர்ந்து வடக்கிருந்து உயிர்விட்டார். சோழனுடைய மற்றொரு நண்பரான பொத்தியார் என்பவரும் இச்செய்தியறிந்து மனம் வருந்தித் தாமும் வடக்கிருந்து உயிர்விட்டார். இச்செய்திகளைப் புறநானூறு 212 முதல் 223 வரையில் உள்ள செய்யுள்களால் அறியலாம்.

சிறுபஞ்சமூலம் என்னும் நூலிலேயும் வடக்கிருத்தல் கூறப்படுகிறது.

வலியழிந்தார் மூத்தார் வடக்கீருந்தார் நோயின்
நலிபழிந்தார் நாட்டறைபோய் நைந்தார்—மெலிவொழிய
இன்னவரால் என்னொராய் ஈந்த ஒருதுற்று
மன்னவராச் செய்யும் மதித்து.

இச் செய்யுள், இன்னின்றோருக்கு உணவுகொடுத்தவர் மறுபிறப்பில் மன்னராகப் பிறப்பார்கள் என்று கூறுகிறது. இதில் வடக்கிருத்தல் கூறப்படுவது காண்க. பழைய உரைக் குறிப்பு, “வடக்கிருந்தார்—பழிபட்டு உண்ணாது வடக்கிருந்தார்” என்று கூறுகிறது.

சங்கப் புலவராகிய கபிலர் என்பவரும் தமது நண்பராகிய பாரிவள்ளல் இறந்த பிறகு பட்டினிகிடந்து (வடக்கிருந்து) உயிர்விட்டார் என்று அறிகிறோம்.

இதனால், சங்ககாலத்திலே சல்லேகனை என்னும் வடக்கிருத்தல் சமணர்களிடத்தில் மட்டும் அல்லாமல் மற்றவர் இடத்திலும் பரவியிருந்ததை அறிகிறோம். இதனால் கடைச்சங்ககாலத்திலேயே சமணர் செல்வாக்குச் சிறந்திருந்தது என்பது அறியப்படுகிறது.

௩. சமணசமயத்தில் மகளிர்நிலை

பெண் பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமணசமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர் வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமணமதத் துணிபு ஆகும். அவர்களுள், சுவேதாம்பர சமணர் பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவுபூண்டு மனத்தை அடக்கி உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாத படியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவுபூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர். ஆனால், திகம்பரச் சமணர் பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவுபூண்டு நோற்றல்தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர்.

ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை.

தமிழ்நாட்டில் முற்காலத்தில் இருந்தவரும் இப்போது இருப்பவரும் திகம்பரச் சமணர் ஆவர். ஆகவே, திகம்பரச் சமணரால் இயற்றப்பட்ட சமணசமயத் தமிழ் நூல்களிலும் பெண்மக்களுக்கு மோட்சம் இல்லை என்று எழுதி வைத்தனர். பெண்கள் மோட்சம் அடைய விரும்பினால், முதலில் அவர்கள் ஆணாகப் பிறக்கவேண்டும்; ஆணாகப் பிறந்தாலும் துறவுபூண்டு கடுமையாக நோன்பிருக்க வேண்டும்; அப்பொழுதுதான் அவர்கள் மோட்சம் அடையமுடியும் என்பது சமணசமயக் கொள்கை.

தொல்காப்பியம் எழுத்ததிகாரம் முதல் சூத்திரம்,

“எழுத் தெனப் படுப

அகர முதலனகர இறுவாய்

முப்பலி தென்ப”

என்று கூறுகிறது. இதற்கு உரையெழுதிய சமணராகிய இளம்பூரண அடிகள், திகம்பர சமண சமயத்தவர் ஆகலின், இவ்வாறு விளக்கம் கூறுகிறார்: “அகரம் தானும் இயங்கித் தனி மெய்களை இயக்குதற் சிறப்பான், முன் வைக்கப் பட்டது. நகரம் வீடுபேற்றிற்குரிய ஆண்பாலை உணர்த்துதற் சிறப்பான் பின் வைக்கப்பட்டது.”

இவ்வாறு, ஆண்பாலார்க்கன்றி பெண்பாலர்க்கு வீடு பேறு கிடையாது என்னும் தமது சமயக் கொள்கையை இலக்கண நூலிலும் வற்புறுத்துகிறார் இளம்பூரண அடிகள்.

“இந்திரன் தேவிமார்க்கும் இறைமைசெய் முறைமை இல்லை பைந்தொடி மகளிராவார் பாவத்தால் பெரிய நீரார்.”

என்று கூறுகிறது மேருமந்தர புராணம் (738-ஆம் செய்யுள்.)

“அண்ணை¹ அலிகுரு டாடியவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருளர்? எல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.”

என்று கூறுகிறது சூளாமணிக்காவியம். (தறவு: 145-ஆம் செய்யுள்.)

“வீதியினால் கதிகள் நான்கில் மேவீநின் றார்கள்தம்முள்
மதியினால் பெரிய நீரார் மக்களாய் வந்து தோன்றி
வீதியினால் தானம் பூசை மெய்த்தவம் செய்து வீட்டைக்
கதிகளைக் கடந்து செல்வார். காரிகை யார்கள் செல்லார்.”

என்பது மேருமந்தர புராணம். பெண்ணாகப் பிறந்தவர், இந்தப் பிறப்பிலே அவர்களுக்குக் கூறப்பட்ட முறைப்படி நடந்தால், மறுபிறப்பிலே தெய்வலோகத்திலே (ஆண்) தேவராகப் பிறந்து இன்பம் துய்த்துப் பிறகு மீண்டும் மண்ணுலகத்திலே மனிதப் பிறப்பிலே ஆண்மகனாகப் பிறப்பார்கள் என்றும் அந்த ஆண்பிறப்பில் தறவுபூண்டு தவம்

1. அண்ணை - பேடி.

செய்வார்களாயின் வீடுபேறு அடைவார்கள் என்றும் மேருமந்தர புராணம் கூறுகின்றது.

“விரதசீ லத்த ராகித் தானமெய்த் தவர்க்குச் செய்து அருகனைச் சரண மூழ்கி யான்றவர்ச் சிறப்பு செய்து கருதிநற் கணவற் பேணும் கற்புடை மகளிர் இந்த உருவத்தின் நீங்கி கற்பத் துத்தம தேவர் ஆவார்.”

“மாதவந் தாங்கி வையத்து ஐயராய் வந்து தோன்றி எதமொன் றின்றி வீடும் எய்துவர் தையலார்கள்.”

இதே கருத்தைச் சீவகசிந்தாமணியும் கூறுகிறது. சீவகன் துறவுபூண்டபோது அவனுடன் துறவுபூண்ட அவனுடைய தேவிமார், வீடுபேறடைவதற்காகத் தவம் செய்யவில்லை. பெண் பிறப்பு நீங்கும்படியாகத் தவம் இருந்தனர். அந்தத் தவத்தின் பயனாக அவர்கள் மறு பிறப்பிலே தேவலோகத்திலே இந்திரர்களாக (ஆண்பிறன் யாகப்) பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது.

அச் செய்யுள் இது :

“ஆசை யார்வமோ டைய மின்றியே
ஓசை போய்உல குண்ண நோற்றபின்
ஏக பெண்ணொழித் தீந்தி ரர்களாய்த்
தூய ஞானமாய்த் துறக்கம் எய்தினார்.”

சு. சில புராணக்கதைகள்

சில புராணக் கதைகள் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறுவிதமாக வழங்கிவந்தன என்பது ஆராய்ச்சியினால் அறியப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை ஆராய்வோம்.

ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி என்னும் சைவசமய நூலினாலும் அதன் பழைய உரையினாலும் சில செய்திகள் அறியப்படும். இந்தப் பரணி நூலில், கோயில் பாடியது, 70-வது தாழிசையில் இச்செய்தி கூறப்படுகிறது.

“ மலைகொண் டெழுவார் கடல் கொண் டெழுவார்
மிசை வந்து சிலாவருடஞ் சொரிவார்
நிலைகொண் டெழுவார் கொலைகொண் டெழுதற்
கிவரிற் பிறர் யாவர் நிசாசரரே.”

இதற்கு, பெயர் அறியப்படாத பழைய உரை யாசிரியர் கூறுவதாவது: “ யானைமலை நாகமலை யென இரண்டு மலை உளவென அவையிற்றைக் காட்டி, ‘பண்டு இவை அமணர் மந்திரவாத வலிகாட்டின மலைகள். மதுரையை ஒருமலை யானையா யழிக்கவும் அவ்வினையானை மதுரையில் வருவதன்முன் இந்த மலை மகாநாகமாய் அந்த யானையை விழுங்கவும் காட்டி உயிர் பெறுத்தி நடத்திவர, என் சுவாமி (பாண்டியன்) சாதுவாதலிற் பயப்பட்டு இம் மகா நகரத்திற் புக்கனர். பின்பு எழுகடலுக்கு மாறாக மதுரையில் எழுகடலெனக் காட்டின இந்திரசாலமுமுண்டு. உறையூரில் கல் வருஷமும் (வருஷம் - மழை) மண் வருஷமும் பெய்வித்து அதனைக் கெடுத்துத் துரோகமுஞ் செய்தார் இவர் (சமணர்). அதற்குப் பின்பு இராசதானி திருச்சிராப்பள்ளி யாய்த்து” என்றவாறு.

இதில் சமணர் செய்ததாக மூன்று செய்திகள் கூறப்படுகின்றன. 1. மதுரைக்கு அருகில் உள்ள இரண்டு மலைகளில் ஒன்றை ஆனையாகவும் இன்னொன்றை மலைப்பாம்பாகவும் அமையச் செய்து அவற்றிற்கு உயிர்

கொடுத்து யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் செய்து பாண்டியனுக்குச் சமணர் காட்டினர். 2. ஏழுகடல்களையும் ஓர் இடத்தில் வரும்படி செய்து அதனைப் பாண்டியனுக்குக் காட்டினர். 3. உறையூரில் கல்மழை மண்மழை பெய்யச் செய்து சமணர் அவ்வூரை அழித்தனர்.

இவற்றை ஆராய்வோம்: பண்டைக் காலத்திலே, மதுரையைச் சூழ்ந்துள்ள எட்டு மலைகளிற் சமண முனிவர் எண்ணிறந்தோர் தவஞ்செய்திருந்தனர் என்பது சைவ சமய நூல்களிளாலும், சமணசமய நூல்களிளாலும் இந்த மலைகளில் உள்ள குகைகளில் காணப்படும் கல்வெட்டுகளாலும் பிற சான்றுகளாலும் தெரியவருகிறது. இந்த எட்டுமலைகளில் யானைமலை நாகமலை என்பவையும் சேர்ந்தவை. யானை தனது முன்னங்கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று காணப்படுவதாலும், பாம்புபோன்று காணப்படுவதாலும் இந்த மலைகளுக்கு முறையே யானைமலை, நாகமலை எனப் பெயர் அமைந்தனபோலும். இந்த மலைகளிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் தங்கித் தவஞ்செய்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளை இந்நூல் ௧0-ஆம் அதிகாரத்தில் கூறினோம். இந்த மலைகள் நாகமும் யானையும் போன்று காணப்படுவதாலும் இம்மலைகளில் சமண முனிவர் இருந்தமையாலும் இந்துக்கள், சமணர் மேல் பழிசமத்தும் நோக்கத்துடன், பாம்பு யானையை விழுங்குவதுபோன்று சமணர் மந்திரசாலம் செய்தார்கள் என்று கதை கட்டினார்கள்போலும். திருஞானசம்பந்தர் தம் தேவாரத்தில், 'யானைமாமலையாதியாய இடங்களில்' சமண முனிவர் இருந்தனர் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் பாம்பு யானையை விழுங்கும்படிச் சமணர் செய்து காட்டியதாகச் சொல்லப்படும் கதையைக் கூறவில்லை. அவர் காலத்தில் இந்தக் கதை வழங்கப்படவில்லைபோலும். அக்காலத்தில் இக்கதை வழங்கியிருந்தால், ஞானசம்பந்தர் இச்செய்தியையுங் கூறியிருப்பாரன்றோ? எனவே, சம்பந்தர் காலத்தில், கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் வழங்காத இக்கதை, ஓட்டக்கூத்தர் காலத்தில் (கி. பி. 12-ஆம் நூற்றாண்டில்)

வழங்கிவந்ததாகத் தெரிகிறது. (இந்த மலைகளைப்பற்றிய ஏனைய செய்திகளைச் 'சமணத் திருப்பதிகள்' என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளோம்.)

இனி, சமணர் ஏழுகடல்களை அழைத்ததாகச் சொல்லப்படும் செய்தியை ஆராய்வோம். மதுரைக்கு அருகிலே மேட்டுப்பட்டி என்னும் கிராமத்துக்கு அருகில் சித்தர்மலை என்னும் ஒரு மலையுண்டு. கோடைக்கானல் ரோட்டு அம்மைநாயகனார் இரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே பதினமூன்று மைல் சென்றால் இக்கிராமத்தையடையலாம். மேட்டுப்பட்டியில் உள்ள இந்தச் சித்தர்மலையில் சமண முனிவர் இருந்த குகைகளும் கற்பாறையில் அமைக்கப்பட்ட கற்படுக்கைகளும் இன்றும் காணப்படுகின்றன. அன்றியும் இங்கு ஏழுகடல் எனப் பெயருடைய சுளை யொன்று உண்டு.¹ பண்டைக்காலத்தில் இங்குச் சமண முனிவர் இருந்தபடியாலும் ஏழுகடல் என்னும் சுளை இருப்பதாலும் ஏழுகடல்களையும் ஓரிடத்தில் வரவழைத்துப் பாண்டியனுக்குக் காட்டினார்கள் என்று இக்கதையைக் கற்பித்திருக்கக்கூடும்.

உறையூரை அழித்த செய்தியை ஆராய்வோம். உறையூரில் தொன்றுதொட்டுச் சமணர் இருந்துவந்தனர். இவ்வூருக்குக்கருகிலுள்ள திருச்சிராப்பள்ளி மலைக்குகையிலும் பண்டைக்காலத்தில் சமண முனிவர் இருந்ததற்குச் சான்றுகள் உண்டு. சிலவேளைகளில் வெள்ளப்பெருக்காலும் மண்காற்றினாலும் வேறு காரணங்களாலும் ஊர்கள் அழிந்துபோவது இயற்கை. (இவ்வாறு அழிவுண்ட ஊர்கள் சில இக்காலத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.) இந்த இயற்கைப்படி உறையூரும் மண்காற்றினால் அழிந்திருக்கக்கூடும். ஆனால், சமணர் மந்திரத்தினால் அழித்தார்கள் என்பது நம்பத்தக்கதன்று.

இவ்வாறெல்லாம் சமணர்மீது சுமத்தப்பட்ட இக் கற்பனைக் கதைகள் நாளடைவில் சமணருக்குப் பெருமை

1. An. Rep. Arch. Dept. S. Circle. 1910-1911. P. 50-51.

யையும் மதிப்பையும் உண்டாக்கிற்றுப்போலும். சமணர் மனித ஆற்றலுக்கும் மேற்பட்ட தெய்வ சக்தியும் மந்திர சக்தியும் உள்ளவர் என்னும் எண்ணத்தைப் பாமர மக்களுக்கு இக்கதைகள் உண்டாக்கிவிட, அவர்கள் சமணரை நன்கு மதித்தனர் போலும். ஆகையால், சமணர் செய்ததாக முதலில் கற்பிக்கப்பட்ட இக்கதைகளை மாற்றிச் சிவபெருமான் தமது ஆற்றல் தோன்றச் செய்த திருவிளையாடல்கள் என்று கூறிப் பிற்காலத்தில் புராணங்களை எழுதிக்கொண்டார்கள்போலும்.

யானையைப் பாம்பு விழுங்குவதுபோல் சமணர் காட்டினார்கள் என்னும் கதையை இரண்டாகப் பகுத்து, மதுரையான திருவிளையாடல் என்றும், யானை எய்த திருவிளையாடல் என்றும் பிற்காலத்தில் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகின்றன. மதுரையை அழிக்கச் சமணர் பாம்பை யுண்டாக்கி அனுப்பினர் என்றும் அதனைச் சிவன் அம்புவிட்டுக் கொல்ல அப்பாம்பு விஷத்தைக் கக்கிற்று என்றும் பிறகு சிவன் தமது சடையில் உள்ள மது வெள்ளத்தை விஷத்தின்மேல் தெளித்து விஷத்தை மது வாக்கினபடியால் அவ்வூருக்கு மதுரை எனப் பெயர் ஏற்பட்டதென்றும் கதை கற்பித்தனர். அவ்வாறே, சமணர் யானையை யுண்டாக்கி மதுரையை அழிக்க ஏவினர் என்றும் சிவபிரான் அதை அம்பெய்து கொன்றார் என்றும் இன்னொரு கதையையும் கற்பித்துக்கொண்டனர்.

பாண்டியனை அச்சுறுத்தி வசப்படுத்தச் சமணர் ஏழு கடல்களை அழைத்துக் காட்டினார் என்று கூறப்பட்ட கதை, பிற்காலத்தில் சிவபெருமான் செய்ததாக மாற்றி அமைத்துக்கொண்டு, எழுகடலழைத்த திருவிளையாடல் என்று பெயர் கொடுத்தனர். இதில், பாண்டியன் மகளான தடாதகைப் பிராட்டியாரைச் சிவபெருமான் மணஞ்செய்த பிறகு தடாதகையின் தாயார் நீராடுதற்பொருட்டுச் சிவபிரான் தமது ஆற்றலினால் ஏழுகடல்களை மதுரைக்கு வரவழைத்துக்கொடுத்தார் என்று கதை கூறப்பட்டுள்ளது.

சைவர் கட்டிய கதையில் ஏழுகடல் என்பது, மேட்டுப் பட்டிக் கிராமத்தில் சித்தர்மலையிலுள்ள ஏழுகடல் என்னும் சுனையைப்பற்றி, சொக்கநாத சுவாமி கோயிலுக்கு முன்பாகப் பிற்காலத்தில் ஏழுகடல் அல்லது சப்தசாகரம் என்னும் பெயரால் அமைக்கப்பட்ட குளத்தைக் குறிக்கிறது. ஏழுகடல் தீர்த்தம் என்றும் இது கூறப்படும். இக்குளம் சக ஆண்டு 1438-இல் (கி. பி. 1516-இல்) சாளுவ நரச நாயகன் நரசையன் என்பவரால் அமைக்கப்பட்ட தென்பது இந்த சப்தசாகரத் தீர்த்தக்கரையில் உள்ள சாசனத்தினால் தெரியவருகிறது.¹

சமணர் உறையூரை அழித்ததாகக் கூறப்பட்ட கதையும் பிற்காலத்தில் மாற்றப்பட்டு, சிவபெருமான் சாபத்தினால் மண்மாரி பெய்து உறையூர் அழிக்கப்பட்டதாகப் புராணக் கதை கற்பிக்கப்பட்டது. இச்செய்தியைச் செவ்வந்தி புராணம், உறையூர் அழித்த சருக்கத்தில் காண்க.

இவ்வாறு கி. பி. 7-ஆம் நூற்றாண்டில் சம்பந்தர் காலத்தில் இல்லாத கதைகள், கி. பி. 12-ஆம் நூற்றாண்டில் ஒட்டக்கூத்தர் காலத்தில் சமணர் செய்ததாக வழங்கப்பட்டுப் பின்னர் கி. பி. 16-ஆம் நூற்றாண்டில் சிவபெருமான் செய்ததாகத் திருத்தியமைக்கப்பட்டன என்பது இதனால் அறியப்படும்.

புராணக்கதைகள் எவ்வாறு புனையப்படுகின்றன என்பதற்கும் இக்கதைகள் காலத்துக்குக் காலம் எவ்வாறெல்லாம் மாறுபடுகின்றன என்பதற்கும் இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

௫. ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகள்

ஆருகத சமயத்துப் பெண்பால் துறவிகளுக்குக் கந்தி அல்லது கௌந்தி என்று பெயர் வழங்கப்பட்டது. என்னை?

“நந்திய பிண்டி வாமன் நன்னெறி வழாது நோற்பாள்
கந்தியே அவ்வை அம்மை கன்னியே கௌந்தி என்ப.”

என்று சூடாமணி நிகண்டு கூறுகிறது. பிங்கல நிகண்டு,

“பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.”

என்றும், திவாகர நிகண்டு,

“பைம்மையும் கௌந்தியும் அருந்தவப் பெண் பெயர்.”

என்றும் கூறுகின்றன. சிலப்பதிகாரத்தில் கூறப்படுகிற கௌந்தி யடிகள், சமணசமயத்துப் பெண்பால் துறவியாவர். மைசூரில் உள்ளதும் சமணரின் முக்கியத்திருப்பதிகளுள் ஒன்றுமான சமணர் வெள்ளைக்குளம் என்னும் பொருள் உள்ள சிரவண பெள் கொள என்னும் இடத்தில் சமணசமயச் சார்பான சாசனங்கள் பல காணப்படுகின்றன. அந்தச் சாசனங்களில் சில கந்தியார்களின் பெயர்கள் கூறப்படுகின்றன. அவை வருமாறு:—
நாகமதி கந்தியார், சசிமதி கந்தியார், நவிலூர் சங்கம் ஆஜிகணத்தைச் சேர்ந்த ராஜ்ஞிமதி கந்தியார், அந்தமதி கந்தியார், ஸ்ரீமதி கந்தியார், மாங்கப்பெ கந்தியார் முதலியன.

சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு ஆர்யாங்களை என்னும் பெயரும் உண்டு. ஆர்யாங்களைகள் அல்லது கந்தியார்கள் ஒழுகவேண்டிய சில முறைகளைப்பற்றி நீலகேசி உரையில் இவ்வாறு கூறப்படுகிறது:—“ரிஷிகள் (சமண முனிவர்) பிகைக்குப் புக்க கிருஹத்து ஆர்யாங்களை யைக் காணின் முட்டுப்பாடு கொண்டு மீள்க வென்றும், அவர்களும் ரிஷிகளைக் கண்ட கிருஹத்துப் பிகைக் கொள்ளாது மீள்க வென்றும், ரிஷிகள் இருக்கும் பள்ளியுள் ஆர்யாங்

களைகள் இருக்கப் பெறாரென்றும், ஆர்யாங்களைகள் இருக்கும் பள்ளியுள் ரிஷிகள் இருக்கப் பெறாரென்றும், ரிஷிகள் ரிஷிகள் பாற் றுறக்க, ஆர்யாங்களைகள் ஆர்யாங்களைகள் பாற் றுறக்கவென்றும், அத்யயனமும் இவ்வாறே செய்கவென்றும் விதிக்கின்ற பரமாகம முடையார் அவ்வாறே இன்றுகாறும் அனுஷ்டிக்கின்றார்கள்.”

(நீலகேசி : மொக்கல : 57. உரை.)

குரத்தி என்னும் பெயரும் சமணசமயப் பெண்பால் துறவிகளுக்கு வழங்கி வந்தது. குரத்தி என்னும் பெயர் குரு என்பதன் பெண்பாற்பெயர் ஆகும். பெரிய புராணம், திருவிளையாடற் புராணம், சாசனங்கள் முதலிய வற்றில் குரத்தி என்னும் சொல் வழங்கப்பட்டுள்ளன.

“சாயி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை

நாமக் கவுந்தியும் பைம்மையும் ஆருகதத்து தவப்பெண்.”

என்பது கயாதர நிகண்டு.

ஸ்ரீ மிழலூர்க் குரத்தியார், சிறிவிசையக் குரத்தியார், நால்கூர்க் குரத்திகள், இளநேச்சுரத்துக் குரத்திகள், அரிட்டநேமிக் குரத்திகள், திருப்பருத்திக் குரத்திகள், கூடற் குரத்தியார் முதலிய பெயர்கள் சாசனங்களில் காணப்படுகின்றன.

வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை தாலுகா விளாப்பாக்கத்தில் உள்ள நாகநாதேசுவரர் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டுச் சாசனம், பட்டினிக் குரத்தி அடிகள் என்பவரைக் குறிப்பிடுகிறது. பட்டினிக் குரத்தி அடிகள் இவ்வூரில் சமணப் பெண்பள்ளியை (மடத்தை) நிறுவின செய்தி இச் சாசனத்தில் கூறப்படுகிறது:—

ஸ்வஸ்தி ஸ்ரீ மதுரை கொண்ட கோப்பர கேசரி வர்மார்க்கு யாண்டு முப்பத்தெட்டாவது. படுவூர்க் கோட்டத்துப் பெருந் திமிரிநாட்டு விளாப்பாக்கத்துத் திருப்பான் மலை அரிஷ்டநேமி படாரர் மாணாக்கியார் பட்டினி

குரத்தி அடிகளேன் கண்ட கிணறு. இது இவ்வூர் இரு பெண்பள்ளி யாவதிர்ப்பதாகவும், இம்மனையும் கிணறும் கையிடைக் குமரியிடைச் செய்தார் வெடுக்கார் கெங் படுவார். ஊர் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கருமான இலாடாச்சனேன்.¹

ஆர்யாங்களைகள் என்றும் கௌந்திகள் என்றும் குரத்திகள் என்றும் கூறப்பட்ட சமணசமயப் பெண்பால் துறவிகள், தலையை மழித்து வெள்ளிய ஆடை அணிந்திருந்தனர். இவர்கள் சமய நூலையும் இலக்கண இலக்கிய நூல்களையும் நன்கு பயின்று இருந்தனர். இவர்கள் பெற்றிருந்த கல்வியறிவின் சிறப்புக்குச் சிந்தாமணியின் இடைச் செருகல் பாட்டுக்களே சான்று பகரும்.

திருத்தக்க தேவர் இயற்றிய சிந்தாமணிக் காவியம் 2,700 செய்யுட்களை யுடையது. இக் காவியத்தில் இப்போது 450 செய்யுட்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இந்த அதிகப்படியான செய்யுட்களைக் கந்தியார் என்னும் ஆருகத சமயத் துறவியார் புதிதாக இயற்றி இடைச் செருகலாக அமைத்துவிட்டார் என்பர். திருத்தக்க தேவருடைய திருவாக்குப்போன்றே கந்தியாரின் இடைச் செருகற் பாக்களும் அமைந்துள்ளபடியால், தேவரின் செய்யுள் எது கந்தியாரின் இடைச் செருகல் செய்யுள் எது என்று கண்டறிய முடியாதபடி இருக்கின்றன. இத்தகைய திறமை வாய்ந்த பெரும் புலவர்கள் கந்தியார்களில் இருந்தார்கள் என்றால், அவர்கள் கல்வியில் உயர்ந்த நிலை பெற்றிருந்தார்கள் என்பது ஐயமற விளங்குகிறதன்றோ. இத்தகைய கந்தியார்களும் குரத்தியார்களும், இல்லறத்தில் உள்ள பெண் மக்களுக்கு ஆருகதக் கொள்கைகளையும் அறவுரைகளையும் புகட்டிவந்தனர்.

கா. ஆருகத மதத்தை 'இந்து' மதத்தில்

புத்தரைத் திருமாவின் அவதாரம் என்று கூறிப்
பௌத்த மதத்தை 'இந்து மதத்தில் சேர்த்துக்கொண்டு
பின்னர், காலப் போக்கில் அந்த மதத்தை அழித்து விட்
டது போல, சமண மதத்தையும் 'இந்து' மதத்தில் இணைத்
துக் கொள்ள 'இந்துக்கள்' பண்டைக் காலத்தில் முயன்
றனர். இதன் பொருட்டு, திருமால் சமண மதத்தைப்
போதித்ததாகக் கதை சுற்பித்துக்கொண்டனர். சமண
மதத்தை 'இந்து' மதத்தின் கிளைமதமாக இணைத்துக்
கொள்ள அவர்கள் செய்த முயற்சிகள் சில புராணங்களில்
காணப்படுகின்றன. அவற்றை ஆராய்வாம்.

விஷ்ணுபுராணத்தில் கீழ்க்கண்ட கதை கூறப்படு
கிறது: அசுரர்க்கும் தேவர்க்கும் நடைபெற்ற போரில்
அசுரர் தேவரை வென்றனர். தோற்று ஓடிய தேவர் பாற்
கடலின் வடபுறஞ் சென்று ஆங்குத் திருமால் வணங்கித்
தமது தோல்வியைக் கூறி, அசுரரை வெற்றிகொள்ளத்
தமக்கு உதவி செய்யுமாறு அவரை வேண்டிக்கொண்டனர்.
தேவரது வேண்டுகோளுக்கிணங்கிய திருமால் அவருக்கு
உதவி செய்ய உடன்பட்டுத் தமது உடலினின்று மாயா
மோகர் என்பவரை உண்டாக்கி, அசுரரை மயக்கி வரும்படி
அனுப்பினார். அக்கட்டளைப்படியே சென்ற மாயாமோகர்,
தமது உடைகளைக் களைந்து தலையை மழித்துக் கையில்
மயிற்பீலி பிடித்து அசுரர் வாழ்ந்திருந்த நருமதை¹ ஆற்றங்
கரைக்குச் சென்று அவ்வசுரருக்கு நக்ன (சமண) மதத்
தைப் போதித்து அவரை ஆருகதர் ஆக்கினார். பின்னர்,
மாயாமோகர் செம்பட்டாடை (சீவரம்) அணிந்து எஞ்சி
ரின்ற அசுரர்க்கு அகிம்சையை (பௌத்த மதத்தை)ப்

1. நருமதை ஆற்றங்கரையிலும் அதைச் சூழ்ந்த இடங்களிலும் சமண மதம் பண்டைக் காலத்தில் செழிப்புற்றிருந்த செய்தி ஆங்குக் கிடைக்கும் சிலாசாசனங்களாலும் சிற்ப உருவங்களாலும் தெரிய வருகிறது.

போதித்து அவரைப் பௌத்தராக்கினார். இவ்வாறு அசுரர் வேத மதத்தை (வைதீக மதத்தை)க் கைவிட்டுத் தமது ஆற்றல் குன்றினர். குன்றவே தேவர், அசுரரைப் பொருது வென்றனர்.

இக்கதையில் அசுரர் என்பது சமண பௌத்த மதத் தினரை என்பதும், தேவர் என்பது வைதீகப் பிராமணரை என்பதும் விளங்குகின்றது. சமண பௌத்த மதங்களைத் திருமால் உண்டாக்கினார் என்று கதை கற்பித்து 'இந்து' மதத்துடன் இந்த மதங்களையும் இணைத்துக்கொள்ளச் செய்த சூழ்ச்சி இக்கதையில் காணப்படுகிறது.

மச்சபுராணம் இதே கதையைச் சிறிது மாற்றிக் கூறு கிறது: ரசி என்பவரின் மக்கள் கடுந்தவஞ் செய்து பேராற் றல் பெற்றனர். ஆற்றல்பெற்ற அம்மக்கள் இந்திரனோடு போர்செய்து வென்று அவனது தேவலோகத்தைக் கைப் பற்றியதோடு, அவன் யாகத்தில் பெறுகின்ற அவிர்ப் பாகத்தைப் பெறுதபடியுந் தடுத்துவிட்டனர். தோல்வி யடைந்து உரிமையிழந்த இந்திரன் பிரகஸ்பதியிடஞ் சென்று, தனது தோல்வியைக் கூறிப் பண்டைய உயர் நிலையை மீண்டும் பெறத் தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரை வணங்கி வேண்டினான். பிரகஸ்பதி அவ னது வேண்டுகோளுக் கிணங்கி அவனுக்கு உதவி செய்ய உடன்பட்டார். அவர் ரசியின் மக்களிடஞ் சென்று அவர் களுக்கு அவைதிக (சமண பௌத்த) மதங்களைப் போதித் தார். அவரும் அதனைப் பெற்றுக்கொண்டு வைதீக மதத் தைக் கைவிட்டனர். இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்ற, இந்திரன் அவர்களைப் பொருது வென்றான்.

தேவீபாகவதம் என்னும் நூலிலும் இக்கதை கூறப் பட்டுள்ளது: இதில் காணப்படும் சிறு மாறுதல்யாதெனின், அசுரரின் குருவாகிய சுக்கிராசாரியார் வெளியூருக்குச் சென்றிருந்தபோது, பிரகஸ்பதி சுக்கிராசாரியார் போன்று உருவம் எடுத்து அசுரரிடஞ் சென்று அவருக்குச் சமண மதத்தைப் போதித்தார் என்பதே.

விஷ்ணு புராணம், மச்சபுராணம், தேவி பாகவதம் இவற்றிற் கூறப்பட்ட இக்கதையைத் திரட்டிச் சேர்த்து, திருமாவின் கூறுகிய மாயாமோகர் சமண பௌத்த மதங்களைப் போதித்தார் என்று பதும் புராணம் கூறுகின்றது.

அக்கினி புராணம் கூறுவதாவது : தைத்தியருக்கும் தேவருக்கும் நடைபெற்ற போரில் தைத்தியர் தேவரை வென்றனர். தோல்வியுற்ற தேவர் திருமாலிடஞ் சென்று அடைக்கலம் புகுந்து முறையிட்டித் தமது குறையை நீக்குமாறு அவரை வேண்டினர். அதற்கிணங்கிய திருமால், சுத்தோதனருக்கு மாயாமோகர் என்னும் மகனாகப் பிறந்து தைத்தியரை மயக்கி அவரைப் பௌத்தராக்கினார். எஞ்சி நின்ற தைத்தியருக்கு மாயையைப் போதித்து அவரை ஆருகதராக்கினார். இவ்வாறு சமண பௌத்த மதங்கள் உண்டாயின என்று இப் புராணம் கூறுகின்றது.

காஞ்சிமகாத்மியம் என்னும் நூலிலும் இது போன்ற கதை கூறப்பட்டுள்ளது. (கசு-ஆம் அத்தியாயம்.) தாரகன் மக்களான வித்துமாலி, தாரகாசூன், கமலாசூன் என்பவர் கடுந்தவஞ் செய்து, நினைக்கும் இடங்களிற் பறந்து செல்லும் ஆற்றல் வாய்ந்த பொன், வெள்ளி, இரும்பு என்னும் உலோகங்களினாலாய முப்புரங்களைப் பெற்று அதில் வாழ்ந்து வந்தனர். இவ்வசுரரின் ஆற்றலைக் கண்டு பொருமையும் அச்சமுங்கொண்ட தேவர்கள் திருமாலிடஞ் சென்று அசுரரை அழிக்க வேண்டுமென்று அவரை வேண்டிக் கொண்டனர். வழக்கம்போலவே திருமால் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கி அவருடன் சேர்ந்து அபிசாரயாகஞ் செய்து கணக்கற்ற பூதங்களைபுண்டாக்கி அவற்றை ஏவி முப்புரங்களை அழித்து வரும்படி கட்டளையிட்டார். சென்ற பூதங்கள் முப்புரங்களை அழிக்க முடியாமல் புறங்காட்டி ஓடின. பின்னர், திருமால் முப்புராதியரைச் சூழ்ச்சியினால் வெல்லக் கருதித் தமது உடம்பினின்றும் ஒருவரை உண்டாக்கி அவரைப் பார்த்து, 'நீ புத்தனென்று அழைக்கப்படுவாய். நீ முப்புராதியரிடஞ் சென்று கணபங்கம் என்னும் நூலைப் போதித்து அவரைச் சிவ நெறியி

னின்றும் பிறழ்ச் செய்வாய். உன்னுடன் நாரதரையும் அழைத்துச் செல்வாய்' என்று கட்டளை யிட்டார்.

அவரும் அக் கட்டளையை ஏற்று நாரதரையும் உடன் கூட்டிச் சென்று முப்புராதியருக்குக் கணபங்கத்தைப் போதித்தார். (அவர்களைப் பௌத்த சமண மதங்களை மேற்கொள்ளச் செய்தார் என்பது பொருள்.) அவர்கள் இந்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். பின்னர், தேவர் சிவனிடஞ் சென்று திரிபுராதியர் சிவநெறியைக் கைவிட்டனர் என்று கூற அவர், திரிபுரத்தை எரித்து அழித்தார். பின்னர், புத்தரும் நாரதரும் திரிபுராதியரை வஞ்சித்த பாவத்தைப் போக்கிக் கொள்ளக் காஞ்சீபுரத்திற்குச் சென்றபோது, 'இரும்பு மலையொத்த பெரிய பாவப் பரப்பு பருத்திமலையைப் போல நொய்மையாயிற்று.' இதனைக் கண்டு வியப்படைந்த புத்தரும் நாரதரும் அவ்விடத்திற்குத் 'திருப்பருத்திக்குன்றம்'¹ எனப் பெயரிட்டனர் என்று இந்த மகாத்மியங் கூறுகின்றது.

பாகவத புராணத்தில் திருமால், புத்தர் இருஷ்பர் என்னும் அவதாரங்களை எடுத்துப் பௌத்த சமண மதங்களைப் போதித்தார் என்று கூறப்பட்டுள்ளது. பாதி நந்திரம் என்னும் வைணவ ஆகம நூல், திருமால் பாஞ்சராதிரம் (வைணவம்), யோகம், சாங்கியம், சூனிய வாதம் (பௌத்தம்), ஆர்கத +த்திரம் (சமணம்) ஆகிய மதங்களை யுண்டாக்கினார் என்று கூறுகின்றது. மற்றொரு வைணவ

1. இக் கதையில் திருப்பருத்திக் குன்றம் கூறப்படுகிறது. திருப்பருத்திக் குன்றத்தில் இப்போதும் சமணக்கோயில் இருக்கிறது. காஞ்சீபுரத்துக்கருகிலுள்ள இத்திருப்பருத்திக் குன்றத்திற்குச் சினகாஞ்சி என்றும் பெயர். காஞ்சியில் பண்டைக்காலத்திலிருந்த பௌத்த சமணக்கோயில்கள் பிற்காலத்தில் சைவ வைணவக் கோயில்களாக மாற்றப்பட்டதுபோல, திருப்பருத்திக் குன்றத்துச் சமணக்கோயிலும் 'இந்து' கோயிலாக மாற்றப்பட்டுவிடும் என்னும் நம்பிக்கையுடன் காஞ்சி மகாத்மியத்தின் ஆசிரியர் இவ்வாறு கதை கற்பித்துக்கொண்டார் போலும். ஆனால், நற்காலமாகத் திருப்பருத்திக்குன்றம் இன்னும் சமணக் கோயிலாகவே இருந்து வருகின்றது.

ஆகமமாகிய அறிப்புத்திய சம்ஹிதை, பொளத்த மதமும் சமண மதமும் பிரம்ம ரிஷிகளாலும் தெய்வங்களாலும் மக்களை மயக்குவதற்காக உண்டாக்கப்பட்டன என்று கூறுகின்றது.

திருமால் பொளத்த சமண மதங்களைப் போதித்தார் என்பதை நம்மாழ்வாருங் கூறுகின்றார் :

“கள்ளவேடத்தைக் கொண்டுபோய் புரம்புக்க வாரும் கலந்த உள்ளம் பேதம் செய்திட்டு உயிருண்ட உபாயங்களும் [கரரை வெள்ளநீர்ச் சடையானும் சின்னரிடை வேறலாமை விளங்க [நின்றதும் உள்ளமுள் குடைந்து என்னுயிரை உருக்கி யுண்ணுமே.”

இதற்குப் பன்னிராயிரப்படி உரை வருமாறு :—
 “கள்ளவேடத்தை = வேதபாஹ்ய புத்தரூபமான க்ருத்திர வேஷத்தை, கொண்டு = கொண்டு, போய் = போய், புரம் = தரிபுரத்திலே, புக்க ஆறும் = புக்கபிரகாரமும், அசுரரை = அங்குத்தை யசுரரை, கலந்து = உட்புக்குச் செறிந்து, உள்ளம் பேதம் = சித்தபேதத்தை, செய்திட்டு = பண்ணி, உயிர் = அவர்கள் பிராணன்களை, உண்ட = அபகரித்த, உபாயங்களும் = வீரகுகளும்.”

நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி, 5-ஆம்பத்து, 7-ஆம் திருமொழி, 5-ஆம் செய்யுளிலும் இச் செய்தி கூறப்படுகிறது :—

“எய்தக் கூவுத லாவதே எனக்கு
 எவ்வ தெவ்வத் துளாயுமாய் நின்று
 கைதவங்கள் செய்யும் கருமேனியம்மானே”

இதற்கு ௪6 36 ஆயிரப்படி வியாக்யானம் வருமாறு :

“கைதவங்கள் செய்யும்—கிருத்திரிமங்களைச் செய்யும். அதாவது—புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக ஸ்ரத்தையைப் போக்கினபடி. வசனங்களாலும் யுக்திகளாலும் கிருத்திரிமத்

தைப் பண்ணி வைதிக ஸ்ரத்தையைப் போக்கி அவ்வளவி னாலும் கேளாதார்க்கு வடிவைக் காட்டி வாள்மாள்ப் பண்ணினபடி. (வாள்மாள்ப் பண்ணினபடி = சவப்பிராயரா கப் பண்ணினபடி. அஃதாவது கொன்றபடி) தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி ஒருவன் (சிவன்) அம்புக்கு இலக்காம்படி பண்ணிவைத்தான்.

சிவனும் திருமாலும் சேர்ந்து முப்புரத்தை (பெளத்த சமண மதத்தை) அழித்த செய்தியை வைணவ நூல்கள் கூறியதுபோலவே தேவாரம் முதலிய சைவ நூல்களும் கூறுகின்றன.

“நேசன் நீலக் குடிஅர னேளொ
நீச ராய், நெடு மால்செய்த மாயத்தால்
நச னோர்சர மெய்ய எரிந்துபோய்
நாச மாணர் திரிபுர நாதரே” (அப்பர் தேவாரம்)

கூர்மபுராணம் திரிபுரதகனம் உரைத்த அத்தியாயத் தில், திருமால் புத்த முனிவராகவும் நாரதர் சமணமுனிவ ராகவும் உருவம் எடுத்துச் சென்று அசுரர் அவுணர் என்ப வர்களை மயக்கும்பொருட்டுப் பெளத்த சமண மதங்களைப் போதித்தார்கள் என்று கூறுகிறது :

“சாக்கிய குருவின் மாயன் ஆங்கவர் புரத்தில் சார்ந்து,
கோக்களிற் றுரிவை போர்த்த கொன்றைவே ணியன்மேல்
[அன்பு
நீக்கியவ் வசுரர் தம்மை நிகழ்த்துபுன் சமயந் தன்னில்
ஆக்கிரல் இலிங்க பூசை யறிவொடும் அகற்றி னானே.”

“ஆங்கண்மா ணக்க ரோடு நாரத னணுகி யன்பிற்
கோங்குறழ் முலையாள் பங்கன் பூசனை குறித்தி டாமல்
தீங்கினைச் செய்யா நிற்கும் சமயத்தில் சென்று நாளும்
வாங்குவில் அவுணர் நெஞ்சம் மருண்டிட மாயை செய்தான்”

இதே கருத்தைத் திருக்கூவப்புராணம், (திரிபுர தகனப் படலம்) கூறுகிறது :

“மறமொன்று கின்ற அரணங்கள் தம்மில்
வரும்அம்பு யக்கண் இறைவன்
திறமொன்று புத்த னருகன் றயங்கு
சினனென்ன வங்கண் அடையா
அறமென்று வஞ்ச மதிதூல் மருட்டி
யறைகின்ற காலை யவுணர்
நிறமொன்று பூதி மணியோ டிலிங்க
நிலைவிட்டு அகன்ற னரோ.”

இதில் திருமால், புத்தன் அருகன் சினன் என்னும் மூன்று உருவங்கொண்டு முப்புரத்திலிருந்த அவுணரிடம் சென்று பௌத்த சமண மதங்களை அவர்களுக்குப் போதித்தார் என்று கூறப்படுகிறது. அருகன் என்பதும் சினன் என்பதும் சமணத் தெய்வங்களாகும். இரண்டும் ஒன்றே

இந்தக் கதைகளிலே, அவுணர் அல்லது அசுரர் என்பவர்களுடைய திரிபுரத்தைச் சிவபெருமான் அழித்தார் என்றும் அதனால் அவ்வவுணர் அழிந்தார் என்றும் கூறப்படுகிறது. திரிபுரம் என்றால் என்ன? இரும்பு, செம்பு, பொன் என்னும் உலோகங்களால் அமைக்கப்பட்ட நகரங்கள் என்று புராணக் கதைகள் கூறும். திரிபுரம் என்பது அவையல்ல. சைவர்கள் கூறுகிற தத்துவார்த்தக் கருத்தாகிய ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்மலங்களும் அல்ல.

“அப்பணி செஞ்டை யாதிபுராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யாரறிவாரே”

என்பது திருமூவர் திருமந்திரம். இந்தக் கருத்து சைவ சித்தாந்த சாத்திரத்திற்குப் பொருந்தும். ஆனால், இந்தக் கதைக்குப் பொருந்தாது. என்னை? “முப்புரமாவது மும்மல காரியம்” என்று கூறிய திருமூலரே, வேறு இடங்களில் இப்புராணக் கதையையும் கூறுகிறார் :

“வானவர் தம்மை வலி செய்திருக்கின்ற
தானவர் முப்புரம் செற்ற தலைவன்”

என்றும் கூறுகிறார். ஆகவே, முப்புரம் எரித்த கதைக்கு, வேறு கருத்தும் உண்டு. அக் கருத்து யாது?

முப்புரம் என்று கூறுவது பௌத்தர்களின் புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணியையும், சமணரின் நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மணித்திரயத்தையும் குறிக்கும். பௌத்தருக்கு மூன்று கோட்டைகள் போல் இருப்பது புத்த, தர்ம, சங்கம் என்னும் மும்மணி என்பது பௌத்த மதத்தைக் கற்றவர் நன்கறிவர். அவ்வாறே சமணருக்கு உறுதியான கோட்டை போன்றிருப்பவை நற்காட்சி, நன்ஞானம், நல்லொழுக்கம் என்னும் மும்மணியாகும். இவற்றைத்தான் இக்கதைகளில் திரிபுரம் என்று கூறப்பட்டன என்று தோன்றுகிறது. இவை அழிந்தால் அந்தச் சமயங்களே அழிந்துவிடும். முப்புரம் எரித்த கதையில், சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து முப்புரங்களை அழித்ததாக (பௌத்த, சமண மும்மணிகளை அழித்ததாக)க் கூறப்படுவது உருவகமாகும். இக்கதைக்கு உட்பொருள் உண்டு. அஃதாவது, சமண பௌத்த சமயங்களுடன் சைவ வைணவ சமயங்கள் சமயப்போர் இட்ட காலத்தில், சைவ சமயமும் வைணவ சமயமும் சேர்ந்து சமண பௌத்த மதங்களை அழித்த செய்தியைத்தான் முப்புரமெரித்த கதை கூறுகிறது. இதற்கு உதாரணம் காட்டி விளக்குவோம்.

மதுரையை யடுத்த யானைமலையில் பண்டைக்காலத்தில் சமண முனிவர்கள் இருந்தார்கள். திருஞானசம்பந்தரும் “யானைமாமலையாதியாய் இடங்களில்” சமணர் இருந்தார்கள் என்று திருவாலவாய்ப்பதிகத்தில் கூறுகிறார். இந்த மலையின் உருவ அமைப்பு, பெரிய யானையொன்று கால்களை நீட்டிப் படுத்திருப்பதுபோன்று இருப்பதனால் யானைமலை என்று இதற்குப் பெயர் வந்தது. இந்த மலையில்

சமண முனிவர்கள் இருந்தார்கள் என்பதற்குச் சான்றாக இங்குள்ள பாறையில் அஜ்ஜநந்தி என்னும் சமண முனிவரின் பெயர் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காணலாம். ஞானசம்பந்தர் காலத்திற்குப் பிறகு இந்த மலையிலே வைணவர்கள் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். கி. பி. 770-இல் மாரண்காரி என்னும் வைணவர்— இவர் பாண்டியனுடைய அமைச்சர்—, யானைமலைக் குகையிலே நரசிங்கப்பெருமானை அமைத்தார் என்று இங்குள்ள கல்வெட்டுச் சாசனம் கூறுகிறது.¹ சமணக் கோயில் களையும் பொளத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும் போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம். இந்த முறைப்படி சமணர் மலையாடிய யானைமலையைக் கைப்பற்றுவதற்கு வைணவர் நரசிங்கமூர்த்தியை அமைத்தார்கள். இதற்குச் சைவர்களும் உடன்பட்டிருந்ததோடு, ஒரு புராணக் கதையையும் சுற்ரித்துக்கொண்டார்கள். அது எந்தக் கதை என்றால், திருவிளையாடற் புராணத்தில் யானை எய்த படலம் என்னும் கதை. இந்தக் கதை, சமணருடைய யானையைச் சோமசுந்தரப் பெருமான் நரசிங்க அம்பு எய்து கொன்றார் என்று உருவகப்படுத்திக் கூறுகிறது.

“இங்கித நெடுங்கோ தண்டம்

இடங்கையில் எடுத்து நார

சீங்குவெங் கண்தொட்டாகந்

திருகமுன் னிடந்தாள் செல்ல

அங்குலி யிரண்டால் ஐயன்

செவியுற வலித்து விட்டான்

மங்குலின் முழங்கும் வேழ

மத்தகங் கிழிந்த தன்றே”

(30)

பிறகு, இந்த யானைமலையில் சிவன் எய்த நரசிங்க அம்பு நரசிங்கமூர்த்தியாய் அமைந்தது என்று மேற்படி புராணம் கூறுகிறது :—

1. Epi. Indi. Vol. VIII. P. 317.

“வம்புளாய் மலர்ந்த ஆரான்
 வரவிடு மத்தகக் குன்றில்
 சிம்புளாய் வடிவங் கொண்ட
 சேவகன் ஏவல் செய்த
 அம்புளாய்த் தூணம் விள்ள
 அன்றவ தரித்தவா போல்
 செம்புளாய்க் கொடிய நார
 சீங்கமாய் இருந்த தன்றே” (41)

யானைமலையில் அஜ்ஜநந்தி முதலிய சமணர் இருந்ததையும், திருஞானசம்பந்தர் யானைமலையில் சமணர் இருந்தனர் என்று கூறியதையும், பின்னர் பாண்டியன் அமைச்சரான மாறன்காரி யானைமலைக் குகையில் நரசிங்கமூர்த்தியை அமைத்ததையும், சொக்கப்பெருமான் நரசிங்க அம்பு எய்து சமணருடைய யானையை (மலையை) அழித்தார் என்பதையும் ஒன்றுக்கொன்று தொடர்பு படுத்தி ஆராய்ந்து பார்த்தால், சைவரும் வைணவரும் சேர்ந்து சமணருடைய யானைமலையைக் கைப்பற்றினார் என்னும் உண்மை புலனாகும். இதுபோன்று வேறு செய்திகளும் உள. விரிவஞ்சி நிறுத்துகிறோம்.

எ. சமணசமயப் புகழ்ப்பாக்கள்

நேரிசை ஒத்தாழ்சைக் கலிப்பா

முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவராய்
எத்திசையும் பல்லுயிர்கள் இன்புற இனிதிருந்து
பத்துறு காவதம் பகைபசி பிணிநீக்க
உத்தமர்கள் தொழுதேத்த ஒளிவரை செலவினோய்.

எள்ளனைத்து மிடரின்றி எழில்மாண்ட பொன்னெயிலின்
உள்ளிருந்த உன்னையே யுயிர்த்துணையென் றடைந்தோரை
வெள்ளில்சேர் வியன்காட்டுள் உறைகென்றல் வீழுமிதோ.

குணங்களின் வரம்பிசந்து கூடிய பன்னிரண்டு
கணங்களும்வந் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப்
பிணம்பிறங்கு பெருங்காட்டில் உறைகென்றல் பெருமையோ.

விடத்தகைய வினைநீக்கி வெள்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலனையார் வணங்கநின் னடைந்தோரைத்
தடத்தரைய காடுறைக வென்பதுநின் தகுதியோ.

எனவாங்கு,

எனைத்துணையையாயினும் ஆகமந் துன்கண்
தினைத்துணையும் தீயவை யின்மையிற் சேர்தும்
வினைத்தொகையை வீட்டுக வென்று.

(1)

வஞ்சிப்பா

கொடிவாலன குருநிறத்தன குறுந்தாளன
வடிவாலெயிற் றழலுனையன வள்ளுகிரன
பணையெருத்தின் இணையரிமா னனையேறித்
துணையல்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
எயில்நடுவண் இனிதிருந் தெல்லோர்க்கும்
பயில்படுவீனை பத்தியலால் செப்பியோன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ
வெருவுறு நாற்கதி வீடுநனி எனிதே.

(2)

ஆசிரியத் தாழ்சை

நீடற்க வினையென்று நெஞ்சி னுள்ளி
 நிறைமலருஞ் சாந்தமொடு புகையும் நீவி
 வீடற்குந் தன்மையினுன் விரைந்து சென்று
 விண்ணோடு மண்ணினிடை நண்ணும் பெற்றி
 பாடற்கும் பணிதற்கும் தக்க தொல்சீர்
 பகவன்றன் அடியிணையைப் பற்று நாமே. (3)

**இடையிடை துறைந்து இடைமடக்காய் வந்த
 ஆசிரிய இணைத்தறட்டுறை**

போதுறு முக்குடைப் பொன்னெயில் ஒருவன்
 தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
 தாதுறு தாமரை அடியிணை பணிந்தார்
 தீதுறு தீவினை இலரே. (4)

கலிவேண்பா

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானை
 விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்
 கண்ணுலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
 விண்ணாரும் வேந்தரா வார். (5)

வேண்கலிப்பா

நாகிளம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
 மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
 தீதகல எடுத்துரைத்தான் சேவடிசென்றடைந்தார்க்கு
 மாதூயரம் தீர்தல் எளிது. (6)

ஆசிரியப்பா

போது சாந்தம் பொற்ப வேந்தி
 ஆதி நாதற் சேர்வோர்
 சோதி வானம் துன்னு வாரே. (7)

அணிநிழல் அசோகமர்ந் தருள்ளெறி நடாத்திய
 மணிதிகழ் அவிரொளி வரதனைப்
 பணிபவர் பவநளி பரிசறுப் பவரே. (8)

நேசை யாசிரியப்பா

உலகுடன் விளக்கும் ஒளிதிகழ் அவீர்மதி
 மதிநலன் அழிக்கும் வளங்கெழு முக்குடை
 முக்குடை நீழல் பொற்புடை ஆசனம்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவன்
 ஆசனத் திருந்த திருந்தொளி அறிவனை
 அறிவுசேர் உள்ளமொடு அருந்தவம் புரிந்து
 துன்னிய மாந்தர் என்ப
 பன்னருஞ் சிறப்பின் வீண்மிசை உலகே.

(9)

வண்ணம்

தாழி யோங்குமலர்க் கண்ணவர் தண்ணடி
 பாழி யோங்கு புனலார் பழையாற்றுள்
 காழி நின்றம் மதியான் மதிசேர்ந்து
 வாழி என்று வணங்க வீணவாரா.

(10)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
 பணியாய் மணியார் அணைமேல் பணியா ஒருமூ உலகும்
 கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
 அணியார் கமலத் தலரா சனனே அறவா ழியனே.

(11)

ஆதி நாதர்	பந்தம் நீக்குறில்
பாத மூலம்	அந்த மில்குணத்
நீதியாய் நின்	தெந்தை பாதமே
ரோது நெஞ்சே (12)	சிந்தி நெஞ்சமே (13)

(13)

திரித்து வெங்கயம்	பாடு வண்டு பாண்டெயும்
உரித்து நல்லறம்	நீடு பிண்டி நீழலான்
விரித்த வேதியர்க்	வீடு வேண்டு வார்க்கெலாம்
குரித்தென் உள்ளமே. (14)	ஊடு போக்கும் உத்தமன். (15)

(15)

முரன்று சென்று வட்டின
 நிரந்த பிண்டி நீழலுள்
 பரந்த சோதி நாதனெம்
 அரந்தை நீக்கும் அண்ணலே.

(16)

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினனைச் சிந்திமின் செவ்வனே. (17)

ஆதி யானற வாழியி னான்அலர்ச்
சோதி யான்சொரி பூமழை யான்வினைக்
காதி வென்றபி ரானவன் பாதமே
நீதி யால்நினை வாழிய நெஞ்சமே. (18)

பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க டீடம் அமர்ந்தவெங்
கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ணனடி சேர்மினே. (19)

போது விண்ட புண்ட நீக
மாத ரோடு வைக வேண்டின்
ஆதி நாதர் ஆய்ந்த நூலின்
நீதி யோடு நின்மின் நீடு. (20)

ஒருதிரள் பிண்டிப் பொன்னெயில் மூன்றின்
ஈரறம் பயந்த நான்முக வண்ண
மூவகை உலகிற்கும் ஒருபெருங் கடவுள்,
நால்வகை யோனியுள் இருவினை கடிந்து
முந்நெறி பயந்த செந்நெறி ஒருவன்,
நால்வகை யளவையும் இருவகைப் பண்பும்
ஒன்ற உரைத்த முக்குடைச் செல்வன்
ஈரடி பரவினர் என்ப
பேரா நன்னெறி பெறுகிற் போரே. (21)

எழுகூற்றிருக்கை

ஒருபொருட் கிருதுணி புரைத்தனை ஒருகால்
இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி
ஈரறம் பயந்த ஓரருள் ஆழியை.
இருமலர் நெடுங்கண் அரிவையர் தம்மொடு
மூவகை யுலகில் நால்வகைத் தேவரும்
மும்மையின் இறைஞ்சும் ஈரடி ஒருவனை.

இருவினை பிரித்து மூவெயில் முருக்கி
 நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ.
 நான்மறை யாள மும்மதிற் கிழவ
 இருகுணம் ஒருமையில் தெரிவுறக் கிளந்த
 இருசுடர் மருட்டும் முக்குடைச் செல்வ.
 நால்வகை வருணமும் ஐவகைக் குலனும்
 மாற்றி மாந்தர்க் கறிவுற வகுத்தனை.
 ஐந்நிற நறுமலர் முன்னுற ஏந்தி
 நாற்பெரும் படையொடு மும்முறை வலங்கொண்
 டிருகையுங் கூப்பி ஒருமையின் வணங்கி
 அரசர் நெருக்குறூஉம் முாசமுழங்கு முற்றத்து
 இருநிதிப் பிறங்கலோ டிமையவர் சொரிதலின்
 முருகயர் வுயிர்க்கும் மும்மலர் மாரியை.
 நால்வகை யனந்தமும் நயந்தனை தேவரின்
 ஐவகை விழைவு மையற வெய்தினை
 ஆறுபுரி நிலையும் தேறினர்க் கியம்பினை
 எழுநயம் விரித்த திருமறு மார்பினை
 அறுபொருள் அறைந்தனை ஐம்பதம் அருளினை
 நான்குநின் முகமே மூன்றுநின் கண்ணே
 இரண்டுநின் கவரி ஒன்றுநின் அசோகே
 ஒரு தன்மையை இருதிறத்தினை
 முக்குணத்தினை நால்வகையினை
 ஐம்பதத்தினை அறுபிறவியை
 ஏழகற்றிய மாதவத்தினை
 அரிமருவிய மணியணையினை
 வளர்கதிரொளி மண்டலத்தினை
 அதனால்,
 மாகெழு நீழல் கேவலந் தோற்றிய
 ஆதியங் குரிசில்நிற் பரவுதும்
 தீதறு சிவகதி சேர்கயாம் எனவே.

(22)

வஞ்சீப்பா

வினைத் திண்பகை விழச் செற்றவன்
 வனடி பங்கய மலர்த் தாளினை

நினைத் தன்பொடு தொழுதேத்தினர்

நாளும்,

மயலார் நாற்கதி மருவார்

பெயரா மேற்கதி பெறுகுவர் விரைந்தே.

(23)

வஞ்சிப்பா

வானோர் தொழ வண்தாமரைத்

தேனார் மலர் மேல்வந்தருள்

ஆளுவருள் கூரறிவனைக்

கானார்

மலர்கொண் டேத்தி வணங்குநர்

பலர்புகழ் முத்திபெருகுவர் விரைந்தே.

(24)

தானோங்கிய தண்பிண்டியின்

நாள்மலர்விரி தருநிழற்கீழ்ச்

சுடர்பொன்னெயில் நகர்நடுவண்

அரியணைமிசை யினிதமர்ந்தனை

அதனால்

பெருந்தகை அண்ணல்நின் பரசுதும்

திருந்திய சிவகதி சேர்கயாம் எனவே.

(25)

வேள்ளோத்தாழ்சை

போதார் நறும்பிண்டிப் பொன்றார் மணியணிப்புணல்

தாதார் மலரடியைத் தணவாது வணங்குவோர்

தீதார் வினைகெடுப்பர் சென்று.

(26)

வஞ்சிப்பா

அங்கண் வானத் தமரரசரும்

வெங் களியானை வேல்வேந்தரும்

வடிவார் கூந்தல் மங்கையரும்

கடிமல ரேந்திக் கதழ்ந்திறைஞ்ச்ச்

சிங்கஞ் சமந்த மணியணைமிசைக்

கொங்கவிர் அசோகின் குளிர்நிழற்கீழ்ச்

செழுநீர்ப் பவளத் திரள்காம்பின்

முழுமதி புரையும் முக்குடைநீழல்
 வெங்கண் வினைப்பகை விளிவெய்தப்
 பொன்புனை நெடுமதில் புடைவளைப்ப
 அனந்த சதுட்டய மவையெய்த
 நனந்தலை யுலகுட னவைநீங்கி
 மந்த மாருதம் மருங்ககைப்ப
 அந்தர துந்துபி நின்றியம்ப
 இலங்கு சாமரை எழுந்தலமா
 நலங்கினர் பூமழை நனிசொரிதர
 இனி திருந்து
 அருள்நெறி நடாத்திய வாதிதன்
 திருவடி பரவுதும் சித்திபெறற் பொருட்டே.

(27)

வஞ்சிப்பா

பூந்தண்சினை மலர்மல்கிய பொழிற்பிண்டி
 வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்
 அதனால்,
 அறிவன தடியினை பரவிப்
 பெறுகுவர் யாவரும் பிறவியில் நெறியே.

(28)

வேணிகலிப்பா

வாளார்ந்த மழைத்தடங்கண் வனமுலைமேல் வம்பனுங்க
 கோளார்ந்த பூணாகக் குழைபுரளக் கோட்டெருத்தின்
 மாலைதாழ் கூந்தலார் வரன்முறையால் வந்தேத்தச்
 சோலைதாழ் பிண்டிக்கீழ்ச் சூழ்ந்தவர்தம் சொன்முறையால்
 மனையறமும் துறவறமும் மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும்
 வினையறுக்கும் வகைதெரிந்து வீட்டொடுகட் டிவைபுரைத்த
 தொன்முறைசால் கழிசுணத்தெம் துறவரசைத் தொழுதேத்த
 நன்மைசால் வீடெய்து மாறு.

(29)

நிலைவேளி விருத்தம்

ஏதங்கள் நீங்க எழிலிளம் பிண்டிக்கீழ்ப்பு—புறவே
 வேதங்கள் நான்கும் விரித்தான் விரைமலர்மேல்—புறவே
 பாதம் பணிந்து பரவுதும் பல்காலும்—புறவே.

(30)

ஆசிரிய விருத்தம்

கங்கணக்கைப் பைந்தார்க் கனைகழற்காற்
 கருவரைபோல் நீண்டமார்பிற் காமர் கோலம்
 பொங்கிய சாமரை பொற்பவேந்திப்
 புடைநின் றியக்கர்கள் போற்றி வீசச்
 சிங்கஞ்சுமந் துயர்ந்தவா சனத்தின்மேற்
 சிவகதிக்கு வேந்தாகித் தேவர் ஏத்த
 அங்கம்ப யந்த அறிவனாகிய அறப்படைமூன்
 றாய்ந்தானடி யடைவா மன்றே. (31)

கொங்கு தங்கு கோதை யோதி மாத ரோடு
 கூடி நீடும் ஓடை நெற்றி
 வெங்கண் யானை வேந்தர் போந்து வேதகீத
 நாத வென்று நின்று தாழ்
 அங்க பூர்வம் ஆதி யாய ஆதி நூலின்
 நீதி யோதும் ஆதி யாய
 செங்கண் மாலைக் காலை மாலை சேர்வர்
 சோதி சேர்ந்த சித்தி தானே. (32)

ஆசிரிய விருத்தம்

சோதி மண்டலம் தோன்றுவ துளதேல்,
 சொரியும் மாமலர் தாமழை யுளதேல்,
 காதி வென்றதோர் காட்சியும் உளதேல்,
 கவரி மாருதம் கால்வன உளவேல்,
 பாத பங்கயம் சேர்நரும் உளரேல்,
 பரம கீதமும் பாடுநர் உளரேல்,
 ஆதி மாதவர் தாமரு குளரேல்,
 அவரை யேதெரிந் தாட்படு மனனே. (33)

முருகு விரிகமலம்
 மருவு சினகரன்
 திருவடிகள் தொழுமின்
 அருகு மலமகல. (34)

துங்கக் கனகச் சோதி வளாகத்
 தங்கப் பெருநூல் ஆதியை யாளும்
 செங்கட் சினவேள் சேவடி சேர்வார்
 தங்கட் கமரும் தண்கடன் நாடே.

(35)

வஞ்சீப்பா

மந்தாநில மருங்ககைப்ப
 வெண்சாமரை புடைபெயர் தரச்
 செந்தாமரை நாண்மலர்மிசை

என வாங்கு

இனிதி னொதுங்கிய விறைவளை
 மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே. (36)

பணையெருத்தி னிணையரிமா னணையேந்தத்
 துணையில்லாத் துறவுநெறிக் கிறைவனாகி
 எயினடுவ ணினி திருந் தெல்லோர்க்கும்
 பயில்படுவினைப் பத்திமையாற் செப்பினேன்

புணையெனத்

திருவுறு திருந்தடி திசைதொழ
 விரிவுறு நாற்கதி வீடுகனி யெளிதே. (37)

கோழியுங் கூலின குக்கில் குரல்காட்டுந்
 தாழியு ணீலத் தடங்கணீர் போதுமினே
 ஆழிசூழ் வையத் தறிவ னடியேத்திக்
 கூழை நனையக் குடைந்து குரைபுனல்
 ஊழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய். (38)

அருந்தவர்கட் காதியா யைய நீக்கி

ஒளவியந்தீர்ந் தவிரொளிசே ராக்கையெய்தி
 யிருந்திரட்டை யினமருப்பின் யானே யூர்தி
 யீரைஞ்ஞா நெழினூட்டத் திமையோ னேத்த
 வொருங்குலகி னுற்கற்ற வோத முநீ

ரொளிவளர வறம்பகர்ந்த வுரவோன் பாதம்
 கருங்கயற்கட் காரிகையார் காத னீக்கிக்

கைதொழுதாற் கையகலங் கவ்வை தானே. (39)

அனவரத மமர ரரிவையரொ டணுகி யகனமரு முவகை
 யதுவிதியி னவர வணிதிகழ வருவ ரொருபாற்
 கனவரையொ டிகலு மகலமொளி கலவு கரகமல நீலவு
 கனகமுடி கவினு கழலரசர் துழனி யொருபால்
 தனவரத நளின சரணநனி பரவு தகவுடைய முனிக
 டரணிதொழ வழுவி நருமநெறி மொழிவ ரொருபாற்
 சினவரன பெருமை தெரியினிவை யவன திருவிரவு கிளவி
 தெனிரு மொழி யளவு சிவபுரம தடைத றிடனே. (40)

இடங்கை வெஞ்சிலை வலங்கை வாளியி னெ திர்ந்த தானையை
 யிலங்கு மாழியின் விலக்கியோள்
 முடங்கு வாலுளை மடங்கன் மீயிசை முனிந்து சென்றுடன்
 முரண்ட ராசனை முருக்கியோள் [சுந்தர
 வடங்கொண் மென்முலை நுடங்கு நுண்ணிடைமடந்தை
 வளங்கொள் பூமழை மகிழ்ந்தகோன்
 தடங்கொள் தாமரையிடங்கொள் சேவடி தலைக்கு வைப்பவர்
 தமக்கு வெந்துயர் தவிர்க்குமே. (41)

ஒருமன மாந்தர் மூவகை யுலகி
 னிருமனம் பட்டு நாற்கதி யுழல்வோரே
 இருமனம் பட்டு நாற்கதி யுழல்வோர்
 ஒருமன மாகி மூன்றுதிரி விலரே
 மூன்று திரிவறிந்து முதலொன் றறிந்தோர்
 ஆன்ற நாற்கதி யிரண்டன் வரவிலரே
 யான்ற நாற்கதி யிரண்டன் வரவுடையோர்
 மேற்செயன் மூன்றி னென்றுணர்ந் தோரே. (42)

பிணியார் பிறவிக் கடலுட் பிறவா வகைநா மறியப்
 பணியாய் மணியா ரணைமேற் பணியா வொருமூ வுலகுங்
 கணியா துணருங் கவினார் கலைமா மடவாள் கணவா
 வணியார் கமலத் தலரா சனனே யறவா ழியனே. (43)

திருகிய புரிசுழ லரிவைய ரவரொடு
 திகழொளி யிமையவரும்
 பெருகிய கரிசுல மருவிய பட்டையொடு
 பிரிதலி லரசவைப

முருகுடை மலரொடு வழிபட முனிகளை

நனியக லாவருகன

திருவடி முறைமுறை யடைபவ ரடைகுவ

ரமரொளி யமருலகே.

(44)

நாகினம்பூம் பிண்டிக்கீழ் நான்முகனாய் வானிறைஞ்ச
மாகதஞ்சேர் வாய்மொழியான் மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல வெடுத்தரைத்தான் சேவடிசென் றடைந்தார்க்கு
மாதூயரந் தீர்த லெளிது.

(45)

பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானு
விண்கொண்ட வசோகின்கீழ் விழுமியோர் பெருமானைக்
கண்ணாலும் மனத்தாலும் மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாரும் வேந்தரா வார்.

(46)

வஞ்சீப்பா

பார்பரவிய பருவரைத்தாய்

கார்கவினிய கதழொளியாய்

நீர்மல்கிய நீண்மலரவாய்

திறமல்கிய தேனிநமுமாய்,

அதனால்

மொய்மலர் துவன்றிய தேம்பாய்

மலரடியிணையை வைத்தவா மனனே.

(47)

முரன்று சென்று வட்டின

நிரந்த பிண்டி நீழலுள்

பரந்த சோதி நாதனெம்

அரந்தை நீக்கு மண்ணலே.

(48)

முருகவிழ்தா மரைமலர்மேன் முடியிமையோர் புடைவரவே

வருசினநா தருமறைதூல் வழிபிழையா மனமுடையார்

இருவினைபோய் விழுமுறியா வெதிரியகா தியையெறியா

நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே. (49)

முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாந் தன்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுந்தண்பூம் பழசையுட் சிறந்ததுநா ளுஞ்செய
வெழுந்த சேதிசத் துள்ளிருந்த வண்ணலடி
வீழுந்தண்பூ மலர்களால் வியந்துநா ளுந்தொழத்
தொடர்ந்துநின் றவ்வினை துறந்ததுபோ மாலபோ. (50)

வினையைத் தான்மிடைந் தோட்டிநீர்
அனகைத் தானரூள் காண்குநீற்
கனகத் தாமரைப் பூமிசைக்
சினனைச் சிந்தியின் செவ்வனே.

(51)

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

நலங்கினர் திருமணியு நன்பொன்னுங் குயின்றழகார்
இலங்கெயிற் றழலரிமா நெருத்தஞ்சே ரணையின்மேல்
இருபுடையும் இயக்கரசர் இணைக்கவரி எடுத்தெறிய
விரிதாமம் துயல்வருஉம் வெண்குடைமுன் றுடனிழற்ற
வண்டரற்ற நாற்காதம் வகைமாண உயர்ந்தோங்கும்
தண்டளிப்பும் பிண்டிக்கீழ்த் தகைபெறவீற் றிருந்தனையே.

தாழிசை

ஒல்லாத பிறப்புணர்ந்தும் ஒளிவட்டம் புடைகுழ
எல்லார்க்கும் எதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள்
ஏர்மலர மணிப்பொய்கை எழிலாம்பல் பொதியவிழ
ஊர்களோ டுடன்முனைத்த ஒளிவட்டத் தமர்ந்தனையே ;
கனல்வயிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக
இனமணி யாரமா இயன்றிருள் இரிந்தோட
அந்தரத் துருளுரின் அலர்கதிர் அறவாழி
இந்திரனும் பணிந்தேத்த இருவிசம்பில் திகழ்ந்தன்றே ;
வாடாத மணமால வானவர்கள் உள்ளிட்டார்
நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு
முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து
திகழ்தகைய குடைபுடைகுழ் திருந்துகழல் திளைத்தன்றே.

அம்போதரங்கம்

நாற்கீர் ஈரடி

மல்லல் வையம் அடிதொழு தேத்த
அல்லல் நீத்தக் கறப்புணை யாயினே.
ஒருதுணி வழிய உயர்க்கர னை
இருதுணி யொருபொருட் கியல்வகை கூறினே.

நாற்கீர் ஓராடி

ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி
வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி
விரும்புறு தமனியம் விளக்கும் நின்நிறம்
ஒருத்தல் கூடுற வுளுற்றும் நின்புகழ்.

முச்சீரோராடி

இந்திரற்கும் இந்திரன்கீ; இணையிலலா இருக்கையைநீ;
மந்திரமொழியினைநீ; மாதவர்க்கு முதல்வனும்நீ;
அருமைசால் அறத்தினைநீ; ஆருயிரும் அளித்தனைநீ;
பெருமைசால் குணத்தினைநீ; பிறர்க்கறியாத் திறத்தினைநீ.

இருகீர் ஓராடி

பரமன்நீ; பகவன்நீ; பண்பன்நீ; புண்ணியன்நீ;
உரவன்நீ; குரவன்நீ; யூழிநீ; உலகுநீ;
அருளும்நீ; அறமும்நீ; அன்பும்நீ; அணையும்நீ;
பொருளும்நீ; பொருப்புநீ; பூமியும்நீ; புணையும்நீ;
எனவாங்கு

கூர்தகம்

அருள்நெறி ஒருவநிற் பரவுதும் எங்கோன்
திரும்பி கு சிறப்பிற் பெருவரை யகலத்து
எண்மிகு தானைப் பண்ணமை நெடுந்தேர்
அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்
செருமுனை செருக்கறத் தொலைச்சி
ஒருதனி வெண்குடை ஓங்குக எனவே.

(52)

தனையளவு அம்போதரங்க வொத்தாழிசைக் கலிப்பா

தரவு

அலைகடற் கதிர்முத்தம் மணியயிர மவையணிந்து
மலையுறைமா சமந்தேந்து மணியணைமேல் மகிழ்வெய்தி
யோசனைசூழ் திருநகருண் ணுலகொருமூன் றுடனேத்த
ஈசனையா மினிதமர்ந்தங் கிருடிகட்கு மிறைவற்கும்
அருளறமே யறமாக வயலார்கள் மயலாக
இருளறநன் கெடுத்தியம்பி யிருவினைகள் கடிந்திசினேய்.

தாழ்சை

துன்னாத வினைப்பகையைத் துணிசெய்புந் துணிவினையாய்
 இன்னாத பகைமுனைபோல் எரித்தடக்கு நினைப்பினால்
 இருளில்லா வுணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையா
 யருளெல்லா மடைந்தெங்கண் ணருளுவதுன் னருளாமோ
 மதிபுரைமுகக் குடைநீழல் மகிழ்வெய்தி யடைந்தோரைக்
 கதிர்பொருதக் கருவரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக்
 கொன்முனைபோல் வினைநீக்கக் குளிர்நிழற்கண் மகிழ்ந்தளிர்போ
 னின்மினீ ரெனவுரைத்தல் நிராமலநின் பெருமையோ
 மனைதுறந்து வளம்புகுமின் மலமறுக்கல் உறுவீரேல்
 வினையறுக்க லுறுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங்
 கலகில்லா பெருஞ்செல்வத் தமரசர் புடைகுழ
 வுலகெல்லா முடன்றுறவா வுடைமையுநின் னுயர்வாமோ.

அராகம்

அரைசரும் அமரரும் அடிநிழல் அமர்தர
 முரைசதீர் இழிசைசை முரணிய மொழியினை.

பேரெண்

அணிகிளர் அவிர்மதி யழகெழில் அவிர்சுடர்
 மணியொளி மலமறு நனவி நின்னிறம்
 மழையது மலியொலி மலிகடல் அலையொலி
 முறைமுறை யரியது முழக்கம் நின்மொழி

இடையேண்

வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை
 சொலற்கரு மெய்ப்பொருள் முழுவதும் சொல்லினை
 அருவினை வெல்பவர்க் கரும்புனை ஆயினை
 ஒருவனை யாகி யுலகுடன் உணர்ந்தனை.

சீற்றெண்

உலகுடன் உணர்ந்தனை உயிர்முழு தோம்பினை
 நிலவுறழ் நிறத்தினை, நிழலிய வியாக்கையை
 மாதவர் தாதையை, மலர்மிசை மகிழ்ந்தனை
 போதிவர் பிண்டியை, புலவருள் புலவனை
 எனவாங்கு,

சுரீதகம்

அருளுடைய ஒருவரிற் பரவுதும் எங்கோன்
 இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
 ஒருவனை வேண்ட இருநிறங் கொடுத்த
 நந்தி மால்வரைச் சிலம்பு நந்தி
 ஒற்றைச் செங்கோல் ஓச்சிக்
 கொற்ற வெண்குடை நிழற்றுக் எனவே. (53)

இடையளவு அம்போதரங்க வோத்தாழிசைக் கலிப்பா

தரவு

பிறப்பென்னும் பிணிகீங்கப் பிரிவாரிய வினைக்கடலை
 அறப்புணையே புணையாக மறுகரைபோய்க் கரையேறி
 இறப்பிலின் அருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய்
 மறவாளி ஒளிமழுங்க மனையவர்க்கும் முனையவர்க்கும்
 அறவாழி வலனுயரி யருள்நெறியே யருளியோய்

தாழிசை

அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப்
 பொருளெல்லாம் நீவிளங்கப் புகரில்லா வகையினால்
 இருளில்லா மனஞானம் இயம்பியதூன் இயலாமோ,
 நீதில்லா நயமுதலாத் திருந்தியநல் லளவைகளால்
 கோதில்லா அரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
 பேதில்லா வியற்காட்சி யருளியதூன் பெருமையோ,
 துணையில்லாப் பிறப்பிடைக்கண் துயரெல்லாம் உடனகல
 புணையில்லா வுயிர்கட்குப் பொருளில்லா அருளினால்
 இணையில்லா நல்லொழுக்க யிசைத்த தூரின் னிறைமையோ.

அராகம்

அருள்புரி திருமொழி அமரரும் அரசரும்
 மருள்வரு மனிதரும் மகிழ்வுற இயம்பினே.

பேரெண்

பூமலர் துதைந்த பொழிலணி கொழுநிழல் தேமல ரசோகினை
 தாமலர் விசும்பின் விஞ்சையர் பொழியும் மாமலர் மாரியை.

இடையெண்

காமரு கதிர்மதி முகத்தினை
சாமரை யிடையிடை மகிழ்ந்தனை
தாமரை மலர்புரை யடியினை
தாமரை மலர்மிசை ஒதுங்கினை.

சீற்றெண்

அறிவனைநீ. அதிசயன்நீ.
யருளினைநீ. பொருளினைநீ.
உறுவனைநீ. உயர்ந்தனைநீ.
உலகினைநீ. அலகினைநீ.

எனவாங்கு,

கரிதகம்

இனையை ஆதலின் முனைவருள் முனைவ
நினையுங் கால சின்னடி யடைதும்
ஞானமும் காட்சியும் ஒழுக்கமும் நிறைந்து
துன்னிய தீவினைத் துகள்தீர்
முன்னிய பொருளது முடிசுவெமக் கெனவே.(54)

கடையளவு அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

கடையில்லா அறிவோடு ஞானமும் காட்சியும்
உடைமையா யுலகேத்த ஒன்பொருள தியல்புணர்ந்து
மறவாழி இறையவரும் மாதவரும் புடைசூழ
அறவாழி வலனுயரி யருள்நெறியே அருளியோய்.

தாழிசை

வீனையென்னும் வியன்பசையை வேரோடு முடன்கீழ்ந்து
முனையவர்கள் தொழுதேத்த இருப்பதுநின் முறைமையோ.
பொருளாடல் புரியீரேல் புகர்தீரும் என அருளி
மருளாடு மணியணைமேல் மகிழ்வதுநின் மாதவமோ.
வேந்தர்க்கும் முனைவர்க்கும் விலங்கிற்கும் மருள் துறவா
தோந்தீரத் துறந்தநின் துறவரசுந் துறவாமோ.

அராகம்

முழு வதும் உணர்பவர் முனைவருள் முனைவர்கள்
தொழுதெழு துதியொலி துதைமலர் அடியினை

பேரெண்

நிழல்மணி வினையொளி நிகர்க்கும் நின்னிறம்
எழில்மதி இதுவென இகலும் நின்முகம்.

இடையெண்

கருவினை கடந்தோய்நீ.
காலனை யடர்ந்தோய்நீ.
ஒருவினையும் இல்லோய்நீ.
உயர்கதிக்கு முனைவன்நீ.

சீற்றெண்

அறவன்நீ. அமலன்நீ.
அருளும்நீ. பொருளும்நீ.
உறவுநீ. உயர்வுநீ.
உலகுநீ. அலகுநீ.

எனவாங்கு,

சுரிதகம்

அருளுடை ஒருவநின் அடியினை பரவுதும்
இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்
பாடுதற் குரிய பல்புகழ்
வீடுபே றுலகம் கூடுக எனவே.

(55)

வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு

தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் றெரிந்தோங்கிச்
சரிவில்லா இன்பத்தால் சங்கரனும், முழுதுலகும்
தெரிந்தொன்றி யுணர்ந்தநின் திப்பியஞா னந்தன்னால்
விரிந்தெங்கும் சென்றமையால் விண்ணுமாய் மண்ணின்மிசைத்
தேர்வுற்ற வாரீட நான்மையினும் திரிவில்லாச்
சார்வுற்ற நன்மையினும் சதுமுகளாய் உயர்ந்தனையே.

தாழ்சை

இருக்கையு நூனெறிய தியல்வகையுந் தன்னாலும்
 வருத்தாத கொள்கையால் மன்னுயிரைத் தலையளிப்போய்த்
 தொடர்த்தமுக்கும் பிணியரசன் தொடர்ந்தோட ஞானத்தால்
 அடர்த்தமுக்க வென்றதுநின் அறமாகிக் காட்டுமோ.
 ஏதிலா வுயிர்களை எவ்வகைக் கதியகத்தும்
 காதலால் உழப்பிக்கும் காமனைக் கறுத்தவன்
 வடிவுடெடச் சிந்தையால் எரித்ததூஉம் வல்வினையைப்
 பொடிபட வென்றதுநின் பொறையுடைமை ஆகுமோ.
 எவ்வுயிர்க்கும் ஓரியல்பே என்பவை தமக்கெல்லாம்
 செவ்விய நெறிபயந்து சிறந்தோங்கு குணத்தகையாய்க்
 கொலைத்திறத்தால் கூட்டுண்ணுங் கூற்றப்பே ரரசனுங்க
 அலைத்தவனை வென்றதுநின் அருளாகிக் கிடக்குமோ.

அராகம்

தாதுறு நனைசுனை தழுவெழில் சுழல்சுழற்
 கைவகை முகைநகு தடமலர் அசோகினை.
 சீருறு கெழுதகு செழுமணி முழுதணி
 செறியுளை விலங்கரை சணிபொனி னணையினை.
 வாருறு கதிரெதிர் மரகத நிரைநிரை
 வரிபுரி தெளிமதி வெருவரு குடையினை.
 போருறு தகையன புயலுளர் வியலொளி
 புதுமது நறவின புனைமலர் மழையினை.
 பொறிகிளர் அமரர்கள் புகலிடம் எனமனு
 பொலிமலி கலிவெலும் பொருவறும் எயிலினை.
 வெறிகிளர் உருவின விரைவினி னினிதெழ
 வெறிவரு தெரிதக வினிதுளர் கவரியை.
 வீறலுணர் பிறவியை வெருவரு முறைதரு
 வியலெரி கதிரென யிடலுடை ஒளியினை.
 அறிவுள ரமரர்கள் அதிபதி யிதுவெனக்
 கடலுடை யிடிபட வெறிவன விசையினை.

பேரெண்

மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட அருளிநோடு
 இன்னுயிர் உய்கென்ன இல்லறமும் இயற்றினையே.
 புன்மைசால் அறநீக்கிப் புலவர்கள் தொழுதேத்தத்
 தொன்மைசால் குணத்தினால் துறவாசாய்த் தோற்றினையே.

இடையெண்

பீடுடைய இருக்கையைநின் பெருமையே பேசாதோ.
 வீடுடைய நெறிமையைநின் மேனியே விளக்காதோ.
 ஒல்லாத வாய்மையைநின் உறுபுகழேயுரையாதோ.
 கல்லாத அறிவுநின் கட்டுரையே காட்டாதோ.

சிற்பெண்

அறிவீனால் அளவிலைநீ. அன்பினால் அசைவிலைநீ.
 செறிவீனால் சிறந்தனைநீ. செம்மையால் செழுங்கதிர்நீ.
 காட்சியால் கடையிலைநீ. கணஞ்சூழ்ந்த கதிர்ப்பினைநீ.
 மாட்சியால் மகிழ்வீனைநீ. மணிவரைபோல் வடிவீனைநீ.

அளவேண்

வலம்புரி கலந்தொருபால் வால்வளை குமியிந்தொருபால்
 நலந்தரு கொடியொருபால் நலம்புணர் குணமொருபால்
 தீதறு திருவொருபால் திகழொளி மணியொருபால்
 போதுறு மலரொருபால் புணர்க்கை யாரொருபால்
 ஆடியின் ஒளியொருபால் அழுவெரி யதுவொருபால்
 மூடிய'முரசொருபால் முழங்குநீர்க் கடலொருபால்
 பொழிலொடு கயமொருபால் பொருவறு களிரொருபால்
 எழிலுடை ஏறொருபால் இணையரி மாறொருபால்.

எனவாங்கு,

கரிதகம்

இவைமுத லாகிய இலக்கணப் பொறிகளர்
 நவையில் காட்சி நல்லறத் தலைவரின்
 தொல்குணந் தொடர்ந்துநின் நேர்த்துதும், பல்குணப்
 பெருநெறி யருளியெம் பிறவியைத் தெறுவதோர்
 வரம்பிகத் தருகுவை எனநனி
 பரவுதும் பரமரின் அடியினை பணிந்தே.

அ. சிறப்புப் பெயரகராதி

[எண் பக்கங்களைக் குறிக்கும்]

- அகத்தியர், 38, 39, 40
 அகலங்கர், 57, 109
 அகிம்சை, 17, 18
 அக்கினி புராணம், 198
 அசோக சக்கரவர்த்தி, 34
 அச்சநந்தி, 87, 159, 160
 அஞ்சினுன் புகலிடம், 42, 43,
 122, 123
 அடியார்க்கு நல்லார், 91, 167
 அணுவிரதம், 29
 அதமன்கோட்டை, 165
 அதர்மாஸ்திகாயம், 11
 அதிதிசம்விபாகம், 32, 33
 அதத்தமணஞ்சேரி, 103
 அநேகாந்தவாதம், 1
 அநந்தமதிகந்தியார், 193
 அபராசிதர், 34
 அபிநந்த படாரர், 158
 அப்பர் (சுவாமிகள்), 69, 116,
 133, 140
 அப்பாண்டைநாதர், 119
 அப்பைய தேவன், 166
 அமணசாமி, 76, 168
 அமணீசுவரர், 166
 அமணசமுத்திரம், 168
 அமண்குடி, 128, 142, 143
 அமர முதல் குரு, 102
 அம்மாபுரம், 129
 அம்மாசத்திரம், 131
 அரிசேனர், 35
 அரிஷ்டநேமிபடாரர், 194
 „ „ ஆசாரியார், 106
 „ „ குரத்திகள், 194
 அரிட்டநேமி, 50
 „ „ படாரர், 163
 அருகத்துறை, 103
 அருகமங்கலம், 161
 அருகன்குளம், 161
 அருங்கலச் செப்பு, 41
 அருங்கலான்வயம், 49
 அருமொழி நாயகர், 125
 அருவத்துழமுரு புராதன சரண
 சரிதெ, 95
 அர்ச்சுனன் தபசு, 169
 அலெக்சாந்தர், 34
 அலிரோதி ஆழ்வார், 98
 அனந்த ராஜ்யன், 169
 அனுமந்தகுடி, 145
 அன்னவாசல், 129
 அஜிதசேனர், 49
 „ „ நாததீர்த்தங்கரர், 169
 அஜ்ஜ நந்தி, 47, 111, 204, 205
 அஷ்டவுபவாசி படாரர், 158
 அஹிர்புத்ய சம்ஹிதை, 200
 ஆசீவிக மதம், 7, 53
 ஆண்டிமலை, 123
 ஆதானரிட்சேபனை, 20, 21
 ஆதிச்சநல்லூர், 164
 ஆதிபகவன், 81, 103
 ஆதிபட்டாரகர், 101
 „ „ புஷ்பசேன, 119
 ஆதிநாதபுரம், 161
 ஆதிநாதர், 80, 83, 84, 85, 100,
 101, 113, 167, 182
 ஆதிநாதர் பிள்ளைத் தமிழ், 170
 ஆநந்தமங்கலம், 100
 ஆநந்ததீர்த்தங்கரர், 100
 ஆபுத்திரன், 54
 ஆரணி, 105, 110
 ஆரம்பநந்தி, 106
 „ „ வீரன், 138
 ஆருகதப்பள்ளி, 55

- ஆர்க்கியாலஜி, 36, 99
ஆர்யாங்கனை, 49, 120, 193,
194, 195
ஆலம்பாக்கம், 22
ஆவஸ்யகம், 17
ஆளுருட்டிமலை, 131
ஆனைமலை, 167
இடபகிரி, 154
இந்துசேனன், 47
இரத்தின கரண்டக சிராவகா
சாரம், 180
இரணியூர், 146
இரவிசூல சந்தரப் பெரும்
பள்ளி, 121
இரவு உண்ணாமை, 29
இராசகேசரிவர்வன், 107, 120,
இராசராசன், 168 [140
இராசராச சோழன், 112, 143
" " தேவர், 96, 106,
119, 129, 139
இராசராசபுரம், 120
இராசமல்லன், 230
இராசமகேந்திரம், 170
இராமநாதபுரம், 76
இரியை, 20, 21
இருக்குவேள், 134
இருங்கலாவன்யம், 49
இருப்பைக்குடி, 144
இருபோகம் வரைதல்; 31
இருஷ்பர், 23, 100, 101
இலங்கை, 36, 37, 57, 79
இளங்காடு, 172
இளங்கொளதமன், 136
இளநேச்சுரத்துக் குரத்தி, 50,
194
இளம்பூரணர், 18, 19, 177, 186
இளையமணிமங்கை, 106
இளையபடாரர், 117
இளையாத்தங்குடி, 146
இளையான்குடி, 76, 145
" " மாறநாயனார், 145
உதிர்ப்பு (கிரீஜரை), 9, 14
உத்சர்க்கம், 20, 21
உத்தநந்தி, 162
உத்தரமேரூர், 100
உத்தமபாளையம், 159
உயிரல்லது (அஜீவன்), 9, 10,
12, 13
உயிர் (ஜீவன்), 9
உரையூர், 72, 26, 127, 128,
188, 189, 192
எருது, 85, 86
எருவாடி, 160
எள்ளானூர், 126
எழுகடல் 155, 188, 190, 191,
192, 196.
ஏலாசாரியார், 114
ஏலாதி, 45
ஏறு, 85
ஏஷணை, 20
ஐஞ்ஞாற்றுவப் பெரும்பள்ளி,
133
ஐம்பொறியடக்கம், 22
ஒட்டக்கூத்தர், 188
ஒலக்கூர், 120
ஒளிமாதியார், 139
ஓரி, 123, 124
கங்கருள சந்தரப்பெரும்
பள்ளி, 141
கச்சூர், 104
கடவுளன் நீலன், 136
கடலூர், 115, 116
கட்டு (பந்தம்) 9, 14
கண்டராதித்தப்பெரும்
பள்ளி, 42, 122
கணிசேகர மருபொற் சூரியன்
கலிங்கு, 107
கந்தியார், 49, 193, 195
கபிலர், 184
கயாதர நிகண்டு, 194
கயிலாய மலை, 169
" " நாதன், 83

- கரந்தை, 109
 கரிகாற் பெருவளத்தான், 133
 கருந்திட்டைக்குடி, 143
 கல்லாற்றுப்பள்ளி, 134
 கவிராசப்பெரும்பள்ளி, 129
 கவுந்தியடிகள், 49, 91, 126,
 182, 195
 கமுகுமலை, 96, 161
 கனகசந்திர பண்டிதர், 131
 கனகசேன படாரர், 139
 ,, ,, உடிகள், 162
 ,, ,, சித்தாந்த படாரர்,
 166
 கனகநந்தி, 87, 159
 கனகவீர குரத்தியார், 50, 107
 காங்கேய உடையார், 75
 காஞ்சிபுரம், 57, 68, 109, 170,
 198, 199
 காஞ்சிமகாத்மியம், 198
 காபாலிகம், 61
 காமாட்சியம்மன், 57, 101, 103
 காரைக்கால் அம்மையார், 82
 காவனாரு, 104
 காவிரிப்பூம்பட்டினம், 54
 காளமுகம், 61
 கிடாரம், 147
 கிண்ணவை, 106
 கிருஷ்ணப்ப நாயகன், 73
 கீழருங்குளம், 114
 கீழைப்பள்ளி, 119
 கீழ்க்குப்பம், 114
 கீழ்க்குயில்குடி, 155
 துகூர், 143
 குகைநல்லூர், 105
 குணகீர்த்தி படாரர், 107
 குணசாகர படாரர், 96, 162
 குணசேனர், 134
 குணசேனதேவர், 159
 ,, ,, பண்டிதர், 49
 குணபரன், 115, 116
 குணமதியார், 159
 குணதரவீச்சரம், 115, 116
 குணநந்தி, 47
 குணநந்தி பெரியார், 163
 குணவிரதம், 30
 குணவீர முனிவர், 107
 குணனேரிமங்கலம், 118
 குண்டலகேசி, 55
 குத்தாலம், 128
 குந்தவை, 106
 குந்தவைப்பிராட்டியார், 129
 குந்தவை ஜினாலயம், 106, 120
 குமிழிகணம், 102
 குரந்தி குணவீரபடாரர், 123
 குராமரம், 102, 103
 குலசேகர நல்லூர், 147
 குலோத்துங்கச்சோழ தேவர்
 119, 127, 131, 141, 143
 குன்னாண்டார் கோயில், 137
 கூடற்குரத்தியார், 59, 194
 கூன்பாண்டியன், 143
 கைதடுப்பூர், 102
 கோங்குவேள், 167
 கொண்டகுண்டான்வயம், 19
 கொற்கை, 160
 கொற்றவை, 57, 58, 59, 77
 கோப்பர கேசரிவர்மன், 194
 கோப்பெருஞ்சோழன், 183
 கோமடஸ்வரர், 123
 கோமுகயட்சன், 86, 87
 கோராஜகேசரிவர்மன், 106
 கோவர்த்தன படாரர், 111
 கோவிலங்குளம், 143
 கோவில் குளம், 147
 கோழமூர், 105
 கோனேரின்மை
 கொண்டான், 119, 161
 சகர குமரர், 169
 சக்கரவர்த்தி நயினார்,
 ராவ்சாகிப், அ - 102
 சங்கம், 47
 சங்கணம்பி, 159

- சசிமதி கந்தியார், 194
 சடைமுடி, 83
 சடையப்பன், 159
 சடையாபாறை, 133
 சந்திரசேன அடிகள், 162
 சந்திரப்பிரப தீர்த்தங்கரர்,
 167
 ,, ,, சுவாமி, 168
 சந்திரநாதர், 121
 சந்திரநாதர் கோயில், 119
 சந்திரகுப்தன், 34, 35, 37
 சந்திரநந்தி, 117
 சமணமலை, 150, 155, 156,
 158
 சமண ஊர்களின் ஜாபிதா,
 170
 சமணக்கல் தூர்க்கம், 167
 சமவ சரணம், 106, 109
 சமணர் மேடு, 137
 சமணர் திடல், 133
 சமயதிவாகர முனிவர், 102
 181
 சமிதி, 20
 சம்பந்தர், 69, 138, 192
 சல்லேகனை, 182, 184
 சனகாபுரம், 168
 சாந்திமுனி, 49
 ,, சேனர், 162
 சாத்தன் காரி, 145
 சீத்தர், 97
 ,, மலை, 155, 190, 192
 சித்தசேன திவாகரர், 45, 46
 சித்தவடவன், 123, 124
 சித்தன்னவாசல், 134
 சித்தாந்தம், 96, 168
 சித்தாந்த படாரர், 166
 சித்தாமூர், 99, 171
 சிந்தாமணி, 78, 91, 195
 சிம்மவர்மன், 116
 சிரவண பென்கொள, 74,
 181, 193
 சிலப்பதிகாரம், 89, 91, 126,
 167, 181, 182, 193
 சிவகதி, 81, 82
 சிவகதிநாயகன், 32
 சிவஞானபோதம், 87
 சிவபுரி, 82
 சிவராத்திரி, 81, 82
 சிவாயம், 130
 சிவன் சமுத்திரம், 166
 சிறீவிசயகுரத்தியார், 50, 194
 சிறீவைகுண்டம், 164
 சிறுகடம்பூர், 117
 சிறுபஞ்சமூலம், 43, 183
 சிறுவாக்கம், 100
 சிற்றூழூர், 170
 சீவக சிந்தாமணி, 48, 85, 89,
 160, 187
 சீனாபுரம், 168
 சுதர்மர், 34
 சுந்தரமூர்த்தி நாயனார், 47, 48,
 82, 94
 சுந்தரபாண்டிய தேவர், 131
 சுவேதாம்பரர், 62, 84, 185
 சூடாமணி நிகண்டு, 193
 சூளாமணி, 48, 136
 சேஞ்சி, 73, 75, 126
 “செந்தமிழ்,” 168
 செந்தோம், 99
 செலுவனார், 147
 செவ்வந்திப்புராணம், 127, 192
 செறிப்பு (சம்வரை), 9, 13
 சென்னை பொருட்காட்சிசாலை,
 164
 சேக்கிழார், 61, 69, 70
 சேதிசுல மாணிக்கப் பெரும்
 பள்ளி, 141
 சேந்தங்காரி, 162
 சேரமான் பெருஞ்சேரலாதன்,
 183
 சேனூர், 105
 சேனகணம், 47

- சேனுவயம், 166
 சோழவண்டிபுரம், 123
 ஞானசம்பந்தர், 68, 69, 108,
 148, 149, 151, 204
 தக்கயாகப்பரணி, 68, 86 126,
 150, 155
 தச்சூர் பள்ளிச்சந்தம், 125
 தண்டம் வரைதல், 30
 தண்டியடிகள், 138
 ,, ,, நாயனார், 69, 70
 தமிழ்ச் சங்கம், 49
 தருமசேனர், 47, 48, 115
 தருமச்சக்கரம் 176
 தர்சனசாரம், 48
 தர்மம், 10, 11, 12, 13
 தர்மாஸ்திகாயம், 11
 தவுளகணம், 49
 தன்மதேவ ஆசாரியார், 131
 தாதாபுரம், 120
 தாயனூர், 75
 தீகம்பரசமணம், 7, 17, 23, 24,
 84, 175
 திசைவரைதல், 30
 திட்டைச்சாணன், 136
 திண்டிவனம், 75
 திரக்கோல், 114
 திரமிள சங்கம், 48
 திராலிட சங்கம், 49
 திராலிட மதம், 53, 57, 58, 59
 திராலிள சங்கம், 49
 திரிகடுகம், 43
 திரிகாலமுனி, 49
 திரிசஷ்டி சலாகாபுருஷ சரித்
 திரம், 84, 94, 95
 திருக்கலம்பகம். 80, 63, 83, 84,
 88, 90, 92, 98.
 திருக்கயிலாயமலை, 81, 82, 83,
 86
 திருக்களாக்குடி, 146
 திருக்காட்டம்பள்ளி, 145
 திருக்கோயிலூர் 120
 திருச்சாத்தன், 136
 திருச்சாணத்துக் குரத்திகள்,
 50, 162
 திருச்சிராப்பள்ளி, 126
 திருஞானசம்பந்தர், 47, 51, 64,
 66, 68
 திருத்தக்கதேவர், 23, 48
 திருத்துறைப்பூண்டி, 139
 திருத்தொண்டர் திருவந்தாதி,
 94
 திருத்தொண்டர் புராணம், 69,
 70, 71, 94, 95
 திருநறுங்கொண்டை, 119, 162;
 170
 திருநாகேச்சரம், 101, 139,
 140
 திருநாதர் குன்று, 117
 திருநாவுக்கரசர், 47, 82, 89,
 101, 115
 திருநூற்றந்தாதி, 25, 85, 93
 திருப்பதி, 93
 ,, பள்ளிமலை, 132
 திருப்பருத்திக் குரத்தி, 50
 ,, ,, குன்றம், 93, 102
 திருப்பாதிரிப்புலியூர், 115, 116
 ,, பான்மலை, 111, 131
 ,, புகலூர், 140
 திருமணி, 105
 ,, மந்திரம், 91
 ,, மலை, 105, 106
 ,, மலைவாடி, 129
 ,, மூலர், 91
 திருவதிகை, 115
 ,, வல்லம், 105
 ,, வலஞ்சுழி, 141
 ,, வள்ளுவர், 114
 ; திருவாய்மொழி, 71
 ,, வானூர், 69
 ,, வாலவாய்ப் பதிகம், 60
 திருவிளையாடற் புராணம், 43,
 52, 68, 153, 155

- திருவொற்றியூர், 95 96
 திருவோத்தூர், 68, 103
 திரைலோக்யநாதர், 102
 தீபங்குடி, 30, 142, 170, 174
 தீபங்குடிப்பத்து, 142
 தீபாவலி, 80, 175
 தேய்வபல தேவன், 158
 தென்கலிநாட்டுப் பள்ளிச்
 சந்தம், 136
 தென்வட்டைப் பெரும்பள்ளி,
 158
 தெள்ளாறு, 114
 தென்னம்பட்டு, 105
 தேசவல்லப ஜினாலயம், 102
 தேசாவகாசிகம், 32
 தேசூர், 114
 தேவசந்திரன், 35
 தேவசேனன், 43
 தேவசேனபடாரர், 111
 தேவாரம், 41, 64, 66, 82, 88,
 90
 தேவிபட்டினம், 146
 தேனீமலை, 134
 தோண்டூர், 118
 தொல்காப்பியம், 117
 தொல்காப்பியர், 117
 தோமையார் கோயில், 99
 தோலாமொழித் தேவர், 48
 நக்கநீலி, 134
 நச்சினூர்க்கினியர், 38, 85, 91
 நடுவி கோட்டை, 146
 நந்தி, 86
 ,, கணம், 47, 48, 49, 87
 ,, தேவர், 87
 ,, போத்தரசர், 112
 ,, மித்திரர், 34
 நயிநந்தியடிகள், 138
 ,, நாதர், 2, 6
 நம்பாக்கம், 104
 நம்பியாண்டார் நம்மி, 94
 நம்மாழ்வார், 200
 நரிவிருத்தம், 23
 நவிலூர் சங்கம், 193
 நன்னூல், 168
 நாக நந்தி, 113
 ,, மலை, 15, 151, 153, 154,
 188, 189
 ,, மெய்த படலம், 153
 ,, ப்பட்டணம், 174
 ,, மதிகந்தியார், 193
 ,, லாபுரம், 164
 நாயனூர் விஜயநாயக்கர், 122
 நாயன்மார், 60
 நார்த்தமலை, 133
 நாலடி நானூறு, 22
 நாலாயிரம், 63, 64
 ,, யிரப்பிரபந்தம், 41
 நால்முக நாயனூர், 115, 116
 ,, கூர் குரத்திகள், 194
 நாற்பத்தெண்ணாயிரப்
 பெரும்பள்ளி, 119
 நிகண்டமதம், 36
 நிதியண்ணன், 116
 நீலகேசி, 18, 24, 26, 55, 88;
 89, 102, 126, 180, 193, 194
 நீறுபூசி வேளாளர், 74, 76
 நெட்டைக்கோபுரம், 166
 நேமிநாத சுவாமி, 40, 42, 98,
 99, 103, 106, 117, 122, 182
 பகீரதன், 163
 பக்தி, 63, 65
 ,, இயக்கம், 60, 61, 62, 65,
 66.
 பஞ்சபாண்டவ மலை, 111, 113,
 118
 பசும்லை, 154
 படிக்கமண படாரர், 162
 பட்டினிக்கிரத்திகள், 194, 195
 பத்திரபாகு, 34, 35, 36, 181
 பத்மாவதியம்மன், 123
 பரங்குன்றம், 151
 பரவாதி மல்லர், 102, 106

பராந்தகக் குந்தவைப்
 பிரட்டியார், 120
 பலராமன், 39, 40
 பவணந்தி, 47, 87, 111, 162,
 168
 பழைய சங்கடம், 123
 பாகுபலி, 117, 122
 பாடலிபுரம், 115, 116
 பாரி, 123, 124
 பாலசந்திர படாரர், 111
 பாலையூர்ப்பள்ளி, 142
 பாவம், 9
 பாவணரீர், 119
 பாவாபுரி, 79
 பாழிகள், 69, 70
 பாஷா சமிதி, 20, 21
 பூங்கல நிகண்டு, 193
 பிசிர ஆந்தையார், 183
 பிண்டிக்கடவுள், 123
 பிரதிகிரமணர், 22, 23
 பிராமி எழுத்து, 36, 37, 135,
 148, 154, 155, 156
 பிரான் மலை, 144
 பிருகத்கதாகோசம், 35
 பிருதிவிடங்கக்ஞரத்தி, 50, 120
 புகழானை மங்கலம், 112
 புட்ப நந்தி, 47, 87, 162, 163
 புண்ணியம், 9
 புத்கலம், 10, 11, 12
 புரோஷதோபவாசம், 32
 புலிவல்லம், 128
 புழல், 10
 புள்ளாற்றூர் எயிற்றியூர்,
 183
 புறநானூறு, 183
 புனதாகை, 107
 புனாவதி, 107, 109
 புஷ்டக கச்சை, 49
 புஷ்ப சேனவாமனாசாரியார்,
 102
 ,, நாதர், 167

பூந்துறை, 167
 பூண்டி, 110
 பெரியநாட்டுப் பெரும்பள்ளி,
 101
 பெரிய புராணம், 49, 51, 61,
 69, 70, 71, 94, 95, 108,
 116, 140, 148, 149
 பெரியம்மா பாளையம், 129
 பெருங்கங்கி, 105
 ,, நற்கிள்ளி சோழப்
 பெரும்பள்ளி, 133, 134
 ,, நகர், 104
 பெருமாண்டீர், 121
 பெரும்பள்ளி, 121
 பேச்சிப்பள்ளம், 57, 159
 போகரிய கணம், 166
 பொத்தியார், 183
 பொம்மைப்பாறை, 132
 பொருள் வரைதல், 29
 பொன் மானிகைத் தூஞ்சிய
 தேவர், 120
 ,, னியக்கியார், 112
 ,, னமராபதிப்பள்ளிச்
 சந்தம், 137
 ,, ணார், 113, 114
 ,, னிவனநாதர், 110
 ,, ,, கோயில், 110
 போளூர், 105
 பேளத்தமும் தமிழும், 53, 67,
 76
 மகாணந்திப் பெரியார், 150
 ,, தானபுரம், 130
 ,, பலிபுரம், 169
 ,, பலிபுரத்து ஜைன
 சிற்பம், 169
 ,, வம்சம், 36
 ,, வீரகுரு, 102
 ,, வீரர், 80, 123
 மகேந்திரவர்மன், 135
 ,, ராசாதிராச நொளம்பன்,
 166

வாகையூர் பள்ளிச்சந்தம், 121
 வாழையூர்நாட்டுப்பெரும்பள்ளி,
 122
 விக்ரம சோழதேவர், 102
 விசர்க்கம், 22, 23
 விசாக முனிவர், 35, 36
 விட்டுணுநந்தி, 34
 விருத்தவாதி முனிவர், 45 46
 விருஷபம், 85, 86
 ,, தேவர், 86
 விருஷபர், 2, 3
 வில்லிவாக்கம், 104
 விழுப்புரம், 113
 விஜயமங்கலம், 166, 167
 விஷார், 101, 102
 விஷ்ணு புராணம், 196, 193
 வீர கேசரியார், 75
 ,, சோழன், 112
 ,, வீரன், 110
 ,, பட்டி, 129
 வீடு, 9, 14, 15, 63, 79
 வீர சேகர காடவராயன், 119
 ,, ,, பெரும்பள்ளி, 121
 வேட்டுவாந்தலை, 130
 ,, ,, கோயில், 161
 வெள்ளனார், 127
 வெள்ளியங்கிரி, 106

வேலூர், 74
 வேளிர், 33, 39
 வைகாஜர், 106
 ஜடாவர்மன் சுந்தர பாண்டி
 யன், 115
 ஜம்புகேஸ்வரம், 129
 ஜம்பை, 42, 122
 ஜயங்கொண்டார், 142
 ,, சேனர், 121
 ஜின காஞ்சி, 93, 102, 176
 ,, கிரிப்பள்ளி, 100
 ,, சிந்தாமணி நல்லூர், 126
 ஜினர், 1
 ஸல்லேகனை, 180, 181
 ஸாமாயிகம், 32
 வியாத்வாதம், 1, 2
 ஸ்கானகவாசி சமணர், 7
 ஸ்ரீ கரணப் பெரும்பள்ளி, 100
 ,, குந்தவை ஜினாலயம் 106
 ,, தரன், 119
 ,, பால திரைவீத்யர், 49
 ,, பால். ஜீவபந்து, T.S., 156
 ,, புராணம், 77, 79, 95, 96
 ,, மதிகந்தியார், 193
 ,, மம்மைக் குரத்தி, 50
 ,, மிழலூர்க் குரத்தி, 50
 ,, ரங்கபட்டணம், 170

வாகையூர் பள்ளிச்சந்தம், 121
வாலையூர்நாட்டுப் பெரும்பள்ளி,
122

விக்ரம சோழதேவர், 102

விசர்க்கம், 22, 23

விசாக முனிவர், 35, 36

விட்டுணுநந்தி, 34

விருத்தவாதி முனிவர், 45 46

விருஷபம், 85, 86

„ தேவர், 86

விருஷபர், 2, 3

வில்லிவாக்கம், 104

விழுப்புரம், 113

விஜயமங்கலம், 166, 167

விஷார், 101, 102

விஷ்ணு புராணம், 196, 193

வீர கேசரியார், 75

„ சோழன், 112

„ வீரன், 110

„ பட்டி, 129

வீடு, 9, 14, 15, 63, 79

வீர சேகர காடவராயன், 119

„ „ பெரும்பள்ளி, 121

வேட்டுவாந்தலை, 130

„ „ கோயில், 161

வெள்ளனூர், 127

வெள்ளியங்கிரி, 106

வேலூர், 74

வேளர், 35, 39

வைகாசூர், 106

ஜடாவர்கள் சந்திர பரணடி
யன், 115

ஜம்புகேஸ்வரம், 129

ஜம்பை, 42, 122

ஜயக்கொண்டர், 142

„ சேனர், 121

ஜின காந்தி, 93, 102, 176

„ சித்திபாளன், 103

„ சிந்தாமணி சல்லூர், 126

ஜினர், 1

ஸல்லேகலை, 180, 181

ஸாமாயிசம், 82

ஸயாந்வாதம், 1, 2

ஸ்கானகவாசி சகணர், 7

ஸ்ரீ கரணப் பெரும்பள்ளி, 120

„ குந்தலவ ஜினுலயம், 126

„ சரன், 119

„ பால திரைவித்யர், 49

„ பால். ஜலபந்தி, T.S., 156

„ புராணம், 77, 79, 95, 96

„ மதிகந்தியர், 193

„ மம்மைக் குந்தி, 50

„ யிழலூர்க் குந்தி, 52

„ ரங்க பட்டணம், 170

இந்நூல் எழுத உதவியாய்நின்ற நூல்கள்

நூல்

ஆசிரியர்

அருங்கலச் செப்பு	—
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ்	—(கையெழுத்துப் பிரதி)
கயாதர நிகண்டு	—கயாதரர்
காஞ்சி மகாத்மியம்	—
சிலப்பதிகாரம்	—இளங்கோ அடிகள்
சிவஞானபோத மாபாடியம்	—மாதவச்சிவஞான சுவாமிகள்
சீவக சிந்தாமணி	—திருத்தக்க தேவர்
சிறுபஞ்சமூலம்	—
சூளாமணி	—தோலாமொழித் தேவர்
சூடாமணி நிகண்டு	—மண்டலபுருடர்
செவ்வந்திப் புராணம்	—
தக்கயாகப் பரணி } (உரையுடன்) }	—ஒட்டக்கூத்தர்
திவாகர நிகண்டு	—திவாகரமுனிவர்
தேவாரம்	—அப்பர், சம்பந்தர், சுந்தரர்
தேவீபாகவதம்	—
திருக்கலம்பகம்	—உதீசி தேவர்
திருக்குறள்	—திருவள்ளுவர்
திருக்கூவப் புராணம்	—
திருநூற்றந்தாதி	—அவிரோதியாழ்வார்
திருமந்திரம்	—திருமூலர்
திருவினையாடற் புராணம்	—பரஞ்சோதிமுனிவர்
” ”	—பெரும்பற்றப்புலியூர் நம்பி
நரிவிருத்தம்	—திருத்தக்க தேவர்
நன்னூல்	—பவணந்தி முனிவர்
நாலடி நானூறு	—சமண முனிவர்
நாலாயிர திவ்யப் பிரபந்தம்	—ஆழ்வார்கள்
நீலகேசி	—அ. சக்கரவர்த்தி நயினார் அவர் கள் பதிப்பு
நேமிநாதம்	—
பழமொழி நானூறு	—முன்றுறையரையர்

நூல்

ஆசிரியர்

புறநானூறு	—
பெரிய புராணம்	—சேக்கிழார்
பௌத்தமும் தமிழும்	—மயிலை. சீனி. வேங்கடசாமி
மணிமேகலை	—சீத்தலைச் சாத்தனார்
மகாபலிபுரத்து ஜைன சிற்பம்	—சீனி. வேங்கடசாமி
மேருமந்தர புராணம்	—
யாப்பருங்கலம்-உரை	—
யாப்பருங்கலக் காரிகை-உரை	—
ஸ்ரீபுராணம்	—வே. வேங்கடராஜலு ரெட்டி யார் பதிப்பு

BIBLIOGRAPHY

- Antiquities of San Thome & Mylapore.—by Rev. H. Hosten.
Epigraphia Indica.
Epigraphia Carnatica.
Inscriptions of Pudukkottai State.
South Indian Inscriptions.
Madras Archaeological Reports.
Trisasti Salaka Purusa Caritram.
(Gaekwads' Oriental Series.)
Mahavamsa—Wilhelm Geiger.
Mysore Archaeological Reports.
Madras Archaeological Reports.
South Indian Epigraphical Reports.
List of Antiquities G. Robert Sewell.
District Gazetteers.
District Manuals.
Tiruparuttik-kunram & its Temples by T. N. Ramachandran.
Topographical List of Antiquities by V. Rangacharya.

ABBREVIATIONS

- E. C.—Epigraphia Carnatica.
Ep. Ind.—Epigraphia Indica.
Mys. Arch. Rep.—Mysore Archaeological Reports.
S. I. I.—South Indian Inscriptions.
M. A. R.—Madras Archaeological Reports.
Ep. Rep.—Madras Epigraphy Reports.
S. I. Ep. Rep.—South Indian Epigraphy Reports.
Top. List }
Top. Antiq. } Topographical list of Antiquities.
Top. Ins. }
P. S. I.—Pudukkottai State Inscriptions.



பதிப்பாளர் :

திருநெல்வேலித் தேன்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
1/140, பிராட்வே, சென்னை - 1.

தலைமை நிலையம் :

24, கீழைத் தேர்த்தேரு, திருநெல்வேலி.

விலை ரூ. 2-8.